

புத்தகம் கிடைக்குமிடம் :

1. வடார்க்காடு மாவட்ட சமரச சுத்த
சன்மார்க்க சுத்திய சங்கம்,
மெரினு கபே திரு. V. K. விநாயக முதலியார்
கல்யாண மண்டபம், வேலூர், (வ. ஆ.)
2. அருட்பெருஞ்ஜோதி அஶ்சகம்,
7,8/99, அம்மன்கோயில் தெரு, சென்னை-1.
3. அஜுந்தா நூல் நிலையம், சேலம்.
4. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
பிராட்வே, சென்னை-1.
5. பாரி நிலையம், பிராட்வே, சென்னை-1.
6. இராமசிங்கா மிஷன், இராஜேஸ்வரி
கல்யாண மண்டபம், சென்னை-4.
7. மௌரிக் புக் டிபோ, கோவை.
8. ராஜாமணி ஸ்டோர்ஸ், கோவை.
9. துறவி திரு. கந்தசாமி,
ஆசிரியர், “அருட்சுடர்”, வடலூர்.
10. திரு. இராம. இராதாக்ருஷ்ணன்.
செயலாளர், மாவட்ட சன்மார்க்க சங்கம்.
கீழ்வாசல் (வடக்கு), மீறங்கம்.
11. திரு. A. S. பஞ்சநாதம் பிள்ளை,
வள்ளலார் நூல் நிலையம்,
1537, பெரிய அரிசிக்காரத் தெரு,
கீழ்வாசல் தஞ்சாவூர்.
12. திரு. வேணுகோபாலாச்சாரி,
சன்மார்க்க சங்கம், அல்கூர், பெங்களூர்-8.

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

www.1000000audrecom.it

1000000audrecom.it

www.1000000audrecom.it

1000000audrecom.it

12



www.1000000audrecom.it

வெளியீடு : 12

1969 ஜூலை

உரிமையுடையது

விலை ரூ. 2-25

அஷ்டி டிசெம்பர் :

தினம் விலை அச்சகம்

65, திருப்புநாளி தெரு

சென்னை, 1

அருட்பெருஞ்சோதி !

தனிப்பியருங்கருணை !!

பதிப்புரை

திருவகுன் தூண்டுதலால் திருவகுட்பா முழுவதுக்கும் உரை விளக்கம் வெளியிட விரும்பினேன். அதன் பயனுக் வெளி வருவது இந்த 12வது வெளியீடு. இது முதல் திருமுறை ஒன்றும் பகுதியான இங்கித் மாலையின் உரை விளக்கம்.

மக்கள் குடும்ப இன்பத்தை யறிவார்; கடவுளையடைந்து பெறும் பேரின்பத்தை யறியார். தெரிந்த ஓன்றைக் கொண்டு தெரியாததை விளக்குவது சான்றேர் ஏரடு. அம் முறையில் இராமலிங்க அடிகளார் தம்மைத் தலைவியாகவும், இறை வளைத் தலைவனுகவும் கொண்டு இன்பப் பகுதியைப் பாடுவார் போலப் பேரின்ப நிலையை விளக்குகிறார்.

இந்த விளக்க உரையை எழுதி உதவிய உயர்திரு பேராசிரியர், வித்துவான் பாலூர் கல்வைப்ப முதலியார், ஈ.ஏ., ப.ஓ.ட., அவர்களுக்கும், அச்சிட்டுதவிய இந்தினர் கிளை அச்சகத்தாருக்கும் எங்கள் உளங்களிந்த நன்றி உரியதாகுக.

சன்மார்க்க அன்பர்கள் முன் வெளிவந்த எங்கள் 11 வெளியீடுகளை வாங்கிப் பயன்டைந்து எங்களை ஊக்குவித்தது போலவே, இவ் வெளியீட்டையும் வாங்கி எங்களை ஊக்கு வித்து நலம்பெற விழைகின்றோம்.

ஊ. வ. தட்சணேமுர்த்தி

தலைவர், வ. ஆ. மாலட்ட சமரச சுத்தி
சன்மார்க்க சுத்திய சங்கம்.

திருச்சிற்றம்பலம்

உரை ஆசிரியர் முன்னுரை

உலகை உய்விக்க வந்த பத்தொன்பதாம் நூற்றுண்டு உத்தமர்களுள் ஒருவர், நம் அருள் பிரகாச வள்ளலார் என்னும் இராமசிங்க சுவாமிகள். சுவாமிகள் அவர்கள், தாம் கருத்துகளைப் பாக்களின் வழியும், உரை நடைகளின் மூலமும் மக்கள் ஈடேற அறிவித்துள்ளனர். அக்கருத்து களின் தொழுப்பே ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப் பட்டுள்ளது. அந்த ஆறு திருமுறைகளுள் முதல் திருமுறையில் எட்டு நூல்கள் அடங்கி யுள்ளன. அவ்வெட்டனுள் ஈற்று நூல் இங்கிதமாகில் என்பது. இதன் விளக்கத்தினை என்றையில் தோற்றுவாய் என்னும் தலைப்பில் காணலாம்.

இந்த இங்கிதமாகில் என்னும் நூலுக்கு முன்பே இரண்டு உரைகள் வந்துள்ளன. அவற்றுள் ஒன்று, சென்னைப் பயச்சையப்பன் கல்லூரியில் தயிற் ஆசிரியராக இருந்த திரு. க. வ. திருவேங்கட நாயுடு அவர்களால் எழுதப்பட்டது. அது 1904-ஆம் ஆண்டு வெளிவந்த நூல். இவ்வுரை நூல் இதுபோது கிடைத்தல் மிக அரிது. மற்றேர் உரை நூல், மகா வித்துவான் திரு. காஞ்சிபுரம் இரசமசாமி நாயுடு அவர்களால் எழுதப்பட்டது. இந்நூல் இப்போது எளிதில் கிடைக்கக் கூடியது. பின்னையத்தினும் முன்னையதே இங்கித மாகிலையின் உள்ளுறைகளை இனிதில் எடுத்தியம்புவதாகும். ஆற்றுநூல், அது இதுபோது கிடைத்தற் கருமையாக இருக்கின்றாலுமெயின், அடியேனால் இப்புத்துரை எழுத வேண்டிய இல்லையமையாமை ஏற்பட்டது.

இவ்வின்கிதமாகில் மேலோட்டத்தில் சிற்றின்பப் பீடாக்கலை உணர்த்தும் நிலையில் இருந்தாலும், பேரின்பநிலைக்குக் கொண்டு செல்லும் ஏணி போன்றது என்பதில் ஏளி எளிய ஜூபார் இல்லை. இந்த உண்மையினை உரையினுள் தழுவ்வது காலாலையார்.

இந்நாலூள் பொதுவாகச் சிவபெருமான் எவ்வெவ்வாறு உணர்த்தப்பட்டுள்ளார்? சிறப்பு முறையில் “திருத்திழூர் த்தியாகர் எம்முறையில் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்?” என்பன வற்றை உணர்ந்து கொள்ளலாம். இவ்வாறே திருத்திழூரின் ஒப்புயர்வற்ற நீர்வளம், நிலவளங்களின் மாண்புகளும் சீரிய முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இந்நாலில் பற்பல சிவ தலங்களைப் பற்றிய குறிப்பும் காணப்படுகின்றது. மேலும் பற்பல அரிய குறிப்புகளும் இந்நாலில் உண்டு.

இனி மேலே குறிப்பிட்டவைகளைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய செய்யுள்கள் இன்னின்ன என்பதை இங்குக் கொடுக்கப்பட்டுள்ள செய்யுள் எண்களின் வழி அறியவும்.

விநாயகப் பெருமானைப் பற்றிய குறிப்புக் காப்புச் செய்யுளிலும் 28, 117-ஆம் செய்யுட்களிலும், முருகப் பெருமானைப் பற்றிய குறிப்பு, காப்புச் செய்யுளிலும் 41, 81, 82, 103, 117 எண்ணுள்ள பாடல்களிலும் காணப்படும்.

தைத்திரியவேதம் குறிப்பினை 92-ஆம் செய்யுள் உரையிலும், தகராலய இரகசியத்தைப் பற்றிய தெளிவினை 118-ஆம் செய்யுளின் விளக்கத்திலும் நன்கு காணலாம்.

புராணக் கதைகள் 8, 66, 91, 123, 131, 133 ஆம் செய்யுட்களில் அமைந்துள்ளன.

பழமொழிகள் 46, 102, 127, 154, 155, 166 எண்ணுள்ள செய்யுளிலும், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பாக்களைப்பற்றிய விளக்கம் ரீவது செய்யுளின் உரையிலும் விளக்கப்பட்டிருப்பதைப் படித்து இன்புறலாம்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் பற்றிய வரலாற்றுக் குறிப்பு களை + 0, 126 ஆம் எண் பாடல்களில் அறியலாம். பஞ்சாட்சர மந்திரத்தின் குறிப்புகளை 54, 59, 70 எண் செய்யுள்களின் உரைகளில் கண்டு மகிழலாம்.

திருமாலும், இறைவர்க்கு மகிழ்வியாவார் எண்ணும் குறிப்பு 58, 67, 117, 131 ஆம் செய்யுட்களின் மூலம் அறியவருகிறது நகைச்சுவை அமைந்த கருத்து 146 ஆம் செய்யுளில் தொனிக்கிறது.

திருக்கச்சூர் 14, மேல் காட்டுப் பள்ளி, கீழ்ப்பள்ளி 46, திருநமிபள்ளி 77, பேரூர், தினையூர், பெரும்புவியூர், பிடலூர், கடலூர் 98, திருநெல்வேலி 99, திருச்சக்கரத்தரங்பள்ளி, 115, திருச்சிமிழலை 136, கொடுங்கோணர், திருக்கோளிலி 180, திருப்புவியூர் 161, திருத்ததூர் 163, திருச்சோற்றுத் துறை 164, திருநெல்வாயில் 165, ஆகிய தலங்களைப்பற்றிய விளக்கங்களைப் பக்கத்தே குறிக்கப்பட்ட எண்ணுள்ள செய்யுட்களின் உரையில் அறிந்து மகிழலாம்.

கீழ்வரும் எண்ணுள்ள செய்யுள்களில் இறைவருடைய பொது இயல்புகள் விளக்கப் பட்டுள்ளன. 3, 8, 9, 14, 21, 27, 38, 42, 44, 48, 51, 52, 54, 57, 60, 61, 70, 78, 81, 88, 84, 88, 91, 95, 96, 97, 99, 100, 127, 132, 134, 143, 149, 151, 154. திருத்தறியூர்த் தியாகர், சிறப்பு முறையில் குறிக்கப்பட்டிருப்பதை 4, 7, 16, 22, 26, 30, 41, 52, 58, 60, 71, 82, 110, 137, 146, 149. ஆம் செய்யுட்களில் காணலாம்.

நம் ஜூயா திருத்தறியூரின் சிறப்பினை இரண்டு வகையில் குறித்துள்ளனர். ஒன்று, திருத்தறியூருக்கே உள்ள தனி மாண்பு. மற்றும் அதன் நீர்வளன் திலவளங்கள். இவற்றுள் திருத்தறியூரின் தனிச் சிறப்பு 10, 15, 18, 20, 21, 29, 31, 33, 34, 35, 41, 45, 48, 52, 56, 59, 62, 64, 67, 71, 74, 76, 77, 78, 80, 85, 87, 92, 96, 97, 104, 105, 106, 111, 112, 114, 115, 116, 120, 122, 125, 128, 132, 134, 141, 147, 150, 151, 154. ஆம் எண்ணுள்ள செய்யுட்களில் துலங்கு விழுந்து. திருத்தறியூரின் நீர்வள, திலவளச் சிறப்புகளை 1, 4, 5, 15, 24, 26, 27, 30, 32, 36, 47, 50, 53, 55, 63, 65, 66, 73, 75, 81, 92, 94, 95, 100, 107, 109, 113, 118, 119, 120, 129, 135, 144, 145, 152, 153, 164 ஆம் எண்ணுள்ள செய்யுட்களில் படித்துக் களிக்கவேண்டும்.

இங்கிதநாமாலையில் சிற்றினபகு கருத்துகள் வெளிப்படை மாற்றும், அந்தப்பகுவும் அமைந்துள்ளன. சிற்றினபகு காற்றுத்திலை வெளிப்படையாகக் காண விழையின் 1, 2, 3, 4, 9, 10, 12, 29, 49, 82, 110 ஆம் செய்யுட்களிலும்,

குறிப்பாகக் காதல் சூலை மீக்க கவிகளைக் காண விரும் கின் 15, 19, 24, 27, 30, 32, 34, 35, 37, 41, 42, 47, 53, 73, 80, 84, 107, 108, 109, 111, 112, 113, 124, 126, 132, 133, 134, 138, 139, 140, 151, 152, 156 ஆம் எண்ணுள்ள பாடல்களிலும் கண்டு பரவசம் உறலாம்.

இங்கி தமாலீ, சிற்றின்பக் குறிப்பைப் காட்டவந்த நால் என்னுலும், பேரின்பத்திற்குரிய அறிய கருத்துகள் இதில் இடம் பெறுமல் இல்லை. அவற்றை அறிய அவாவினால் 24, 28, 29, 47, 54, 59, 61, 62, 68, 87, 121, 143ஆம் செய்யுட்களில் கண்டு படித்துப் பேரின்ப நிலைக்கு நம்மை ஆளாக்கிக் கொள்ளலாம்.

இன்னேரன் அரும்பெரும் கருத்துகளுக்குக் கருதில் மாகத் திகழும் இவ்வரிய நூலுக்கு ஒரு புத்துரை எழுதும் திருவருளைப் புரிந்த முழுமுதற் பரம் பொருளாம் அம்மை அப்பகுடைய பொன்னுர் திருவடிகளை வந்தித்து வாழ்த்தி வணங்குகின்றேன்.

இவ்வரை நூலுக்கு மதிப்புரை எழுதி என்னை ஊக்கு வித்த பேரூர் தவத்திரு சாந்தலிங்க சுவாமிகள் திருமடத்துத் தலைவரும், செந்தமிழ்க் கல்லூரி முதல்வரும் ஆகிய சிவத்திரு சாந்தலிங்க தோசாமி அடிகளார் அவர்கட்டும், இவ் உரைநூலை எழுதுமாறு தூண்டிய வட ஆர்க்காரி சமரச சுத்த சன்மார்க்க சுத்திய சங்கத் தலைவர், திரு. ஊ. வ. நட்சத்துமுருங்கு முதலியர் அவர்கட்டும், சௌ சங்கத்துத் துணைத் தலைவர், மெரினை கபே உரிமையாளர், திரு. வி. சே. விநாயக முதலியர் அவர்கட்டும் இச் சங்கத்தைச் சார்ந்த ஏனைய உறுப்பினர்கட்டும் என் நன்றி கலந்த வணக்கம் உரியதாகுக.

“அம்மை அப்பர் அகம்”
43, விசயவிக்னேசவரர் |
கோவில் தெரு,
குளை, செண்ணை-7. |
— 1 — 69. |

இங்கனம்,
பாஜூர் கண்ணப்ப முதலியர்.

கோயறுத்துர், பேரூர் ஆதீனம்
தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார்
மதிப்புரை

பேராசிரியர் சைவத்திரு பாஜூர் கண்ணப்ப முதலியார் அவர்கள் செந்தமிழ்ப் புலமையும், சிவதெறிப் பண்பும் நிறைந்தவர். பல நூல்கட்டு உரை கண்டவர். 19ஆம் நூற்றுண்டில் சமயப் பொதுதெறியைச் சமரச நெறியை களார்த்த, வள்ளல் வடலூர் இராமலிங்க அடிகளார் அருளியது, தேனினும் இனிய திருவருட்பா. திருவருட்பாவில் இச் செஞ்சொற் புலவர் உள்களிக்க, சொல்தயம், பொருள்நயம் பொதுள் அருளிய பாடல் இங்கிதமாலூ. இங்கிதம் என்னும் சொல், குறிப்பால் நிகழும் உறுப்பின் தொழில்களைக் குறிப்பது. இந்நால் திருஒற்றியூஸ் பெருமா வளின் சொல்லாடலும், ஒரு தலைவியினது சொல்லாடலுமாக அமைந்தது. புறத்துறுப்புக்களாலும், பாவின் உறுப்புக்களாலும், பாவின் உறுப்புக்களாலும் குறிப்பிக்கப்பெறும் பொருள் நோக்குகளை விளக்கும் முறையில் இந்நாலுக்கு முங்கூம் உரை வகுக்கப்பட்டுள்ளது. தற்போது சைவத்திரு பாஜூர் கண்ணப்ப முதலியார் அவர்கள், இப்பாடல்களின் அரிய பொருட் செற்றை இனிது விளக்கி, ஒரு சொல்லுக்கு இடு பொருளங்க்கு மேற்பட்ட பொருள்கள் அமைந்துள்ள திறந்தினை எடுத்துக் காட்டியிருப்பது பாராட்டுதற்குரியது. இல்லாரிய நூலின் உரையினைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் காற்றும் மேன் பெறுவதாகுக. இவ்வாசிரியர் மேலும் பல நூல்களுக்கு நல்லுரை வகுத்துச் செம்பொருட் செல்வராய்த் திரும் சாந்தலிங்கர் பெருமான் தண்ணருள் புரிவாராக-

—

திருச்சிற்றம் பலம்

இங்கி தமாலை

தோற்றுவாய்

திருவருள் பிரகாச வள்ளலார் பாடியுள்ள திருவருடபாவின் முதல் திருமுறையின் எட்டாவது நூலாகத் திகழ்வது இங்கிதமாகில். இதில் நூற்று அறுபத்தாறு ஆசிரிய விருத்தங்கள் உள்ளன. இவை அணைத்தும் அறுசீர்க்கழிவிநடிலடி ஆசிரிய விருத்த யாப்பினால் ஆனவை.

அறுசீர்க்கழிவிநடிலடி ஆசிரிய விருத்தமாவது, ஒவ்வோர் அடியும் ஆறுசீர்களைக் கொண்டு நான்கடிகளால் அமைவது. இந்த அமைப்பின்படி இங்கிதமாகிலையில் உள்ள பாடல்கள் அமைந்திருப்பதைக் காணலாம்.

நெடில் அடி ஓர் அடிக்கு ஐந்து சீர்களைப் பெற்றிருக்கும். “அருள் அற மேஅருள் பண்பேழுக் கண்கொள். அருள் சிவமே” என்னும் அடி ஐந்து சீர்களைக் கொண்டிருப்பதனால் இது நெடில் அடி. ஐந்து சீர்களுக்குமேல், எத்தனைச் சீர்களை யேனும் ஓர் அடி பெற்றுவரின், அவ்வடிகளைக் கழிவிநடில் அடி என்பர். ஆறு சீர்கள் அமைந்திருந்தால் அறுசீர்க்கழி நெடிலடி என்றும், ஏழு சீர்கள் அமைந்திருந்தால் எழுசீர்க்கழி நெடிலடி என்றும், எட்டுச் சீர்கள் அமைந்திருந்தால் எண்சீர்க்கழி நெடிலடி என்றும் இவ்வாறு ஆசிரிய விருத்தங்கள் பெயர் பெறும். ஆசிரிய விருத்தம் நான்கு அடிகளையே பெற்று வரும் என்பதை மற்றதல் கூடாது. நம் ஜயா பாடியுள்ள திருவடிப்புகழ்ச்சி, நான்கு அடிகளைக் கொண்ட ஆசிரிய விருத்தம் என்பதை உணரவும்.

இங்கிதமாலையில் உள்ள விருத்தங்கள் நவரசங்களில் (ஒன்பான் சுவைகளில்) காம ரசம் பொருந்தப் பெற்றவை. அதாவது இங்பச் சுவை அழையப் பெற்றவை. “என்னன் முலையைத் தொடுகின்றார் இதுதான் சேஷ் என்னோடு” என்பது காமச் சுவைதானோ? (3) ஒன்பான் சுவைகள் ஆவன நகைச் சுவை, வீரச் சுவை, அவலச் சுவை (துக்கம்) அச்சச் சுவை, இழிவுச் சுவை, வியப்புச் சுவை, காமச் சுவை, சிஞச் சுவை (கோபி) சாந்தச் சுவை என்பன.

“இவ்வரறு நம் வள்ளலார், காமச் சுவை அழைந்த ஒரு நூலையே ஏன் பாடினார்?” என்னும் ஜூயம் சிலரிடை எழுக் கூடும். அதற்கு விடை, சீலர் “நம் ஜூயா அவர்களுக்குப் பக்திரசம் (பக்திச் சுவை) பொருந்திய பாடல்களைத்தாம் பாடத் தெரியுமே ஒழியக் காதல் சுவை ததுபும் பாடல் களைப் பாடத் தெரியாது” என்று கூறிய காரணத்தால் காதல் சுவை அழைந்த நூலையும் தம்மால் பாடக் கூடும் என்பதை உணர்த்தவே இந்த இங்கிதமாலை எனும் நூலைப் பாடினார் என்க.

“மன்னுடை மன்றத்து ஒளித் தூக்கினும்
தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும்
மன்னிய அவைவிடை வெள்ளுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலும் தகும்புல வேற்கே”

என்று இலக்கணம் கூறுகின்றவையின், தம்மைப் பழித்த தனுஸ் தம் ஆற்றலைக்காட்ட நம் வள்ளலார் இக் காம ரச நூலைப் பாடினார் என்பது பொருத்தம் தானோ!

இந்துவுக்கு இங்கிதமாலை என்னும் பெயர் இட்ட மைக்குக் காரணம் யாதோ? எனில், அதையும் ஈண்டே அறிவோமாக. இங்கிதம் என்பதன் பொருள் குறிப்பு என்பது.

பரிமேலழகர் இங்கிதம் என்பதை விளக்கும்பொழுது “குறிப்பால் நிசழும் உறுப்பின் தொழில்” என்று விளக்கினார். அதாவது தனது கருத்தைத் தன்னேடு சேர்ந்தவர் குறிப்பாக அறிந்து கொள்ளுமாறு உண்டாகும் கண் முதலையை அவசிய வாங்களின் தொழிலாய்க் கண் சிபிட்டல், தலையைச் சொரிதல் தலையை அசைத்தல் முதலான குறிப்புகளாய். “இடியா நயத்தின் நகைக்கின்றார் இதுதான் சேடி என்னேடி” (75) என்னும் வரியில் காமக் குறிப்பு இருத்தலைக் காண்க. மாலை, சண்டுப் பாயாலை, பல மணமுடைய மலர்களால் அழுகுறத் தொடுத்ததொரு மாலைபோல இந்துஸ் காமச் சுவை நிறைந்த பல பரடல்களால் தொடுக்கப்பட்டமையின் இங்கிதமாலை எனப்பட்டது.

நம் ஈவரமிகள் இங்கிதம் என்பதற்குக் குறிப்பு என்பது மட்டும் பொருள் என்று கொள்ளாமல், அடையாளம், இனிமை, எண்ணாக்குறிப்பு, எண்ணாம், கருத்து, அறிவு, சமிக்ஞை, தோக்கம் என்றும் பொருள் கூறியுள்ளனர். இந்தப் பொருள்களின் உண்மையினை இங்கிதமாலைப் பாடல் களில் ஆங்காங்குக் காணலாம்.

இங்கித மாலையின் ஒவ்வொரு பாடலிலும் மூன்றுபேர் காட்சி அளிக்கின்றனர். அவர்களே தலைவன், தலைவி, தோழி ஆவர். ஈண்டுத் தலைவன், திருஒற்றியூர்ப் பெருமான். தலைவி, பெயர் குறிக்கப்பெறுத் மணமாகாத கண்ணிப் பெண். அந்தத் தலைவி ஈண்டு ஆண்மாவாகிய சிறசத்தி ஆவான். தோழியின் பெயரும் இதில் குறிக்கப்பட்டிலது. ஆனால், இதுதான் சேடி என்னேல் என்று வரும் தொடர், சேடி ஒருந்தி இருக்கின்றார் என்பதைக் காட்டுகிறது. இந்தச் சேடி பராசத்தியாகிய உயிர்த்தோழி ஆவான். இறைவனுகிய தலைவனிடத்தில் ஆண்மாவாகிய தலைவி ஒன்றுபட்டு இன்புற விரும்பும் உண்மைக் குறிப்பு இந்தாலில் ஊழிருவி உள்ளதை ஆய்ந்து அறியவும்.

இந்துற் பாடல்களில் அமைந்த அகப் பொருள்துறை, “தலைவி பாங்கிக்கு உரைத்தல்” என்பது. அதாவது தலைவி தலைவன்பால் கண்ட கேட்ட குறிப்பு மொழிகளைத் தன் தோழிக்குச் சொல்லியது. இந்தக் குறை அமைப்பு, “உன் முலைமேல், இருவார் இடுநீ என்கின்றார் இதுதான் சேடி என்ஜேடி” (1) என்னும் வரியில் இருப்பதைக் காண்க. இவ்வாரே நூல் முற்றிலும் இத்துறையின் கருத்துகள் அமைந்திருப்பதைக் காண்க.

இந்துல் முதல் பாட்டின் தொடக்கத்தில், “பாடாண்தினை” என்றும், “கடவுள்மாட்டு மாணிடப் பெண்ணர், “நயந்த பக்கம்” என்றும் குறிக்கப்பட்டிருப்பதைக் காண்ளாம். ஆகவே, இந்தத் தலைப்புகளின் பொருளையும் அறிதல் இன்றியமையாததாகும்.

பாடாண்தினை என்பது ஒருவனுடைய புகழ், வன்மை, கொடைக்குணம், அன்பு ஆகிய இவற்றைத் தெரிந்து கூறுவதாகும். இது புறத்தினையின் பால்படும். இந்த விளக்கத்தின் படி இந் நூலில் காட்சி அளிக்கும் தலைவராம் திருஒற்றியூர்த் தியாகரிடம் மேலே குறிப்பிடப்பட்ட அத்தலைப் பண்புகளும் பொருத்தி இருப்பதின் உண்மையினை இங்கிதமாலைப் பாடல்களில் காணலாம். ஆகவே, இவை பாடாண்தினைக்குரியன்ஆயினா.

“கடவுள் மாட்டு மாணிடப் பெண்ணர் நயந்த பக்கம்” என்பதன் பொருள் “தெய்வத்தை மாணிடப்பெண் காதல் கொண்ட பகுதி” என்பது. “இவ்வாறு காதல் கொள்ளுதல் மரபாகுமா?” என்று சிலர் எண்ணலாம். மரபுதான் என்பதைத் தமிழர்களின் ஒழுகலாற்றை ஒளிமறைவு இன்றி இரைச்சித்துகின்ற ஒல்காப் பெருமை வாய்ந்த தொல்காப்பியர், தம் இலக்கண நூல்ல், “காமப்பகுதி கடவுளும் வரையார்” என்று ஒரு நூற்பாலில் அமைத்துள்ளனர். இதற்கு விளக்கம் தந்து உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கிளியர், “அது

கடவுள் மாட்டுக் கடவுள் பெண்டிர் நயப்பனவும், அவர் (கடவுள்) மாட்டு மானிடப் பெண்டிர் நயப்பனவும், கடவுள் மானிடப் பெண்டிரை நயப்பனவும் பிறவுமாம்” என்று எழுதியுள்ளனர். பின்னரேக் கூறப்பட்ட இரண்டு நிகழ்ச்சிகளும் இங்கிதமாலைப் பாடங்களில் பொருந்தி இருப்பதைக் காண்க - “என்னுதருகே வருகின்றார் இதுதான் சேடி என்னே” (2) என்பதைக் கடவுள் மரணிடப் பெண்டிரை நயப்பதற்கு எடுத்துக் காட்டாகக் கொள்க. “ஙருகை உவந்தீர் என்தனைதீர் மருவி அசைனதல் வேண்டும் (28) என்பதைக் கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயப்பதற்கு உதாரணாகக் கொள்க. ஆகவே, இப் பாடல்கள் ‘கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்தபக்கம்’ என்று கூறியிருப்பது பொருத்தம் எனக் கொள்க.

கடவுள் ஆவார் சிவபெருமானே என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூற முன்வந்த புறப்பொருள் வெண்பா மாலை என்னும் நூலின் ஆசிரியரான ஜயஞ்சிதனார்,

“முக்கணுன் முயக்கம் வேட்ட

மக்கள் பெண்டிர் மலிவரைத்தன்று”

என்று அறிவித்திருத்தல் காண்க.

மேலும் ஒரு தலைப்பு, நூலின் தொடக்கத்தில் காணப்படுகிறது. அது வினு உத்தரம் என்பது. வினு உத்தரமாவது கேள்வியும் பதிலும் ஆகும். இந்த அமைப்பு இங்கிதமாலையில் இருப்பதைக் காணலாம். தலைவி, “நீர் யார் ?”, என்று வினவினார். அதற்குச் சிவபெருமான், “நன்னார் இடத்தும் அம்பலத்தும் நடவா தவர்நாம்” என்றார். (2) இஃது உத்தரம்தானே? இவ்வாறே வினு உத்தரம் அமைந்த பாடல்களைத் திருவிளையாடல் புராணத்தில் வளையல் விற்ற படலத்தில் ஆறு முதல் பதின்மூன்றுவது எண்கள் வரையில் காணலாம்.

இதுவரையில் இங்கிதமாலை இன்னது என்பதையும், அதை ஒட்டிய தலைப்புகளின் விளக்கங்களையும் ஒருவரறு கண்டோம். இனி இந்நூலின் முதலில் உள்ள காப்புச் செய்யுளின் பொருளை அறிந்து நூலுக்குள் செல்வேர்மாக. திருச்சிற்றம்பலம்.

—
திருச்சிற்றம்பலம்.

காப்பு

திருயாழூக்கீஸ்ராவ ஊர்வா கனமாய் உறோக்கித் திருமால் முந்வேர் சிறுமைவளம் தீர்த்தெங் இருக்கான யணிஷுகிக் குழுமால் அகற்றும் கணபதியாம் கடவுள் அடியும் களித்தவர்பின் வருமா கருணைக் கடல்குமர வள்ளல் அடியும் வணங்குவயம்.

நம் முன்னேர்கள் எந்தச் செயலில் தொடங்கனாலும், அச்செயல் எந்த விதமான இடையூறும் இன்றி, இனிது முடியத் தப் பழிபடு கடவுளையேனும், ஏற்படைக் கடவுளையேனும் வணங்கித் தொடங்குதல் மரபாகக் கொண்டவர்கள், அந்தகைய வாழையடி வாழைரான வந்த திருக்கூட்ட மரபினர்களில் ஒருவரான நம் வள்ளவார், நாலுக்கு ஏற்படைக் கடவுளான விநாயகப் பெருமாணையும், நம் வழிபடு கடவுளான முருகப் பெருமாணையும் ஒருங்கே வணங்குகின்றார். அவ் வணக்கப் பாடல் இது.

(இந்த பொருள்) ஒப்பற்ற கயமுகாசரணையும், ஒப்பற்ற மாமர் உருவுகொண்ட குரபதுமணையும் முறையே தாம் ஏறி நடைத்துகின்ற பெருச்சாளி வாகனமாகவும், மயில் வாகனமாகவும் பொருந்தும்படி கொண்டு, விட்டுண்டு முதலான தேவர்களுக்குக் கயமுகாசரனாலும், குரபதுமனாலும் ஒற்பட்ட தாழ்வுகள் யாவற்றையும் போக்கி, எங்கள் இரண்டு கண்மணிகள் போன்று, கருப்பத்தில் சென்று பிறத்தற்குக் காரணமாகிய மயக்கத்தை ஒழிக்கின்ற விநாயகப் பெருமாறும் கடவுளின் திருவடிகளையும், மன மகிழ்ந்து அவ் விநாயகர் பெருமானுக்குப் பின் தேரன்றியருளிய பெரிய கருணைக் கடலாகிய முருகப்பெருமானுடைய திருவடிகளையும் நாம் வணங்குவோமாக. (என்பது)

(அடுக்கிரோம்) ஒரு - ஒப்பற்ற. மா - யாண. மாழுகன் - மாணிஸுநி - கொண்ட - கஜூழுகாசரன். மா - மாமநம்.

(கண்டுச் சூரபதுமனுகிய மாமரம்) ஊர் - ஏறி தடத்துகின்ற-
உற - பெருந்த. சீறுமை - தாழ்மை. கரு - கருப்பத்தில்
சென்று பிறத்தல். மால் - மயக்கம். மா - சிறந்த. குமர
வள்ளல் - முருகன்.

(இலக்கணக் குறிப்பு) மா, உரிச்சொல், வணங்குவாம்,
உள்பாட்டுத் தன்மைப் பன்மை விணைமுற்று. தீர்த்து+எம்,
களித்து+அவர், எனப் பிரிக்க.

(விளக்கவுளி) மகத முனிக்கும், விபுதை என்னும் இராக்
கதப் பெண்ணுக்கும் பிறந்த கஜமுகா சூரை வினையகர்
அடக்கியபோது, அவன் பெருச்சானியாக மாறினான். அதனைக்
கணபதி வாகனமாகக் கொண்ட குறிப்பும், சூரன் மாமரமாக
தின்றபோது முருகன் அதனையும் மிளக்க, அவன் சேவலும்
மயிலுமாக வரச் சேவலைக் கொடியாகவும், மயிலை வாகனமாக
வும் கொண்ட குறிப்பும் இப் பாடலில் உள்ளன.

கணபதி பிரணவ வடிவினர். குமரவள்ளல் பிரணவப்
பொருளாய் உள்ளவர். ஆகவே, பிரணவம் பொருந்தப்பெற்ற
குமரக்கடவுளுடைய மந்திரமாகிய ‘ஓம் குமரராய நமः’
என்னும் மந்திரத்தைப் போற்றினார் என்றும், சொந்த வணக்க
மும், தடத்த வணக்கமும் செய்தனர் என்றும் இப் பாடலுக்
குப் பொருள் கூறலாம்.

திருவடிகளை ஞானம் என்று கூறுதல் சைவசித்தாந்த
மரபு. அதனால்தான் திருவள்ளுவரும் திருவடிகளையே
வணங்கினார். அவர் அடிசுற்றி, மணிவரசகப் பெருமானுரும்
திருவடிகளையே முதற்கண் வாழ்த்துகிறார். அவர்க்குப்பின்
வந்த திருநவுக்கரசரும் திருவடிகளின் மாண்பின்
பெருமையை உணர்ந்தே, திருவதிகை லீட்டாண்சவரனு
டைய திருவடிகளையும், திருவையாற்றுப் பரமனுடைய
திருவடிகளையும் போற்றிப் புகழ்ந்தனர். அவர்களின் வழி
வந்த நம் வள்ளலாரும் அடிகளையே “போற்றி வணங்குவாம்”
என்று கூறித் திருவடிகளை வணங்கினார்.

திருச்சிற்றம்பலம்

நூல்

திருவார் கங்கி தடம்பணைதூர் செல்வப் பெருஞ்சீர் ஒற்றியில்வாழ மநுவார் ஜான்றூர் சடைறுடிகொள் வள்ளல் இவர்க்குப் பலிகொடுதன் ஏறுவத தடைந்தேன் இனிமுக்கிழ் குதவ வருந்தோ றுன்முகிலே திருவார் இடும் என்கின்று இதுதான் சேடி என்னே?

(இ - பொ.) “தோழி! அழகு நிறைந்த தாமரைக் குளங்களும், வயல்களும் குழந்த செல்வத்தால் பெருஞ்சி சீறப் புதைய திருத்தந்தூரில் வாழ்கின்ற மணம் பொருந்திய கொள்றை மலர் மாலையைச் சூடிய சடை முடியைக்கொண்ட வள்ளலாகிய இவர்க்கு நான் பிட்சையை எடுத்துக்கொண்டு நீங்காமல் அவரை நெருங்கினேன். அப்போது பிட்சாடராக வந்த அவர் என்னை நோக்கி ‘பெண்ணே! இனிமேல் நமக்கு இங்கு அன்னம் உதவ வரும்போதெல்லாம், உன் முக்கீழைது இரண்டு கச்சினை அணிந்து வருக’ என்கின்றார். இவர் இப்படிச் சொல்வதற்குக் காரணம் என்னாடி?” (எ - து.)

(அ - சொ.) திரு - அழகு. ஆர் - நிறைந்த. தடம் - குளம். பணை - வயல். மரு - வரசணை. பலி - பிட்சை. ஏறுவாது - நீங்கி நில்லாமல், அருகில். இரு - இரண்டு வார் - கச்சு.

(இ - து.) ஏடு என்பது பெண்பால் தோழனும் முன்னிலைச் சொல், ஏடி என்பதுதான் இக்காலத்தில் ஏண்டி என்று வழங்கப்படுகிறது. ஏடி என்பதன் ஆண்பால் ஏடா என்பது. ஏடு சொல் இக்காலத்தில் ஏண்டா என்று கூறப்படுகிறது.

(வி - ஸுர.) இங்குக் கூறப்படும் பெருமான் திருத்தந்தூர் நியங்காராயர் என்றாலும், இவர் முன்பு ஒரு சமயம் தாறுகா வளத்து இருடி பத்தினிகள் முன்சென்ற பிட்சாடனை முடிந்தி ஆவார், பெருமான், தாருகாவனத்து இருடி பத்தினிகள் முடிந்தும் பிட்சாடித்திற்குச் செய்யமைக்குக் காரணம் உண்டு.

இருடிகளின் மனைவிமார்களுக்கு ஒருவிதச் செருக்கு இருந்தது. அதாவது தங்களைவிடப் பத்தினிப் பெண்கள் எவரும் இலர் என்பது. அச்செருக்கின் திண்மையைக் குலைக்கப்பிட்சாடர் வடிவுடன் (பிச்சை ஏற்கும் வடிவுடன்) இறைவர் இருடியர் களின் மனைவிமார் இருக்கும் இடத்திற்கு இனிய இசையைப் பாடிக்கொண்டு சென்றனர்.

சிவபெருமான் பிட்சாடாகப் பத்தினிமார் இருந்த இடத்தை அடைந்து பாடல்களைப் பாடிக்கொண்டு போகி இருடியர்களின் மனைவிமார் பிட்சாடரின் அழகிலும், இசையிலும் ஈடுபட்டு அவர்மீது காம இச்சை கொண்டவராய் ஆடை நெகிழி, வளையல் கழல அவர் பின் சென்றனர். அங்ஙனம் சென்று இன்பச் சுலையில் ஈடுபட்டுப் பேசிய பேச்சுகளையும், அப்பேச்சுகளுக்குப் பிட்சாடர் அளித்த விடைகளையும் நிருவிளையாடற் புராணத்தில் உள்ள வளையல் விற்ற படிலத்தில் காணலாம். இந்த முறையை ஒட்டியே நம் வள்ளலார் ஒரு பெண்ணுடன் பேசுவதாகப் பாடல்களைப் பாடியுள்ளனர். பாடல்களில் சிலேடைப் பொருள்தனும் பேச்சுக் காணப்படும். சிலேடையாவது ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத் தருவது.

இருவாது என்பதை ஒரு சொல்லாகக் கருதின் நிங்காது என்றும், இரு சொல்லாகக் கருதின் ஒரு வாது (வம்பு) என்றும் பொருள்படும். வம்பு என்பது சண்டை. வம்பு முலைமீது அணியும் கச்ச என்றும் பொருள் தரும். அப்போது முலை மீது ஒரு கச்ச என்று ஆகும். ஆனால், சிவபெருமான் “முலைமேல் இருவார் (வார் - கச்ச) இடு” என்று கூறினார். காரணம் முலை டூரித்தலின் தளராமல் இருப்பதற்கு எனக் முலை என்பது முல்லை என்னும் சொல்லின் இடைக்குறை எனக் கொண்டு, முல்லை என்னும் சொல்லுக்குக் கற்ப என்னும் பொருள் இருந்தவின், கற்பில் தவறுது இரு என்னும் கருத்தில் “முலைமேல் இநு” என்று கூறினார் என்பதும் ஒரு

பொருள். உதவ வருவது முல்லையைப் போல் வெண்மையான சேர்குயின் இடு என்றும், தண்ணீரானால் வார் என்றும் கூறினார் எனவும் பொருள் காண்க. இரு என்பதற்குச் சுகமாக இரு என்று கூறினும் அமையும். இவ்வாறெல்லாம் இங்கிடப் (குறிப்பு) பொருள்கள் பாடலில் பொருந்தி இருப்ப நூதக் காண்க.

(1)

நன்னூர் மலரை மதிந்தியைத் தங்கும் சடையார் இவர்த்தமங்கள் அன்னு ஒற்றி இருந்தவரே ஜூய ரேந் யார்என்றேன்
நன்னூர் இடத்தும் அப்பத்துப்பந்டவா தவாநாம் என்றுசொல்
என்னு நழுகே வருகின்றுர் இதுதான் சேய என்னேல்

(இ - பொ.) “ தோழி ! குளிர்ந்த ஆத்தி மலர்களையும், பிறைச் சந்திரினையும், கங்கை நதியையும் தாங்கி நிற்கும் சடையை உடையவராகிய இவரை நான், ‘அண்ணலே’ திருத்திரியூரில் இருக்கும் பெரிய தவக்கோலம் கொண்டவரோ? ஜூயரே ! நிங்கள் உண்மையில் யார்சீ? ” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நாம் நம்மைச் சேராதவரிடத்தும் தீயவர் கூட்டங்களுக்கும் நடவாதவர்’ என்று சொல்லி, நான் யாவள் என்பதைச் சிறிதும் மதிக்காமல் என் அருகே வருகின்றார். இதற்குக் காரணம் என்னடி ? ” (எ - து)

(ஆ - சொ.) ஈர் - ஆத்திப்பூ. மதி - பிறைச்சந்திரன். நதி - கங்கையாறு, அண்ணு - பெருமையில் சிறந்தவரே! ஒற்றி - திருத்திரியூர். இரும் - பெரிய. நன்னூர் - அனு காதவர். நடவாதவர் - போகாதவர். வாதுக்காக நடித்தவர்.

(இ - கு.) தண் + ஆர், எண்ணைது + அருகே எனப் பிரிக்க. இருமை + தவர், இருந்தவர்.

(வி - ரை.) ஒற்றி இருந்தவரே என்பது, திருத்திரியூரில் இந்தவரே என்றும், திருத்திரியூரில் இருக்கும் பெரிய தவசீயே என்றும் பொருள்படுவதோடு இன்றித் ’தன்னி

இருந்தவரே' என்று தலைவி விளித்ததாகவும் கொள்க. அதனால் அவர் அருகே வந்ததால் "ஆ என்னுது அருகே வருகின்றார்" என்றார். அம்பலத்து நடவாதவர் என்பதற்குக் தீயர் கூட்டத்தில் சேராதவர் என்பதோடு "சிதம்பரப் பொற் சபையில் காளியோடு வாதிட்ட காரணத்தால் நடனம் செய்கின்ற வாதி"! என்றும் பொருள் காண்க. மேலும், "நண்ஞார் (பகைவர்களைச் சேராத அன்பர்கள்) இத்து நட, என்றும், அம்பலத்து (கூட்டத்துக்கு-புணர்க்கீக்கு) "வா" என்றும், நாம் தவமே (தவ ஒழுக்கம்) பூண்டவரே ஆகையால் வரலாம் என்று அழைத்தார் எனவும் பொருள் காண்க. இத்துடன் இன்றி அம்பலம் (அழகிய பயன்) உண்ணிடத்துக் கண்டமையால் நாம் உண்ணோ விட்டு நடவாதவர் (பேராதவர்) என்றும் கூறினார் எனவும் பொருள் காண்க. அம்பலத்தும் நடவாதவர் என்பதற்கு "நாம் வழக்குக் காரணமாக நியாய சபையை நடாதவர்" என்றும், நண்ஞார் இடத்தும் நடவாதவர் என்பதற்கு "அன்பர்களிடத்துச் செல்வோமே ஒழியப் பகைவரிடத்துச் செல்லமாட்டோம்" என்றும் பொருள் காண்க.

(2)

விட்டுள் நழியன் கூந்தாற்றிப் பிச்சைத் தேவர் இவாதமொன் தட்டில் மலர்க்கை இடத்தெலுவோ தனத்தைப் பிடியும் என்றுரைத்தேன் மட்டுள் ஒருஞ்சு நூடன்ஏறு மத்தாதலை தென்றுசொலி எட்டு ரூபிஸயைப் பிடிக்கின்றார் இதுதான் சேடு என்னோ.

(இ - பொ.) "தோழி! பிடித்திர்காக மதுரை வைகை நதியின் மண்ணைச் சுமந்த திருச்சற்றிழூர் வாழ்பவரான பிச்சை எடுக்க வந்த இவரை நான், 'தடை இல்லாத தாமரை மலர் போலும் உங்கள் கையில் உள்ளது என்ன? இதே இந்த உணவைப் பிடியுங்கள்' என்று சொன்னேன். அப் போது அவர் 'இக்கையில் இருப்பது தேன் நிறைந்த தாமரை மலரில் இருக்கின்ற பிரமதேவனது கபாலம் ஆகும்' என்று

சொல்லித் தாவி வந்து என் முகீஸ்யைப் பிடிக்கின்றார். இதற்கு காரணம் என்னடி?'' (எ - து.)

(அ - சொ.) நதி - மதுரை வைகை ஆறு. தட்டு - தடை. ஒதனம் - சோறு. மட்டு - தேன். ஒரு முன்றுடன் ஏழு - பத்து. ஒரு முன்றுடன் ஏழு மத்தர் - பதுமத்தர். (பிரம்மன்)

(இ - கு) தமை, சொலி, என்பன தொகுத்தல் விகாரச் சொற்கள். தட்டு + இல் இடத்து + எது + ஒதனம் + என்று உரைத்தேன், ஈது + என்று எனப் பிரிக்க. மலர்க்கை - உவமத் தொகை. ஈது, நீட்டல் விகாரம்.

(வி - ரை.) மதுரை பிட்டு வாணிச்சியின் பொருட்டு வைகை நதிக் கரையை அடைக்கச் சோமசுந்தரப் பெருமான் வந்தியம்மையாரின் கூவியராக வந்து பிட்டுண்ட வரலாறு முதல் வரியில் உள்ளது. பிச்சை இட வந்தவள் ஒதனத்தை (சோற்றை)ப் பிடியும் சென்று கூற, பிட்சாடர் எது என்பது ஞேடு ஒலை சேர்த்து விட்டு, தனம் என்னும் சொல்கில் மட்டும் எடுத்துக்கொண்டு, தனத்தைத் (முகீஸ்யை) தான் பிடிக்கச் சொன்னதாகப் பொருள் படுத்தி முகீஸ்யைப் பிடிக்க வந்தார் என்று தலைவி கூறினார்.

பதுமத்தர் என்பதன் பொருள் தாமரை மலரில் உள்ள பிரமன் என்பது, இதனை வேடிக்கையாகப் பத்து மத்தர் என்று உணர்த்த வேண்டி முன்றும் ஏழும் சேர்ந்த அதாவது பத்து மத்தர் என்று கூறினார். பிரமன், தனக்கும் சிவபெருமானியப் போல ஐந்து தலைகள் இருக்கின்ற காரணத்தால் சொருக்குறிரிருந்தான். அந்தக் கருவத்தை அடக்கச் சிவபெருமான் அவன் தலையில் ஒன்றைக் கிள்ளித் தனக்குப் பிட்சாபாத்திரமாக வைத்துக்கொண்டார். இதுவே முன் ரூபாி ஏழுமத்து தலை என்பதில் அமைந்த வரலாறு. (8)

மடையில் கயல்பாப் ஒற்றிநகர் வள்ளல் ஆகும் இவாந்தமொன் அடையில் கனிவால் பணின்றோ அருள்ளிர் உரியிர் உடைன்றேன் கடையில் படும்பூர் பணின்றோ கருதி உரைத்தேம் என்று உரைத்தேன் இடையில் கலையை உரிக்கின்றூர் இதுநான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! நீர்மடையில் கயல்மீன்கள் துள்ளுகின்ற அவ்வளவு நீர்வளம் பொருந்திய திருஒற்றியூரில் இருக்கின்ற வள்ளல் ஆகும் இவரை நான், ‘குளிர்ந்த தோலாடை உடையவரே! உம்மை வந்தடைந்தால், அன்பால் எனக்கு உமது தோல் ஆடையைக் கூடப் பட்டாடை எனக் கருதி அருள் செய்யவில்லையே’ என்று கூறினேன். அவர் கடையில் விற்கப்படும் என் பட்டாடையை உரிப்பீராக என்று பொருள்கொண்டு என் இடுப்பில் உன்ன ஆடையை ஹரிக்கின்றூர், இதற்குக் காரணம் என்னடி? ” (எ - து.)

(அ - சொ.) மடை - நீர்மடை அடையில் - நெஞ்சினால். கனிவால் - அன்பால், இரக்கத்தால். பணி - கட்டகீர்திகள், பட்டாடை. உரியிர் உடை - சுரமான தோல் ஆடை. உரி - தோல் ஆடை. சர் - குளிர்ந்த. உரியிர் உடை - ஆடையை நீக்குங்கள், பணி - பாம்பு, பட்டாடை. இடை - இடுப்பு, கலை - ஆடை.

(இ - கு.) என்று + உரைத்து + என், எனப் பிரிக்க.

(வி - யெ.) தலைவி தோழியிடம் “தோழி! நான், ‘ஒற்றி யூராரே! தோலாகிய ஆடையைத் தருவீராக’ என்று கூறினேன். அவர் எனதுடை, கடையில் விற்கப்படும், புதிய பட்டாடை. ஆகவே அதனை, ‘இடுப்பிலிருந்து நீக்குவீராக’ என்று கூறியதாகக் கருதி ‘என் கலையை இடையிலிருந்து நீக்குகின்றூர்’ என்று கூறினான். என்னைத் தொட்டு உரிப்பதற்குரிய ஆடைதான் (பணிதான்) என்று குறிக்கவே கடையில்படும் ஓர்பணி என்றனாள். பணி என்பது பாம்பு.

அப்பாம்பு இங்கு வாசிவி என்பது. இச் சொல்லிப் பிரித் தால் வர, சமீ என்று பொருள்படும். ஆகவே அருளீர்! பணி (வர, எவி) என்றே கூறவில்லையே என்று நான் கூறியதாக கீச் கருதிக் கலையை உரிக்கின்றூர் என்றும் பொருள் காண்க. கணிவாஸ் பணி என்பதற்கு இரக்கத்தால் பணி என்று பொருள் கூறுமல்ல முதிர்ந்த வாலீஸ்யுடைய பணி (பாம்பு) என்றும் பொருள் கூறப்படும்.

பணி என்பதற்கு 'உமக்குத் தொண்டு செய்யப் பணிப் பிராக' என்று கேட்டதற்கு இணங்கக் கலையை உரிக்கின்றூர் என்பதற்கு, என் கலையாதி தத்துவங்களை உரிக்கின்றூர் என்று தத்துவம் பொருளீடும் ஈண்டுச் சிந்திக்க வேண்டும். கலை ஆதி தத்துவங்கள் ஏழு. அவை காலம், நியதி, கலீ, வித்தை, அராகம், புருடன், மாயை என்பன. இவை அசுத்த மாயையில் தோன்றும் தத்துவங்கள். இவற்றை வித்தியா தத்துவம் என்றும் கூறுவர். மாயை என்பது இறுதியில் கூறப்பட்டிரும், ஏணைய தத்துவங்கள் தோன்றுதற்குத் தற்குதியாகச் செய்யப்பட்டது. இதனை மேகினி என்றும் கூறுவர். மாயையினின்று முதலில் காலம் தோன்றும். இது காலாகாலங்களில் உயிர்களின் விளைப்பயனை முற்றுப்பெறச் செய்யும். நியதி என்பது அவர் அவர் செய்த கருமத்தை அவர் அவரே அனுபவிக்கும்படி வரம்புசெய்து நிறுத்தவல் யது. கலீ என்பது ஆன்மாவை மறைத்துள்ள ஆணவமல மறைப்பைச் சிறிது நீக்கி ஆன்மாவின் கிரியா சக்தியை விளக்கும். வித்தை என்பது ஆணவத்தைச் சிறிது நீக்கி ஆன்மாவின் ஞான சக்தியை விளக்கும். அராகம் என்பது ஆணவத்தைச் சிறிது நீக்கி ஆன்மாவின் இச் சர சத்தியை விளக்கும். இதனை இன்னமும் விளக்கின் பெருகும் எனக் கருதி இத்துடன் சிறுதறப்பட்டது. கலீ அறிவு பாச ஞானத்தை வருவிக்கும் ஆதலீ, அந்தக் கலீ அறிவை நீக்கினார் என்று பொருள் கூறுவதும் பொறுத்துர்.

மன்றல் மணக்கும் ஒர்ந்தூர் வாணி ஆகும் இவ்வழைநாள் நின்றான் பொடுங்கை யெந்தனத்தை ஏற்கோடு வெட்டில் கொடுப்பதன்மேல் நின்றன் புடையாய் என்கல்லத்தில் நாப்போன் பூநோம் என்றுசொலி என்றன் முலையைத் தோடுகின்குரி இதுநாள் தேடி என்னோடு

(இ - பெ.) “தோழி! வாசனை வீசுகின்ற சோலைகளை வடைய திருத்தியூரில் வாழ்பவர்களிய இவரை நான், ‘இன்று அன்புடன் கையில் ஏந்தி வந்த அன்னத்தை ஏற்று உமது ஒரு பாத்திரத்தில் கொள்ளும்’ என்று கூறினேன். அவர், ‘என்மீது இவ்வளவு நல்ல அன்பு கொண்டவனே! ஒரு பாத்திரத்தில் அன்று எட்டுப் பாத்திரத்தினுல் கொள்வோம்’ என்று சொல்லி, என்னுடைய முலையைப் பிடிக்க வருகின்றார் இதற்குக் காரணம் என்னாடு?!” (எ - நு.)

(அ - சொ.) மன்றல் - வாசனை, வாணர் - வாழ்பவர், கலத்தில்-பாத்திரத்தில், எண்-எட்டு, என்தன்-என்னுடைய,

(இ - கு.) நின்று+அண்பெரும், ஏந்து+அனத்தை, ஏற்று+ஒர், நன்று+அன்புடையாய் எட்டு+கல்ம், எனப் பிரிக்க. அனத்தை எண்பது அன்னத்தை என்பதன் இடைக் குறை.

(வி - கர.) தலைவி கை ஏந்து அனத்தை ஏற்று எண்பதை “கையேம் தனத்தை ஏற்று” என்று சொற்களைச் சேர்த்துக் கூறினார். ஒந்தியூரார் கையேம் தனத்தை ஏற்று, என்று கொண்டு “நாங்கள் கோபம் கொள்ளமாட்டோம். (கையேம்) தனத்தை (முலையை) ஏற்று” என்று கூறியதாகக் கொண்டு, முலையைத் தொடரச் சென்று. மேலும் அவர், தலைவிழீச் கலத்தில் கொள்ளும் எனக் கூறியதற்கு விடையாக எட்டுக் கலத்தில் கொண்டுவோம் என்று கூறியதன் கருத்து, மார்பில் இருக்கிற அந்தக் கலத்தை (ஆபரணத்தை, பாத்திரத்தை) கொண்டுவோம் என்பது. அதாவது எட்டு

என்றும் எண்களைக் குறிக்கும் எழுத்து அ. அதனேடு கலம் என்பது சேந்தால் அகலம் என்றாகும். அப்படியானால் எட்டுக் கூம் என்று பொருள்படுவதாயிற்று. அதுகலம் என்ற பிரிக்கும் போது இப் பொருள் தகும். அதுவே அகலம் என ஒரே சொல்லாக இருக்குமானால் மார்பு என்றும் பொருள்படும். ஆகவே, நீங்கள் கூறும் தனத்தை (முகையை ஆபரணத்தை பாத்திரத்தை,) உங்கள் மார்பில் இருந்து வகைஷ்டிட்டுவோம் என்று சொல்லி முகையைத் தொட்டச் சென்று சூர் என்று பொருள் காண்க. கலத்தைப்போலக் (செப்புப் பாத்திரத்தைப் போலக்) கையில் கொள்ளும் என்று கூறித்தன் தகும் (முகை) செப்புக்குட்டப்போல உருண்டு, திரண்டு பகுத்து உள்ளது என்று கூறினால் எனவும் கொள்க. முகை என்பது மூல்கீல் மலர் என்பதன் இடைக்குறை. ஆதலின் தலையின் சூடிய மூல்கீல் மலரைத் தொட்ட வருகிறார் என்று கூறினும் அமையும்.

(5)

கோயற்கருவும் திருத்தியிக் கோயில் உடையார் இவரையதூயமாற் நியந் தேவையில் மிகுந்தின் நியேன் மனையின்திடத் தாங்கும்போன்ற டேகும்பன்றேன் தாங்கு முந்து நாள்ளன்னை ஏமாற் நினையே என்கின்று இதுதான் கேட்ட என்னே.

(இ - பொ.) “தோழி! தேவர்களில் சிறந்த திருமாலுக்குத் திருவருள் செய்யும் திருத்தியிருப்புக் கோயிலில் வீற்றிருக்கும் இவரை தான், ‘மதம் பொருந்திய கயாகுருணை வென்ற நீங்கள் இத்த இடத்தை விட்டு நாங்கள் கொடுக்கும் அன்னத்தைப் பெருமல் செல்லாதீர்கள். உணவை ஏற்று அடிமைகளாகிய எங்கள் வீட்டில் தங்கி இனைப்பாறியயின் செல்லுங்கள்’ என்று கூறவேன். அப்படியானால் ‘கொடு’ என்று கேட்டார். நானும் கொடுத்தேன். ஆனால் அவர் ‘நீ என்னை ஏமாற்றி விட்டுகியே’ என்று கூறுவின்றார். இதற்கு என்னடி காரணம்?’”

(ஏ - டு.)

(அ - சொ.) கோ - சிறந்த. மால் - விள்ளுவு. மதமா - மதம் கொண்ட யானை. மாற்றிய - வென்று கொள்ள. ஏகல் - செல்லாதீர். அவி - உணவு. மீணயிலிலைட் - வீட்டில். ஆற்றி - இளைப்பாறி.

(இ - கு) மாற்கு + அருளும். மால் + கு மகிழ்ந்து + இன்று + அடியேன், கொண்டு + ஏகும், எனப் பிரிக்க. கோயில், இலக்கணப் போலி. ஏகல் - எதிர்மறை வியங் கோள் விணைமுற்று.

(வி - கூ.) திருமால் இறைவனிடம் இருந்த சக்ரச யுதத்தை அவருடைய திருவடிகளில் ஆயிரம் தாமரை மலர்களை அர்ச்சித்துப் பெற்றார். ஆதலின், அந்த வரலாற்றின் குறிப்பை, கோமாற்கு அருளும் என்னும் தொடரில் அமைத்தனர். காசியில் கயாகுரன் என்பவன் தேவர்களைத் துன்புறுத்த அவைனச் சிவபெருமான் கொண்று, அவன் தோலீப் போது திக் கொண்டனர் என்னும் வரலாற்றுக் குறிப்பு “மதமா மாற்றிய” என்னும் தொடரில் உள்ளது.

தலைவி நீர் நாங்கள் பகடக்கும் அவியை (உணவை) ஏற்று மகிழ்ந்து வீட்டில் தங்கி இளைப்பாறிச் செல்லும்கள். அதற்கு முன் செல்லாதீர்கள் என்பதை, “நீர் ஏகல் அவி மகிழ்ந்து நின்று அடியேன் மீணயில் இடைத்தாம் ஆற்றிடக் கொண்டு ஏகும்” என்றார்கள். தியாகர் “நீர் ஏகல் அவி மகிழ்ந்து” என்பதை “நீரே கலவி மகிழ்ந்து” என்று கொண்டு நீங்கள் என்னேடு கலந்து பணாந்து இன்புற்று வீட்டில் தங்கிச் செல்க என்று தலைவி கூறியதாகக் கொண்டு “தா” என்று கேட்டனர். ஆனால் தலைவி நீர் ஏகல் அவி மகிழ்ந்து என்றுதான் கூறியதனால் அவி (உணவைத்) தந்தனள். தனக்குக் கலவி தாராமால் அவியை மட்டும் தந்ததனால் “ரமாற்றிணையே” என்று கூறினார்.

அம்மால் அயனும் காண்பரியிருக்க மறும் பதிதான் யாதென்றேள் இம்மால் உடையாய் ஒற்றுதற்கேள் எச்சம் அதுகண் ட்ரினன்றுர் செய்யால் இப்பொன்றன்றேன் திருக்கேபுரியேல் சேர்க்கின்ற எம்பால் பற்றிருள்ள ரென்கின்றுர் இதுதான் சேஷ் என்னோ.

(இ - பொ.) “தோழி ! நான் ‘அந்தத் திருமாலரலும்’ பிரமனுவும் காண்முடியாதவராக இருக்கின்ற உங்களுக்குரிய அருமையான ஊர் எது ? என்று அவரைக் கேட்டேன். அதற்கு அவர் ‘எம் ஊர் எது என்பதை அறிந்துகொள்ள முடியாத இந்த மயக்கமுடையவட்டோ ! ஒற்றுதல் எனும் தொழிற் பெயர்க்குரிய வினை எச்சம்தான் எம் ஊர். அதைக் கீந்தித்து அந்தநுகொள்க’ என்றார். அதைக்கேட்ட நான், ‘செம்மலே இப்படி நீர் சொல்லது ஒரு பெயரே ஆதும். மேஜும், அவ்வுருக்குரிய மற்றிரு பெயர் எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘இலக்கும் போலும் அழகுடைய பெண்ணே !’ புரி என்னும் சொல்லுக்கு முன்னே சேர்க்கின்ற ‘ஸ்ரூப்பதுதிப் பெயரே மற்றிரு பெயர்’ என்று சொல்லு கின்றார். இதன் காரணம் என்னாடு?’” (ஏ - து.)

(ஆ - சொ.) மால் - விஷ்ணு. அயன் - பிரமன். அருப்பதி - அருமையான ஊர். மால் - மயக்கம். எச்சம் - வினைஎச்சம். செம்மால் - பெருமையில் சிறந்தவரே. திரு - இலக்குமி. எம்மான் - எம் ஸ்ரூப்பதுதி.

(இ - து.) செம்மல் என்னும் விகுதி பெருத ஆண்பால் சிறப்புப் பெயர் வினி வேற்றுமையில் செம்மால் என்று ஆயது. காண்பு + அந்யீர், அநியீரிக்கு + அமரும், யரது + என்றே, கண்டு + அறி, இஃது + ஒன்று+என் மற்று+ஒன்று+என் கின்றார், எனப் பிரிக்க.

(வி - ரை.) ஒரு காலத்தில் திருமால் பண்றி வடி வெடுத்தும், பிரமன் அன்னப்பறவை வடிவெடுத்தும்

முறையே சிவபெருமானின் அடிமுடிகளைத் தேடியும் காணுத குறிப்பு, இவ் வரியில் உள்ளது. ஒற்றுதற்கு என்பதன் தொழிற் பெயர் ஒற்றுதல் என்பது. இந்தத் தொழிற்பெயரிக்குள்ளிய விளைச்சும் ஒருவில் என்பது ஆகவே, தம் ஊரைச் சமத்காரமாக ஒற்றிழூர் என்று கூறினார். ஒற்றி என்பதை ஒற்று என்னும் விளைப்பகுதிக்கு எச்சமாகக் கொண்டபோது ஒற்றி, விளைச்சமாகும். ஒற்றி என்பதை ஒற்றிழூர் என்பதன் முதல் வழக்காகக் கொண்டால் பெயர்ச்சொல் ஆகும்.

இந்த நுண் பொருள்களை மூச்சித்து அறியவேண்டு இருக்கலன் “கண்டு அறி” என்றனர். ஆண்மக்களில் பெருமைக்குரியவேண் செம்மல் எனப்படுவான். சிவபெருமானினத் தவிர்த்துப் பெருமைக்கு குரிய ஆண்மகன் எவ்வளம் இல்லை ஆதலின் சிவனுக்குச் செம்மால் என்று விவரித்தனர்.

தலைவி ஒற்றிழூர் என்று அறிந்தும் அதற்குரிய மற்றிருக்கு பெயர் எது என்று கேட்டனன். அதற்கு விடையாகக் கிவபெருமான் புரி என்னும் சொல்லுக்கு முன் மான் என்பது சேர்ந்த பெயரே, மற்றிருக்கு பெயர் என்றனர். மான் என்பது மூலப்பகுதி. இம்மான் என்பது பல தத்தவத் தோற்றுக்களுக்கு மூலம் (ஆதி) ஆகல்பற்றி மூலப்பகுதி ஆயிர்ரூ. இந்த மானுக்குரிய வேறு ஒரு சொல்லாகிய ஆதி என்பது, புரி என்பதனுடன் சேர ஆதிபுரி ஆகுர். ஆதிபுரி என்பது நிருஒற்றிழூருக்குரிய மற்றிருக்கு பெயர் என்க.

தலைவி இறைவணைப் பெருமையில் சிறந்தவரே என்னும் பொருளில் செய்யால் என்று கூறினான். தலைவராம் இறைவர் தம்மைச் செம்மால் என்று விளித்ததாகக் கொண்டு தலைவியைத் திருமாலுக்குரிய தேவியாகிய திருவை என்று விளித்தனர்.

கண்கள் கணிப்ப சன்டுதீற்கும் கள்வர் இவர்கள் ஒர்றயதாம் ரண்கள் இயற்ற திருவாயால் பலதான்குர் கொடுவதென்றேன் பெண்கள் நால்க் கள்றென்குர் பேசப் பலியா தென்மூன்தின் என்கள் பண்தத தென்கின்குர் இதுநான் சேஷி என்னோ.

(இ - பொ.) “தோழி! என் கண்கள் மகிழ இங்கு நிற்கும் இக்கள்வரான இப் பெருமானுர் ஜர் திருத்தறியூராம். இவர் இக்கப்பாடி வந்த அழகிய வாயால் ‘பிட்சை தருக’ என்குர். நானும் கொண்டு வந்தேன். அப்போது அவர் ‘பெண்கள் இடக்கூடியது இந்தப் பிட்சை அன்று’ என்குர். உயனே நான் ‘நீங்கள் குறிப்பு மொழியால் கூறும் பிட்சை எது?’ என்று வினாவினேன். அதற்கு அவர், ‘பெண்ணே! உன் எண்ணைத்தில் பலித்தது எதுவோ அதுவே’ என்கின்குர். இதற்குக் காரணம் என்னடி?’ (எ - து.)

(அ - சௌ.) ஈண்டு - இங்கு. பண்கள் - இக்கப்பாடல். இயன்ற - பாடிவந்த. திரு - அழகிய. பலி - பிட்சை. எண்கள் - எண்ணைத்தில்.

(இ - து.) சது + அன்று + என்குர், யாது + என்றேன், பலித்தது + என்கின்குர் எனப்பிரிக்க.

(வி - கார.) சுவாமி தாருகாவனத்து இருடி பத்தினி யாரை மயக்கப் பாடிக்கொண்டு சென்குர். ஆதலீன், “பண்கள் இயன்ற திருவாய்” என்றனள். பலிதா என்பதற்குப் பலி (பிட்சை) கொடு என்னும் பொருஞ்சன் என் எண்ணைப்படி, பலித்தவரே என்னும் பொருஞ்சும், வாழ்க்கைத் துணைவியே (மனைவி) என்னும் பொருஞ்சும், பெண்ணே என்னும் பொருஞ்சும் தோன்றச் சுவாமிகள் கூறினார். பேசப் பலியாது என்பதற்கு நிங்கள் இப்படி எல்லாம் சொற்களை இரண்டு பொருள், ஏதாலும் பொருள் படும்படி பேசினாலும் பலிக்காது என்னும்

பொருளும் தோன்றும்படி தலைவி கூறினால் என்க. இப்படித் தலைவி பேசியதனால், தலைவரம் தியாகர் எண்கண் என்பதற்கு அக்கண்(அதாவது எண்ணைப்பார்க்கின்ற அக்கண்களே) உண்ணேடு கூடி இன்புறுதற்குரிய வாய்ப்பைப் பெற்று என்று கூறினார் என்றும் கொள்க. எண் எண்பது எட்டு. எட்டுக்குரிய எழுத்து அ. ஆகவே அக்கண் ஆய்விற்று. (8)

ஆரா மசிழ்வு தகும்ஹூபேர் அழகர் இவர்னுர் ஒற்றியதாங் சோய் விருந்துண் டோன்னுர் நீதான் வேற்று கலைன்றேன் வாரார் முலையைய் வாய்முதம் மலர்க்கை அறஞாட மலைஅழுதாம் சூய் உளவே என்கின்றுர் இதுகான் பேடி என்னேடு?

(இ - பொ.) “தோழி! அனுபவிக்க அனுபவிக்கத் தெவிட்டாத இன்பத்தைத் தருகின்ற ஒப்பற்ற பீர் அழகரிங் ஜர்க் திருச்சற்றி நகராம். பிறகு அவர் ‘எண்க்கு தேராக வேறு விருந்து இங்கு வந்ததுண்டோ?’ என்று கேட்டார். நரன், ‘நீதாம் விருந்து வேறு எவரும் இங்கு இல்லை’ என்று கூறினான். உடனே அவர், ‘கச்ச அமைந்த முக்கிய சுட்டைய பெண்ணே! வாய் அழுதும், மலர்போன்ற கை அழுதும், மனை அழுதும் ஆக மூன்று அழுதங்கள் இருக்கின்றனவே’ என்கின்றார். இதற்குப் பொருள் என்னடி?” (ஏ-து)

(அ - சொ.) ஆரா - தெவிட்டாத. நேராய் - நேரமையாக. விருந்து-விருந்தினர், விருந்து உணவு. நீர்தான்-நீங்கள் தாம், தண்ணீர் தான். வார்-முலையைமறைக்க இறுக்கமாகச் சொல்ல கட்டப்படும் கச்ச. (இக்காலத்தில் இதனை ஆங்கிலச் சொல் வால் பாடி என்பர்) வாய் அழுது - இதழ் சுவைத்தலாகிய இன்பம், இனிய பேச்சாகிய இன்பம். கை அழுது - கையால் கொடுவதை சோறு, கையால் தழுவி இன்புறும் இன்படி, மனை அழுது - வீட்டில் இருந்து அனுபவிக்கும் புணர்ச்ச இன்பம், வீட்டு உணவு. மனை - வீடு. ஏராய் - அழகாக.

(இ - கு.) வேறு + இங்கு + இலை எணப்பிரிக்க. திலை, இவட்க் குறை.

(வி - யர.) நிருத்தியூர்ப் பெருமான் பேர் அழகர் ஆதலின், அவரையர் பார்க்கப் பார்க்க இன்பார் மிகுதலின் “ஆரா மகிழ்வு தரும் ஒருபேர் அழகர்” என்று. சுவாமிக்தத் தாமே தனித்துத் தலைவரியில் இன்பத்துதச் சுவைக்க வேண்டும் என்னும் கருத்தில் தப்பாத் தனித்து வேறு எவ்விரும் விருந்தினர் வந்துளரோ என்று அறியவும், விருந்து உணவு உண்டோ என்று தெரிந்து கொள்ளவும் இரண்டு பொருளையும் தரவல்ல சொல்லாக விருந்துண்டோ என்று வினாவினார். தலைவரியும் இலக்கிய இலக்கணார் படி த்தவன் ஆதலின், தானும் தன் பேச்சில் இருபொருள்படி நீதான் என்று பதில் அளித்தாள். இதன் பொருள் உர்க்காத் தவிர வேறு எவரும் விருந்தினர் இலர் என்பதும், நீதார் விருந்து என்பதும் விருந்தனவு நீரை (தண்ணீரை)க் கூட தவிர வேறு இல்லை என்பதும் ஆகும். ஆனால் சிவபெருமான் பேர்நவு படைத்த யெருமான் ஆதலின், “பெண்ணே நீ வரம் அம்து, கை அமுது, மௌ அமுது ஆகிய மூன்று அழுதங்களைப் பெற்றிருந்தும் நீர் ஒன்றுதான் விருந்துக்கு உரியதாக இருக்கிறது என்கிறுயே” என்றனர். (9)

அடுத்தாக் கருவும் ஒற்றைர் ஜூயர் இவர்தாம் மிகத்தாகச் கூடுத்தாம் என்றுர் கடிதடீர் கண்டர் ஜூயம் கோலுங்களோவு கோடுத்தாய் கண்டநிலையம் கொள்ளும் இடர்துந்த் திடும்களைய ஏடுத்தால் காண்பேய் என்கின்றுர் இதுதான் கேடி சென்னேலே

(இ - பொ.) “தோழி! தம்மைச் சரண் அடைந்தவர் காந்துக்கு அருள் செய்கின்ற நிருத்தியூர்த் தலைவராகிய இவர், காம் நீர்வேட்கை மிகவும் அதிகரிக்கப் பெற்றேரும் என்றுர். தன் அப்போது ‘தூயரே! மலர் மணம் வாய்ந்த குளத்தைப்

பார்த்திருப்பீர்களே. அங்கு நீர் அருந்தி வேட்கையைத் தீர்த்துக் கொள்ளீர்' என்று கூறினேன். நீ வாயால் கொடுத்தாய். ஆனால் அப்படிக் கொள்ளும் இடத்தைக் கண்டதில்லை. ஆகவே, 'இடையில் அணிந்துள்ள ஆடையை எடுத்தால் காண்போம்' என்கின்றார். இதற்கு என்னடி பொருள்?" (எ - து.)

(அ - செ.ர.) தாகம் - நீர் வேட்கை, காம இச்சை. கடுத்தாம் - மிகுநியாகக் கொண்டுள்ளோம். கடி - மலர் மணம். தடம் - குளம். கடிதடம் - பெண்குறி, கருவுயிரிக் கும் குறி. ஜயம் - பிட்சை, சந்தேகம். கலை - ஆடை.

(இ - கு) அடுத்தார்க்குத் தாகமம், கண்டது + இல்லைப் பிரிக்க.

(வி - ரை.) சுவாமி தலைவிழையப் பார்த்துக் காமவேட்கையும், நீர் வேட்கையும் கொண்டுள்ளோம் என்று இருபொருள்படும் நிலையில் மிகத் தாகம் கடுத்தாம் என்றார். தலைவிழையும் தன் விடையில் இரு பொருள் படும்படி 'கடிதடம் கண்மாச் கொளும்' என்றார். இதன் பெருள் தீங்கள் மிகுந்த காம வேட்கை கொண்டிருந்தால் இங்குக் கடிதடத்தை (பெண் குறியை)க் கண்கார்களே. கொள்ளுங்கள் என்பதும், மிக்க தண்ணீர் வேட்கை கொண்டிருந்தால் கடிதடத்தை (மலர்மணம் நிறைந்த குளத்தை)க் கண்டிருப்பிடை கொள்ளுங்களே என்பதும் ஆகும். மேலும் அவள் கடிதடத்தைக் கொள்வதற்கு முன் ஜயத்தை (பிட்சைக்கை) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். தியாகர் தலைவிழை நோக்கி 'நீ ஜயம் கொடுத்தாய். ஆனால், கடிதடம் (பெண் குறி. இதற்கு நிதம்பம், அல்குல் என்னும் சொற் கணும் உண்டு) கண்மா' என்று கூறுகிறாரே. நான் கரண வில்லையே. அதனை (கடிதடத்தை) நீ ஆடைக்குள் அன்றே

மறைத்து வைத்துள்ளாய். ஆகவே 'நீ இடுப்பில் குழ்த்துள்ள ஆடையை எடுத்தால் நான் காண்பேன்' என்றார். நீச் கண்மர் என்பதற்கு நீங்கள் கண்மர்கள் என்றும், தண்ணீரைக் கண்மர்கள் என்றும், ஓய்யம் என்பது நீர் என்றும், பிட்சை என்றும் சந்தேகம் என்றும், இடம் என்பதற்கு இடுப்பி என்றும் இடக்கை என்றும் பொருள் காண்க. (10)

இந்தார் இதழி இலங்குசடை ஏந்தல் இவர்ஜனார் ஒற்றியதாய் வந்தார் போன்னோ அழுதேன்றும் வறையின் கஷதில் குண்டிடன்றேன் அந்தார் குழலாய் பரிச்கிழும்பென் ஆசை விடுமோ அழுதின்றேன் எந்தாரம்தா என்கின்றுர் இதுதான் சேஷ என்னோ.

(இ-பொ.) “தேஷி! சந்திரனும், ஆத்தி மலரும், கொன் ரைப்பூவும் விளங்கும் சடைமுடியுடைய தலைவராகிய இவர் னார் திருச்சுற்றியூராம். இவர் என் அருகே வந்து ‘வாராய் பெண்ணே! அழுது தருக’ என்றனர். நான், ‘இங்குக் கொள் எத்தக்க இனிய பசுவின் பால் உள்ளு’ என்று கூற்றனேன். அதற்கு இவர், ‘அழுகிய மலர் மாலை அணிந்த கூந்தலை யுடைய பெண்ணே! எவ்வளவு பசி இருந்தாலும் பெண் ஆசை பேராகுமா? அழுது இல்லை என்றாலும் எமது மனைவியையாவது கொடு’ என்கின்றார். இதன் பொருள் என்னாடி?’” (எ - து.)

(அ - சொ.) இந்து - சந்திரன். ஆர் - ஆத்தி மலர். இதழி - கொன்றை மலர். இலங்கு - விளங்கும். ஏந்தல் - தலைவர். அழுது - உணவு. வரை - கொள்ளத்தக்க. சுதை - பால். வறையின் சுதை - கொள்ளத்தக்க பால். மஸிப்பகளாகிய பார்வதி. மஸித்தேன். சுதை - பெண், பால், தேங், அழுது. அம் - அழுகிய. தார் - மலர்மாலை. குழலாய் - கூந்தலையுடைய பெண்ணே. தாரம் - மனைவி.

(இ - கு.) இந்துத் தூர். அழுதுதன்குரீ. இங்குத் உண்டுதன்றேன். அட்டதார். அழுதுதின்றேஸ். எம் + தாரம் எனப் பிரிக்க. ஏந்தல், விகுதி பெருத ஆண்பால் சிறப்புப் பெயர். வந்தார், முற்றிரச்சம்.

(வி - ரை.) தட்சன் சாபத்தால் உடல் தேய்த்த சந்திரன் சீவனுரை அடைக்கலம் புசை சிவபெருமான் அவனித் தம் சடையில் சூடித் தேய்ந்த உடல் வளரவும் தேயவும் அருள்புரிந்தார். இதனால்தான் இந்து இறைவர் சடையில் வளருகிறது. தலைவர் அழுதுண்டோ என்று கேட்டதற்குத் தலைவரி வரையின் சுதை உண்டு என்குள். அவள் கூறியதன் பொருள் கொள்ளத்தக்க பசுவின் பால் உண்டு என்பது. சுவாமி சுதை என்பதற்கு அழுது என்னும் பொருளைக் கொள்ளாது பெண் எனக்கொள்ளு பசி எடுத் தரவும் பெண்ணாலைச் சிடாது அன்றே? ஆகையினால் ‘அந்தச் சுதையை (பெண் கீண) எனக்குத் தராமாகக் கொடு’ என்று கேட்டனர். தாரம் தா என்பதற்கு என் மனைவியாகிய பார்வதியைக் கொடு என்பதுமாம். அழுது இல்லை. மலைத்தேன் உண்டு என்னும் பொருளில் வரையின் சுதை உண்டு என்று கூறினால் என்று கூறிலும் அமையும்.

(11)

தன்னம் தனியாய் இங்குத்திற்கும் சாமி இவர்ஜூர் ஒற்றியதாம் அன்னம் தருவிர் என்றார்கள் அழுத்தேன் நின்கீ அன்னம்கிட ருள்ளம் பரியோ யிற்றேன்றார் முன்னின் ரகச்றேன் இவ்அன்னம் இன்னம் தருவாய் என்கின்றார் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! தன்னம் தனியாக இங்கு திற்கும் சாமி ஆகிய இவர் ஜூர் ஒற்றி தகராம். இவர் ‘பெண் களே! அன்னம் தருவிர்’ என்றார். உடனே நான், அவருக்கு அன்னம் இட உன்கீன் அழைத்தேன். ‘உன்னைக் கூப்பிட்ட

தும் மூன் இருந்த பசிபோய் விட்டது' என்று சொன்னார்களோ அவர் முன்நிற்காமல் நடந்து வந்தேன். நான் நடப்பதைப் பார்த்து, 'இந்த அன்னத்தை மேலும் தகுவரயாக' என்கின்று. இதன் பொருள் என்னடி?" (எ - து)

(அ - சொ.) அன்னார் - உணவு. அன்ன நடை.

(இ - கு.) போயிற்று + என்றுர். நின்று + அகங்கேன். மூன் + அர். முன்னம் எனப் பிரிக்க.

(வி - ரை) அன்னம் தகுளீர் என்று சவாமி கேட்டதன் உள்பொருள் அன்ன நடையை நடந்து காட்டுவாயாக என்பது. ஆனால் தலைவி அன்னமாகிய உணவு தரத் தன் தேழிலையை அழைத்தாள். அந் தலைவில் அன்னம் (சோறு) வேண்டா. நம் பசி போயிற்று என்று கூறியதும் தலைவி சவாமிமுன் நிற்பதை விட்டு நடந்தாள். அந்த நடை அன்னநடைபோல் இருந்ததால் இன்னும் ஒரு முறை நடந்து காட்டு என்னும் கருத்தில் 'இவ் அன்னம் (இந்த அன்ன நடையை) இன்னும் தகுவாய்' என்றனர்.

முன்னம் பசி போயிற்று என்பதன் கருத்து தோழியை நீ அழைப்பதற்குமுன் பசி போயிற்று என்பதும், நீ தோழியை அழைக்கப் பேசிய இனிய குரலைக் கேட்டுப் பசி போயிற்று என்பதும் ஆகும். ஆகவே இனிய குரலும், அன்ன நடையும், சுபிபோக்க வல்லன என்பது தெரிகிறது. இனி அன்னம் (உணவு) வேண்டா என்பதே கருத்து. (12)

யாரு அழகோ டிங்குறிற்கும் வள்ளல் இவாண்ணர் ஒற்றியதாம் யாரும் உணவி என்றார்நீர் மேவா உணவிங் குண்டென்றேன் கூரு மகிழ்வே கொடுவன்றுர் கொடுந்தால் இதுதான் அவ்வெந்றே ஒரு வழக்குத் தொடுக்கின்றுர் இதுதான் சேடு என்னோ.

(இ - பொ.) “தேவி! நீங்காத அழுடடு இங்கு நிற்கும் வள்ளலாகிய இவர் ஊர் திருத்தியூராம். இவர் ‘பெண் னேன்! பெருமையுடைய நல்ல உணவைக் கொடு’ என்று கேட்டார். நான் அவர்க்கு ‘நீரில் கலவாத சுத்த உணவு இங்கு உண்டு’ என்று கூறினேன். அதற்கு அவர் ‘பெண் னேன்! இது சொல்லி முடியாத அளவுக்கு மதிழ்ச்சி தரத்தக்கீது. ஆகவே கொடு’ என்றார். நான் நீர்மேவா அந்த உணவைக் கொடுத்தேன். அவர் ‘இங்ந அன்று நான் கேட்ட உணவு’ என்றுகூறி, பிறச் சொல்லும் ஒப்புக்கொள்ளாத வழக்கைத் தொடுக்கின்றார். இதன் பொருள் என்னடி?’” (எ - து.)

(அ - சொ.) வீறு - பெருமை. ஈ - கொடு. ஏறு - பிறச் சொற்றுக் கொள்ளாத.

(இ - கு) அழகொடு + இங்கு, உணவு+ச, உணவு+ இங்கு+உண்டு+என்றேன். அன்று+என்றே, வீறு+ஆம் எனப் பிரிக்க

(வி - கர.) நீர் மேவா உணவு என்பது மிகுந்த சோற்றில் நீர் ஊற்றி வைக்கப்பட்ட தண்ணீர் சேரு அன்று-புதிய உணவு என்றும், நீங்கள் விரும்பாத சிற்றின்பம் அளிக்கும் உணவு என்றும் பொருள்படும். தவசியாகிய அவர் மேவிய உணவு பேர் இன்ப உணவு. மேவா என்பதற்கு கலவாத, விரும்பாத எனும் இரு பொருளும் இருத்தல் காண்க, நீர் மேவா, தண்ணீர் சேரா என்றும், நீங்கள் விருப்பாத என்றும் பொருள்படுதலை அறிக. உணவு என்பது சேர்றையும், அதுபவத்தையும் குறிக்கும் சொல்லாக அமைந்தும் பொருள் பயக்கும். சவுபெருமரன் விரும்பும் உணவு கடலில் தேரன்றிய விடமே. அவ்விடமாகிய சேருதுன்று இங்குளது. புதிய நல்ல உணவே இங்குளது என்று தலைவி கூறியதாகவும் கொள்க.

நீர் மேவும் உணவு பேர் இன்ப அனுபவமாகிய உணவு இங்கு உள்ளது, நீர் மேவா உணவு நல்ல உணவு என்று தலைவி இட்டபோது தலைவர் பேரின்ப உணவு அன்று, சிற்றின்ப உணவு உள்ளது என்று சொல்லப் புதிய உணவு இடு கிண்ணுயே என்று சுவித்துக்கொண்டு வழக்குப் பேசினார். ஆதலின், “கொடுத்தால் ஏறு வழக்குத் தொடுக்கின்றார்” என்றனர். ஏறு வழக்காவது பிறர் மகளிரைக் காதலித்தோர் தொடுக்கும் அந்தி வழக்கு. (13)

வண்மை உடையார் திருஒற்றி வாணி இவர்தாம் பலின்குர் உண்மை அறிவிர் பலின்மை உணர்கி லீர்ஸன் உவருள்ளேர் பெண்மை சிறந்தாய் நின்மஜனாயில் பேசும் பலிக்கென் ரகடந்துநாம் எண்மை உணர்ந்தே எண்கின்குர் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) தோழி! கொடைக் குணம் உடையவராய்த் திருஒற்றியூரில் வாழ்பவராகிய இவர், பிட்சை வேண்டும் என்று வந்தார். அப்போது நான், ‘உண்மையை உணர்ந்த வரே! என்னிடம் பிச்சை ஏற்றுப் பளிமையை அறியவில்லை போலும்!’ என்று சொன்னேன். அதற்கு அவர் ‘பெண் தன்மையில் சிறந்தவனே! உன் வீட்டில் வியக்கத், தக்க பிட்சை உண்டு என்று அறிந்துதான் நாம் வந்தது. நீ எனி மையில் பிட்சை அளிப்பாய் என்று அறிந்தே வந்து கேட்கின்றோம்!’ என்றார். இப்படி இவர் பேசுவதன் கருத்து என்னாடி?!” (ஏ - து.)

(அ - சொ.) வண்மை - கொடைக்குணம். பலி - பிட்சை. எண்மை - எளிமை, இழிவு. என் உழை - என் இடம். பெண்மை - பெண் தன்மை. மனை - வீடு.

(இ + து.) பலிக்கு + என்று + அடைந்தது, எனப்பிரிக்க

(வி - ரெ) அறிந்தீர் என்று இறந்தாலத்தில் இருக்க வேண்டிய விளைமுற்று. அறிவீர் என எதிர் காலத்தில் வந்தது கால வழுஅமைதி ஆகும். தலைவி “நீங்கள் கொட்டைக் குணத்தர். உண்மை உணர்ந்தவர். அப்படி இருந்தும் நீங்கள் என்னிடம் பிட்சை கேட்கின்றீர்களே. இஃது உங்கட்கு இழிவு அன்றே?” என்றனள். பலி என்பதற்கு உயிரைக் கொலை செய் வது என்னும் பொருளும் இருத்தலின்; தலைவி “ஸ்ரீயன்மீர் நீங்கள் கொட்டைக் குணத்தாராக இருந்தும் பலியை (உயிர்க் கொலையை) என்னிடப் பீரும்புவது இழிவன்றே” என்று கூறியதாகவும், ‘உண்மை அறிவீர் என் எண்ணம் உணர்கிலீர்’ என்றும் இத்தொடர்க்குப் பொருள் காண்க. மேலும் தலைவி, இறைவர் என் உழை எண்மை (என் எண்ணத்தில் மயக்கம்) இருப்பதால் அதை எளிதில் பெறலாம் என்பதை உணர்மல் இருக்கின்றாரே என்று சுருதி உணர்ந்தில்லே என்று இழித்துக் கூறும் முறையில் உணர்கிலீர் என்று கூறினாள் என்றும், பொருள் கொள்க. இப்படிக் தலைவி கூறக்கேட்ட தலைவர் பலி (பிச்சை) உண்ணிடம் எளிமையில் கிடைக்கும் என்று கருதித்தான் என்று கூறுவார்போல “‘எண்மை உணர்ந்தே பேசும்பலிக்கு அடைந்தது நாம்’ என்று கூறினார்.

(14)

திருவை அளிக்கும் நிருதூர்ரிந் நேவ ரிக்கென் விழைவென்றேன் வெருவல் உனது பெயர்கிடைதோர் மெய்டேக் கியநின் முகம்பன்றூர் தஞ்சை அதனை வெளிப்படையால் சாற்றும் என்றேன் சாற்றுவனேல் இந்வை டடவாப் என்கின்றார் இதுதான் சேஷ என்னோ.

(இ - பொ.) “தோழி! நான்! மோட்சமாகிய செல்வதைத் தருகின்ற நிருதூற்றிழூரில் இருக்கும் தேவரீராகிய உங்கட்கு விருப்பம் யாது?” என்று கேட்டேன். அதற்கு இவர், ‘அஞ்சாதே உன் பெயரின் நடுவே இருக்கும் ஒரு மெய்

எழுத்து எடுக்கப்பட்ட உன் முகமே எனக்கு விருப்பம்' என்றார். டடனே நான், 'நீர் சொல்வது எனக்குப் புரியாமையால், அதனை வெளிப்படையாகக் கூறுங்கள். கூறினால் நீங்கள் விரும்பியதைத் தருவேன்' என்று கூறினேன். அதற்கு இவர் 'இளமையான பெண்ணே! நான் வெளிப்படையாகக் கூறினால் என்கின் வைவை' (திட்டுவாய்) என்கின்றார். இவர் பேசுவதன் கருத்து என்ன ஆ? " (எ - து.)

(அ - சௌ.) திரு - மோட்சச் செல்வம், பேறு விழைவு - விருப்பம். என் - எது. வெகுவல் - பயப்படாதே. மெய் - மெய் எழுத்து (அதாவது தலையில் புள்ளி பெற்ற எழுத்து) சாற்றும் - சொல்லுங்கள். இருவை - வைவை, திட்டுவாய். மடவாய் - இளமையானவளே.

(இ - கு.) தேவரீக்குத்தன், விழைவுத்தன்றேன், எனப் பிரிக்க. வெகுவல், எநிர் மறை முன்னிலை ஒருமை விளை முற்று. தருவல், தன்மை ஒருமை விளை முற்று. இருவை, உடன்பாட்டு முன்னிலை ஒருமை விளை முற்று.

(வி - ரை) திரு என்பது இவ்வுலகுக்குரிய செல்வத் தையும் தேவலோகமாகிய மறுமைக்குரிய செல்வத் தையும், வீடாகிய மோட்ச செல்வத்தையும் குறிக்கும் சொல் லாக அமைந்துள்ளது. ஆகவே, இறைவர் இம்மை, மறுமை, வீடு ஆகிய மூன்று நிலைகளுக்குரிய பேற்றைத் தருவர் என்னும் குறிப்பில்தான், "திருவை அளிக்கும் தருதூற்றித் தேவர்" எனப்பட்டனர். பெண்களுக்குரிய பெயர்களில் நஷ்டங்கள் என்பதும் ஒன்று. இதன் நடு எழுத்து ஏ என்னும் மெய் எழுத்து. இதனை நீக்கினால் நஷ்டங்கள் என்பது நஷ்டங்கள் என்று நிற்கும். நஷ்டங்கள்னும் சொல் முகம் என்பதுடன் சேர்ந்தால் நஷ்டங்கள் முகம் என்று தூம் விரும்பியதாகக் கொண்டு அதனை மறைமுகமாக உள்ளு பெயா இடைஞர் மெய் நீக்கிய நின்முகம் என்று கூறினார்.

நலை முகம் என்னும் தொடர்க்கு மற்றும் ஒரு பொருளும் உண்டு. அதாவது நலைகள் படித்திருக்கும் இடமரவிய மூலம் என்பது. இப்படி வெளிப்படையரகச் சொன்னால் தலைவி திட்டக்கூடும் ஆதலீன், “சாற்றுவனேல் இருவை” என்றனர். இருவை என்பதற்குத் திட்டுவை என்னும் பொருள் எங்களும் அமைந்தது எனில், வை என்பது திட்டுத்திலைக் குறிக்குஞ் சொல். இந்த வை என்னும் ஏழுத்தை இரண்டு முறை கூறினால் வை வை என்றாலும். ஆகவே தீட்டுவை என்பதைக்கூறிக்க இருவை (இரண்டு வை) என்னும் சொல்லத் தாமாகப் படைத்து மொழிந்தார் நம் வள்ளவர். வை வை என்பதன் பொருள் திட்டுவாயில் என்பதன்கோ? (15)

ஷந்த மகநோன் புக்குற்றி ருகல்வர் இவர்கள் ருக்கோக்கிக் கஷ்த உடையீர் என்னவேன் கடியா உன்தன் மொழியாலே இந்து முகத்தாய் எமக்கென்றே இருநாள் குளக்குக் கந்ததுள்ள திந்த வியப்பென் என்கின்றார் இதுதான் சேஷ என்னோ.

(இ - பொ.) “தோழி! பழங்குமியான வேதங்களை உணர்ந்த பிரம்மதேவன் புகழ்ந்த திருத்திற்குரியராகிய இவருடைய திருமுகத்தைப் பார்த்து நான் ‘நீர் கந்தையை உடுத்தி யிருக்கின்றோ, என்ன காரணம்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘சந்திரனைப் போன்ற முகத்தை யுடையவளே! எமக்கு ஒரு கந்தை உண்டு. உண்மைதான். ஆனால் பெருமிதம் நீங்காத உன் சொல்லாலேயே உனக்கு எட்டுக் கந்தை இருக்கிறதே. இந்த வியப்புக்குக் காரணம் என்ன?’ என்கின்றனர். இப்படி இவர் சொல்வதற்குக் காரணம் என்னடி?!” (ஏ - து.)

(அ - சோ.) முந்தை - பழங்குமியான, மறையோன் - வேதங்களை உணர்ந்த பிரம்மன். என் - என்ன காரணம்.

கழியா - (பெருமிதம்) நீங்காத. பெருமிதம் - செருக்கு. இந்து - சந்திரன். இருநான்கு - எட்டு. (இரண்டு நான்கு)

(இ - கு.) எமக்கு + ஒன்றே, நான்கு + உனக்கு. வியப்பு + என், எனப்பிரிக்க.

(வி - ரை.) திருஒற்றியூர்த் தியாகரைப் பிரமன் ஒரு கலத்தில் போற்றிப் புகழ்ந்து பூசித்துள்ளான் அதலின். மறையோன் புகழ் ஒற்றி முதல்வர்" எனப்பட்டார், "கழியா உண்ணல் மொழி" என்றது, செருக்கு மொழி. "கந்தை உடையீர்!" என்று இறைவரைக் கேட்டது செருக்கு மொழி தானே! கந்தை என்றது, இறைவர் அணிந்து வந்த கீழ் உடை (கெளபீனத்தை) என்க. இறைவர், 'எமக்கு ஒரு கந்தை என்றாலும், உனக்கு எட்டுக் கந்தை' என்று கூறி அவள் பெருமிதப் பேச்சை அடக்கினார். அதாவது எட்டு என்னும் எண்ணைக் குறிக்கும் தமிழ் எழுத்து அ என்பது. அதனைக் கந்தை என்னும் சொல்லுவதன் சேர்க்கின் அகந்தை என்று ஆகும். ஆகவே, சிவபெருமான் எட்டுக் கந்தை உனக்கு உள்ளு என்று கூறியதன் கருத்து உனக்கு அகந்தை உள்ளது. "அதனால், எண்ணை ஒரு கந்தை உடையீர் என்று கூறுவின்றுய், "நீ எட்டுக் கந்தை பெற்றிருப்பது வியப்பு அன்றே?" என்று இறைவர் கூறினார். எட்டுக் கந்தை உனக்கு என்பதற்கு உனக்கு எட்டு கெஜி நீளமுள்ள ஆடை உள்ளது என்று கூறினார் எனவும் கூறலாம்.

நீ எண்ணை ஒரு கந்தையுடையராய்க் இருக்கிறீர் என்று கூறுதற்குக் காரணம் உனக்கிருக்கும் அகந்தைதான் எண் பதை வெளிப்படையாகக் கூறுமல் உனக்கு இருநான்கு கந்தை உள். என்று மறைமுகமாகக் கூறித் தலைவியின் செருக்கை அடக்கினார். (16)

துன்னல் உடையர் இவர்தலையீர் துன்னும் பதிநான் யாதென்றேன் நென்னல் திருவில் எமைத்தேவான் நின்ற நினது பெயர்ன்னார் உன்னல் உறுவீர் வெளிப்படச் சூரைப்பீர் என்றேன் உரைப்பேனேல் இன்னல் அடைவாய் என்கின்றை திகுகான் சேஷ என்னோ.

(இ - பொ.) “தோழி! கையைக் கொண்ட ஆடையை உடையவராகிய இவரை நான், ‘நீர் பொருந்தி இருக்கும் ஊர் எது’ என்று கேட்டேன். அதற்கு விடையாக இவர், ‘நேற்றிரவில் எம்மைத் தெளிந்தறியும் பொருட்டு ஒற்று விடுத்துநின்ற உன் பெயர்தான்’ என்று சொன்னார். அது கேட்ட நான், யாவராலும் தியானிக்கப்படுபவரே! ‘இதைன் வெளிப்படச் சொல்லுவீர்’ என்றேன். அதற்கு இவர், ‘சொல்லுவேனுயின் நீ துன்பமடைவாய்’ என்கிறார். இதன் கருத்து என்னடி” (எ - து.)

(அ - சொ.) துன்னல் - கையல். துன்னும் - பொருந்தி இருக்கும். நென்னல் - நேற்று, உன்னல் - தியானித்தல். இன்னல் - துன்பம்.

(இ - கு.) தெளிவான், வாண்ணற்று விளை எச்சம். சாது + என்றேன், சது + உரைப்பீர், எனப்பிரிக்க.

(வி - ரை.) தலைவி உம்முடைய ஊர் எது என்று வினாவினால். அதற்கு நேர் விடை கூறுமல், உனது பெயர் என்றனர். உனது பெயர் என்பது ஈண்டு ஒற்றி எனக் கொள்க. ஒற்றியாவது ஒற்றை ஆள்பவள் என்பது. அதாவது உளவு அறிபவள் என்பது. தலைவி தலைவரை நல்லவரேரா தீயவரேரா என்பதை அறிய ஒற்றியை மேற்கொண்டனாம். இதைனேயே “நென்னல் இரவில் எமைத் தெளிவான் நின்ற உனது பெயர்” என்று கூறினார். ஆகவே தலைவியின் பெயர் என்று கூறிய ஒற்றி என்பதே தம் பெயர் என்று அவளை

உணரச் செய்து தம் ஊர் ஒற்றி (அதாவது திருஒற்றியூர்) என்று கூறினார். “ஒற்றி என்று உன் இரகசியப் பெயரை வெளிப்படையாகக் கூறினால் என்னை உளவறியச் செய்ததை நான் அறிந்து விட்டேன் என்று கருதி அதனால் உன் நாணமும் மாணமும் போயினவே என்று எண்ணித் துன்பம் அடைவாய்” என்றனர். (17)

சிமைக்கோள் குலத் திருமலர்க்கைத் தேவர் நீர்ணங் கிருந்ததென்றேன் ஏமைக்கண் டாவிஸ் மாதேந் இருந்த தென்யாம் கிருந்ததென்றார் அமைக்கும் மொழிகிழிதாஸ்னரேன் ஆம்ஹன் மொழிகிழித் தெங்அன்றே இமைக்கும் இறையாய் என்கின்றுர் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘முன்று உச்சியினை கொண்ட குலப்படையை ஏந்திய அழகிய தாமரை மலர் போலும் அழகிய கையையுடைய தேவராகிய தாங்கள் எவ்விடத்தில் சிருந்தது?’ என்று வினவினேன். அதற்கு இவர், எம்மைப் பார்த்த மாத்திரத்தில், பெண்ணே! ‘ந் இருந்தால்போல இருந்தது’ என்றார். அதுகேட்ட நான், ‘உம்மால் சொல்லப் பட்ட சொல்லானது குறிப்புச் சொல்லாக இருக்கிறதே’ என்றேன். அதற்கு இவர், ‘ஓளி விடுகின்ற ஆபரணங்களை அணிந்தவரே! ஆம் உன் சொல்லானது இவ்விடத்திற்கு இனிமையா யிருக்கிறதன்றே?’ என்று சொல்லுகிறார். இதன் கருத்து என்னடி?’” (எ - து.)

(அ - சொ.) சிமை - உச்சி. திரு - அழகிய. இங்கிதம் - குறிப்பு. இதம் - இனிமை. இமைக்கும் - ஓளிவிடும். இறையாய் - நலைகளை அணிந்த பெண்ணே.

(ஆ - கு) எங்கு + இருந்தது + என்றேன். கண்ட + அாவிஸ், இருந்தது+ஏன், இருந்தது+என்றார், இங்கு + இதம் எனப் பிரிக்க.

(அ - வர.) சிமை என்பதற்கு உக்சி அப்லது கூர்லை என்றேணும் பொருள் கூறலாம். குலத்தின் வடிவு முன்று உச்சியடையதாதலால் சிமைக்கொள் குலம் எஃறுர். தலைவி 'நீர் எங்கு இருந்தது?' என்று கேட்டாள். கேட்ட தலைவி சிரிது ஒற்ற இருந்தே (தள்ளி இருந்தே) வினாவினால். ஆகவே சிவபெருமான் தம் ஊர் ஒற்றி (திருநூற்றிழு) என்பதை நீ இருந்ததே (ஒற்றி இருந்தது) யாம் இருந்தது என விடை கூறினார். (18)

தடங்களைப் பத்தீர் திருஒற்றி நங்கள் பெருமான் நீர்அன்றே திடங்களை புகழ்க்கச் சூர்திட்சோந் தீர்ஸன் ஹெஷின் நடுநேக்காக் குடங்கேந் தநும் ஆங் கஸ்தென்ரூர் குடம்பா நென்றேன் அஃநந்தர் இடங்கர் நடுநீக் கெள்கீன்ரூர் இதுநான் சேஷ் என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘நடனஞ் செய்கின்ற திருப்பாதங்களை யுடையீர! திருநூற்றிழுவிலெழமுந்தருளிய எங்கள் பெருமானே! நீரல்லரோ அழியாத திரமான புகழைக் கொண்ட திருக்கச்சுர் என்னும் இடத்தை அடைந்தீர்’ என்று கேட்டேன். அதற்கு இவர், ‘உன் இடுப்பின் மெலியவ நேரக்காத குடம் சேர்ந்ததும் அந்தக் கச்சுரீ’ என்றார். அது கேட்ட நான், ‘குடம் எது?’ என்று கேட்டேன். அதற்கு விடையாக இவர், அதனை அறிதற்கு ‘இடங்கர் என்பதன் பொருளுக்குரிய சொல்லின் நடு எழுத்தை ஓழிப்பார்கா’ என்கிறார். இதன் பொருள் தான் என்னடி?!” (ஏ - து.)

(அ - வெ.) நடம் - நடனம். பத்தீர் - திருவடிகளை உடையவரே. நங்கள் - எங்களுடைய. திடம் - அழியாத, (திரமான) கச்சுர் - திருக்கச்சுர் எனும் ஊர். கச்சு - முலைத்து அணியும் கச்சு. ஊர் - சேர்ந்து. நடு - இடுப்பு, நடுவின்மை. குடம் - குடம் போலும் உருண்டு திரண்டுள்ள மூலை. அஃநு - அந்தக் கச்சுர். இடங்கர் - முதலை. நடு - நடு எழுத்து.

(இ - அ.) நடம் + கொள். திடர் + கொள். குடம் + சே. ஆங்கு + அஃது + என்னுர். பாது + என்றேன். கீக்கு + என்கின்னுர் எனப் பிரிக்க.

(வி - ரெ.) இறைவர் திருக்கச்சுரியும் தியாகராயராக இருந்து கொண்டு திருநடனம் புரிவிக்கிறார். ஆதவின், தலைவி 'கச்சுர் சேந்தீர்' என்றனள். திருக்கச்சுர் செங்கற்பட்டுக்கு முன்னுள்ள சிங்கப்பெருமாள் கோவில் இரயில் நிகையத்துக்கு வடமேற்கே ஒரு கல் தொலைவில் உள்ளது. திருமால் கச்சபமா (ஆமையாக) இருந்து பூசித்த தலம். இதற்கு ஆலமாறம் தல விருட்சம். ஆகவே, திருக்கச்சுர் ஆலக்கோயில் என்னும் பெயரையும் உடையது. சுந்தரர் இங்கு உச்சி வேளையில் வந்து சுவாமியை வணங்கியபோது களைத்து இருந்தமையின் இறைவர் ஊரில் பிச்சை எடுத்து வந்து சுந்தரரை உண்பித்துப் பசியைப் போக்கிய தலம். கோயி ஓருக்குள் விருந்திட்ட நாதர் இவிங்க வடிவிலும் மலைமேல் உருவத் திருமேனியிலும் வீற்றிருக்கின்றனர். மலை அடிவாரத் தில் மருந்தளித்த மருந்திசர் உளர். இவர் தம் தேவியாக இருள் நீக்கிய தாயார். தொண்டை நாட்டுத் தியாகர் சந்திதி களுள் இத்தலமும் ஒன்று. இத்தியாகர் பெயர் அழுதத் தியாகர் என்பது. சுவாமி பெயர் விருந்திட்ட நாதர், அம்மன் பெயர் உழை அம்மை. இதற்குச் சுந்தரர் பாடியுள்ள பதிகம் ஒன்றே உள்ளது.

இறைவர் தலைவி சொன்ன கச்சுர் என்பதைத் தலமாகக் கொண்டதோடு அன்றி 'உன் இடமும் கச்சுர்' என்றனர். அதாவது குடம் போலும் முளை சேர்ந்த, கச்சு ஊர்ந்த மார்பு என்பதாம். நடுநோக்காக் குடம் என்றதன் கருச்சு, நடு (கிடுப்பிள் மெலிவை) நோக்காமல் முளை பெருத்துக் குடம் போல இருக்கிறதே என்பது. மேலும் நடு நோக்காக் குடம் என்பதன் பொருள், இடை சிறுத்து இருக்கிறதே

நாம் பெருத்திருமாந்திருக்கிறோம் என்று முலைக்குடம் நடு நிலைமையை (நியாயத்தை) நோக்கா திருக்கின்றது என்பதும் ஆம். தலைவர் குடம் என்று சூறியதற்குரிய பொருளைத் தலைவி விளங்கிக் கொள்ளவில்லை. ஆகவே அவள், ‘குடம் என்பது யாது’ என்று கேட்டாள். இறைவர் வேடிக்கையாக ‘இடங்கர் என்னும், சொல்லுக்குரிய பொருளாகிய ரூபை என்பதன் நடு எழுத்தாகிய ந என்பதை நீக்கினால் ஏச்செரால் வருமோ (அதாவது முதலை என்பதில் ந நீங்கினால் ரூபை என்றாலும்) அதைத்தான் நான் குறிப்பிடுகின்றேன்’ என்றனர்.

சங்கம் மருவும் ஒற்றிடவிர் சடையேல் இந்த தெள்ளன்றேன் மங்கை நீனது முன்பருவும் மருவும் முந்தே இந்ததென்று கங்கை இருந்த தேவன்றேன் கமலை அணையோய்க்குக்கடையும் மங்கை இருந்த தெள்கின்றூர் இதுநான் சேஷ என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘சங்குகள் பொருந்தி இருக்கின்ற திருச்சுற்றிழூரில் எழுந்தருளி இருப்பவரே! உம் சடையின் மீதிருந்தது யாது?’ என்று கேட்டேன். அதற்கு இவர், ‘மங்கையே! உன் முன் பருவமானது பொருந்திய முதல் எழுத்தை ஒழித்து இருந்தது’ என்றார். அது கேட்ட நான், ‘கங்கை இருந்ததே’ என்று கேட்டேன். அதற்கு இவர், இலக்குமியைப் போன்றவளே! ‘குலமும் எமது கையிலிருந்ததே’ என்கிறார். இதன் கருத்துத்தான் என்னடி’ (எ - து.)

(அ - சொ.) சங்கம் - சங்குகள். மருவும் - பொருந்தி இருக்கும், தவழும். முதல் - முதல் எழுத்து. நீத்து - ஒழித்து. கமலை - இலக்குமி. அணையோய் - போன்றவளே! கழுக்கடை - குலம்.

(இ - கு.) இருந்தது+என், நீத்து+இருந்தது+எம்+கை, இருந்தது+என்கின்றூர் எனப்பிரிக்க. மங்கையே என்று இருக்கவேண்டியது மங்கை என்று இருப்பது விளி. இஃது அண்மைவினி.

(வி - ரூ.) திருச்சுற்றிழூர் கடற்கரைத் தலம் ஆதலின் சங்கு ஊரும் தலமாயிற்று. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளப்பெண் எனும் பெண்களுக்குரிய பகுவங்களுள் பெதும்பைய் பகுவமும் ஒன்று-அதாவது எட்டு முதல் பதினேரு வயது வரையில் உள்ள பகுவர். இதனையே சுவாமி ‘மங்கை நினது முன்பகுவம்’ என்றனர். இந்தப் பெதும்பை என்னும் சொல்லின் முதல் ஈழத்தாகிய பெண்பதை நீக்கி னால் தும்பை என்று ஆகும் தும்பை என்பது ஒரு வகை மலர். இதனை இறைவர் தமிழ்மேல் குடி இருப்பர். இவ்வாறு இவர் சடைமேல் குடி இருக்கும் மலராகிய தும்பை என்பதை நேராகக் கூறுமேல் பெதும்பை என்பதில் முதல் எழுத்து நீக்கப் பட்டது என்று மறைமுகமாகக் கூறினார். கமலம் என்பது தாமரை. அதில் இருப்பவள் இலக்குமி. ஆதலின் அவளினக்கமலை என்றனர். தலைவி இறைவியின் சடையில் கங்கை இருப்பதைத் தெரிந்து உம் சடை கங்கை இருந்ததே என்னுள். அதற்குக் கங்கை என்பதை கம்தைக, எனக்கொண்டு ‘கையில் கம் (பிரம்மன் தலை ஒடு) மட்டும் அன்று. குலமும் எம் கையில் உண்டு’ என்று கூறினார். (20)

துதிசேர் ஓற்றி வளர்ந்தும் துரையே நிழுஷ் நாடல்உறும் பதியா தென்றேன் நஸ்போயர்ணுள் பக்ஸ் ஏழுத்தைப் பற்றத்தென்றார் நிதிசேர் டிடுப்புப் பெயர்யாது நிகழ்த்தும் என்றேன் நிட்ட நேருவோ அதுகாண எனகின்றார் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘அன்பக்ஞடைய தோதி சிரங்கள் கூடின, திருவொற்றிழூரில் வாழ்கின்ற தரும துரையே! நிங்கள் முன்னாளில் விரும்பிய தலம் யாது?’ என்று வினாவினேன். இவர், ‘நமது பெயர் முன்னே சொல்லப்பட்ட இரண்டெழுத்துகளை நீக்கி விட்டது’ என்றார். பிறகு நான், ‘செல்வம் போல் போற்றத்தக்க அந்தப் பெயர் எது?’ சொல்லும்

என்றேன். இவர், ‘நீ இட்ட பெயர் எதுவோ, அதுவே’ என்கிறார். இதன் கருத்து என்னடி?’ (எ - து.)

(அ - சொ.) ஆடல் - திருவிளையாடல். உறும் - செய்யும். நிதி - செல்வம்.

(இ - கு.) யாது + என்றேன், பறித்தது + என்றேன், இட்டது + எதுவோ, எனப் பிரிக்க.

(வி - ரா.) தலைவி இறைவரை, ‘நீர் முன் நாடல் உறும் (விரும்பும்) பதி எது?’ என்று கேட்டனர். சுவாமி முன்னுடல் உறும் என்பதை முன் ஆடல் உறும் (அதாவது திருவிளையாடல் புரிந்த ஊர்) பதியைக் கேட்பதாகக் கொண்டு, ‘பெண்ணே! நீ எம்மைத் தருமதுரையே என்னும் பெயர் சொல்லி விளித்தாய். அதில் முன் இரண்டு எழுத்துகளை நீக்கினுல் எப்பெயர் வருமோ. அப் பெயரே நாம் திருவிளையாடல் புரிந்த நாடு’ என்றனர். அப்படிக் கூறியபோது தலைவி புரிந்து கொள்ளாமல் ‘அப் பெயர் யாது?’ என்றனர். சுவாமி, ‘நீ இட்டது எதுவோ அது காண்’ என்றார். அதாவது தருமதுரையே என்பதில் தஞ் என்னும் இரண்டு எழுத்துக்களை நீக்கினுல் வரும் பெயர் யதுவையே என்பது. ஆகவே நாம் அறுபத்துநான்கு திருவிளையாடல் புரிந்த நாடு யதுரையே என்று விடை கூறினார்.

இரு காலத்தில் கடம்பக் காடாய் இருந்து குலசேகர பாண்டியனுல் நகரமாகச் செய்யப்பட்ட பதியே மதுரை. என்பது. சொக்கலிங்கப் பெருமான் தம் தலையில் உள்ள சந்திரனது மதுவைத் தெளித்து அப்பதியை இனிமையுறச் செய்தமையின் மதுரை எனப்பட்டது. வருணன் ஏவிய மேகங்கள் மதுரையை அழிக்க மழை பொழிந்தபோது சோம சுந்தரச் நான்கு மேகங்களைக் கூடமாகச் செல்லுமாறு ஏவி மதுரையை அழியாதபடி காத்தமையின் நான் மாடக் கூடல் என்னும் பெயரையும் பெற்றது. பாண்டியனுக்கு மதுரையின்

எல்லை இன்னது என்று அறிய இயலாதபோது. சோமசுந்தரச் தம் ஆலவாணய (பாம்பை) எல்லை காட்டச் செய்தமையின் திருவாலாய் எனப்பட்டது. கடம்பக்காடாய் இருந்தபையில் கடம்பவனை என்றும் கூறப்படுவது. உமாதேவி தடாதகைப் பிராட்டியராக இருந்து அரசுபுரிந்த பதி. ஆகவே, இது சிவ ராஜதானி எனவும் படும். கைலைப்பதி சௌந்தர பாண்டிய ஞக வந்து மீனாட்சி அம்மையாரை மனத்து அரசாண்டமை யினினுலும் முருகன் பதியாம் திருப்பரங்குன்றம் இருப்பதனுலும் சுந்தரேச பெருமான் அறுபத்துநான்கு திருவிளையாடல்களைப் புரிந்ததனுலும் பூலோக கயிலாயம் எனப்படும். நடராசப் பெநுமானுக்குரிய பொற்சபை, இரத்தின சபை, இரசத (வெள்ளி) சபை, தாம்பர (செம்பு) சபை, சித்திர சபை ஆகிய ஐந்தனுள் வெள்ளிச் சபையில் நடராசர், நடனம் புரியும் தலமும் இதுவே. தமிழ்ச் சங்கம் இருந்த தலம். சங்கப் பலகை, மிதந்த பொற்றுமரைக் குளம் உள்ள தலம். இங்குள்ள கோவில் மிகப் பெரியது. மதுரை வீரன் கோவில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ளது.

இத் தலம் மதுரை இரயில் நிலையத்துக்குக் கிழக்கே மூக்கால் கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள விநாயகர் சித்தி விநாயகர். (21)

உடற்கச் சுயிர்ஜூம் ஒற்றிலீர் உமது திருப்போர் யாதேன்றேன் ரூட்க்குச் சிவந்த பொழுதினைமுன் கொண்ட வண்ண ராஸ்வன்ஞர் விவச்சுக்குக் கருத்தா வாம்பிரதாம் விளம்பல் மிகக்கற் றவர்ஸன்றேன் இடக்குப் புகன்றுய் என்கின்றுர் இதுதான் சேஷ என்னே.

(இ - பொ.) “தோழி! ‘உடம்புக்கு உயிர்க்குயிராகிய திருவொற்றியூரில் எழுந்தருளி இருப்பவரே! உமது திருப் பெயர் யாது?’ என்று வினவினேன். அதற்கு இவர், ‘மேற்குச் சிவந்த பொழுதின் பெயர் முன் கொண்டவன்னம்’

என்றார். அதற்கு நான், ‘விடை சொல்லுதற்குக் காந்ததா வாகிய நீர், பேச்சு மிகவும் கற்றவர்’ என்றேன். அதற்கு இவர், ‘ஏறு மாருகப் பேசினுய்’ என்கிறார். இதற்குப் பொருள் என்னடி?’ (எ - து)

(அ - சொ.) அச்சு - உயிர். குடக்கு - மேற்கு. வண்ணர் - நிறத்தர். விடை - பதில். விளம்பல் - கூறுதல். இடுக்கு - ஏறுமாருகப் பேசுவது.

(இ - கு.) உடற்கு + அச்சு + உயிர், யாது + என்றேன் எனப் பிரிக்க.

(வி - ரை.) இறைவர் உயிர்க்கு உயிரிய இருப்பவை என்பதை “அச்சு உயிராம் ஒற்றி உளீர்” என்னும் தொடரில் அமைத்தனர். குடக்குச் சிவந்த பொழுது அந்தி என்பது அதனை முன் கொண்ட பெயர் வண்ணர் என்பது. ஆகவே, உமது திருப்பெயர் யாது என்று கேட்ட வினாவிற்குத் தம் பெயர் அந்தி வண்ணர் என விடை கூறினார். அதாவது தாம் செந்திறமானவர் என்பதையும் கூறினார். விடைக்குக் கருத்தா என்பதற்குப் பதில் கூறுவதில் தலைவர் என்னும் பொருளுடன் தரும விடைக்கு (இரடபத்துக்கு) தலைவர் என்னும் பொருளும் பொருந்தி இருப்பதைக் காண்க. சுவாமி திருப்பெயர் யாது? என்று கேட்டதற்கு அந்தி வண்ணர் என்பதை அழகாகக் கூறினார். கூறியும். ‘நீர் விளம்பல் மிகக் கற்றர் (அதாவது) பேச மிகவும் கற்றிருக்கின்றீர்) என்று கூறிய தனுல் சுவாமி, ‘நீ இடுக்குப் புகன்றுய்’ என்றனர். (22)

மணங்கே நலைவான் செயும்ஒற்றி வள்ளல் இவ்வட வல்லியுடேன் சினங்கேர் சிறிதும் நில்லும் என்றேன் சினங்காவிடினும் தென்னள்ள அணங்கே நீணக்கொன் நினில்பாதி அதில்ஒர் பாதி ஆகும்திநா சினங்கேம் சிறிதும் என்கின்றுர் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி! தாழைமலை வாசனையைச் சுவர்க்கலோகத்தளவும் விசுகின்ற திருவெங்கற்றியூரி வெழுந்

தாநிய வள்ளலாகிய இவரை, ‘மிகு விரைவோடு செல்வது ஏன் சிறிதும் மாறுபட மாட்டோம், நிலவும்’ என்று சொன்னாலேன். அதற்கு இவர், நேற்றப்போல மிகுதியாகப் பிணங்கா விட்டிருப்பார், ‘பெண்ணே, உனக்குள்ள ஒன்றிற்பாதி அதிலைரு பாதியாகிய இச்சிறு பிணக்கத்துக்கும் நாம் சிறிதும் இணங்க மாட்டோம்’ என்கிறார். இதற்குக் காரணம் என்னாடி?’(எ-து.)

(அ - சொ.) கேதகை - தாழும்பு. வல்லிகரவு - யிக விரைவு. பிணங்கேம் - மாறுபட மாட்டோம். நென்னல் - நேற்று. என - போல. அங்கு - பெண். வரன் - தேவலோகம்.

(இ - கு) விரைவு + ஏன், நினக்கு + ஒன்றினில், இதற்கு + இணங்கேம். எனப் பிரிக்க.

(வி - ரை) திருச்சறியூர் நெய்தல் நிலம். அதாவது கடற்கரை ஊர். கடற்கரையில் வளர்வது கேதகை. அது மிகுதியாக வளர்ந்திருந்தமையின் அதன் மணம் வாஸ் அனவு சென்றது. பிணங்கோம் (மாறுபட மாட்டோம்) என்று தலைவி கூறினார். அதைக் கேட்ட இறைவர் நீ பிணங்கா விட்டாலும் ஒன்றினில் பாதி பிணங்கும்’ என்றனர்: அநாவது ஒன்றினில் பாதி அரை. என்கு இடுப்பு. காதலரல் உடல் மெனித்து இடுப்புப் பிணங்கும் என்பது உன் ஆக்டை பிணங்கி உன்னை நீர்வாணம் ஆக்கும் என்பதோம். ஆனால் நாம் அதற்குக் கால் பங்கேளும் இணங்கமாட்டோம்’ என்றனர். ஒரு கால் என்பதற்கு ஒரு சமயம் என்று பொறுந் கொள்ளினும் கொள்ளலாம். (28)

ஒற்ற நகர் இவர்தமைந்து உவந்தே றவத்தின் கியாதெங்கேன் மற்றுள் பருவத் தொழுபங்கே மடவாய் என்கும் மறைவிடை விழுதென் நற்கற் காரிதெங்கேன் ஏம்மை அறிவார் அன்றி அஃதெந்தென் நறிவார் என்கின்குர் இதுதான் சேல் என்னே.

(இ - பொ.) “தோழி! திருச்சற்றி நகரையுடையவராகிய இவரை, நான் ‘நீர் இவ்விடத்தில் மகிழ்ந்தேறுவது எது?’ என்று கேட்டேன். அதற்கு இவர், ‘இளம் பகுவப் பெண்ணே! உன் பகுவத்தில் ஒரு பங்கே ஆகும்’ என்றார். அதற்கு நான், ‘நீங்கள் கூறுவது மறை முகமான பதில் ஆதலால், இத்தன் மைத் தென்றுணர்தற்குக் கடினமா யிருக்கிறது’ என்றேன். அதற்கு இவர், ‘எம் மை யறிபவராகிய ஞானிகளே ஆல்லாமல் அதனை, மற்றை யார் எத்தன்மைத்து என்று அறிவார்களே என்று சொல்லுகிறார். இதன் கருத்துதான் என்னால்?’ (எ.து.)

(அ - சொ.) உவந்து - மகிழ்ந்து. மடவாய் - இளம் பெண்ணே. மறை - மறை முகமான. விடை - பதில். இற்று - இத்தன்மையது. அரிது - கடினம். எற்று - எத் தன்மைத்து.

(இ - கு.) உவந்து + ஏற்றுவது + இங்கு + யாது + என் ரேன், மற்று + உன், பகுவத்து + ஒருபங்கு, ஈது + இற்று + என்று + அறிதற்கு + அரிது + என்றேன். அஃது + எற்று + என்று + அறிவார், எனப் பிரிக்க, இங்கியாதென்றார் என் பதில் உள்ள இகரம் குற்றியலிகரம். மற்று, அசைச் சொல். இற்று, எற்று இரண்டும் குறிப்பு விகினமுற்றுகள்.

(வி - ரை.) பெண்களுக்குரிய பகுவங்களை வரகீல் தருகிறேன், பிரவிடை, விருத்தை எனப் பிரிப்பார். இவற்றுள் பிரவிடை என்னும் சொல்லின் ஒரு பங்கு விடை. என்பது, விடை என்பதன் பொருள் இரடபம். ஆகவே சுவாமி, ‘தலைவி தம்மை நீர் உவந்து ஏற்றுவது இங்கு யாது?’ என்ற வினாவிற்கு விடையாக ‘நாம் ஏற்றுவது விடை’ (இரடபம்) என்று கூறினார். இதனை நேர்முகமாகக் கூறுமல் மறைவிடையாக உன் பகுவத்து (பிரவிடை) ஒரு பங்கே என்று அறிவித்தனர். மேலும் அவர் தாம் ஏற்றுவது பிரவிடைப் பகுவம் வரய்ந்த பெண்ணின்மிது என்றும் கூறினார் என்க. இதனைத் தலைவி

புரிந்து கொள்ள இயலாதவளாய் எனு மறைவிடை என்றனர். பிரவிடையாகிய பருவத்துக்கு உரிய வயது, முப்பதுக்குமேல் ஐம்பதுக்குள்ள வயதாகும். மறைவிடை என்பதற்கு வேதமாகிய இரடபம் என்பது ஆதலீன், அதனை ஞானிகள்தாம் அறிவார்; உன்னால் அறியமுடியாது என்பதை என்மை அறிவார் அன்றி அஃது எற்பிறங்கு அறிவார்களோ என்று கூறினார். மறைவான பதிகீல (மறைவிடையை) ஞானிகள்தாம் அறிய முடியும் என்று அறிவித்தனர். எம்மை என்பதை எம்து எனப் பிரித்து எம் தலைமையை அறிவாய் எனவும் பொருள் கொள்க (24)

கண்ணின் மனிபோல் இங்குறிஸ்கும் கள்வர் இவர்கள் ஒற்றியதாம் பண்ணின் மோழியாய் நின்பால்ஓர் பறவைப் பெயர்வேன்

[இலம்படைத்தால்

மண்ணின் மிசைஞர் பறவையநா வாஞ்சாய் என்றார் என்னி அறிந்துகின்றார் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! கண்மணியைப் போல இங்கே நிற்கின்ற கள்வராகிய இவரது ஊரானது திருஒற்றியூராம். இவர், ‘இகை பேரழும் இனிய சொல்லையுடையாய்! உன்னிடத்து ஒர் பறவையின் பெயரை விருப்பி வந்தோம். அதைத் தகுவை ஆயின், இந்த நிலவுலகத்தின்மீது ஒரு பறவையாய் வாழக் கடவாய்’ என்றார். நான், ‘இஃது என்கி?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நீ ஆலோசித்தறியக் கடவாய்’ என்கின்றார். இதன் பொருள் யென்னடி?’” (எ - து.)

(அ - சொ.) பண் - இசை. இன் - இனிய. நின்டால் - உன்னிடம். மண்ணின்மிசை - இந்த நில உலகில்.

(இ - கு.) நின்பால், பால் ஏழன் உருபு மிசை, என் பதும் ஏழாம் வேற்றுக்கை உருபு.

(வி - ரா.) ஒர் பறவைப் பெயர் என்பது அன்னப் பறவை, ஆகவே ஒரு பறவை வேண்டினம் என்பதன் கருத்து, அன்னத்தை (சோற்றை) விரும்பினோம் என்பது. ஒர் பறவையாய் என்பதில் குறிக்கப்பட்ட பறவை கிளி. கிளியைக் குறிக்கும் மற்றொரு சொல் சுகம் என்பது. ஆகவே, பறவையைதாய் வாழ்வாய் என்பதன் பொருள், சுகமாய் வாழ்வாய் என்பதாம். எனவே, எனக்கு ஒரு பறவை தந்தால் நீ ஒரு பறவையாய் வாழ்வாய் என்று சமத்தாரமாகப் பேசினும், பிறகுக்கு அன்னம் இட்டால் சுகமாய் வாழலாம் என்னும் அழகிய அறவுக்கரையும் இதில் அடங்கி இருப்பதைக் கண்க.

(25)

**சேடார் வளஞ்குர் ஒற்றீநகர் செல்வப் பெருமான் திவர்த்தமநான் ஒடார் காத்தீர் என்தோள்கள் உடையீர் என்ன யூரைத்தேந்தீ
கோடா கோடி முகம்பூறு கோடா கோடிக் களம்என்னே
டாய் உடையாய் என்கின்றுர் இதுதான் சேடி என்னே.**

(இ - பொ.) “தோழி! பெருமை பொருந்திய வளங்க ணெல்லாம் நிறைந்த திருவொற்றியூர் எனும் நகரத்தில் வாழ் கின்ற செல்வப் பெருக்கழுள்ள பெருமானுகிய இவரை யான், ‘ஒட்டை ஏந்தின கையையுடையீர்! எட்டுத் தோள்களை யுடையீர்! இதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டேன். அதற்கு இவர், ‘கோடா கோடி முகங்களையும், நூறு கோடா கோடி கழுத்துகளையும் ஒப்பாக உடையாய்! இஃது என்ன?’ என்று என்கூக் கேட்கிறோர். இவர் பேசும் பேச்சின் கருத் தென்னடி?” (எ - து.)

(அ - சொ.) சேடு - பெருமை. ஆர் - நிறைந்த. எண் - எட்டு. களம் - கழுத்து. சடாய் - ஒப்பாக

(இ - கு.) சேடு+ஆர், ஒடு+ஆர், எடு+தோள், ஈடு+ஆய் எஸப் பிரிக்க.

(வி. ஸெ.) தலைவி ஒரு கையில் ஒடு ஏந்தி இருக்கின் நிறோ! எட்டுத் தேரன்களை உடையீரே! ஏன் இப்படி உள்ளீர்? என்று வினாவினால். அதற்கு விடையாகச் சுவாமி, 'நாம் ஒரு கருமும் எட்டுக் காங்களும் உடையராய் இருப்பது உணக்குப் பியாறுக்கா முடியவில்லையோ? ந் கோடி கோடி முத்தைப் பெற்றிருக்கிறோயே, நூறு கோடி கோடி கழுத்தைப் பெற்றிருக்கின்றாயே' என்று கூறினார். அதாவது, கோடி, கோடி சேந்தால் ஒரு பதுமம் என்னும் பேச என்னுடையும். பதுமம் என்பதற்கு மற்றிருக்க பொருள் தாமரை மலர் என்பது. ஆகவே, கோடி கோடி முகம் உடையாய் என்பதன் பொருள் பதுமம் (தாமரை, போன்ற முகமுடையை என்பது.

இவ்வாறே நூறு கோடி கோடி சேந்தால் சங்கம் என்னும் ஒருபேர் என் ஆலும் சங்கம் என்பதற்கு மற்றிருக்க பொருள் சங்கு, சங்கு பெண்களின் கழுத்துக்கு உவகமை கூறப்படும் பொருள். ஆகவே, சுவாமி, சங்கைப்போன்ற கழுத்தை யுடையவள் என்னும் பொருளுடன் ந் நூறு கோடி கோடி கழுத்தை யுடையவள் என்னும் பொருளும் தொனிக்க இவ்வாறு கூறினார் என்க. (26)

துருயம் செழிக்கும் பொழிப்புற்றித் தோன்னும் இங்கு நிவந்த கழும் சொலும்னன் கேள்வியன்யாம் கடாந்து குன்பால் எம்முடுத்தையும் நடுமம் போர்கள் டாய்ஸன்னார் ததுவல் இருந்தான் என்றேனில் இருப்பது தாயோ என்கின்றார் இதுதான் கேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! மரங்கள் செழிக்கின்ற சோலை குழந்த திருத்தறியூரில் எழுந்தருளிய பெயிரீ! இவ்விடத்திற்கு நீங்கள் வந்த காரியத்தைச் சொல்லுவீராக என்று கேட்டேன். அதற்கு இவர், ‘இவ்விடத்தில் யாம் கேட்ட நற்கு உல்லிடத்தில் எமது உடைமையாகிய தருமா இங்கு,

வாய்க்கக் கண்டே யாம் வந்தது' என்றார். அதற்கு தான், 'இருந்தால் கொடுப்பேன்' என்றேன். அதற்கு இவர், 'இருந்தால் தருவேன் என்றாலே, உன்வீடு பெரிய தேவலோகமோ? மந்தரமலையோ?' என்று சொல்லுகின்றார். இவ்வாறு இவர் கேட்டதற்கு என்னடி காரணம்?" (எ - து.)

(அ - சௌ.) துரும் - மரங்கள். பொழில் - சௌலை. தேசன்றுல் - பெரியீர்! கரும் - காரியம். இவண் - இங்கு. கடாதற்கு - கேட்பதற்கு. உன்பால் - உன் இடம். இல் - வீடு. இரும் - பெரிய. அந்தரமோ - தேவலோகமோ. மந்தரமோ - மந்தர மலையோ.

(இ - கு.) தோன்றுல், விகுதி பெருத ஆண்பால் சிறப்புப் பெயர். உன்பால், பால் ஏழாம் வேற்றுமை உருபு. தருவல், தன்மை ஒருமை விணைமுற்று. கடாதற்கு+உன்பால், இரும்+அந்தரமோ, இரும்+மந்தரமோ எனப் பிரிக்க.

(வி - ரை.) சுவாமி அழகத (தேவாமுதத்தை) விரும்பி வந்தார். அதனைத் தலைவி இருந்தால் தருவதாகக் கூற்றுன். தேவாமுதம் கொடுக்கக் கூடிய இடம் தேவலோகமும், மந்தர மலையும் ஆகும். ஆகவே, தலைவி தருவேன் என்று கூறிய தால் உன் வீடு அந்தரமோ (தேவலோகமோ) மந்தரமோ (மந்தரமலையோ) என்று விணுவினார். இறைவன் தரும வடிவினன் ஆதலின், எம் உடைமைத் தருமம் என்றார். அவனே அளித்தும் தந்து, அவனே அளித்தும் வாங்க வல்லவன். இதனை மணிமொழியார், "விண்ணத்தும் மண்ணகம் முழுதும் வைச்ச வாங்குவாய்" என்று கூறி இருப்பது காணக். சேக்கிழார் பெருமானுரும், "யாவையும் வைத்து வாங்க வல்லான்" என்று கூறியிருப்பதையும் உணர்க. ஆகவே, "எம்முடைமைத் தருமம் பெறக் கண்டாம்" என்றனர்.

திருகை முகத்தோர்க் கையாக்கும் ஒர்ரிச் நேயீசிவந்தகையாக் கொடுக்க உவந்திர் என்றனர் எநுவி அணைதல் வேண்டும்பென்றேன் திருகை புடனே அகங்காயும் தனையும் அடியார் தகையமயக்கை இருகை வளைகிற் தெள்கிள்ளுர் இதுதான் சேடு என்னோ.

(இ - பொ) “தோழி! ஒரு துதிக்கையோடு கூடின முகத்தை யுடையவராகிய விநாயகருக்குத் தந்தையார் என்று சொல்லப்படுகிற திருத்தற்பூர்த் தேவராகிய இவ்வையான், ‘ஜூபஸ் மீரி! இங்கிடத் திற்கு வகுதலை விரும்பினீர். ஆகவே, ‘என்னை நீர் கூடித் தழுவ வேண்டும்’ என்றேன். அதற்கு இவர், ‘தருதலோடு அகங்காரத்தையும் எம் அடியாரனாயும் மயக்கத்தையும் இருகைவளை சிந்து’ என்கிறார். இதன் பொருள் என்னாடி? ” (எ - து.)

(அ - சொ.) ஒருகை - ஒப்பற்ற துதிக்கை. ஒருகை முகத்தோர் - விநாயகர். ஜூபஸ் - தந்தையார். உவந்திர் - விரும்பினீர். வகுகை - வகுதல். மருவி - சேத்து. தருகை - கொடுத்தல். வளை - வளையல்.

(இ - கு.) முகத்தோர்க்கு + ஜூபஸ், சிந்து + என்கிள்ளுர், எனப் பிரிக்க. வகுகை, தருகை தொழிற் பெயர்கள்.

(வி - ரை.) இப் பாடலில் சிற்றின்பம் பெறுதற்குரிய வழிவகைகளும், பேரின்பம் பெறுதற்குரிய வழிவகைகளும் கூறப்பட்டுள்ளன. தலைவி சுவாமியை நோக்கித் தண்ணைக் கூடி அணைத்துச் சுக்கிக்குப்படி வேண்டினார். அந்த நிலையில் சிவபெருஷான் அவளை நோக்கி, ‘நீ என்மை அணைத்து சிற்றின்பம் நூர் விரும்புவையானால் தருகையினை (சிறுமையினை) சிந்து (ஓழி) அகங்காரத்தை அடியார்களை மயக்குகின்ற மயக்கைச் சிந்து, உன் இருகைகளிலும் உள்ள குளையல்களையும் சிந்து என்றார். தரு என்பதற்குரிய சற்றிரு சொல் ச என்பது. அதனுடன் கை என்பதைக்

சேர்த்தால் சுகை, ஆகும். கை என்பதன் பொருள் சிறுமை. ஆகவே, சுகை என்பது தருகை என்றால், அதுதான் சிறுமை என்று பொருள் பயப்படாயிற்று. ஆகவே, இறைவனை அணைந்து இன்புற வேண்டுமானால் சிறுமையினை நீக்க வேண்டுவது இன்றியமையாததாயிற்று. பேரும் “அகங்காரத் தையும் ஒழிக்கவேண்டும். அடியார்களை மயக்குக்கின்ற மயக் கத்தையும் நீக்கவேண்டும்” என்றனர். இவற்றுடன் இன்றிப் “பெண்ணே! நீ உண்மையில் காம இச்சையில் விருப்ப முடையவளாய் இருந்தால், உன் உடல் மெலிய வளையல்கள் உன் கைகளை விட்டுக் கழலவேண்டும். அப்போதுதான் நீ உண்மையில் காம இச்சை யுடையவளாய் இருக்கின்றாய் என்று உணர்ந்து உன்னை அணைவேன்” என்னும் சுறிப்பையும் அறிவித்தார்.

பேரின்பம் அடைய விருப்பினால், அச் சிற்றன் பத்திற் குரிய சொற்களையே பேரின்பத்திற்குரிய சொற்களாகக் காட்டி அதற்கேற்பச் சொற்களைச் சேர்த்துப் பேரின்பம் அடையுமாறு கூறினார். அதாவது “இரு கைவளை சிந்து” என்னும் தொடரை இரு, கை, வளை, சிந்து என்று பிரித்துக் கொண்டு “பெண்ணே! தருகையோடு (சுகையோடு) இரு; அகங்காரத்தைக் (உள்ளத்தில் எழும் செருக்கு) கை; (கசந்து தள்ளு) அடியாரை வளை; (அவர்களைச் சுற்றிவந்து வழிபடு) மயக்கைச் சிந்து” என்று கூறி, அறிவுறுத்தினார். (28)

திருத்தம் மிகும்பிச் சுற்றியில்வாற் தேவ ரேஇங் கெதுவேண்டி வருத்த மலர்க்கால் உறநடத்து வந்தீர் என்றேன் யாதேந் அருத்தம் தெளிந்தே ரிமுவாணம் ஆக உன்தன் அகத்தகுங்கள் இருத்த அடைய்தேம் எள்கிள்ளுர் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘திருத்தம் மிகுந்த சிறப்பினை யுடைய திருத்தறியூரில் வாழ்கின்ற கடவுளே! இவ்விடத்திற்கு எதைன் விரும்பித் தாமரை மலர்போன்ற உமது

திருவாடகள் வகுத்தத்தை அடைய நடந்து வந்தீர்' என்று கேட்டேன். அதற்கு இவர், 'பெண்ணே! நீ பொருளரிந்து நிருவாணமாக, உன்மீது எம் அருட் பார்வையைப் பதிய வைக்கும் பொருட்டு வந்தோம்' என்று சொல்லுகின்றார். இதன் பொருள் என்னாடி?" (எ - து.)

(அ - சொ.) அருத்தம் - பொருள். அகத்து - மனத் தில். அருங்கண் - அருட்பார்வை.

(இ - கு.) இங்கு + எது, அகத்து + அருங்கண் எனப் பிரிக்க.

(வி - ரெ.) நிருவாணம் என்பதற்கு ஆடை இல் வாயை என்பதும், மேரட்சம் என்பதும் பொருள். ஏன் வந்தீர் என்று வினாவிய வினாவிற்குச் சுவாமி, "நீ நிருவாணமாக என்னிடம் இருக்க, உனக்கு அருள் பார்வை செய்து உன்னை இங்பம் அடையச் செய்ய வந்தோம்" என்றும், சிற்றின்பய் பொருஞும், "நீ நிருவாணம் (மேரட்ச இங்பம்) பெற, உன்மீது அருட்கண் பார்வை வைக்க வந்தோம்" என்றும் பேரின்பய் பொருஞும் தோன்றக் கூறினார். பொருள் அறிந்து என்பதற்கு உண்மை தெரிந்து என்று பொருள் கொள்க. உண்மை தெரிந்தால்தான் நிருவாணத்தில் இச்சை உண்டாகும். நிருவாணமாக என்பதற்கு அம்மணமாக என்று கூறும் வழக்கம் உண்டு ஆதலின், அப்படிக் கூறும் சொல் ஒக்கு அந்தத் நிருமணம் என்று பொருள் இருத்தலின், "நீ அந்த மணக்கோலம் ஆக நாம் உன்மீது அருட்கண் வைப்போம்" என்றும் கூறினார் எனக். (29)

வளம்சேர் ஒற்றி மாணிக்க வண்ணர் ஆகும் இவாந்தமைநான் குவம்சேர் நிருந்த துமக்கோருகள் கோஸ் கடையர் அழிதேஷ்ரேஸ் கவம்சேர் குவத்தீன் எழில்முலைக்கண் கான ஓர்ஜூங் துவக்காகி திளம்சேல் விழியாய் என்கின்றார் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! எல்லா வளம்களும் சேர்ந்த நிருந்தர்யூரில் எழுந்தருளிய மாணிக்க நிறத்தினராகிய இவரையான் நோக்கி, ‘அழகாகிய சடையை யுடையவரே! தேவீருக்கு ஒருக்கண் நெற்றியில் சேர்ந்திருக்கிறது. இப்படி இருப்பது அழகாக இருக்கிறது’ என்றேன். அதற்கு இவர் என்னை நோக்கி, ‘இளஞ் சேல் மீனைப் போன்ற கண்களை யுடையவளே! களத்துதச் சேர்ந்த குளத்தினும் உன் அழகிய மூலைக்கண், யாவரும் காணும்படி ஓர் ஜந்தாய் இருக்கின்றன. இஃது ஓர் வியப்பு’ என்றார். இதன் கருத்து என்னடி?’”
(எ - து.)

(அ - சொ.) வண்ணர் - நிறத்தர். குளம் - நெற்றி, குளம். எழில், கோலம் - அழகு. களம் - கழுத்து, வஞ்சகம், சேல் - சேலமீன்.

(இ - கு.) சேர்ந்து + இருந்தது + உமக்கு + ஒருக்கண், அழகிது + என்றே, ஜந்து + உனக்கு + அழகு + ஈது + இளம் சேல் எனப் பிரிக்க.

(வி - ரை.) இறைவர் செந்திறத்தர் ஆதலின், மாணிக்க வண்ணர் ஆயினர். சுவாயிக்கு நெற்றியில் கண் இருப்பது, அழகைத் தருவதாக உள்ளது என்றனள் தலைவரி. அதற்கு நேராகச் சுவாயி, ‘உனது வஞ்சகமான குளத்தில் (தடாகத் தில்) உள்ள மூலைக்கண் அஞ்ச கண்ணுக உள்ளன’ என்றனர். தடாகம், என்பது குளம் என்னும் பொருள் தருவதுடன் தடம் + அகம் எனப் பிரிக்கப்பட்டு, அங்கு மார்பில் (குளத்தில்) உள்ள மூலைக்கண் அஞ்ச (அஞ்சகின்ற) கண் உள்ளன’ என்றனர். ஐந்து என்பது அஞ்ச எங்க என்கினக் குறித்து, அதுவே அஞ்சகின்ற என்ற பொருளிலும் ஆளப்பட உளது. என்குளத்தில் (நெற்றியில்) ஒரு கண், உன்குளத்தில் (தடாகத்தில் அதாவது மர்பில்) உள்ள மூலைக்கண், அஞ்ச கண்’ என்று கூறித் தலைவியின் ஏங்கைப் பேச்சைத் தலைவர்

அடக்கி இளமைக் காலத்தில் யாவரும் காண இருந்த முலைக் கண், நல்ல யெளவனப் பருவத்தில் வஞ்சகமாகி மறைக்கப் பட்டு யாவரும் அஞ்சகின்ற முலைக்கண்ணுக இருந்தவின், “களம் சேர் குளத்தின் எழில் முலைக்கண் காணதூர் ஜிந்து உணக்கு அழகிது” என்றனர். கள்ளம் என்னும் சொல் களம் என இடையில் ஓர் எழுத்துக் குறைந்து நிற்கிறது. (30)

பல்சேர் ஒற்றிப் பநிடையீர் பதிவே ருண்டோ நுமக்கென்றேன் உலம்சேர் வென்பொள் யலைகள்குரு உண்டோ நீண்ட மலைகள்றேன் வலம்சேர் இடைந்தவ் வருவித்த யலைகான் அதவில் மம்முநல்சென் நிலம்சேர் நதுவும் என்கின்று இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தேழி! ‘பயன் சேந்த திருவொற்றி யூராம் பதியை உடையீர்! உமக்கு இந்தத் திருச்சுற்றியூரே அன்றி, வேறு தலம் உண்டோ?’ என்று வினவினேன். அதற்கு இவர், ‘திரண்ட கற்கள் பொருந்திய வெள்ளிமலை, பொன்மலை யாகிய தலங்கள் உண்டு’ என்று சொன்னார். அதன்பின் நான், ‘நீண்ட மாலையொன்று உமக்கு உண்டோ?’ என்று கேட்டேன். அதற்கு இவர், ‘உறுதி சேர்ந்த இந்த மலை என்னும் சொல்லின் நடுவே, த என்னும் எழுத்தை வருவிக்கப்பட்ட மலை உண்டு. அத்தகைய மலையில் ம என்னும் எழுத்தாகிய முதலெழுத்துப் போய், இவும் சேர்ந்ததுவும் உண்டு’ என்று சொல்லுகின்றார். இதன் பொருள்தான் என்னடி?’” (எ - து.)

(அ - சொ.) பலம் - பயன். அதாவது இம்மைப் பய னும் மறுமைப் பயனும். ஒற்றிப்பதி - திருச்சுற்றியூர். ஒற்றி - (அடகு) வைக்கப்பட்ட ஊர். உலம் - திரண்ட கற்கள். வெண் மலை - வெள்ளிமலை. பொன்மலை - மேருமலை. மலை - மலை, வலம் - உறுதி.

(இ - கு.) வேறு + உண்டோ, நுமக்கு + என்றே, சென்று + இலம் எனப் பிரிக்க. மாலை என்பது குறுக்கல் விகாரத்தால் மலை என்றுயது.

(வி - ரெ.) தலைவி ஒற்றிப் பதியுடையீர்! என்று விளித்து உடனே “பதி வேறு உண்டோ?” என்று வினாவியதன் உள்பொருள், “உம் ஊர்தான் ஒற்றிப்பதி (தள்ளி வைக்கப்பட்ட) ஊர் ஆயிற்றே. வேறு ஊர் உண்டோ?” என்பதாகும். ஒருமுறை அரசன், ஊரில் பஞ்சம் உண்டான போது, கோயில் நிமந்தங்களைக் (படித்தத்தை) குறைக்கும் படி சாசனம் எழுதினான். அச்சாசனத்தில் எழுதினேராலும் அரசனாலும் அறியப்படாத முறையில், “ஆதிபுரி நீங்கலாக” என்று எழுதப்பட்டதனால் ஆதிபுரி ஒற்றிழூர் எனப்பட்டது. இதனைப் புலவர்கள் ஒற்றி (தள்ளிவைக்கப்பட்ட, அடகுவைக்கப்பட்ட) ஊர் என்று கூறுவர். அந்த வரலாறே ஒற்றிப் பதியுடையீர் என்பதில் அடங்கி உள்ளது. இப்படித்தம்முர் ஒற்றிப்பதி ஆகிவிட்டதனால் “வேறு பதி உண்டோ!” என்று கேட்டதாகக் கொண்டு, “ஒற்றிப் பதியே ஆனாலும், எமக்கு வெள்ளிமலை, பொன்மலையாகிய தலங்களும் உண்டு” என்றனர்.

பிறகு தலைவி “நீண்ட மலை (மாலை) உண்டோ?” என்று வினாவியபோது, மலை என்னும் சொல்லின் நடுவில் த என்னும் எழுத்தைச் சேர்த்தால் வரும் மலை உண்டு என்றனர். அதாவது, மலை என்பதன் நடுவில் த என்னும் எழுத்தைச் சேர்த்தால் மதலை என்றார்கள். மதலை என்பதற்குக் கொன்றை மாலை என்பது பொருள். ஆகவே, “இடைத்தவ் வருவித்த மலை கான்” என்றனர். அதன்பின் தமக்குத் தலைமாலையும் உண்டு என்பதை ஊர்த்த மதலை என்பதில் உள்ள முதல் எழுத்தாகிய மகாரத்தை நீக்கத் தலை என்று நிற்பதைக் காட்டி நிறுவினார். இதனை “அதனின் யார் முதல் சென்று

இலம் சேர்த்தும்” என்னும் தொடரில் அமைத்துக் கூறினார். இலம் ஆவது வீடு. வீட்டிற்குத் தாமம் என்னும் சொல்லும் உண்டு. தாமம் ஆவது மாலை. ஆகவே, தாமம் உண்டு என்றனர்.

(31)

வயலார் ஒற்ற வானரிவர் வந்தார் நின்குர் வாய்த்தவார் செயலார் விரல்கள் முடக்கிஅடி சேர்த்தீர் இதழுகள் விரிவித்தார் யயலார் உள்ளதோ டென்னன்றேன் ஏற்கோர் விரலால் என்னுடைய இயலார் வடிவில் கூட்டுகின்குர் இதுதான் கேடி என்னே.

(இ - பொ.) “தோழி! வயல்கள் நிறைந்த திருத்தி வானராகிய இவர் வந்து நின்று வாய் திறவாது நிற்கின்குர். ஆயினும், செயல் நிகழ்தலையுடைய சிறு விரலையும் மோதிர விரல்களையும் மடக்கிக்கை அடியில் சேர்த்து, கட்டு விரலும், நடு விரலும் ஆகிய இரண்டு விரல்களை விரித்தார். அக் குறிப்பைக் கண்ட நான், அங்குள்ள மனத்தோடு ‘இதன் குறிப்பு என்ன?’ என்று கேட்டேன். மீட்டும் ஒரு விரலினால் எனது அழகு பொருந்திய அவயவத்தைச் சுட்டிக் காட்டு வின்குர். இதன் பொருள்தான் என்னடி?” (எ - நு.)

(அ - சொ.) ஆர் - நிறைந்த. இதழுகள் - விரலகள். மயல் - அங்கு. இயல் - அழகு. வந்தார் - வந்து. நின்குர் - நின்று. வாய்த்தவார் - வாய் திறவாராகி.

(இ - கு.) வந்தார், நின்குர், வாய்த்தவார் இவை மூன்றும் மூன்றெச்சங்கள். சேர்த்துட்ஸர், உள்ளத்தோடுட்ஸன், எனப்பிரிக்க.

(வி - ரெ.) தாமரை மலர், கைக்கு உவமை ஆதலென், இதழுகள் விரலுக்கு உவமை ஆயினா. சுவரமி சுண்டு விரலையும் மோதிர விரலையும் மடக்கி, மூன்று விரல்களால் தம் மனக்குறிப்பைக் காட்டினார். அப்படி இருந்தும் ஈர் இதழுகள் விரிவித்தார் என்பதன் கருத்து, கட்டை விரல்

தனித்து விரிந்தே இருக்கும் ஆதவினால் என்க. இயல் ஆர் வடிவில் சுட்டுகின்றூர் என்னும் தொடரில் உள்ள வடிவ அமைப்பு முலையைக் குறிப்பதாதும். சுட்டிக் காட்டக்கூடியது அதுவே அன்றே? மேலும், இயல் ஆர் என்று பிரிக்காமல், வியல் ஆர் என்று பிரித்தால், வியல் என்பது அகலம் என்று பொருள் தரும். அகலம் என்பதற்கு மார்பு என்பது பொருள். மார்பைச் சுட்டினார் என்பதும் ஆயிற்று. ஓர் விரலால் சுட்டுகின்றூர் என்றது, சுட்டு விரலால் சுட்டிக் காட்டினார் என்பது. மூன்று விரலால் காட்டிய குறிப்பு, முலையின் வடிவத்தைக் காட்டுதற்காகும்.

(32)

பேர்வாழ் ஒற்றி வாணர்இவர் பேச மென்ன யோசியராய்க் கீர்வார் நமது மலையிலிடச் சேந்தார் விழுவென் செப்புங்கள்ரேன் ஒர்வாழ் அடியும் குழல்அணியும் ஒதுநல் விளால் கட்டியும்நம் ஏர்வாய் ஒருகை பார்க்கின்றூர் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! கீர்த்தி நிறைந்த திருதூரிற் வாணராகிய இவர், பேசாத மென்னயோசியராகி மேன்னை தங்கிய நமது வீட்டை வந்தடைந்தார். ஆகவே நான், ‘ஆகக்கு விருப்பம் யாது? சொல்லுங்கள்’ என்றேன். அதற்கு இவர், ‘ஓப்பற்ற வாழ்க்கைக்குரிய தமது பாதந்தையும், என்கூந்தல் அணியையும் தமது ஓப்பற்ற நல்ல விரலால் சுட்டித் தும்முடைய அழகு தங்கிய திருக்கையையும் நோக்குகின்றூர். இதன் குறிப்பு என்னடி?’ (எ - து.)

(அ - சொ.) பேரி - புசழ் மலை - வீடு. விழைவு - விருப்பம். செப்பும் - சொல்லும். ஓரி - ஓப்பற்ற. குழல் - கூந்தல். அணி - நகை. ஏரி - அழகு.

(இ - கு.) செப்பு, திசைச்சொல். விழைவு+என் எனப் பிரிக்க. சுட்டியும்+தம், என்றும், சுட்டி + உம்+தம் எனவும் பிரிக்க.

(வி - வர.) சுவாமி பேசாத மெளனியாகி வந்து, தலைவி யின் விட்டின் முன் நின்றார். தலைவி மெளனமோகியாறைப் பார்த்து, “உமக்கு விருப்பம் யாது” என்று கேட்டான். இவர் பேசா மெளனி ஆதவின், தம் விருப்பத்தைக் குறிப்பால் உணர்த்தத் தம் அடி (பாதத்தை) யையும் தலைவியின் நகை களின் ஒன்றுகிய சில என்பதையும் ஈட்டிக் காட்டினார். இப்போது அடி என்பதனுடன் சில என்பதைச் சேர்க்க அடிசில் என்றாரும். அடிசில் என்பதற்குச் சோறு என்பது பொருள். ஆகவே அவர் தம் விழைவு அடிசில் என்பதைத் தம் அடியையும் தலைவியின் நகையையும் ஈட்டிக் காட்டி உணர்த்தினார். “தம் ஏர்வாய் ஒரு கை பார்க்கின்றார்” என்பதன் குறிப்பு, தம் கையில் உள்ள கபாலத்தில் உணவு இடுமாறு அறிவிப்பதற்கு ஆகும். சில என்பது சட்டமில்லை.

பெருஞ்சீர் ஒற்றி வாணர்இவர் பேசா யெளனம் பிடித்திங்கே விரிஞ்சீர் தாரின் நூடன்கீழும் மேலும் நோக்கி விரைந்தாய்யன வகுஞ்சீர் உடையிர் பவிளார்த்தை வகுக்க என்றேன் மார்பிடக்கார் இருஞ்சீர் பவியைக் காட்டுகின்றார் இதுதான் கேடி என்னோடு

(இ - பொ.) “தோழி! பெருஞ் சிறப்பமைந்த திருக்குற்றி வாணராகிய இவர், பேசாத மெளன நிலையைப்பற்றி இவ விடத்தே பரந்து அன்புநிலைப்பற நின்று, உடனே கீழும் மேலுமாகப் பார்த்து விரைந்து சென்றார். நான், ‘வளர்கின்ற மேன்மை யுடையவரே! மணிவார்த்தையால் நீங்கள் எதை விரும்பி வந்தீர்களோ, அதை வகுக்கக் கடவீர்’ என்றேன். அதற்கு இவர், என் மாங்கிலுள்ள மாலை வடிவாய்க் கோக்கப் பட்டிருக்கிற பெருஞ் சிறப்புடைய முத்தத்தைச் சுட்டிக் காட்டுகிறார். இதன் குறிப்பு என்னாகி?” (எ - து.)

(அ - சொ.) விரிஞ்சீர் - பரந்து. ஈரி - அஸ்பு. வகுக்கவிளக்கிப் பேசு. மணி - முத்துப்போன்ற. காழ் - மாலை.

இருஞ்சீர் - பெருஞ் சிறப்பு. மணி - முத்து. தர - தங்குதல்.

(இ - கு) விரிஞ்சு என்பது விரிந்து என்பதன் இடைப் போலி. பிடித்து + இங்கே, விரிஞ்சு+சீர், நின்று+உடன், இருமை+சீர், எனப் பிரிக்க. ஈரம் என்பது, ஈர் எனக் கடை குறைந்து நின்றது.

(வி - ரெ.) மணிவார்த்தை வகுக்க என்றது, வாய் தீர்ந்து முத்துகளைப் போன்ற பேச்சுகளைப் பேசுக என்று வேண்டியவாரும். பயனுடைய வார்த்தையை மணி போன்ற வார்த்தை என்று கூறுவர். பயன் அற்ற வார்த்தையைப் பதர் போன்ற வார்த்தை என்பர். ஆகவே “மணிபோன்ற வார்த்தை வகுக்க” என்றார். இருஞ்சீர் மணியைக் காட்டுகின்றது; முத்து மாலையைக் காட்டுவதாகும். இதனால் முத்தத்தை (வாய் முத்தம்) விரும்பினாலும் என்பதைக் குறித்தனர். இது மேல் நோக்கி விரைந்ததன் கருத்து. கீழ்நோக்கி விரைந்ததன் கருத்து, பெண் குறியைக் காட்டி அதனைப் புனரவேண்டும் என்னும் குறிப்பை அறிவித்ததாகும். இந்த இரண்டும் கை கூடாமையால் வேகமாகச் சென்றார் ஆதலின், விரைந்தார் என்றனன்.

[34]

வலந்தங் கீயீர் ஒற்றீகர் வள்ளல் இவர்தாம் மேளனமோடு கலந்திங் கிருந்த அண்டசத்தைக் காட்டி முன்று விரல்நீட்டி கலந்தங் குறிப்பின் நடுமுடக்கி நன்றும் இந்த கத்தொடுவாய் இலந்தங் கரத்தால் குறிக்கின்றார் இதுதான் சேடி என்னோடு

(இ - பொ.) “தோழி! வெற்றி தங்கிய சிறப்புடைய திருதூற்றி நகரிலுள்ள வள்ளலாகிய இவர், மௌன நிலையோடு கூடி, இவ்விடத்தில் தம் முன் இருந்த பறவையைக் காட்டிச் சுட்டு விரலுடன் முன்று விரல்களை நீட்டி நன்மை யுண்டாக,

பின்னே நடுவிரலை முடக்கிப் பொருந்தய இத்த நகங்களோடு வாய்மீஸ்யுடைய வீட்டை தமது கரத்தால் சுட்டுகின்றார். இதன் குறிப்பு என்னேடு?" (எ - து.)

(அ - சொ.) வலம் - வெற்றி. அண்டசம் - பறவை. உறுப்பு - விரலாகிய உறுப்பு. நடு - நடுவிரல். நண்ணும் - பொருத்தும். இலம் - வீடு.

(இ - து.) வலம் + தங்கிய, கலத்து + இங்கு, நலம் + தங்கு + உறுப்பின், இலம் + தம், எனப் பிரிக்க.

(வி - செர.) திருசூற்றியுக்குப் பலமாவது, பிரளை காலத் திலும் அழியாதிருத்தல். அண்டம் என்பது முட்டை. சம் என்பது பிறத்தல். ஆகவே அண்டசம் என்பது முட்டையில் பிறக்கும் பறவையைக் குறித்துப்பின் சிறப்பாக மயில் என்னும் பறவையைக் குறித்து நிற்கிறது. மூலையின் அடியில் பெருங்கிள் பொருந்த, மேலே மற்றை நான்கு விடல்களை யும் நீட்டி நடு முடக்கி அவற்றின் நகங்களால் இரேஷன் படப் பதிப்பதைக் காம சாத்திரம், மழூர (மயில்) பதம் என்னும் நகக் குறி என்று கூறும். இவ்வாறு கொங்கையில் நகக் குறியினைப் புரிதல். காம உணர்ச்சியை மிகுதிப் படுத் தற்காகும். "கலத்து இங்கிருந்த அண்டசத்தைக் காட்டி" என்பது, ஆண் மயில், பெண் மயில். ஆகிய இரண்டும் புணர்ந்திருந்த கோலத்தைக் காட்டி என்பதாம். அப்படி அவற்றைக் காட்டியதன் கருத்து, அவற்றைப்போல இருவரும் கூடி இன்புற வேண்டும் என்பதற்காகும். "நகத் தொடுவாய் இலம் தம் கரத்தால் குறிக்கின்றார்" என்பது நகிலத்தை (முலை)க் குறிக்கின்றார்" என்பதாம். அதாவது நகு வாய்ந்த இலம், நகிலம் என்கிறும். அண்டசத்தைக் காட்டி இலம் தம் ரத்தால் குறிக்கின்றார் என்பது, மயில்கள் புணர்ந்து இன் புறுவதுபோல நாமும் இலம் (வீடு) சேர்த்து புணர்வோம் என்பதைக் குறிப்பதாகும்.

தேனுர் பொழிலார் ஒற்றியில்வாய் தேவர் இவர்வாய் திறவாராய் மானுர் கரத்தோர் நகம்தெற்து வாளா நின்றூர் நின்ஆர்வம் நானுர் உளத்தோ டியாடேன்றேன் நமகைத் தலத்தில் தலையைஅடியேலு டிரவே காட்டுசின்றூர் இதுதான் சேடு என்னே.

(இ - பொ.) “தோழி! தேன் பொருந்திய சோலைகள் நிறைந்த திருஒற்றியூரில் வாழ்கின்ற தேவராகிய இவர், வாயைத் திறக்காதவராய் மான் பொருந்திய கையால் ஒரு நகத்தைத் தெறித்துச் சும்மா நின்றூர். அது கண்ட நான், பெரிதாகிய அன்புள்ள மனத்தோடு என் என்று கேட்டேன். அதற்கு இவர், தமது கையில் உள்ள கபாலத்தை அடியேன் பார்க்கும்படி காட்டி நின்றூர். இதன் குறிப்பு என்னாடி?”
(எ - து.)

(அ - சொ.) ஆர் - நிறைந்த. பொழில் - சோலை. வாளா - சும்மா (பேசாமல்) ஆர்வம் - அன்பு. கைத்தலத் தில் - கையில். தெறித்து - ஒசை உண்டாகத் தட்டி. நாடுற - பார்க்க.

(இ - கு.) தேன்+ஆர், மான்+ஆர், தான் + ஆர், உளத்தோடு+யாது+என்றேன், அடியேன்+நாடுற எனப் பிரிக்க. உளத்தோடியாது என்பதன் இகரம், குற்றியலிகரம்.

(வி - கர.) தாருகவனத்து இருஷகள் சிவபெருமாகின் அழிக்க ஏவிய மாணைத் தம் கையில் இறைவர் கொண்டமையின் ‘மான் ஆர் கரத்தோர்’ எனப்பட்டார். சுவாமி வாய் திறவாராய் நின்றமையின், தம் வருகையைப் பிறர்க்கு அறிவித்து அவர்களை அழைக்க நகத்தால் ஒசை உண்டாக்கினார். அதனையே “நகம் தெறித்து” என்றனர். சுவாமி தம் கையில் உள்ள தலையைத் தலைவிக்குக் காட்டிய குறிப்பில் பல பொருள்கள் அடங்கியுள்ளன. தலையைக் காட்டியதன் குறிப்பு, இது கம் (யீர்போன தலை) என்பதை உணர்த்தி

அதன் மூலம் போனகம் (உயிர்போன தலை) என்பதை உணரசெய்து தமக்கு போனகம் (உணவு) வேண்டும் என்பதைக் குறித்தவாரும். அடுத்த குறிப்பு, “இந்தத் தலை ஒட்டில் ஒன்றும் இல்லை; இது காவியாக இருக்கிறது. இதில் உணவு இடு” என்பது, மூன்றுவது குறிப்பு, “இந்தத் தலை பிரம்ம கபாலம், அதாவது கவளாம். (அதாவது கவளாம்.) ஆகவே ஒரு கவளாம், சொறு போடு” என்பதாம். (36)

செச்சை அழகர் திருவொற்றித் தேவர் இவர்வாய் தறவாராய் மெச்சும் ஒருக்கால் கரம்பிதாட்டு மீண்டும் மிடற்றக் காம்வைத்தார் பிச்சர் அடிகேள் வேண்டுவது பேசர் என்றேன் தமைக்காட்டி இச்சை எண்ணும் குறிக்கின்றார் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி ! திருநீறு அணிந்த அழகை புடையவரும், திருநீற்றிழுரில் எழுந்தருளிய தேவரும் ஆகிய இவர் தம் வாயைத் திறவாதவராகி, ஒரு முறை புகழப்படுகிற தமது கையைத் தொட்டு, மறுபடியும் அந்தக் கையைத் தமது கண்டத்தில் வைத்தார். அது கண்ட நான், ‘பித்தராகிய சுவாமிகளே ! நீர் விரும்புவதைச் சொல்லுங்கள்’ என்றேன். அதற்கு இவர், தம்மையும் காட்டி விருப்பத்தோடு என்னையும் காட்டுகின்றார். இதுதான் செய்தி. இதன் கருத்து என்னாடி ?” (எ - து.)

(அ - சொ.) செச்சை - திருநீறு. மிடறு - கழுத்து. பிச்சர் - பித்தர். அடிகேள் - சுவாமிகளே. தமை - தம்மை.

(இ - கு.) மிடறு + அக்கரம் எனப் பிரிக்க. அடிகேள் விளி வேற்றுமை,

(வி - ரெ.) செச்சை என்பதற்கு வெட்சி மலர் என்றும் பொருள் இருத்தலீன், வெட்சிமலரை அணிந்த அழகர் ராண்றும் பொருள் காணுவாம். கரம் தொட்டு என்பதற்கு இரு

பொருள் கானுதல் வேண்டும். ஒன்று சுலாமி தம் கரத்தைத் தொட்டு என்பது. இதன் குறிப்புத் தம் கையில் காப்புக் கட்டிக் கொண்டு தலைவியை மணக்க வேண்டும் என்பது. கரம் தொட்டு என்பதற்கு மற்றும் பொருள், தலைவியின் கையைத் தொட்டு என்பது. இதன் பொருள் உன் கையைப் பிடித்து அதாவது பாணிக்கரகணம் செய்து, (பாணி - கை கிரகணம் - பிடித்தல்) மணப்பந்தலில் வலம் வரவேண்டும் என்பது. மிடற்றில் கையை வைத்த குறிப்பு, தலைவிகழுத்தில் தாலி கட்டிக் குடும்பத்தோடு வாழவேண்டும் என்பது. தமைக்காட்டி 'இச்சை எனையும் குறிக்கின்றார்' என்பதன் பொருள், தலைவியும் தாழும் சேர்ந்து வாழவேண்டும் என் பதை அறிவித்தவாரும்.

(37)

மன்றார் நிலையார் திருவொற்றி வாணி இவர்தாம் மௌனமொடு நின்றார் இருகை ஒவிதிசைக்கார் நியிர்ந்தார் தவிசின் நிலைகுறைந்தார் நன்றார் அழுது சிறிதுமிழுந்தார் நடித்தார் யாவும் ஜூயம்என்றேள் இன்று பரைக்கை ஏந்துகின்றார் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி ! பொற்சபையில் அமர்ந்த நிலையை யுடையவரும், திருத்தறியூரில் வாழ்கின்றவரும் ஆகிய இவர்தாம், மௌனநிலையோடு நின்று, -இரண்டு கைகளைத் தட்டி ஒலி யுண்டாக்கினார் ; நியிர்ந்தார் ; ஆசனத்தினிலையைக் குறைத்தார். நன்றாகிய அரிய உணவை சிறிது உமிழுந்தார் ; நடித்தார். இவற்றைக்கண்ட நான், ‘ஜூயரே ! இவை யாவும் ஜூயமே’ என்று சொன்னேன். அதைக் கேட்ட இவர், இனிதாகிய தாமரை மலர்போலுந் தமது கையை யெந்தி நின்றார். இதுதான் செய்தி. இதன் கருத்து என்னாடி? ” (எ - து.)

(அ - சொ.) மன்று - சிதம்பரப் பொற் சபை. தவிசு - ஆசனம். (உட்கார்ந்து கொள்ளும் புளித்தோல்) அழுது - உணவு - ஜூயம் - சந்தேகம், பிச்சை.

(இ - கு.) மன்று + ஆர், நன்று + ஆர், சிற்து + உமிழ்த்தார், இளினாம் + தாமரை எனப் பிரிக்க.

(வி - கீ.) பிச்சை கேட்கும் குறிப்பினால் இரு கைகளைத் தட்டி ஒரைச உண்டாக்கினார். சுவாமி செய்த செயல்களாகிய இநு கை ஒன்றி இசைத்தல், நிமிர்தல், ஆசனத்தின் நிலை குறைத்தல், உமிழ்தல், நடித்தல் ஆகிய அளிந்தும் சோற்றைக் குறிப்பதாகும். அதாவது தமக்குச் சோறு வேண்டும் என்பதைக் குறிப்பதற்காகவே என்க. அந்தச் சோற்றைத் தம் கையில் இடுக என்பதை உணர்த்தவே தாமரைக் கையையும் ஏந்தினார்.

சுவாமி செய்த செயல்கள் தலைவிக்கு ஜூயமாகத் (சந்தேகத்திற்கு இடமாகத்) தேரன் ரினஸ்டின் ஜூயமே என்றான். ஆனால் சுவாமி, ஜூயம் என்பதற்குச் சந்தேகம் என்று பொருள் கொள்ளாமல், பிச்சை என்று பொருள் கொண்டு அதனை நிலைநாட்டத் தாமரைக் கையை நீட்டினார். இநு கையால் ஒசையை எழுப்பினால் உண்டாவது அமலை (ஒசை). அமலை என்பதற்குச் சோறு என்றும் பொருளும் உண்டு. நிமிர்தல் என்பது நிமிர்து நிற்றலையும் சோற்றையும் உணர்த்தும். தவிச் என்பதற்குரிய மற்றிருந்து சொல் ஆசனம் என்பது. இந்த ஆசனம் என்றும் சொல்லில் முதல் எழுத்தாகிய ஆ என்பதைக் குறைத்தால் அ ஆகும். அதுபோது ஆசனம் என்பது அசனம் என்று நிற்றும். அசனமாவது சோறு. இதுவே தவிசின் நிலை குறைத்தல் என்பதன் பொருள். நிலை குறைத்தல், இரண்டு மாத்திரயின் அளவை ஒரு மாத்திரை ஒசை அளவில் குறைத்தல். அழுது என்பது சோறு. உமிழ்தல் என்பது குப்புதல். குப்பாவது சோறு. நடித்தல் ஆவது சதி. சதி என்பது சோறு. (38)

(இ - ரு.) மன்று + ஆர், நன்று + ஆர், சிற்று + உமிழ்ந்தார், இனினமை + தாமரை எனப் பிரிக்க.

(வி - ரை.) பிச்சை கேட்கும் குறிப்பினால் இரு கூகலீந் தட்டி ஒசை உண்டாக்கினார். சுவாமி செய்த செயல்களாகிய இரு கை ஒவில் இசைத்தல், நிமிர்தல், ஆசனந்தின் நிலை குறைத்தல், உமிழ்தல், தடித்தல் ஆகிய அளிந்தும் சோற்றைக் குறிப்பதாகும். அதவைது தமக்குச் சோறு வேண்டும் என்பதைக் குறிப்பதற்காகவே என்க. அந்தச் சோற்றைத் தம் கையில் இடுக என்பதை உணர்ந்தவே தாமரைக் கையையும் ஏந்தினார்.

சுவாமி செய்த செயல்கள் தலைவிக்கு ஜயமாகத் (சந்தே கந்திர்து இடமாகத்) தேர்ஸ்ரினமையின் ஜம்மே என்றார். ஆனால் சுவாமி, ஜயம் என்பதற்குச் சந்தேகம் என்று பொருள் கொள்ளாமல், பிச்சை என்று பொருள் கொண்டு அதனை நிலைநாட்டத் தாமரைக் கையை நீட்டினார். இரு கையால் ஒசையை எழுப்பினால் உண்டாவது அமலை (ஒசை). அமலை என்பதற்குச் சோறு என்றும் பொருளும் உண்டு. நிமிர்தல் என்பது “நிமிர்து” நிற்றலையும் சோற்றையும் உணர்ந்தும். தவிர என்பதற்குரிய மற்றிருந்து செல்ல ஆசனம் என்பது. இந்த ஆசனம் என்றும் சொல்லில் முதல் எழுத்தாகிய ஆ என்பதைக் குறைத்தால் அ ஆகும். அதுபோது ஆசனம் என்பது அசனம் என்று நிற்றும். அசனமாவது சோறு. இதுவே தவிரின் நிலை குறைத்தல் என்பதன் பொருள். நிலை குறைத்தல், இரண்டு மாத்திரையின் அளவை ஒரு மாத்திரை ஒசை அளவில் குறைத்தல். அழுது என்பது சோறு. உமிழ்தல் என்பது துப்புதல். துப்பாவது சோறு. தடித்தல் ஆவது சதி. சதி என்பது சோறு. (38)

வாரா விருந்தாய் வள்ளல்இவர் வந்தார் மௌன யோடுகின்றார் நீரார் எங்கே இருப்பதென்றேன் நீண்ட சடையைக் குறிப்பித்தார் ஊரா வெந்த தெங்களிறைச் சுன்னக யோடேன் இடத்திலில்லவந் தேரார் காந்தால் கட்டுகின்றார் இதுநான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி ! வள்ளலாகிய இவர், வாராத விருந்தினராக வந்தார். வந்தவர் மௌன தலையோடு நின்றனர். அது கண்ட நான், ‘நீர் யாவர் ? எவ்விடத்திலிருப்பவர்?’ என்று கேட்டேன். அதற்கு இவர், தமது நீண்ட சடையைக் குறிப்பித்தார். பிறகு நான், ‘நீங்கள் தங்கி இருக்க ஊராச்சவைத்திருப்பது எது?’ என்றேன். அதற்கு இவர் தமது ஒள்ளிய கையிலுள்ள ஒட்டினை என்னிடத்தே வைத்து, அழகு பொருந்திய கையினால் கட்டுகின்றனர். இதுதான் செய்தி. இதற்குப் பொருள் என்னடி?’ (எ - நு.)

(அ - சொ.) ஆர் - யார்? ஒண்ணக - ஒனி பொருந்திய கை. ஏர் - அழகு. ஆர் - அமைந்த.

(இ - கு.) ஆர், யார் என்பதன் மருட.. நீர் + ஆர், ஊர் + ஆச, இருப்பது + என்றேன், வைத்தது + எது, ஒண்மை+கை, வைத்து+ரர்+ஆர் எனப் பிரிக்க வந்தார், முற்றிரச்சம். ஆக என்பது ஆ எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது.

(வி - ஸீ.) இறைவன்றே பிச்சைக்கு வந்தமையின் வாரா விருந்து எனப்பட்டார். நீர் ஆர் என்று தலைவி கேட்டதைச் சுவாமி, இரு சொல்லாக கொள்ளாமல், நீரார், என ஒரு சொல்லாகக் கொண்டு, “நீரார் ஆகிய கங்காதேவி எவ்கே?” என்று கேட்டதாகக் கொண்டு, தம் சடையைக் குறிப்பித்து இங்குத்தான் என்று காட்டினார். பிறகு தலைவி ஊராக வைத்தது எது? அதாவது ஆர் எது? என்று கேட்டாள். அதற்கு விடையாகத் தம் ஊர் ஒற்றி (திருஒற்றியூர்) என்பதை

நேராகக் கூருமல் தம் கை ஓட்டைத் தலைவியின் அருகே தமக்குத் தள்ளி (ஒற்றி) வைத்துத் தம் கையால் குறித்து இதுதான் என்றனர். அதாவது ஒற்றியூர் என்பதைக் குறிப்பால் காட்டினார். (39)

செங்கேழ் கங்கைச் சடையாவாய் திறவார் ஆக ஈட்டைடந்தார் எங்கே இருந்திங் கலைந்துகாண் எங்கள் பெருமான் என்றேன்என் அங்கேய் அருகின் அகன்றபோய் அங்கே இறைப்போ தமர்ந்தெழுந்தே இங்கே நடந்து வருகின்றூர் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! செந்திரத்தை யுடையவராகிய கங்கைச் சடையினர், வாய் திறவாதவராக இங்கு வந்தார். வந்தவரை, ‘எம்பெருமானே! நீர் எவ்விடத்திலிருந்து எங்கு வந்தவர்?’ என்று கேட்டேன்? அதற்கு இவர், என் அருகே நின்று அவ்விடத்திலிருந்து ஏழடி தூரம் நீங்கிச் சென்று, அவ்விடத்தில் சிறிது நேரம் தங்கி எழுந்து இங்கே நடந்து வருகின்றூர். இதன் கருத்து என்னடி?” (எ - து.)

(அ - சொ.) செங்கேழ் - செந்திறம். ஈண்டு - இங்கு. ஏழ் - ஏழடி. இறைப்போது - சிறிது நேரம்.

(இ - கு.) ஈண்டு+அடைந்தார், இருந்து+இங்கு+அணைந்தது, அங்கு+ஏழ், இறைப்போது+அமர்ந்து, காண், முன்னிலை அசைச் சொல். பெருமான், அண்மை விவரி. ஏழ், எண்ணல் அளவை ஆகுபெயர்.

(வி - ரை.) செங்கேழினச் சடைக்கு அடைமொழி யாக்கிப் பொருள் காண்க. அல்லது சுவாமியின் திரு மேனிக்கே உரிய நிறமாகக் கொள்ளினும் பொருந்தும். ஏழ் அருகின் அகன்றது என்பது, ஏழ் அடி தூரம் சென்று தள்ளி (ஒற்றி) இருந்ததாகும். இதனால் தம் ஊர் ஒற்றி என்பதை, எங்கே இருந்து வந்தது என்னும் வினாவிற்கு

வினடியாகக் கூறினார். இறைப்போது அமர்ந்து என்பதன் பொருள் இருந்து என்பது. இப்போது ஒற்றி என்பதனுடன் இருந்து என்பதையும் சேர்க்க “ஒற்றியூரிலிருந்து வருகின் ரேஞ்சும்” என்னும் விடை பெறப்படுதல் காணக. (40)

கொடையார் ஒற்றி வாண்டிவர் கூடு யெளும் ஆகிறின்னுர் நோடையார் இதழி மதிச்சடைன் துரையே ஸிருவே நூக்கென்றேன் உடையார் துன்னல் கந்தைத்தனை உற்று நோக்கி நகைசெப்தே இடையாக் கழுமுள் காட்டுகின்னுர் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி! கொடையை யுடையவரும் ஒற்றி வாணருமாகிய இவர், பேசாத மௌனாடிடையவராய் நின்றனர். அப்படி நின்றவரை நான், ‘தொடுத்தலமைந்த கொன்றை மலரையும், இளம் பிறையையும் சடையிலணிந்த என் துரையே! உமக்கு விருப்பம் யாது?’ என்றேன். அதற்கு விடையாக எல்லாவற்றையும் உடையவர், தமது தைத்த கந்தையை உற்றுப் பார்த்து நகைத்து, நோன்வி அடையாத தமது குலத்தைக் காட்டுகின்றனர். இதன் பொருள் என்னாடி?” (எ - து.)

(அ - சொ.) கொடை-கொடுக்கும் தன்மை. திராடை-மாலை தொடுத்தல். ஆர் - அமைந்த. இதழி - கொன்றைப்படி. மதி - சந்திரன். விழைவு - விருப்பம். துன்னல் - தைக்கப் பட்ட. இடையா - தோற்காத கழுமுள் - குலம்.

(இ - கு.) வாழ்ந்த என்பது வாணர் என பருவியது. இடையா, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயர் எச்சம், விழைவு+ ஏது+உமக்கு+என்றேன் எனப் பிரிக்க.

(வி - ரை.) கொடையார் என்பதற்குக் கொடுக்கும் குணம் வாய்ந்த வள்ளன்மை நிறைந்த என்றும் பொருள் காணலாம். இறைவர், தட்சனிட்ட சாபத்தைப் பெற்ற

சந்திரன் தம்மை அடைக்கலம் பக்கபோது அவணீச் சடையில் வைத்துக் காந்தனர் ஆதலின், மதிச் சடையார் ஆயினூர். துரை என்பது நல்ல தமிழ்ச் சொல். அதிகாரத்தால் தமக்குக் கீழ்ப்பட்டவரைத் தூண்டிவேலை வாங்குபவர் என்பது இதன் பொருள். தலைவி சுவாமியை நோக்கி, “உமக்கு விழைவு ஏது?” என்றனர். அதற்கு விடையாகச் சுவாமி தாம் உடுத்தி இருந்த கந்தையைக் காட்டினர். அதன் குறிப்பு, “எனக்குக் குளிராக இருக்கிறது. இந்தக் கந்தைத் துணி குளிரைப் போக்க வஸ்வதாக இல்லை. ஆகவே குளிர் தாங்க வல்ல ஒரு நல்ல துணியைக் கொடு” என்பதாம்.

கழுமூள் என்பதற்குரிய வேது சொற்கள் குளிர், காளம் என்பன. (ஈண்டுக் காளம் என்பதை, காலம் என்பதன் இடைப்போரிச் சொல்லாகக் கொள்க.) இறைவர் கழுமூள்ளீக் காட்டியதன் குறிப்பு, குளிர் காலத்தை குறிப்பாக உணர்த்தி அக்குளிரைப் போக்குத்தற்குரிய உன் தனத்தை விழும்பினாலும் என்று உரைத்தார் என்க. தலைவி “விழைவு ஏது?” என்றார். இறைவர் விழை வேது என்று பிரித்துக்கொண்டு, வேது என்பதற்கு வெங்கை எனப் பொருள் கொண்டு குளிரைப் போக்கி வெங்கையைத் தருவ தாகிய வேதுவை (தனத்தை) விழும்பி வத்தோம் என்றனர். குலம் கொங்கலைக்கு உவமை. கொங்கலையை விழும்பினதால் தம் கழுமூள்ளீ (குலத்தை) நோக்கினார். மேஜும், காளம் என்பதற்குப் பாம்பு என்பது பொருள் ஆதலின், அப்பாம்பின் படத்தைப்போன்ற அல்லுலை விழும்பிய நோக்கத்தால் கழுமூள்ளீ நோக்கினார் என்பதுமாம். அக்காளம் தலைவியின் கந்தைக்குள் (போர்வைக்குள்) இருத்தலின் கந்தையை நோக்கினார் என்க. கழுமூள் என்பதைக் கழும் உள் எனப் பிரித்து, மல மரசுகளீக் கழுவிய உள்ளத்தைக் கொண்ட உண்மை அடியார்களை விழும்புகின்றோம் என்னும் குறிப்புப் பொருள் தோன்றக் கழுமூள் காட்டுகின்று என்றும் கூறலாம்.

பொன்னைக் கொடுத்தும் புணர்வரிய புனிதர் இவர்கள் ஒற்றியதாம் முன்னைத் தவத்தால் யாம்காண முன்னே நின்றுர் ருகம்யவந்து ஸிஸ்னில் பொலியும் சுடையிர்ஸ் வேள்ளும் என்றேன் உணச்செய்யாள் இன்னச் சினம்காண் என்கின்றார் இதுதான் சேடி என்னோடு.

(இ - பொ.) “தேரழி ! பெரன்னைக் கொடுத்தாலும் அடைதற்கரிய பரிசுத்தராகிய இவரது ஊரானது ஒற்றியூராம். அத்தகையவர் முற்காலத்தில் நாம் செய்த தவப்பயனால் பார்க்கும்படி முக மலர்ந்து நமக்குமுன் எதிரே நின்றார். இப்படி நின்ற இவரை நோக்கி, ‘மின்னலைப்போல விளக்கு வின்ற சடையையுடையவரே ! உமக்கு என்ன வேண்டும்’ என்று வினவினேன். அதற்கு இவர், “உண்ணும் பொருட்டுத் திருமகன் வீட்டை விரும்பினேம்” என்கிறார். இதன் பொருள் என்னாடி ?” (எ - து.)

(அ - செர.) புணர்வு - சேர்தற்கு. அரிய - கடினமான. உண - உண்ண. செய்யாள் - இலக்குமி. இல் - வீடு. நச்சினம் - விரும்பினேம்.

(இ - கு) முன்கூஜை, இதில் ஜை சாரியை. இல்தநச்சி னம். புணர்வு + அரிய எனப் பிரிக்க. காண், முன்னிலை அசைச்சொல்.

(வி - கா.) இறைவரது திருவருளை அடைதற்கு அங்பு ஒன்றே கருவி; பொன் அன்று. ஆதலின், பொன்னைக் கொடுத்தும் புணர்வு அரிய புனிதர் எனப்பட்டார். இதனால் பொன்னைக் கொடுத்தால் எவரையும் அடையலாம் என்பது உள் பொருள் ஆதலைக் காண்க. இறைவரைக் காணுவர் பேறு கிடைப்பதற்குக் காரணம் முன்னைத் தவம் ஆதலின் “முன்னம் தவத்தால் யாம் காணை” என்றனள்.

செய்யாள் இல் நச்சினம் என்பதன் பொருள், இலக்குமி யின் வீடாகிய தாமரையை விரும்பினேம் என்பது.

தாமரையை விரும்புவதாகவும் காம் அரையை விரும்புதல் ஆகையாவது பெண்குறி. அது தரம் (தாவும்) அரை ஆதலின், தாமரை என்றனர். அதாவது உன் அரையினைப் புணர் விரும்பினால் என்று இறைவர் கூறினார் என்க. (42)

வயலார் சோலை பீல்தூற்றி வாணி ஆகும் இவாந்தமைநான் சேயலர் அடியார்க்குருவும் சிறந்தும் உரங்கும் திகழ்க்குத்தும் வியலாப்புக் கோண்ட தேங்கள்கேள் விளங்கும் பிநாகம் அவைறுள்ளும் இயலால் காளி என்கின்றார் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி! வயல்கள், நிறைந்த சோலைகள் ஆகும் இவற்றின் அழகையுடைய திருத்தியூரில் வாழ்வாராகிய இவரை யான், ‘திருத்தொண்டு செய்யும் அடியவர்க்கு அருள் செய்வப்பரே! உமது தலையிலும், மார் பிலும், விளங்குகிற கையிலும் பெருமையாய் அமைத்துக் கொண்டது யாதென்றேன்?’ அதற்கு இவர், ‘அம் முன்றி டத்துள் தரிக்கின்றல்ல முன்றும், விளங்கத் தக்க பிநாகமே யாம். இதனை இலக்கண வகையால் அறிவாயாக!’ என்கிறார். அதன் கருத்து என்னடி?’ (எ - து.)

(அ - சொ.) ஆர் - நிறைந்த, அருமையான. எழில் - அழகு. செயல் - தொண்டு. உரம் - மார்பு. திகழ் - விளங்கும். வியல் - பெருமை. பிநாகம் - வில். இயல் - இலக்கணம். காண்டி - அறிவாயாக.

(இ - கு.) வயல் + ஆர், செயல் + ஆர், அருமை + அடியார், அடியவர்க்கு + அருளும். கொண்டது + என் எனப் பிரிக்க. காண்டி, முன்னிலை ஒருமை உடன்பாட்டு விழிலை முற்று.

(வி - ரை.) தலைவி சுவாமியை நோக்கி, “சுவாமி நீங்கள் உங்கள் தலையிலும், மார்பிலும், கையிலும் தரித்திருப்பது

என்ன?" என்று கேட்டன். அதற்கு அவர், "நாம் முன்றி டத்தும் பிநாகம் தரித்துள்ளோம்!" என்று விடை கூறினார். பிநாகம் என்பது வில். பிநாகத்தை (வில்லீ)க் கையில் தரித் திருக்கிறோம் என்று சொன்ன விடை பொருத்தமே. ஆனால், "தலையிலும் மார்பிலும் அதையே தரித்திருக்கின்றோம்?" என்று கூறிய விடை பொருந்துமாறு எங்ஙனம்? அதன் விளக்கம் விண் வருமாறு: பிநாகம் என்னும் சொல் பிநாகம், நாகம், கம் என்று முன்று சொல்லாகவும் விளங்கும். அப்போது பிநாகம் என்பது வில்லீயும், நாகம் என்பது பாம்பையும், கம் என்பது கங்கை நீரையும் குறிக்கும். ஆகவே சிவபெதுமான், பிநாகத்தைக் கையிலும், நாகத்தை மார்பிலும், கம்மைத் தலையிலும் தரிக்கிறுப்பதாக விடை கூறினார். எனவே, பிநாகத்தையே முன்றிடத்தும் தரித்துள்ளோம் என்பது பொருத்தமான விடைதான்.

தமிழ் மொழியில் அணி இலக்கணம் என்னும் ஓர் இலக்கணம் உண்டு. அவ்விலக்கணத்தின் ஒரு பிரிவு சொல் அணி என்பது. அச் சொல் அணிப் பிரிவில், பல அணிகள் விளக்கப் பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று "ஞந்து வந்தநன்". எழுத்து வருத்தனமாவது எழுத்துப் பெருகுவதாகும். வருத்தனம் என்பதன் பொருள் பெருகுதல் என்பது. இந்த எழுத்து வருத்தன அணியை நம் வள்ளலார் பிநாகம் என்னும் சொல்லில் அமைத்துள்ளனர். கம் என்னும் சொல்லுடன் நா என்னும் எழுத்துப் பெருகி நாகம் என்றுகிப் பிண் அதனுடன் பி என்னும் எழுத்துப் பெருகிப் பியாக்கி என்றுயதை உற்று நோக்கவும். இவ்வாறு பாடு வதை யிறங்கவி என்பர். அதாவது சித்திரக்கவி என்க. முதன் முதல் மிறைக் கவியைப் பாடிய பெருமை திருஞான சம்பந்தருக்கே உரியது. இந்த உண்மையின் அவர் தம் திருவாக்கில் ஆய்ந்து அறிக. (48)

பொதுவின் ராணுவர் ஒற்றிலீர் பூஷந்தியதெனவிழிசன்றேன் இதுவன் றந்தாம் ஏறுகின்ற தென்குரு ஏறு கிள்றதுதான் எதுவென் ஏனுடையேன் எதுநடேன் ஏறுந்திட்ட ட்ரிடி என்புசொலி ஏவர்கள் ஏற்று வாங்கு நகைக்கின்குரு இதுதான் சேடி என்னோடு.

(இ - பொ.) “தோழி! ‘பொன் அம்பலத்தில் நின்று அருள் செய்பவரே! திருவெற்றியூரிலும் இருக்கின்றவரே! உம்கண் பூவைக் கடந்தது ஏன்?’ என்றேன். அதற்கு இவர், ‘தாம் ஏறுவது இல்லை என்று அறிந்து கொள்வாயாக’ என்குரீ. அப்போது நான், ‘ஏறுவது தான் எது’ என்று கேட்டேன். இவர், ‘எது என்னும் சொல்லின் நடுவில், ஒர் எழுத்தை வைத்து நீ யறிந்துக் கொள்ளக் கடவை’ என்று சொல்லி எதிரே நின்று களித்து நகைக்கிறூர். இதன் கருத்து என்னடிடு?’” (எ - து.)

(அ - சொ.) பொது - பொற்சபை. உந்தியது-கடந்தது- உவந்து - மகிழ்ந்து.

(இ - கு.) நின்று + அருள்வீர், உந்தியது + என்; இது + என்று அறி, ஏறுகின்றது+என்குர், எது+என்று+ உரைத்தேன். எழுத்து+இட்டு+அறி, நின்று + உவந்து, எனப் பிரிக்க.

(வி - ரை.) தலைவி, “ஐயன்மீர் எல்லோரும் உங்கள் கண் ஜீனத் தாமரை மலர் என்று கூறுகின்றனர். ஆனால், நீங்கள் மட்டும் அவ்வாறு கொள்ளாமல் உங்கள் கண் ஜீனுக்கு அப்பு வேண்டா என்று தள்ளிவிட்டது ஏன்?” என்று கேட்டனள். அதற்கு அவர், “என் விழிமட்டும் பூ உந்தியதன்று; நாம் ஏறுகின்ற இடபழும் பூ உந்தியது” என்றனர்.

சிவபெருமான் மூப்புரங்களை எரிக்கச் சென்றபோது; தேரின் அச்சு முறிந்தது. அந்த நிலையில் திருமாஸ்

இரடபமாக வந்து சிவபெருமானைத் தாங்கினமையின், சிவபெருமான் ஏறுவது மால் விடையாயிற்று. அந்த மால் விடையின் உந்தி (கொப்பூழ் - தொப்புள்) தாமரைப்பூ ஆதலின், “விழிமட்டும் பூ உந்தியது அன்று. நாம் ஏறுகின்றதும். பூ உந்தியது ‘என்றனர்’”. பூ உந்தியது என்பதற்கும் பூவை உந்தியாக (கொப்பூழாக) உடையது என்னும் பொருளுடன், பூமி அளந்ததும் தாம் ஏறும் விடை என்று கூறினர் எனவும் பொருள் கொள்க. அப்போது, பூ என்பது பூமியையும், உந்தியது என்பது, கடந்ததையும் (அளந்ததையும்) குறிக்கும் என்று பொருள் காண்க.

திருமால் மாவலிச் சக்ரவர் ததியிடம் வரமனஞகச் சென்று தாம் தவம் செய்யத் தமதடியால் அளந்து கொள்ளத் தக்க மூன்றடி நிலம் வேண்ட, அவனும் மூன்றடிதானே என்று தந்துவிட, உடனே திருமால் திருவிக்ரம அவதாரம் எடுத்து மூன்றுலகங்களையும் அளந்தனர். இந்தக் குறிப்பு ‘பூவந்தியது’ என்பதில் உளது.

தலைவி “�றுகின்றது தான் எது” என்று கேட்டபோது தலைவர், “பெண்ணே! எது என்னும் சொல்லின் நடுவே ஒர் எழுத்தை இட்டுப் பார்த்தால் உனக்கு தாம் ஏறுவது எது என்பது தெரியும்” என்று கூறினார். அதாவது எது என்னும், சொல்லின் நடுவே ஒரு என்னும் எழுத்தைச் சேர்த்தால் எருது என்று ஆகும். ஆகவே, தாம் ஏறுவது எருது என்பதை உணர்த்தினார். இது தெரியவில்கையே என்பதை எண்ணிச் சுவாமி நகைத்தார் என்க. (44)

இட்டங் களித்த ஒற்றிஉளிர் சண்டில் வேளை எவன்என்றேன் கூட்டும் குதனே என்றான் கட்டி அறியச் சொலும்என்றேன் பட்டுண் மருங்குல் பாவாய்ந் பரித்த தன்றே பார்என்றே எட்டும் களிப்பால் உரைக்கின்றார் இதுதான் சேடி என்னால்.)

(இ - பொ.) “தோழி ! விருப்பம் ஆகக் களித் திருக்கிற திருவொற்றியூரி லுள்ளவரே ! இவ்விடத்து இவ் வேளை வந்துற்று எவன் (‘அது குற்றது?’) என்றேன். அதற்கு விடையாக இவர், ‘சுட்டத் தகுந்த குரைனே’ என்றார். அந்தப் பதிலைக் கேட்டதும் நான், ‘குற்றத்துணருப்படி சொல்லுக்கன்’ என்றேன். அதற்கு இவர், ‘பட்டரடையைத் தரித்த இடையை யுடைய பாலையே! நாம் கூறியது’ நீ கூறிய மொழியைச் சுட்டி அங்கே?’ அதனை ஆராய்ந்து பார், என்று மிகுதியாகிய களிப்பினால் சொன்னார். இதன் பொருள் என்னடி?’ (எ - து.)

(அ - சொ.) இட்டம் - விருப்பம். எவன் - எதைக் குறித்து (வந்தது): சுட்டும் - குறிக்கப்படும். வேளை - முருகணை, பொழுது. சுதன் - மகன் (முருகன்) பட்டுண் - பட்டுப் புடவை குற்றத் மருங்குல் - இடுப்பு. பாவாய் - பழுமை (பொம்மை) போன்ற அழிகிய பெண்ணே. பரித்தது - தாங்கியது. எட்டும் - மிகுதியாகிய.

(இ - கு.) எவன், வினு வினைக்குறிப்பு, பாலை, உவம ஆகுபெயர். இது வினி ஏற்றுப் பாவாய் என்று ஆயது. களித்தது+ஒற்றி, எண்டு+இவ்வேளை, பட்டு+டன், பரித்தது+அன்றே, எனப்பிரிக்க.

(வி - ர.) சுட்டுதல், குறிக்கத் தக்கது என்றும், தியானம் செய்தல் என்றும் பொருள்படும். இவ் வேளை என்று தலைவி கேட்டது, இந்தச் சமயம் என்னும் கருத்தில் ஆகும். ஆனாலும் சுவாமி, வேளை என்பதற்கு முருகணை எனப் பொருள் கொண்டு, “முருகனுகிய என் மகன்தான் யாவராலும் நியானிக்கப்படுவன்” என்று கூறினார். சுதன் என்று கூறியது தலைவிக்கு விளங்காமையால் அதனை விளக்கமரகக் கூறுப்படி தலைவி கேட்டான். அதற்கு இறைவர், “பெண்ணே நி தரித்திருப்பது பொன். (பொன்னால் ஆகிய நகை) அதனைக்

குறிக்கும் மற்றொரு பெயர் சாமி என்பது பொன்னைக் குறிக்கும்.) ஆகவே சொன்ன சாமி குமாரசாமி” என்று அறிவித்தனர். (45)

பாற்றக் கணத்தார் இவர்காட்டுப் பள்ளித் தலைவர் ஒர்ந்தியின்றின் ஒற்றப் பசித்து வந்தாராம் அன்னம் இடுமின் என்றுகூறந்தேன் சோற்றுக் கிளைத்தோம் ஆயிரும்பாம் சொல்லுக் கிளையோம் கீழ்ப்பள்ளி ஏற்றுக் கீட்டந்தாய் என்கின்றும் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி! அழித்தல் தொழிலையுடைய பூத கணத் தலைவராகிய இவர், திருக்காட்டுப் பள்ளித் தலைவராவார். இத்தகைய இவர் திருச்சுற்றியூரிலிருந்து மீகப் பசித்து வந்தாராம். உடனே நான் வீட்டில் உள்ளவரிடம் இவர்க்கு ‘அன்னார் இடுங்க’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘சோற்றுக்கு இளைத்தோ மானுலும், நாம் சொல்லுக்கு இளைக்கமாட்டோம். நீ கீழாசிய பள்ளியை அடைந்து கிடந்தனே’ என்கிறார். இதன் கருத்து என்னடி?” (எ - து.)

(அ - சொ.) பாற்று - அழிக்கும், கணத்தார் - பூதக் கூட்டம் உடையவர். காட்டுப்பள்ளி - திருக்காட்டுப்பள்ளி என்னும் தலம். காட்டில் இருக்கிற பள்ளிச் சாதியினரின் தலைவர். ஆற்ற மிகவும். கீழ்ப்பள்ளி - கீழ்ச்சாதியான பள்ளிச்சி, கீழே படுக்கின்றவன்.

(இ - கு) பாற்றல் என்பது பாற்று என முதல் தலைத் தெயழிற் பெயராய் நின்றது. இடுமின் முன்னிலை பள்ளம உடன்பாட்டு வினைமுற்று. அ என்பது உலகறி கூட்டு, பாற்று + அ, என்று + உரைத்தேன், சொல்லுக்கு + இளையோம், சோற்றுக்கு + இளைத்தோம் எனப் பீரிக்க, கிடந்தாய், முன்னிலை ஒருமை உடன்பாட்டு வினைமுற்று.

(வி - ஈர) தலைவரி, சுவாமியைப்பற்றி இவர் திருக்காட்டுப் பள்ளி என்னும் தலத்தின் தலைவர் போன்றும் என்று கூறினார். சுவாமி, தம்மை அழகிய காட்டில் உள்ள பள்ளிச் சாதிக்களுக்குத் தலைவர் என்று சொல்லியதாகக் கொண்டு, “எம்மைக் காட்டுப்பள்ளி என்றனே. நீ கீழான பள்ளி” என்று எதிர்மொழி கொடுத்தனர். அதாவது “நீ கீழான பள்ளிச்சாதி” என்னும் பெருஞ்சுடன், “நாம் என்றும் மேலேதாம் இருப்போம் நீதான் கீழே படுப்பவள்” என்றனர் என்பதாம். கீழ்ப்பள்ளி என்பதன் இருப்பாருள் கீழான பள்ளிச்சாதி என்பதும், புணர்ச்சிக் காலத்தில் கீழே பள்ளி கொள்பவள் என்பதும் ஆகும் “நாம் உன்னை அன்றம் இடுக என்று கேட்டதனால், எம்மைக் காட்டுப் பள்ளி என்று கூறி விட்டாய். யாம் சோற்றுக்கு இனித்தோம் என்றாலும், பேசுவோர்க்குப் பதில் சொல்லத் தெரியாமல் சொல்லுக்காக இனித்தோம் அல்லோம். நீ எம்மைக் காட்டுப் பள்ளி என்றால், எமக்கும் உன்னைக் கீழ்ப்பள்ளி என்று சொல்லுதற்குச் சொற்றகள் தெரியும். இதனால் தானே நீ அன்னம் இடாமல் வீட்டில் உள்ளாரை அன்னம் இடும்படி சொன்னாய். நாம் சோற்றுக்கு இனித்தோமானாலும் சொல்லுக்கு இனியேயாம்” என்றனர் இறைவர். கீழே பள்ளிகொள்ளுதல் புணர்ச்சியின்போது என்று கொள்வதோடு, காலத்தொண்ட மகளிர் காம இச்சை மேற்கொண்டபோது கட்டில் முதனிய வற்றில் படுக்காமல் தரையில் படுத்தல் இயல்பு ஆதலின், “கீழ்ப்பள்ளி” என்றார் எனினும் அமையும்.

திருக்காட்டுப்பள்ளி என்னும் பெயரில் இரண்டு தலங்கள் உள்ளன. ஒன்று கீழூத் திருக்காட்டுப்பள்ளி என்பது. மற்றொன்று மேலைத் திருக்காட்டுப்பள்ளி என்பது. கீழூத் திருக்காட்டுப் பள்ளியினை ஆரணீஸ்வரர் கோவில் என்றும் கூறுவர். இறைவர் திருப்பெயர் ஆரணீய சுந்தரேஸ்வரர் என்பது,

இறைவியார் திருப்பெயர் அகிலாண்டநாயகி என்பது. கோவிகீசு சுற்றி அடர்ந்த சோலைகள் உண்டு. மணல் வழிபாகச் செல்லவேண்டும். இத்தலத்தைச் சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து ஏழு கல் கடத்து திருவெண்காட்டை அடைந்து அங்கிருந்து ஒருகல் மேற்கே சென்றுல் அடையலாம். இத்தலத்திற்குத் திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று உண்டு.

மேலெத் திருக்காட்டுப்பள்ளி பூதலூர் இரயில் நிலையத்திலிருந்து ஜூந்து கல்லில் உளது. இது குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. போக வண்டி வசதிகள் உள்ளன. இங்குள்ள இறைவர் தீயாடி அப்பர் என்றும், இறைவியார் வார்கொண்டமுலை அம்மை என்றும் கூறப் பெறுவர். இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றும், திருநாவுக்கரசர் பாடியுள்ள பதிகம் ஒன்றும் ஆக இரு பதிகங்கள் உள்ளன. (46)

குருகார் ஓற்றி வாணிபவி கொள்ள வகைஉண் டோன்றேன் ஒருகால் எடுத்தீண் டுயைன்னுர் ஒருகால் எடுத்துக் காட்டும்என்றேன் வருகாவிரிப்பொன் அம்பலத்தே வந்தால் காட்டு கின்றும்வீற் இருகால் உடையாய் என்கின்றுர் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! நான், ‘பறவைகள் நிறைந்த திருத்தியூரில் வாழ்ப்பாரே! நீர் பலி ஏற்க நியாயம் உளதோ?’ என்றேன். அதற்கு இவர், ‘ஒருதரம் மீண்டும் எடுத்துச் சொல்’ என்றார். அதுகேட்ட நான், ‘ஒரு காலைடுத்து நீர் காட்டுப்’ என்றேன். அதற்கு இவர், ‘விழுந்த இரு கால்களை யுடைய வளை! பெருகி வருகிற சோலைகள் பரந்துள்ள பொற்சனைப்பக்கு வந்தால் நாம் காட்டுவோம்’ என்கின்றார். இதன் பொருள் தான் என்னடி?” (எ - து.)

(அ - செ.ர.) குருகு - பறவை. ஆர் - நிறைந்த. பஸி - பிட்சை. கா - சோலீ. வகை - நியாயம்.

(இ - கு.) குருகு + ஆர், எடுத்து + சன்னடு + உரை, எணப் பிரிக்க. காட்டும், வியங்கோள் விளைமுற்று.

(வி - ரை.) தலைவி சுவாமியை நோக்கி, “ஐயன்மீர்! நீரோ திருத்தறியூர்த் தியாகர். ஆகவே, நீங்கள் பிரச்க்குக் கொடுக்கும் கொடைவள்ளல். அப்படி இருந்தும், நாங்கள் கொடுக்கும், அவியை ஏற்பிரோ?” என்று வினாவினால். ஆனால், தம்மை ஒற்றித் தியாகர் என்று கூறியதை ஏற்காமல் தம்மை ஒற்றி (தள்ளி இருக்கும்) ஊரார் என்று கூறியதாகக் கருதி, ‘உங்களுக்குப் பிட்சை கொடுத்தல் ஒண்ணுமோ?’ என்று இழிவாகச் சொன்னதாகக் கொண்டனர்.

சுவாமி பிட்சாடனர் வடிவில் ஆடை இன்றிப் பலிகேட்க வந்தனர். அதனால் தலைவி இறைவரை “நீர் இப்படி வந்தால் யார் உங்களுக்குப் பிட்சை இடுவார்? ஆகவே நீர் பலிகொள்ள வகை உண்டோ?” என்று கொள்க. சுவாமி தலைவியையும் நிர்வாணி என்பதைக் குறிப்பிட்டு “வீழ் இருகால் உடையாய்” என்று விளிந்தார். அதாவது இரண்டு கால்களில் வீழ்ந்த ஆடையுடையாய் என்பது. வீழ்ந்த ஆடை என்பதனால் அவள் தீர்வாணி என்பதைப் புலப்படுத்தி “நிர்வாணி இருக்கிற இடத்தில் நிர்வாணன் ஏன் வந்து பிச்சை கேட்கக் கூடாது” என்பது சுவாமி கேட்டார் என்க வீழ் இருகால் உடையாய் என்பதற்கு இரண்டு கால்கள் வரையில் தொக்கும் ஆடை அணிந்தவள் என்றும் பொருள் கூறலாம்.

இருகால் உடையாய் என்பதற்கு மற்றிருந்து பொருளும் உண்டு. இரண்டு கால் பகுதி சேர்ந்தால் அரைப்பகுதி ஆகும். பிறகு அரை என்பது பெண் குறியைக் குறிக்கும். ஆகவே, “பெண் குறியை யுடையவளே! உண்ணிடம் நிர்வாணாக வந்ததில் என்ன தவறு? என்று கேட்டவாறும் ஆயிற்று.

வீழ் இருகால் உடையாய் என்பதற்குக் காரணம் காம மேல்ட்டால் நழைவும் ஆடை யுடையாள் என்பதாம். வீழ் என்பதற்கு விரும்பும் என்பதும் பொருள். ஆகவே வீழ் இருகால் உடையாய் என்பதற்கு விரும்பும் அரையை (அல்குலை) உடையவளே என்பதும் பொருள் ஆகும். (47)

வேலை ஞாலம் புகப்புற்றி விளங்கும் தேவர் அணிக்கின்ற மாலை யாதென் ரேன்அயன்மால் மாலை அகற்றும் மாலைகள்குர் சோலை மலர்அன் ரேளன்ரேன் சோலை யேநாம் தொடுப்பதெல் ஏல் முறுவல் புரிகின்குர். இதுதான் சேடி என்னோடு.

(இ - பொ.) “தோழி! ‘கடல் சூழ்ந்த உலகிலுள்ளார் புகழ்கின்ற திருச்சற்றியூரில் விளங்குகின்ற தேவரீர் தரிக்கின்ற மாலை யாது?’ என்று நான் கேட்டேன். அதற்கு இவர், ‘பிரம விட்டுனுக்களுடைய மயக்கத்தை ஒழிக்கின்ற மாலை’ என்கிறார். அதற்கு நான், ‘இவை சோலை மலரன்றே’ என்றேன். அதற்கு இவர், ‘சோலையே யாம் தொடுப்பது’ என்று சொல்லி, அதற்கு இணங்க நகை செய்கிறார். இதன் பொருள் என்னடி?’ (எ - து.)

(அ - சொ.) வேலை - கடல். ஞாலம் - உலகம். அயன் - பிரமன். மால் - திருமால். மாலை - மயக்கத்தை, பூமாலை. ஏல் - இணங்க.

(இ - கு.) யாது + என்றேன், தொடுப்பது + என, எனப் பிரிக்க.

(வி - ர.) சிவபெருமான் ஒருவரே எவ்வாலும் அழிக்கப்படாத என்றும் உள்ள முழுமுதற் பொருள். இதனை உணராமல் தாம் தாம் அந்த முழுமுதல் பொருள் என்று பிரம்ம விஷங்குக்கள் எண்ணாரி இருந்தனர். அந்த எண்ண மரகிய மயக்கத்தை அவ்விருவர்தனுக்கும் ஒழிக்கவே அவர்

வளை அறித்து அத்தலை மாலைகளை இறைவர் அணிந்துள்ளனர். இதனையே “அயன் மால் மாலை அகற்றும் மாலை” என்றனர். தலைவி, ‘அயன் மால் தலை மாலைகள் சோலையில் விடைக்கும் மலர் மாலை அன்றே’ என்று கேட்டனர். அதற்கு அவர், “பெண்ணே! நாம் சோலை மாலையே அணிந்திருக்கின்றேம்” என்று சாதித்தனர். அவர் அவ்வாறு கூறியதன் கருத்து, சோலை என்பதற்குரிய மற்றிருந்து பெயர் தண்டலை ஆதலின், தண்டலை என்பதைத் தண்டலை எனப் பிரித்துக் குளிர்ந்த தலைகளை நாம் அணிந்திருக்கின்றேம் என்றனர். அதாவது தண்டலையை (சோலையை) மாலையாக நாம் அணிந்திருக்கிறேம் என்பதாம். (48)

உயிருள் உறைவர் திருவொற்றி உடையீர் நீங்கள் யேல்பிடித்த வயிரம் அந்தை விடும்பன்றேன் வயிரி அலந் மாதேஆம் செயிர தகற்றுன் முலைத்திருக்கொள் செல்வன் அலகாள் தேவிசன்றே இயல்கொள் முறுவல் புரிகின்றூர் இதுதான் சேடி ஏன்னே.

(இ - பொ.) ‘தேஷி ! ‘உயிர்தள் எல்லாவற்றிலும் நிறைந்து வாழ்பவரே! திருத்தறியுதர இடமாக உடையவரே! நீர் என்மீது கொண்டிருக்கிற வைவாததை விட்டு விடுங்கள்’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘நீ வைரி அல்லள் பெண்ணே. நாம் துன்பத்தை நீக்குகிற முலையிடத்தைக் கொண்ட இந்திரன் அல்லோம் தெளிவாயாக’ என்று கூறி அழகைக் கொண்ட நகைத்தலைச் செய்கிறார். இதன் கருத்து என்னாடி?’ (எ - து.)

(அ - சொ.) வயிரம் - விரோதம். பகை, கோபம். செயிர் - குற்றம். இயல் - அழது. வைரி - விரோதி.

(இ - கு.) செயிர் + அது + அகற்று + உன், எனப் பிரிக்க. காண், முன்னிலை அசைச் சொல்.

(வி - ரை.) இறைவர் உயிர்க்குயிராய் இருந்து அருள் செய்பவர் ஆதவின், ‘உயிருள் உறைவீர்’ என்றனர். தலைவி தனக்கு அருள் செய்யாதிருந்த சுவாமியை நோக்கி, “நீர் என்மீது கொண்டுள்ள வைரத்தை (கோபத்தை) விடுங்கள்” என்று வேண்டினார். சுவாமி வைரம் என்பதற்கு வச்சிராயுதம் எனப் பொருள் கொண்டு, ‘பெண்ணே! நீ எம் விரோதி (வைரி) அல்லனோ. நாம் எப்படி உண்மீது வயிரத்தை விடுவோம்’ என்று கூறினார்.

விருத்திரா குருகீனக் கொல்லத் தத்சி முனிவரின் முதுகை எலும்பாகிய வச்சிராயுதத்தைப் பெற்றவன் இந்திரன். ஆகவே சுவாமி அந்த இந்திரன் நாம் அல்லோம் என்றனர். இந்திரகீனக் குறிக்கும் முறையில் அமைந்துள்ள தொடர் ‘முகீஸ் இடம் கொள் செல்வன்’ என்பது, அதாவது முகீஸ் என்பதற்குரிய மற்றுக்கு சொல் தனம் என்பது. அந்தத் தனத்தை (சுவர்க்க லோகத்தை) இடமாகக் கொண்ட செல்வன் இந்திரன் என்பதாம். ஆனால் தலைவர் தம்மை வச்சிராயுதம் ஏந்திய இந்திரன் அல்லோம் என்றாராயினும், தாம் துண்பத்தை அகற்றும் உன்முகீஸ் இடம் கொள்ளவந்த செல்வனே. இந்திரன் அல்லன் என்றும் கூறினார் என்க. (48)

தண்கா வளம்கூற் திருக்குறித் தலத்தில் அயர்ந்த சாமிழும்கை எண்கார் முகமாப் பொன்னாறேன் எடைகிட்டறிதல் அரிஷதூர் யண்கா நவிக்கும் மாடேன்றேன் மதிக்கும் கணிவில் அன்றேன் கே எண்காண் நகைசேய் நதுங்கின்றுர் இதுதான் சேடி என்னே.

(கி - பொ.) “தோழி! ‘குளிர்ந்து வளம் நிறைந்த சோகை கள் குழ்ந்த திருவெற்றத் தலத்தில் எழுந்தருளி யிருக்கின்ற சாமி! உமது கையிலுள்ள மதிக்கத் தகுந்த வில்லானது சிறந்த பொன்’ என்று சொன்னேன்; அதற்கு இவர் ‘சீற்த பொன்னே ஆயினும், எடை போட்டறிவது அருமையாகும்’

என்றுர். அதற்கு நான், ‘உலகத்தார் விரும்புகிற மாடு (பொன்)’ என்றேன். அதற்கு இவர், ‘அது மதிக்கத் தகுந்த களையாகுப்; வில் அன்று’ என்று சொல்லி எண்ணத்தை அறியத் தகுத்த சிரிப்பைச் செய்கின்றார். இதன் பொருள் என்னடி?’. (எ - து.)

(அ - சொ.) தண்கா - குளிர்ந்த சோலை. எண் - எண்ணப்படுகின்ற, மதிக்கத்தக்க - கார்முகப் - வில். அரிது - கடிளார். மண் காதலிக்கும் மாடு - திருமால் கணை - அப்பு. எண் - எண்ணம்.

(இ - கு.) தண்ணமை + கா, இட்டு + அறிதலை அரிது + என்றுர், மாடு + என்றேன், அன்று + என்றேன், செய்து + அருள்கின்றார் எனப் பிரிக்க. அரிது, அன்று குறிப்பு விளை முற்றுகள்.

(வி - ரெ.) இறைவர் முப்புரங்களை அழிக்க மேரு மலையை வில்லாகக் கொண்டனர். மேருமலைக்குப் பொன் மலை என்னும் பெயர் உண்டு. ஆகவே தலைவி இறைவர் கையிலிருந்த வில்லைப் பொன் என்றனன். இதைக் கேட்ட சுவரமி, “அஃது எடை போடமுடியாத பொன்” என்றனர் தலைவி “அந்த மாடு (பொன்) உலகம் மதிக்கத் தக்க பொன்,” என்றனன். அதைக் கேட்ட இறைவர், “மாடு என்பதற்குப் பொன் என்னும் பொருளை ஏற்காமல், தம் வாகனமாகிய மாட்டைத்தான் பெண் குறிப்பிடுகின்றார் என்று கொண்டு, “பேண்டேனே! உலகம் மதிக்கத்தக்க அந்த மாடு எனக்குக் கார்முகம் (வில்) அன்று. அஃது என் அப்பு ஆகும்” என்றனர். அந்தவது விஷ்ணு, சிவபெருமான் திரிபுரத்தை எரிக்கச் சென்றபோது அப்பாக இருந்தார் என்பது புராண வரலாறு. ஆதலின் இவ்வாறு கூற்னார்.

தலைவி, தாம் வைத்திருக்கும் பொன்மலையை மா எடைப் பொன் எனக் கூறி இழிவாகப் பேசினார் எனக்

கொண்டு, “அந்தப் பொன் மலையாகிய பொன்னை எடை பேட முடியாது” என்றார். மா என்பது கால் எண்ணின் ஜூத்தில் ஒரு பங்கு. மன் காதலிக்கும் மாடு என்பதற்குத் தழுவி கொண்ட பொருள், “உலகம் மதிக்கும் பொன்” என்பது. சுவாமி கருதிய பொருள் “மன்னை உண்ட திருமாலாகிய மாடு” என்பது. திருமால் கிருஷ்ணவதாரத்தில் குழந்தையா யிருக்கிறபோது மன்னை உண்டார். (10)

செய்கான் வளம்தூற் சுற்றிஉள்ள திருமால் முதல்பூர்த் தேவர்கட்டும் ஜூலான் டிரன் ஹென்தித்மேல் அணங்கே ஸீர் அடைத்தின்னார். மெய்கான் அதுதான் என்னன்றேன் விளங்கும் கட்டுப் பெயர்கள்கே சம்கான் உறவே நடக்கின்னார் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘வயல்கள் காணப்படுகிற வளத்தால் குழப்பட்ட திருவௌற்றியூரிலுள்ளவரே! திருமால், முதலாகிய மூன்று தேவர்களுக்கும் நீர் தமில்வர்’ என்றேன். அதற்கு இவர் ‘பெண்ணே, இதற்குமேலே நீஏற் என்னும் எண்ணை அடைவாய்’ என்றார். அதற்கு யான், உண்மை தான். ‘அதுதான் யாது’ என்றேன். அதற்கு அவர், ‘விளங்குவின்ற கட்டுப் பெயர்’ என்று சொல்லி, யாவரும் கானும்படி சிரிக்கின்றார். இதன் பொருள் என்னடி?’” (எ - து.)

(அ - சொ.) செய் - வயல், முத்தேவர் - பிரம்மா, விழ்ஞா, உருத்திரன். (எண்டுக் கூறப்பட்ட உருத்திரன் சிவபெருமான் அல்லர்.) சிவன் வேறு, உருத்திரன் வேறு) ஜி - தலைவன், ஜூந்து. அணங்கே - பெண்ணே. மெய் - உண்மை, எய் - எம்த்தல் அதாவது அறிதல்.

(இ - கு.) தான், அசை.

(வி - ரை.) முத்தேவருள், உருத் திரு சினி நீக்கி இந்திரனைச் சேர்த்துக் கூறுதலும் உண்டு. (தமிழ்வி

சுவாமியை ஜி (தலைவர்) என்றனர். ஆனால் சுவாமி, “நாம் ஒரு ஜி. (இப்பற்ற தலைவர் என்றும் பெர்குளிலும் ஒரே ஜி என்றும் பொருளிலும்) நியோ ஏழ் (ஏழு) ஜி என்றனர். ஏழ் என்பதனுடன் ஜி என்பதைச் சேர்த்தால் ஏழை என்றாலும். அதனால் நீ ஏழை (பேதைப் பெண்) என்பது. ‘அது யாது? என்று தலைவி கேட்டனர். அதற்கு விடையாகச் சிலபெருமான் “அது என்பது கட்டுப் பெயா” என்றனர். இவற்றை எல்லாம் தலைவி அறியாமையால் யாவரும் அரியச் சிரித்தனர். (5.1)

விண்டு வணக்கும் உற்றிடளிர் மென்டு இருந்தும் வண்டுவில் வண்டு விழுந்த தென்றேன்டம் மஸ்க்கை வண்டும் விழுந்ததன்னார் தொண்டங்க கருள்வர் மிகவும்நோயாய் நாயே தொண்டன்னா வண்டங்குருவே நகைக்கிள்ளுர் இதுநான் சேல என்னோ.

(இ - பொ) “தோழி! ‘திருமால் வணக்குதற்குரிய திருச்சுற்றிழூரில் எழுந்தருளி யிருப்பவரே! என் வளையல் கள் மெல்லிய என் கையாகிய பூவிலிருந்தும், வளமான பூவியில் ஏன் விழுந்தன? என்று கேட்டேன். அதற்கு இவர், ‘எமது தாமரை மலைபோஜுக் கையிலிருந்த வண்டும் விழுந்தது’ என்ற சொன்னார். அது கேட்ட நான், ‘நீர் அடியவர்க்கு மிகுதியாக அருள் செய்வீர்’ என்று சொன்னேன். அதற்கு இவர், பெண்ணோ! யாமே தொண்டா’ என்று சொல்லித் தமக்கு மதிப்புண்டாகச் சிரிக்கின்றார். இதன் பொருள் என்னாடி?’” (ஏ - நு.)

(அ - சொ.) விண்டு - விண்டு மூத்தி. தோகாய் - மயில்போஜும் சாயல் (மென்னமைத் தன்மை) படைத்தவனே. எண் - மதிப்பு. தங்குற - தங்க. வண்டு - வளையல், வண்டு - வண்டு - வளமான மலை.

(இ - கு.) விழுந்தது + என், விழுந்தது + என்றார், தொண்டர்க்கு + அருள்வீர், என் + தங்குறவே, எனப் பிரிக்க. தேவை, உவமை ஆகுபெயர். இது தோகாய் என வினிவேந்றுமை ஏற்றது.

(வி - ரெ.) தலைவி தன் விரகதாபத்தால் (காம விருப்பால்) உடல் மெலிந்தனவு ஆக்கிள், அவள் “மலர்போன்ற கையிசிருந்த வளையல்கள், (வண்டுகள்) மென்மையான பூவில் (கையில்) இருக்காமல் வண்மையான பூவில் (பூமியில்) விழுந்தன” என்றார். இதைக் கேட்ட சுவாமி, ‘தம் கையில் இருந்த வண்டும் (வண்டு என்பதற்கு அம்பு என்பதும் பொருள்.) பூமியில் சயனிக்க (உறங்க) விழுந்தது’ என்று கூறினார். சுண்டு அம்பு என்றால் இறைவர் முய்புரம் ராகிக்கச் சென்றபோது அம்பாக இருந்த திருமால் எனக திருமால் பூமியில் (தலத்தில்). விழுந்தது என்பதன் பொருள் தலசயனம் என்னும் தலத்தில் படுத்துக்கொள்ள விழுந்தது என்பது. வீழ்தல், சயனித்தல் (உறங்குதல்) என்னும் பொருளதாம்.

யாமே தொண்டர் என்று கூறியதன் கருத்து, தாம் பழமையானவர் என்னும் பொருள் தோன்றற்கும், தொண்டர்க்குத் தொண்டர் என்னும் பொருள் தோன்றற்கும் ஆகும். சுந்தரமுர்த்தி சுவாமிகளுக்கும் பரவை நாச்சியார்க்கும் பினக்கு ஏற்பட்டபோது தூதாகச் சென்ற காரணம் பற்றித் தம்மைத் தொண்டர் என்று கூறிக்கொண்டனர்.

திருமாலுக்குரிய நூற்றெட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் தலசயனமும் ஒன்று. இதனைத் திருக்டல்மல்லை என்றும் கூறுவர்; இது மகாபலிபுரத்தில் உள்ளது. இங்குச் செல்ல பஸ் (பேர் உந்து வண்டி) வசதி உண்டு. பெருமாளின் பெயர் தலைசயனப் பெருமாள் என்பது. தாயர் பெயர் திலமங்கை நாச்சியார் என்பது. பூத்ததாழ்வார் பிழத்த பதியும் இதுவே. இங்குப் பர்க்கத் தகுந்த பல சிற்பங்கள்

உள். கடற்கரையில் உள்ள கோயிலையும் காணலாம். ஊர்க்குள் இருக்கும் கோவில் தலசயனம் என்பது. கடற்கரையில் இருக்கும் கோயில் ஜல சயனம் என்பது. தலசயனப் பெருமான் கோவிலுக்கு அரைகல் தூரத்தில் ஞானப் பிரான் (வராஹப்பிரான்) கோயில் உள்ளது. இங்குள்ள தலத்தை திருமங்கை ஆழ்வாரும், பூதத்தாழ்வாரும் பாடி யுள்ளனர். கடல் அருகே உள்ள கோவில் தான் பழைய பாடல் பெற்ற தலம் என்றும், ஊரில் உள்ள கோவில் பின்னால் கிட்டப்பட்ட கோவில் என்றும் சிலர் கருதுவர். (52)

மிட்டார் மலர்க்கா ஒற்றீஷவீர் யதிக்கும் கலையேல் விழும்என்றேங் எட்டாம் ஏழுத்தை எடுத்துநாம் இசைத்தேம் என்றார் எட்டாக உட்டா ஏழும்அவ் ஏழுத்தறிய உரைப்பீர் என்றேன் அந்தனர்யாக கிட்டார் நாயம் என்கின்றார் இதுதான் சேடி என்னோ.

(இ - உபா.) “தேரீ ! ‘தேன்பொருந்திய முஞ்சோலை கள் குற்றத் திருத்தறியூரில் எழுத்தகுளி, இருப்பவரே ! மதித் தற்குரிய உமது ஆடை என் மேலே விழும். ஆகவே, எட்டி இரும்,’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘யாம் எட்டு என்னும் எண்ணைக் குறிக்கும் எழுத்தை எடுத்துச், சொன்னேங்கி. இதனை அறிக்’ என்று சொன்னார். அதைக்கேட்ட நான், ‘எட்டெடன்னும் எண்ணைக் குறிக்கும் அந்த எழுத்தை மனத்தில் நான் அறியுப்படி சொல்லுவீராக’ என்றேன். அதற்கு இவர், ‘வேதியர்களுடைய ஊருக்கு நாயம் இட்டார்’ என்று சொல்லுகிறோர். இதன் கருத்து என்னேடி ?” (எ - து.)

(அ - சொ.) மட்டு - தேன். ஆர் - நிறைந்த. கா - சோலை. உள் - மனத்தில். தாவறும் - பொருந்தும். இசைத் தோம் - சொன்னேப். கலை - ஆடை. நாயம் - பெயர்.

(இ - கு.) உள் + தாவறும், எழுத்து+அறிய, ஊர்க்கு + இட்டார் எனப் பிரிக்க.

(வி - ரெ.) தலைவி சுவாமியை நோக்கி “உம் ஆடை என்மேல் விழும்” என்றனன். உடனே சுவாமி விழும் என்று தலைவி கூறிய சொல்லுக்கு முன் அ என்னும் எழுத்தைச் சேர்த்து அவிழும் என்று ஈட்டி, உன் ஆடை அவிழும். அதை நீ தடுத்துக்கொள்” என்றனர். எட்டாம் எழுத்து என்பது எட்டு என்னும் எண்ணீணக் குறிக்கும் அ என்னும் எழுத்து. “அதை நாம் எடுத்துச் சொல்கிறோம்” என்றது, “விழும் என்பதனுடன் அ வைச் சேர்த்து அவிழும் என்று கூறுகிறோம்” என்பது. தலைவிக்கு எட்டாம் எழுத்து இன்னது என்பது புரியவில்லை. ஆகவே, சுவாமி, “அஃது அ என்னும் எழுத் தாகும்” என்பதை நேரே கூறுமல், பிராமணர்கள் தாம் வாழும் ஊருக்கு எந்தப் பெயரை இட்டார்களோ, அந்தப் பெயர்தான் அந்த எட்டாம் எழுத்து” என்றனர். பிராமணர்கள் தாம் வாழும் இடத்திற்கு இட்ட பெயர் அகரம் என்பது. அகரம் என்பது பிராமணர்கள் வாழும் இடத்தையும், அ என்னும் எழுத்தையும் குறிக்கும். அகாரத்தை அக்கிர காரம் என்பர். இஃது இக்காலத்தில் அக்ராரம் என்று சொல்லப்படுகிறது. (53)

ஓற்ற நூர் மனவசிதான் உடையார்க் கருள்வீர் நீர்ஸன்றேன் பற்றி இறுதி தொட்டக்கிஅதுபயிலும் அவங்கே அகுள்வதென்று மற்றி துணர்கி வேண்டன்றேன் வருந் தேல் உள்ள வள்ளயெளம் ஏற்ற உணர்தி எனகின்றுர் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி ! ‘திருஒற்றி நகரத்தில் உள்ள வடே ! மனவசியமுடையவர்களுக்கு அருள் செய்வீர்’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘நீ சொன்னதின் இறுதி எழுத் தைப்பற்றி ஆரம்பித்து அதனைப் பழகுவோர்க்கே நாம் அருள் செய்வது’ என்று சொன்னார். அதனைக் கேட்ட நான், ‘இதனை அறிந்திலேன்’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘வருந்தாதே உனக்கு உள்ள வளிய அஞ்சுான முழுதும்

நீக்கினுல் அறிவாய்' என்கிறோர். இதன் பொருள் என்னடி?"¹⁷
(ஏ - து.)

(அ - சொ.) இறுதி - கடைசியில். எற்றில் - நீக்கினுல். மனவசி - மனத்தில் வசியம். கை - அஞ்சிதானம்.

(இ - கு.) அருள்வது + என்றார். மற்று + இது + உணர்கிலேன். வண + கை எனப்பிரிக்க. மற்று அசைச் சொல்.

(வி - ரை.) வசி என்பது வசியம் என்றும் பொருள் படும். அங்பு என்றும் பொருள் படும். ஆகவே, அங்பட்டைய வர்களுக்கு இறைவர் அருள் செய்வார் என்பது தெரிகிறது. இவ்வாறு தலைவி கூறினார். ஆனால், சிவபெருமான் "மன வசியம் மட்டும் போதாது. நீ சொன்ன மனவசி என்னும் சொல்லி ஈற்றிலிருந்து வாசித்தால் எந்தச் சொல் வருமோ, அந்தச் சொல்லில் சொல்லி வந்தால், நாம் அருள் செய் வோம்" என்று கூறினார். மனவசி என்பதைக் கடைசியிலிருந்து வாசித்தால் சிவதம் என்றாரும். இந்தச் சிவதம் என்பது இறைவனுக்குரிய மந்திரம். இதற்கு வடமொழியாளர்கள் கூறும் பொருள் சிவனுக்கு வணக்கம் என்பது. இதற்குத் தமிழர் கண்ட பொருள் "அம்மை, அப்பர் என் ஆணவம் மாயை என்னும் மலத்தை நீக்குவர்" என்பது. சி சிவத்தையும், வி சத்தியையும், ந ஆணவத்தையும், ஃ மாயையும் குறிக்கும் எழுத்தாகும். எனவே ஒவ்வொர் எழுத்துச் சொல்லாரும்.

வான்தேய் போழிஸ்தூப் பூற்றில்லீர் வருந்தா தலைவே தேவன்தேன் என்தேய் உடற்கென் ஞாந்தேயி உடைய்ப்பீர் என்றேன் ஓமிதுதான் சான்தேர் உமது ஏபோந்து தரிந்த பெயர்க்குந் தகாதென்றே என்தேர் மொழிதா தகுள்கின்றூர் இதுதான் சேடு என்னேய.

(இ - பொ.) "தோழி! 'ஆகாயத்தைத் தொடுவின்ற சோலை குழ்ந்த திருத்திற்கூரிலிருப்பவரே! மனமதன் வாட்ட

வருந்தாமல், உம்மை அணவேனே ?” என்று கேட்டேன். அதற்கு இவர், “ஞன் பொருந்திய உடம்பிற்கு” என்று சொன்னார் அது கேட்ட தான், ‘ஜயன்மீரி! நான் தெரியும்படி சொல்லுவீர்’ என்று சொன்னேன். அதற்கு இவர், ஒ ! இது தானே ! பெரியோர் உமது பெண் மரபை யறிந்து உமக்கு இட்ட பெயர்க்குத் தகுதி அன்று, என்று மேற்கொண்டு ஒரு சொல்லிச் சொல்லியருள்ளிருார். இதன் கருத்து என்னடி ?” (எ. து.)

(அ - சொ.) வான் - ஆகாயத்தை. பொழில் - சேலை மரபு - இனம். ஊன் - தகை, மாமிசம். சான்கூர் - பெரியோர். ஓர்ந்து - ஆராய்ந்து. என்று - மேற்கொண்டு.

(இ - கு.) வரன் + தோய், வருந்தாது + அணவேனே, ஊன் + தோய், உடற்று+என்றார். மரபு+ஒச்து, என்று + ஓர், எனப் பிரிக்க. ஒ வியப்பிடைச் சொல்.

(ஷி - ரை.) “வருந்தாது உம்மைச் சேரவேனே?” என்று தலைவி சுவாமியைக் கேட்டனேன். சுவாமி வருந்தாது என்பதனை வரும் + தாது எனப் பிரித்துக் கொண்டு, தாது என்பதற்குப் பொன்னால் ஆகிய நகை எனப் பொருள் கொண்டு, “அந்தத் தாதை (பொன் நகையை) அணிவது உடலுக்கே அன்றி உயிர்க்கு அன்று” என்றனர். தாது என்றே தலைவி கூறியதாகவும் கொண்டு, “அவ்வாறு தாதுடன் வருவது உடலே அன்றி, உயிர் அன்று” என்று கூறினார் என்றலும் ஒன்று. தாது என்பது சப்த தாதுக்களை என்க. சப்த தாதுக்களால் ஆனது உடல்; உயிர் அன்று. ஆகவே, “உடலோடு கூடி வாழ்வேனே?” என்று கேட்டான் என்றும் பொருள் கொள்க. பெண்களுக்குப் பெரியோர் இட்ட பெயர் மெல்லிய வாச் என்பது. ஆகவே நீங்கள் மெல்லியவாராக இருப்பதனால் தாது (பொன் நகை) அணிவது தாது என்றும் கூறினார் என்க. சப்த தாதுக்கள் ஆவன. இரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, முதலிய ஏழு தாதுக்கள்.

தீது தவிர்க்கும் ஒர்றிடவிர் செல்லல் அறுப்ப தென்னள்ளேன் தீது நயக்குத் தெரிந்ததென்குர் இறைச் சோலிங் கிதுசன்ஸேன் ஒதும் அடியார் மனக்கங்குல் ஓட்டும் நாமே உணர்அன்றி ஏதும் இறைஅன் ஹெல்கிள்ஸுர் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘தீமைகளை நீக்குகின்ற தீருஒற்றி ழூரில் இருப்பவரோ! எனது துன்பத்தை ஒழிப்பது என்று? என்று கேட்டேன். அதற்கு இவர் ‘இஃது எமக்குத் தெரிந்ததே’ எனச் சொன்னார். அதற்கு நான், ‘இவ்வாறு நீங்கள் கூறுவது பதில் ஆகுமோ?’ என்றேன். அதற்கு இவர், ‘துதிக்கின்ற அடியாரது மனத்திருளைத் துரத்துகின்ற யாமே அறிதல் அல்லது, மற்றையதானிய எதுவும் தலைகம அன்று’ என்று சொல்லுகிறார். இதன் பொருள் என்னடி?’” (எ - து.)

(அ - சொ.) செல்லல் - துயரம். இறை - தலைகமை, பதில். கங்குல் - இருள். ஏன்று - சூரியன், எந்தநாள்.

(இ - கு.) இய்கு + அறுப்பது + எனத் தெரிந்தது + என்குர். இது + அன்று + என்கிள்ஸுர், எனப் பிரிக்க.

(வி - கார.) தலைவி சுவாமியை, நோக்கித் தன் துயரத்தை நீக்குவது எந்தாளில் என்னும் கருத்தில் “செல்லல் அறுப்பது என்று” எனக் கேட்டாள். இறைவர், செல்லல் அறுப்பது என்று என்னும் தொடர்க்குத் தலைவி கூறிய பொருளாக்க கொள்ளாமல், “வருமீன்ற இருட்டை நீக்கும் ஞாரியன்” என்று பொருள் கொண்டு, “இருளை நீக்குவதுகுரியன் என்பது எமக்கு முன்பே தெரியும்” என்று கூறினார். அல் என்பது இருள், என்று என்பது சூரியன். இவ்வாறு இறைவர் கூறியதைக்கேட்ட தலைவி சுவாமி “நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் தரும் இஃது, இறை (பதில்) ஆதுமே?” என்றனள். இவ்வாறு தலைவி கூறக் கேட்ட இறைவர், இறை என்பதற்குப் பதில் என்று கொள்ளாமல் தலைகம என்று பொருள்கொண்டு

“அடியார்களின் மனத்தை அறிந்து இருளைப் பிரிக்கவல்ல இறை (தலைவன்) யாமே அன்றி, வேறு யாரும் இருக்க முடியாது” என்றார். ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளிப்பதே இறை ஆகும். (56)

ஓண்கை பழுவோடனல்லடையீர் ஒற்றி நகர்வாய் உத்தங்கிஸ் வண்கை ஒருமை நாதர்ச்சோர் வண்கைப் பஸ்ஸை நாதர்ஸ்ஸுர் என்கன் அடங்க அதிசயம்களை என்றேன் பொருள்அன்

[றிவுவதற்கிள்
பெண்கோல் மணிதந் தருள்கின்று இதுதான் சேடி ஏன்னேடு

(இ - பொ.) “தேரழி! ‘ஒளியுடைய கையில் மழு வட்னே நெருப்பையு முடையவரே! திருவொற்றி தகரத்தில் வாழ்கின்ற உத்தமரே! நீர் கொடைக் கையீனியுடைய ஓப்பற் ற தலைவர்’ என்றேன். அதற்கு இவர், ‘ஆம் யாம் கொடைக்கை பலவற்றையுடைய நாத’ என்றார். அதற்கு நான், “இது கணக்கிலடங்காத அதிசயமாய் இருக்கிறது” என்றேன். அதற்கு இவர், “இவை பொருள் அல்ல’ என்று கூறி மதித்தற்குரிய மணி வார்த்தைகளைத் தந்தருள்கின்றார். இதன் கருத்து என்னடி?” (எ - து.)

(அ - சொ.) ஓண்மை-ஒளி. வண்கை-வளமரன கை. எண்கள் - கணக்கில். எண் - மதித்தல். கணக்கு மணி-மணிபோன்ற மொழி.

(இ - கு.) ஓண்மை + கை, வண்மை + கை, மழு வோடு + அனல், அன்று + இவை, அதற்கு + என்று, தந்து+ அருள், எனப் பிரிக்க. ஒருமை - ஒன்று, பண்மை - யல, கரண், முன்னிலை அசைச் சொல். உத்தமர் என்பதை உத்தமரே என விரியாகவும் கொள்க

(வி. - ஸர.) ஒருமை நாதர் என்பதற்கு “ஒன்றுவிய ஷோட்டசந்தகைத் தரும் நாதர்” என்பது பொருள். தலைவி தமிழை ஒன்றுவிய வளமான ஒரு கையெடுத்த நாதர் என்று கூறியதாகக் கொண்டு, “பெண் ஜே! நாம் வளமையான பல கையெடுத்த நாதர்” என்றனர். அதன் பொருள், இறைவர் பிரமதேவன் தவம் செய்தபோது அவனது போகாக்கினியின் இடையில் விசித்திரமான பல கையில் தோன்றிப் பலகை நாதராக விற்றிருந்தார் என்பதாம். அப் பொது பல கை என்பது. பலகை என்று ஆகிவிடும். தலைவி யின் கண்முன் தோன்றிய இறைவர் இருக்கம் கொண்டு நின்றும் தமக்குப் பலகைகள் இருப்பனவாகக் கூறியது அதிகமாக. ஆகவே, தலைவி “என்கண் அடங்கா அநிசபம்” என்றனர். பயனுடைய சொற்கள் என்பதைக் குறிக்கச் “சொல்மணி தந்தகுள்கிள்ளுர்” என்றனர். (57)

ஒருவர் எனவாழ் ஒற்றீடுளி உமக்கம் யளைவுள் போன்றேன் ஒருவர் ஒருபேர் உடையவங்கள் என்று என்னச் சேன்றபோ மஞ்சும் கூற ரயல்அகரம் வயங்கும் இகரம் ஆகிதென்றே இருங்கும் மொழிதந் தருள்கிள்ளுர் இதுதான் சேடி என்னோ.

(இ. - பொ.) “தோழி! ‘யாம் ஒருவரே. வேறு தெய்வம் இல்லை என்று சொல்லும்படி வாழ்கின்ற திருவௌறந்தியூரில் வாழ்வதறே! உமக்கு நல்ல தாய் உண்டோ?’ என்று கேட்டேன். அதற்கு இவர், ‘ஓரே பெயருடைய இருவர் உள்ளனர்’ என்று சொன்னார். அதுகேட்ட நான், ‘அப்பெயர் யாது?’ என்றேன். அதற்கு இவர், ‘வினாக்குகின்ற எமது பெயரில் பொருந்திய இறுதி எழுத்து நிஃ்வி, அயலில் உள்ள அகர எழுத்து இகரமான பெயரே அது’ என்று மனத்தில் இருத்தற் குரிய மொழியை விடையாகச் சொல்லி யருள்கின்னார். இதன் கருத்து என்னாடி? ” (எ. - து.)

(அ - சொ.) ஒருவர் - ஒப்பற்றவர். அம்மனை - நற்ஞுய்-மருவும் - பொருந்திய. ஈறு - கடைசி எழுத்து. அயல் - பக்கம். அகரம் - அ என்னும் எழுத்து. இகரம் - இ என்னும் எழுத்து. வயங்கும் - விளங்கும். இருவும் - மனத்தில் தங்குதற்குரிய. இருவர் - பார்வதிதேவி, கங்கா தேவி.

(இ - கு.) உமக்கு + அம்மனை, ஈறு + அற்று + அயல், ஆனது + என்றே, தத்து + அருள்கின்றூர், எனப் பிரிக்க, இருவர், தொகைக் குறிப்பு காண், முன்னிலை-அசைச் சொல்.

(வி - ரை.) அம்மனை என்பதன் பொருள் தாய் என்பது. ஆனால், இறைவர் அந்த அம்மனை என்னும் சொல்லுக்கு அழிய மனைவி என்று கொண்டு, தமக்கு ஒரே பெயரை உடைய இரண்டு மனைவியர் இருக்கின்றனர் என்று கூறினார். “ஒரே பெயர் எது,” என்று தலைவி கேட்ட போது “எம் பெயரே ஓரடு பொருந்தப் பெற்ற பெயராகிய சங்கரன் என்பதில் கடைசி எழுத்தை நீக்கினால் சங்கர என்று நிற்கும். அந்தச் சொல்லின் ஈற்றெழுத்தாகிய” (ர+அ) என்பதில் உள்ள அகரத்தை நீக்கினால் என்று நிற்கும். அத்த எழுத்துடன் இ யைச் சேர்த்தால் என்று நிற்கும். இப்போது அந்தச் சொல் சங்கரி என்று ஆகும். இந்தச் ‘சங்கரி என்னும் பெயர் உடையவர்கள் இருவர், எமக்கு மனைவியர்’ என்றனர். இவ்வளவு கருத்தையும் “எம்பேர் மருவும். ஈறு அற்று அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது” என்னும் தொடரிட வைத்துக் கூறினார். அகரமாவது அ என்னும் எழுத்து. இகரமாவது இ என்னும் எழுத்து. எம்பெயராவது சங்கரன் என்பது.

இறைவருக்குச் சங்கரியும், திருமாலும் ஆகிய இரண்டு பேருகும் மனைவியர்கள். அரன் என்னும் ஆண்பால் சொல்

ஈங்கு அரி (திருமால்) பெண் பால் சொல் அமைத்திருத்தல் காண்க. நாராணி, நாராயணி, என்பது பார்வதிக்குரிய பெயர்களே அன்றி, இலக்குமிக்குரிய சொற்கள் அல்ல என்பதையும் நினைவு கொள்க. “அரி அவரல் தேவி இல்லை” என்று அப்பர் பெருமானுர் வாக்கையும் உள்ளத்தில் கொள்க. ஆகவே திருமாலும், உமாதேவியைப் போலச் சிவபெருமாலுக்கு மனைவி ஆவரா. சங்கரி என்னும் ஒரே சொல் எப்படித் திருமாலையும், உமா தேவியையும் குறிக்கும் என்னில், சம், கரி என்று பிரிக்கும்போது இன்பத்தைத் தருவின்ற பார்வதி என்றும், ஈங்கு அரி என்று பிரிக்கும்போது சம்கைக் கையில் கொண்ட திருமால் என்றும் பொருள் படுதல் காண்க.

திருமால் தாநூல் வளத்து இருடிகளை மயக்க மோகினி அவதரம் எடுத்தார். அந்த மோகினியைச் சிவபெருமான் இச்சித்து அவனோடு சேர்த்து ஜயப்பன் (மகா சாத்தா) என்னும் புத்திரனினத் தோற்றுவித்தார். அவரே அரிஅர புத்திரன் எனப் படுவார். ஆகவே, திருமால் சிவபெருமாலுக்கு மனைவி ஆயினார் என்க. (68)

போம் ஒற்றி பிர்உம்மைப் பெற்றுர் எவ்வள்ள ரேன்அவர்தம் ட்ரார் பெயின் மூன்பின்டூண் டுண்டாம் ஏறுத்தார் என்னும்பள்ள ஹோப் உறுப்பிஸ் என்றேன்டி நெஞ்சும் தெசிப்பந்தால் உறுப்பாள்ளன் ஹோப் உறுப்பிச் தகுள்சின்றுர் இதுநள் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘பெருமை நிறைத்த திருத்தியூரை யுடையவரே! உம்மைப் பெற்றவர் யாவர்?’ என்றேன். அதற்கு இவர், ‘எமது அழகு பொருந்திய பெயரின்மூன், பின்னேயுள்ள இரண்டு இரண்டாமெழுத்துக்களை யுடையவர்’ என்று சொன்னார். அப்படிக் கூறக் கேட்ட நான், ‘என்ன! ‘நேராகச் சொல்லுவீராக’ என்று கேட்டேன்.

அதற்கு இவர், ‘நீ மனம் உருகினால் சொல்லுவோம்’ என்று அழகரயிச் சொல்லி யருஞ்சிருள். இதன் கருத்து என்னால்? “(எ - து.)

(அ - சொ.) பேர் - பெருமை. ஏர் - அழகு. ஆர் - நிறைந்த. நெகிழ்ந்தால் - உருகினால்.

(இ - கு.) பேர் + ஆம், ஏர் + ஆர், இரண்டு + இரண்டு, என்று + ஏராய், உடைசெப்பது × அருள்கிள்ளூர், எனப் பிரிக்க.

(வி - ரை.) தலைவி, “தன்னார் யார்?” என்று விடுனார். அவ்வினாவின் பொருள் உன்னைப் பெற்றெடுத்தவரையார் என்பது. அதாவது உன்தாய் யாவள் என்பது. ஆனால், சிவபெறுமான் தம் அருளைப் பெற்றவரையார் என்று (அன்றவர்-பெற்றவர்) கேட்டதாகக் கொண்டு, “யார் சிவாய நம என்னும், சிவ பஞ்சாட்சர மந்திரத்தைத் தியானம் செய்கின்றனரோ அவர்களே, நம் அருளைப் பெற்றவர்” என்று கூறினார். ஆனால், சிவாய நம என்பது மந்திரம் ஆதனைச் சூதனைக் குருமுகமாகக் கேட்க வேண்டும் என்னும் தியதி திருத்தலைச் சூதனை அதனை நேரே கூறுமல்ல அவர், “ஏரார் பெயரின் முன்பின் இரண்டு இரண்டு ஆம் எழுத்தார்” என்றனர். சிவ என்பது இறைவருடைய ஏர் ஆர் (அழகு பொருந்திய) பெயர். இதன் முன் சேரக் கூடிய இரண்டு எழுத்து நம என்பது அப்போது சிவநம என்றாகும். இந்த நம என்னுடைய எழுத்துகளுக்கு இடையே உள்ள எழுத்து ய என்பது. இஃது ஆன்மாவைக் குறிக்கும் எழுத்து. இதனை ஆன்ம எழுத்து என்பார். ஆகவே, சிவதம் என்னும் ஐந்து எழுத்துகளுக்கு இப்போது பொருள் காலும்போது சி சிவத்தையும், வ சத்தியையும், ய ஆன்மாவையும், ந திரோதானத்தையும், ஃ மலத்தையும் உணர்ந்தும்

எனக் கொன்க. ஆகவே சிவ பஞ்சாட்சர மந்திரம் பொருள் நிறைந்த எழுத்தாகவும், சொல்லாகவும் இருத்தலைக் கண்ணார்க. இவ்வாறு பொருள்தகுங் நிலையில் எந்த மந்திரத் தையும் காண இயலாது ஏனைய மந்திரங்கள் எல்லா எழுத்து கணும் சேர்ந்தபோதுதான் ஒரு பெயராகி ஒரு மந்திரமாகுமே அன்றித் தனித்தனி எழுத்தாகப் பிரித்துப் பொருள் காணும் வகையில் அமையாது ஆகவேதான் பஞ்சாட்சர மந்திரதே எல்லா மந்திரங்களுக்கும் மேலானது என்று கூறப்படுகிறது. இதைச் சொல்த்தில் கொன்டே திருஞான சம்பந்தர், ‘வேதம் நாள்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சி வாயவே’ என்றார்.

நமசிவாய, சிவாயதம் இவ்விரண்டிற்கும் உள்ள வேறு பாடு யாதோ எனில், சிவாயதம் என்பது நூண் பொருள், ஐந்தெழுத்து (குட்சம் பஞ்சாட்சர) மந்திரம். நமசிவாய என்பது பருப் பொருள் ஐந்தெழுத்து (தூல பஞ்சாட்சரம்) மந்திரம் ஆகும். தூல பஞ்சாட்சரத்தை எவ்வும் உச்சரிக்க காப். குட்சம் பஞ்சாட்சரத்தைக் குருமுகமாக உபதேசம் பெற்றவர்தாம் உச்சரிக்கலாம்.

இனாவர் ஆள்மாக்கள் பரிபக்குவம் பெறும் அளவு, பின் நின்றும் (நமசிவாய) பக்குவம் உற்றபோது முன் நின்றும் (சிவாயதம்) அருள்வர். இக் குறிப்பும் தூல குக்கும் பஞ்சாட்சரத்தில் பெறப்படுதல் காண்க. இந்தக் கருத்து கணும் இந்த மகா மந்திரத்தில் இருத்தலீன் “தெஞ்ச தெவிழ்ந்தால் உரைப்பாம்” என்றனர். இது குறித்தே ஆகுடைய பின்னொயாகும்,

“ காத லாகிக்க சிந்துகண் ஸீர்மல்கி,
ஒது வார்த்தை நன்னென்றிக் குய்ப்பதும்
வேதம் நாள்கினும் மெய்ப்பொருள் ஆவதும்
நாதன் நாமம் நமச்சி வாயவே” என்றார். (59)

கவிஞர் மறையிருந்தால் நழைக்க வாழ்விருந்தான் கவிஞர் அரசை ஜந்தெயுத்தால் உவரி கடத்தி ஓர்கள்கேள் கவிஞர் வல்லை சர்வமுத்தால் கடலில் விழ்ந்தி கேம்பள்ளே எவ்வியற் குவப்பின் யாழிலின்குரு இதுதான் சேடு என்னேடு.

(இ - பொ.) “தோழி! ‘பெருமை பொருந்திய நான்கு வேதங்களாகியகோயிலுடையவரே! திருஒற்றி நகரம் செழிக்க வாழ்வதற்கும் ஒப்பற்ற கூனப்பிரகாசத்தையுடைய திருநாவுக்கரசரைப் பஞ்சாட்சர மந்திரத்தால் கடலில் கடக்கும்படி செய்தீர்’ என்றேன். அதற்கு இவர், ‘கனிப்புடைய சுந்தரரை இரண்டெடுமுத்தால் கடலில் விழுத்தினேும்’ என்று பேதை ஆகிய எனக்கு மகிழ்வோடு சொல்லுகின்றார். இதன் பொருள் என்னாடி?’” (எ - து.)

(அ - சொ.) தனி - கோவில், மறை - வேதம், தனி - ஒப்பற்ற, நாஅரசு - திருநாவுக்கரசு சுவாமிகள், ஜந்தெயுத்து - சிவாய நம என்னும் பஞ்சாட்சர மந்திரம், உவரி - உப்புக்கடல், கடத்தினீர் - கடக்கச் செய்தீர், கனி - மகிழ்ச்சி, நாவலன் - நாவன்மை படைத்த சுந்தர முத்தி சுவாமிகள், ஈர் எழுத்து - இரண்டு எழுத்து, உவப்பு - மகிழ்வு.

(இ - கு) நான்கு + மறை, ஜந்து + எழுத்தால், எளியீற்று + உவப்பின், எனப் பிரிக்க, ஜந்தெயுத்து, ஈர் எழுத்து, தொகைக் குறிப்புச் சொற்கள்.

(வி - ரை.) சமணர்கள் திருநாவுக்கரசரைக் கொல்லக் கருதிக் கல்லில் அவரைக் கட்டிக் கடலில் தள்ளிவிட்டனர். ஆனால், அப்பர் பெருமானார், “கற்றுணைப் பூட்டி ஒர் கடலில் பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே” என்று கமசிவாய மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே கரை ஏற்றனர். அவர் ஏறிய கரை திருப்பாதிப்புவிழுர் வண்டிப்

பாளையத்தின் அருகே உள்ளது. அந்த இடத்தை இன்று கலை ஏற்பட்ட குப்பம் என்று சொல்லுவர். இந்த வரலாற்றை உள்ளடக்கியே தலைவி, “நாவரசை ஐந்தெழுத்தால் உவரி (கடல்) கடத்தினீர்” என்றனர். ஆனால் சுவரமி, நாவரசை ஐந்தெழுத்தால் கடலைக் கடத்தியது ஒருபறம் இருக்கட்டும். நாவலனை இரண்டெழுத்தால் பரவையில் (கடலில்) ஆழ்த்திருக்கச் செய்தோம்” என்றனர். ஈன்னுடைய இரண்டெழுத்தால் சுந்தரரைக் கடலில் (பரவை) வீழ்த்தியும் தாவது. சுந்தரருக்காக இறைவர் தூது சென்று பரவை நாச்சியாருடைய பினாக்கை நீக்கிச் சுந்தரரைப் பரவையில் (பரவை நாச்சியார் இன்பத்தில்) ஆழஸ் செய்தார் என்பதாம். தூது என்னும் சொல்லில் இரண்டு எழுத்துகள் இருத்தலைக் காண்க. பரவை என்பது கடலீடியும், சுந்தர் முதல் மனினவி யாராம் பரவை நாச்சியாரரயும் குறிக்கும் சொல்லாகும். இதனால் இறைவர் ஒருவரைப் பரவையிலிருந்து (கடலை விருத்து) கரையேறச் செய்தார் என்பதும், மற்றொருவரைப் பரவையில் (பரவை நாச்சியார் இன்பத்தில்) ஆழஸ் செய்தார் என்பதும் நயம்படக் கூறியதைக் காண்க. இரண்டெழுத்து என்பதற்குத் தூது என்று கொள்வதோடு ஆசை என்றும் கொண்டு (இதுவும் இரண்டெழுத்துகளால் ஆனது தானே) ஆசையினால் பரவையில் (பரவை நாச்சியார் இன்பத்தில்) ஆழ்த்தினார் எனவும் பொருள் கொள்ளலாம்.

சுந்தரர் திருதூற்றிழூர்க்குச் சென்று சங்கிலி நாச்சியாரை, மணந்துகொண்டதை அறிந்த பரவைநாச்சியார், சுந்தரரைத் தம் இல்லத்திற்கு வர மறுத்துப் பினாக்கம் கொண்டபோது, இறைவர் தூது சென்று அப் பினாக்கத்தை நீக்கிய குறிப்பே, “நனி நாவலனை சர் எழுத்தால் கடலில் வீழ்த்தினேய்” என்னும் வரியில் அழைந்துள்ளது. இவை எல்லாம் தலைவி கேட்பதற்கு அழகாக இருந்தமையின் எனியேற்கு “உவப்பின் மொழிகிள்ளுர்” என்றனர்.

ஒருவன் ரூத்தீர் ஒற்றீட்டீர் உற்றோக் கவிப்பி ரோன்றேள் தாழுள் ஹன்பார்க் கயன்முன்றும் தஞ்சையெம் என்றார் அம்மதிகாக் கேஷன் நினைம் மொழின்றேன் செவ்வாப் உழுங்கன் குகைகள் ரோ ஏறுன் குரவே நகைக்கின்றார் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி! ‘மந்திரத்தை ஊன்றித் தியானம் செய்பவர்களின் உள்ளத்தில் இருப்பவரோ! திருநூற்றிழுரில் உள்ளவரோ! அடைந்தவர்க்கு திருவகுள் செய்வீரோ?’ என்றேன். அதற்கு இவர், ‘தாழுண்று என்பவர்க்குத் தாகா ரத்துக்கு அயலாகிய மூன்றையும் தஞ்சையெம்’ என்றார். அதற்கு நான், ‘ஆங்கரியம்! நுமது சொல்லினிடத்தில் மிகவும் இனிமை யுண்டாய் இருக்கின்றது’ என்றேன். அதற்கு, இவர், தேழுன்றின் என்பதற்கு ‘செவ்வாயில் உண்டாகிய உள் நகையிடத்தே இனிமை உண்டாயிருக்கிறது’ என்று சொல்லி இன்பம் உண்டாகும்படி நகைக்கின்றார். இதன் கருத்து என்னடி?’” (எ - து.)

(அ - சொ.) ஓம் - ஓம் என்னும் பிரணவ மந்திரம். தேம் - இனிமை. ஏம் - இன்பம்.

(இ - கு.) ஓம் + ஊன்று + உளத்தீர், உற்றோக்கு + அவிப்பிரேர, தாம் + மூன்று + என்பார்க்கு + அயலதேம் + ஊன்றின, ஏம் + ஊன்றூற, செம்மை + வாய் எனப் பிரிக்க. அம்ம, வியப்பிடைச் சொல்.

(வி - ரை.) தா முன்றுவது, முன்று முறை தா தா தா என்பது. அப்போது அது முத்தா எனப்படும், முத்தா என்பதன் பொருள் முத்தி தஞ்சையே என்பது. இப்படி யார் தம்மைக் கூப்பிடுகின்றார்களோ, அவர்கட்டு இறைவர் முத்தி கொடுப்போம் என்றனர். தா எனும் எழுத்தின் பக்கத்தில் இருக்கும் தீ என்பதை மூன்று முறை எழுதினால் நிதிதி என்று

அமையும், அஃது அப்போது முத்தி என்று கூகும். முத்தி என்பது மேட்சம். ஆகவே முத்தி கொடுப்போம் என்பதாம்.

தலைவி இறைவரை நோக்கி, “உம்மொழிகள் தேருள்ளன” (இனிமை பொருந்தின) என்று கூறினார். சிவபெஞ்சுமான் தே முன்று எனக் கொண்டு முத்தே என்று பொருள் செய்து, ‘உன் நகை (பல்) தான் முத்தே’ என்றனர். இப்படி எவ்வளம் தா, தி, தே என்னும் எழுத்துடன் முன்றைக் குறிக்கும் மு என்னும் எழுத்தை இணைத்துப் பேசி நகைத்தமையினால் தலைவி “ஏமம் ஊன்று நகைக்கின்றார்” என்றார். (61)

மனவி விளங்கும் ஒற்றீஷர் மடவார் இரக்கும் வகைத்தான் முன்வில் ஒருதா வாய்மன்றேன் முந்தா எனவே முறையின்குரு என்னில் இதுநான் ஜூயம்மன்றேன் எமக்கும் தெரியும் எனத்திருவாப் பின்னால் அழுதம் உருக்கின்றார் இதுநான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘நிலைபெற்று விளங்குகிற திரு வொற்றியூரில் எழுந்தருளி யிருப்பவரே! பெண்களை நிங்கள் யாசிக்கும் விதத்தை ஆலோசித்தால், ஒரு பற்றுக்கோடு ஆதும்’ என்றேன். அதற்கு இவர், ‘அங்குனம் அன்று; மூன்று குற்றம் ஆதும் என்று சொல்லுதலே முறை’ என்றார். அதற்கு நான், “என்னிடத்தில் இப்படிக் கூறுவது ஜூயம்” என்றேன். அதற்கு இவர், “நீ கூறியது எமக்கும் தெரியும்” என்று தமது திருவாயினின்றும் நல்ல அமிர்தத்தைச் சிந்து கின்றார். இதன் பொருள் என்னடி? ” (எ - து.)

(அ - சொ.) மனவி - நிலைபெற்று. மடவார் - பெண்கள். இரக்கும் - கெஞ்சிகேட்கும், முத்தா - மூன்று குற்றம். தா - குற்றம், மூன்னில் - ஆலோசனை செய்தால். ஜூயம் - சத்தேகம். பிச்சை, இன்னால் - துண்பம். தாவு - பற்றுக்கோடு.

(இ - கு.) மூன்று + தா, தா + ஆம் எனப் பிரிக்க.

(வி - ரெ.) மடவார் என்பதற்கு அந்வீனர் என்றும் பொருள் காணலாம். பெண்கள் இரப்பது ஒது தா (ஒது குற்றமாகிய காமம்) என்றனள். இதைக் கேட்ட இறைவர் காம வேட்கை நிறைவேருதுபோது, அந்த ஒரு குற்றத் துடன் கோயம் என்னும் குற்றமூம், மயக்கம் என்னும் குற்றமூம் சேர்ந்து மூன்று குற்றங்கள் எனக் கூறலே முறை என்று முத்தா என்றனர். இப்படி இறைவர் கூறியது தனக்குச் சந்தேகமாக இருக்கிறது என்று கூற “என் இல் தான் ஜூயம்” என்றனள். சிவபெருமான் என்னில் ஜூயம் என்பதற்கு என் வீட்டுப் பிட்சை எனப் பொருள் கண்டு “எமக்கும் அது தெரியும்” என்றனர். (62)

வளம்சேர் ஒற்றி பீர்ணக்கு மாலை அணிவி ரோஷன்றேன் குளம்சேர் மொழிப்பெண் பாவாய்தின் கோல் மனைக்கண் நாம்ம விழ்வால் உளம்சேர்ந்த கையற்ற போதேனின் உளத்தில் அணிந்தேங் உளர்ச்சேறு இளம்சீர் நகைசெய்த குளம்கிள்குரு இதுதான் கேடி என்னோ.

(இ - பொ.) “தோழி ! ‘எல்லா வளம்களும் சேர்ந்திருக்கிற திருத்தறியூரில் இருப்பவரே ! ‘எனக்கு மாலை தரிப்பீரோ ?’ என்றேன். இவர், ‘குளஞ்சேர்ந்த சொல்லியுடைய பெண் பாலையே ! உனது அழகிய வீட்டில் உண்டாகிற மகிழ்ச்சி யால் மனம் ஒத்து அடைந்த போதே, உன் மனத்தில் அம் மாலையை அணிந்தோம்; தெரிந்துகொள்’ என்று சொல்லி, சிறப்புள்ள இளநகை செய்த குளம்கிள்குரு. இதன் கருத்து என்னடி ?” (எ - து -)

(அ - சொ.) குளம் - வெல்லம் போலும் இனிமை. கோலம் - அழகிய. மனைக்கண் - வீட்டில். பாலை - பதுமை, பொம்மை.

(இ - கு.) மனைக் கண், கண் ஏழன் உருபு. சேந்து + அடைந்த, நகைசெய்து + அருள்கிள்ளூர், எனப் பிரிக்க.

(வி . கர.) மாலை அணிவிரோ என்பதற்கு, இரு பொருள்கள் ஈண்டுக் கருதப்படுகின்றன. ஒன்று மனமாலை என்பது, மற்றொன்று காம மயக்கம் என்பது. இதற்கு இறைவர், “அந்த மாலையை, (மயக்கத்தைப்) பிறர் அறிய உணக்கு அணியாமல், உன் வீட்டை அடைந்த போதே உன் உள்ளத்தில் அணிந்தோம்” என்றனர். உளத்தில் என்பதற்கும் மனத்தில் மாலையை அணிவித்தோம் என்றும், மார்பில் மாலையை அணிவித்தோம் என்றும் பொருள் கொள்ளலாம். மனம் ஆவது ஈண்டு மார்பு. (63)

ஏற்கும் ஒற்றி நகர்மயர்ந்தீர் விளங்கும் அலரே விளம்புதெடு மாற்கும் என்றேன் இல்லைவன்னம் மாலை முடிமேல் பார்ஸ்ன்குர் காற்குச் சுலபே சுதென்றேன் சடையின் முடிமேல் அன்றென்றே ஏற்கு தரவால் மொழிக்குர் இதுதான் சேடு என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘பெருமையோடு விளங்குகிற திருத்தியூரில் அமர்ந்தவரே! விளங்குகின்ற பழிச் சொற் களே சொல்லுகின்ற பெரும்பகைவர் உண்டு’ என்றேன். அதற்கு இவர், ‘அப்படி அலர் எதுவும் இல்லை. எமது முடிமீது மாலையே உளது. அதனைப் பார்க்கக் கடவை’ என்குர். அதற்கு நான், ‘சடைமுடிமேல் உள்ள இது, சொல்ல ஒண்ணுத நிரே’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘நீர் அன்று’ என்று மிக்க அங்கோடு சொல்லுகின்குர்’. இதன் கருத்து என்னாடி?’ (எ - து.)

(அ - சொ.) வீறு - பெருமை, தெடும் மாற்குர் - பெரும் பகைவர், ஏற்கு - சொல்லி முடியாத. ஏற்று - அதிகாரித்த, மிக்க, ஆதாவு - அங்பு, ஆர் - பொருந்திய, சுவர் - கங்கை நீர், பொய்.

(இ - கு.) வீறு + ஆர். சது + என்றேன். அன்று + என்றே. ஏற்று + ஆதரவு எனப் பிரிக்க. இல்லை என்பது இல்லை என இடைக் குறைந்தது, கான், முன்னிலை அசைச்சொல்.

(வி - ரை.) வீற்று என்பதற்குத் தனிமை என்பது ஒரு பொருள். திருத்தியூர், அரசன் எழுதிய சாசனத்தில் தள்ளித் தனித்து எழுதப்பட்டமையின், வீற்று என்பது தனிமை எனவும் கருதப்பட்டது. ஒரு பெண் ஒரு காதலனைத் தனித்துக் கூடிப் பேசி வருவாளானால், அதை அறிந்த நாட்டு மக்கள் பலர், இதைப்பற்றிப் பேசிக் கொள்வார். இப்படிப் பேசிக்கொள்ளும் பேச்சு அலர் எனப்படும். இதனால் காதலர் கூடும் கூட்டத்திற்குப் பல நடைகள் ஏற்படும். ஆகவே, இப்படி அலர் தூற்றியவர்கள் தலைவிக்குப் பகைவர் ஆவர். இந்த நிகழ்ச்சி நேர்ந்தமையின் தலைவி இறைவரிடம், “அலரே விநும்பும் நெடும் மாற்றுா” என்றனர். அம்பல் என்பது சிலர் மட்டும் பேசிக் கொள்ளும் பேச்சு.

இறைவர் அலர் என்பதற்குப் பழிச் சொல் என்று பொருள் கொள்ளாமல், விடுதிப்பூ என்று பொருள் கொண்டு, தாம் மாலையே அணிந்திருப்பதை ‘முடிமேல் யார்’ என்று காட்டினார். தலைவி பார்த்தபோது கங்கை நீரே கண்டார். ஆதலின் சலமே என்றனர். மாற்றுர் என்பதனை மால் + தார் எனப் பிரித்து, காம மயக்கம் தரும் மாலை என்று தலைவி கூறியதாக இறைவர் கொண்டு, “அலர் மாலை இல்லை. இல்லை மாலை” என்றனர் எனவும் கொள்க மால தார் எனப் பற்குப் பெருமை தரும் மாலை என்பதும் பொருள். இல்லை எண்டு வில்லவும் முதலிய பத்திரங்கள். (64)

புயப்பால் ஓற்றி யிருஷ்கம் போயோ என்றேன் ஆம்பள்ளுர் வயப்பா வலருக் கிறைஆளீர் வஞ்சிப் பாதிக் குஷாத்துதென்றேன் வியப்பா நகைப் பாளும்பா உண்பா கவிப்பா உடைத்தும்என்றே இயப்பால் மொழிதந் தடூள்வின்றூர் இதுதான் சேல என்னோடு

(இ - பொ.) “தோழி! ‘பக்கங்களில் எல்லாம் தீரைக் கொண்ட திருத்தியூரே! மன்மதனுல் ஏற்படும் அச்சம், உமது தோனீ அகிணந்தால் ஒழியுமோ?’ என்றேன். இவர், ‘ஆம்’ என்று சொன்னார். அதைக்கேட்ட நான், ‘வெற்றியுள்ள பாவலர்களுக்கு நீர் தலைவரானீர். வஞ்சிப்பாவே நீர் திப்பொழுது சொன்னது’ என்றேன். அதற்கு இவர், ‘வியப்புண்டாதற்குரிய அந்த ஆசிரியப்பா என்கிற பாவும், வெண்பாவும், கலிப்பாவும் சொல்லுவோம்’ என்று பொருந்திய பால்போலும், இன்சொல் சொல்லி அருளுகின்றார். இதன் பொருள் என்னடி?’ (எ - து.)

(அ - சொ.) புயல் - நீர். பால் - பக்கம். வயம் - வெற்றி. பாவலர் - கவி பாடுவதில் வல்லவர்கள். இறை - தலைவர். வியப்பா - ஆசிரியமாக. அப்பா - அந்த ஆசிரியப்பா. மா - பாட்டு. இயல் - பொருந்திய. பால் - பால்போலும்.

(இ - கு.) புயல் + பால், வயம் + பாவலர், பாவலருக்குத்திறை, இங்குத்தரைத்தது+என்றேன். வியப்பு + ஆக, இயல் + பால், பொழிந்து+அருள்கின்றார் எனப் பிரிக்க. ஆக என்பதில் கரம் தொக்கது. (மறைந்தது)

(வி - ரை.) “புயப்பால் ஒற்றியீர் அச்சம் போமோ” என்னும் தொடருக்கு “தீங்கள் என்னை உம் தோன்றுடன் அகிணந்தால் மன்மதனுல் தூண்டப்படும் என் அச்சம் தீங்குமோ” என்று தலைவி கேட்டதாகவும் பொருள் கொள்ளலாம். இறைவர் இதற்கு விடையாக, “ஆம், நீ என்னை அகிணந்தால் அச்சம் போம்” என்றனர். தலைவி சுவாமி கூறி யது உண்மை அன்று; வஞ்சிப்பு ஆக (வஞ்சகம் ஆக) உளது” என்றனர். இறைவர் இதைக் கேட்டு, தலைவி யாப்பு இலக்கணத்தில் வரும் வஞ்சிப்பா என்னும் பாவைக் கூறியதாகக் கொண்டு, “நாம் முதற் சங்கத்தில் வெற்றிகொண்ட பாவலர்களுக்குத் தலைவராக இருந்துள்ளோம். ஆகவே, எமக்கு

நீ குறிப்பிடும் வஞ்சிப்பா மட்டும் அன்று, ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, ஆகிய பாக்களும் தெரியும்' என்று கூறினார். சங்கப் புலவர்களுக்கு இறைவர் தலைவராக இருந்த குறிப்பை "வயப்பாவலர்க்கு இறையானீர்" என்னும் வரியால் தலைவி உணர்த்தினான். ஆசிரியப்பாவைக் குறிக்கும் தொடர் "ஆ! நகையப்பா எனும் பா" என்பது. ஆக நகை அப்பா என்பதன் பொருள், "ஆ! யாவரும் ஆசிரியம்" என்று கூறும் பா. வெண்பா என்பது வெண்பர என்னும் பாட்டைக் குறிப்பதுடன் அறியாமைப்பா, வெள்ளீ எனும் பா என்றும் ஈண்டு இறைவரால் கூறப்படுகிறது. இவ்வாறே கலிப்பா என்பதும் கலிப்பா எனும் ஒருவகைப் பாட்டை மட்டும் உணர்த்தாமல், வஞ்சகமான பா (கலி - வஞ்சகம்) என்னும் பொருள் படும்படியும் கூறினார் என்க. இப்படிப் பாக்களின் வகைகளை இறைவர் கூறினமையால்தான் "இயல்பால் (இலக்கண வகையால்) மொழிந்தருள்கின்றோ," எனத் தலைவி கூறினான்.

வெண்பா என்பது இயற்சீர் வெண்தனையும், வெண்சீர் வெண்தனையும் பெற்று ஓர் அடிக்கு நான்குசீர் கொண்டு ஈற்று அடிமட்டும் மூன்று சீர்களைப் பெற்று, காச, நாள், மலர், பிறப்பு என்னும் வாய்பாட்டால் முடிவது. இந்த இலக்கணங்களைப் பெற்று இரண்டாடியால் வரின் குறள் வெண்பா என்றும், மூன்றாடியால் வரின் சிந்தியல் வெண்பா என்றும், நான்காடி களில், இரண்டாவது அடியில் நாலாவது சீர் தனிச் சொல் இன்றி வரின், இன்னிசை வெண்பா என்றும் நான்கிற்கு மேற்பட்ட அடிகளுடன், ஏழாடிகளுக்குள் வருவது பல்கிறதை வெண்பா என்றும் கூறப்படும்.

ஆசிரியப்பா என்பது பெரும்பாலும் சர் அசைச் சீர்களைப் பெற்று! ஓர் அடிக்கு நான்கு சீர்களைக் கொண்டு பல அடிகளால் பாடப்படுவது. ஆனால், மூன்றாடிகளுக்குக் குறையாமல்

இருக்கடேவண்டும். இவ் இலக்கணங்களுடன் கூடிய இவ் வரசிரியப்பா, எல்லா அடிகளிலும் நான்கு சீர்களைக் கொண்டு முடியுமானால், அதனை நிலைமண்டில் ஆசிரியப்பா என்றும், கடைசி அடிக்கு முதல் அடி மட்டும், மூன்று சீர்களை மட்டும் கொண்டு, மற்றை அடிகள் அணைத்தும் நான்கு நான்கு சீர்களைக் கொண்டிருந்தால் நேர் இசை ஆசிரியப்பா என்றும், முதல் அடியும், ஈற்றடியும் மட்டும் நான்கு நான்கு சீரடி களைக் கொண்டு இடையில் வரும் ஏணைய அடிகள் நாற் சீர்களையும், மூன்று சீர்களையும், இரண்டு சீர்களையும் கொண்டு வருவதை இணைக் குறள் ஆசிரியப்பா என்றும், முதல் அடியை ஈற்றிலும், ஈற்றடியை நடுவிலும், நடு அடியை முதலிலும் இவ்வாறு மாற்றி மாற்றி வைப்பினாலும் பொருள் கெடாமல் பாடப்படுவதை அடிமறி மண்டல ஆசிரியப்பா என்றும் கூறுவார்.

கலிப்பா என்பது பெரிதும் காய்ச்சீராகிய மூவகைச் சீர்களைப் பெற்று தாவு, தாழிசை, அராகம், அம்போதாங்கம், சுரிதகம் முதலாகிய உறுப்புகளைப் பெற்று வருவது. இக் கலிப்பா பெரும் பிரிவின்படி ஒத்தாழிசைக்கலி, வெண்கலி, கொச்சைக்கலி என மூவகைப்படும். இவற்றுள் ஒத்தாழி சைக் கலி, நேரிசை ஒத்தாழிசைக்கலி, அம்போதாங்க ஒத்தாழிசைக்கலி, வண்ணக ஒத்தாழிசைக்கலி, என மூன்று வகைப்படும். கொச்சைக் கலிப்பா, தரவு கொச்சைம், தரவினைக் கொச்சைம், இஃரூழிசைக் கொச்சைம், பஃரூழிசைக் கொச்சைம், மயங்கிசைக் கொச்சைம் என ஐந்து வகைப்படும். வெண்கலி ஒன்றேயாகும். இவற்றின் விளக்கங்களை விளக்கப் புகின், ஏடு இடத்தாமை குறித்துப் பெயர் அளவில் மட்டும் இவை கூறப்பட்டன.

வஞ்சிப்பா ஒவ்வோர் அடியில் இரண்டிரண்டு சீர்களை பெரும்பாலும் மூவகைச் சீர்களாகிய கனிச்சீரைப் பெற்று, இடையில் தனிச் சொல்லிக் கொண்டு, இருதினில் ஆசிரியப்

பாவைப் பெற்று முடிவது. இதன் விளக்கத்தையும் விளக்குத் தற்கு இஃது இடன் அன்று ஆகவே, நால்வகைப் பாக்களின் விளக்கத்தை யாப்பருங்கலக் காரிகை என்னும் யாப்பு இலக்கண நூலில் காணக.

(65)

தன்னாம் பொழிவ்தூர் ஒற்றிடனிர் சங்கம் கையில்சேர்த் திடுக்கள்டேவ் தின்னாம் பலமேல் வரும்கையில் சேர்த்தோம் முன்னார் நெரின்னுர் வன்னாம் பலதிடம் மொழிக்கென்டேவ் யடவாய் உது மொழிக்கென்டே என்னாம் கொளதின் றுரைக்கின்னுர் இதுதான் சேடு என்னே.

(இ - பொ.) “தோழி ! ‘குளிர்ச்சியும், அழகும் உள்ள சோலைகள் சூழ்ந்த திருக்குறியூரில் இருப்பவரே ! சங்க வளையலைக் கையில் அணிந்திடும் என்றேன். அதற்கு இவர், ‘உண்மை; முன் ஒரு சமயம் பல மேலான பெண்கள் கையில் வளையல்களோச் சேர்த்தோம்; அந்தச் செய்தியை அறிந்து கொள்வாயாக’ என்றார். அதற்கு நான், ‘இத்தச் செரல்லுக்குப் பலவகைப் பொருள் உண்டு’ என்றேன். அதற்கு இவர், ‘பெண்ணே ! அப்பலவகைப் பொருள் உன் சொல்லுக்கே ஆம்’ என்று என் எண்ணாம் கொள்ள நின்று உரைக்கின்னுர். நாம் ஆலோசிக்கும்படி தின்று செல்லுகின்னுர். இதன் கருத்து என்னடி ?’” (எ - து.)

(அ - சொ.) தன் அம் - குளிர்ச்சியும் அழகும். பொழில் - சோலை. சங்கம் - வளையல். தின்னாம் - நிச்சயம். முன்னாம் - முன்பு ஒரு சமயம். வன்னாம் - அழகு, வகை.

(இ - கு.) தண்மை + அம், மொழிக்கு + என்றேன். மொழிக்கு+என்றார். நின்று+உரைக்கின்னுர் எனப் பிரிக்க.

(வி - ரை.) தலைவி பிட்சாட்டரைக் கண்டதும், அவர் பால் மோகம் கொண்டபோது, உடல் தளர அதனால் அவள் கை வளையல்கள் நெகிழ்ந்தன. அதனால், தலைவி அவ் வளையல்களைத் தன் கையில் அணியும்படி கேட்டான். அதற்கு இறைவர் “தாம், பலனைக்களில் வளையல்களை அணிந்த

துண்டு அதனைச் சித்தித்து அறி” என்று விடை கூறினார். இதில் பலகை என்றது, இறைவர் சங்கப் புலவர்களுக்குச் சங்கப் பலகை ஈந்ததைக் குறிப்பதும் ஆகும். சங்கம் சேர்ந்திடும் என்பதில் உள்ள சங்கம் என்பதற்கு வளையல் சேர்த்திடும் என்பதும், தமிழ்ச் சங்கத்தில் சேர்த்திடும் என்பதும் பொருள் ஆகும்.

தலைவி வண்ணம் பல இம் மொழிக்கு என்றனர். அதாவது “ஈவாமி! உங்கள் வார்த்தைக்குப் பல பொருள்” என்பது. இறைவர் அந்தத் தொடரையே தலைவிமேல் ஏற்றி “உன் மொழியே, வண்ணம் பல்” என்றனர். வளையல் களை என் கையில் நிறுத்தும் என்றும், வளையல்களைக் கையில் இடும் என்றும், புலவர்களின் சங்கத்தை ஒழுக்கத்தில் (கை - ஒழுக்கம்) நிலை பெறுத்தும் என்றும் பலபொருள் பயக்கும் நிலையில் “சங்கம் சேர்த்திடும்” என்னும் தொடரில் திருத்தலை உணர்த்தினார்.

சிவபெருமான் தாருகாவனத்து இருஷி பத்தினிமார் இருந்த இடத்துக்குப் பிட்சாடராகச் சென்றபோது, அப் பெண்கள் இறைவரின்மீது காதல்கொண்டு, உடல் மெலிந்து, பிச்சைப் பாத்திரத்தில் பிச்சை இடும்போது தம் வளையல் களையும் இட்டனர். பிறகு அவர்கள் தாம் இட்ட வளையல் களைக் கேட்டபோது, “நீங்கள் மதுரையில் வணிகப் பெண்களாகப் பிறப்பீர்கள். அப்போது வந்து உங்கள் கையில் வளையல்களை அணிவோம்” என்றனர். அப்படியே அவ்விருஷிப் பத்தினிமார் மதுரையில் வந்து பிறக்க மதுரைச் சோமசுந்தரப் பெருமான் வளையல் விற்கும் வணிகராக வந்து வணிகப் பெண்கள் கைகளில் வளையல் இட்டனர். இது திருவிளையாடற் புராணத்தில் வளையல் விற்ற படலத்தில் உள்ளது.

சங்கப் புலவர்கள் சோமசுந்தரக் கடவுளை நோக்கி, “தக்க புலவர் இவர். தகுந்த நூல் இன்னது என்பதை

நாங்கள் அறிந்துகொள்ள ஒரு வழியை அறிவிக்க வேண் டும்”, என்று வேண்டினர். இறைவர் அவ்வாறே அவர்கட்டு ஒரு விசித்திரமான பலகையைத் தந்தனர். அப்பலகை தக்கவர்கட்டு மட்டும் இடம் கொடுக்கும். மற்றவர்கட்டு இடம் கொடாமல் தள்ளிவிடும். அங்ஙனமே தன்மீது வைக்கப்படும் நூலையும், நல்லதாயின் ஏற்று, தகாததாயின் தள்ளிவிடும். இந்த வரலாறு திருவினோயாடல் புராணத்தில் உங்கப் பலகை கொடுத்த படலத்தில் உள்ளது.

இவ்விரு வரலாற்றின் குறிப்பினையும் இறைவர், “பல மேல் வரும் கையில் சேர்த்தோம்” என்னும் தொடரில் அமைத்துப் பேசினார். (66)

உகம்சேர் ஒற்றி ஊர்வடையீர் ஒருமா தவரோ நீரன்றேன்
முகம்சேர் வடிவேல் இரண்டுடையாய் முங்கா தவர்ந்தா
குகம்சேர் திடும்நும் மொழிக்கென்றேன் நோகாய் உளது

[மொழிக்கென்றே]

இகம்சேர் நயப்பால் உரைக்கின்றார் இதுநான் சேஷி என்னோ

(இ - பொ.) “தோழி! ‘ஊழிக்காலத்தும் நிலைபெற நிருக்கிற திருத்தியூரையுடையவரே! நீர் ஒரு மாதவ்ரோ?’ என்று வினாவினேன். அதற்கு இவர், ‘முகத்தைச் சேர்ந்த வடிவேல் இரண்டை யுடையவனே! யாம் மும்மாதவர்’ என்று சொன்னார். அதற்கு நான், ‘உமது சொல்லுக்குச் சுகம் சேரும்’ என்றேன். அதற்கு இவர், பெண்ணே! ‘சுகனு சேர்வது உன் சொல்லுக்கே யாகும்’ என்று இகபோகம் விளைக்கும் சிரிப்போடு சொல்லுகின்றார். இதன் பொருள் என்னடி?” (எ - து.)

(அ - சொ.) உகம் - ஊழிக்கலாம். மா - பெரிய,
வடி - கூரிய. தோகாய் - மயில் போஜும் சாயல் (மென்மைத்

தன்மை) உடையவளே! இகம் - இவ்விடம், இவ்வுலக இன்பம், நயப்பு - சிரிப்பு.

(இ - கு.) மா, வடி உரிச்சொல். இரண்டு + உடையாய், என்று + உரைத்தார், மொழிக்கு + என்றேன் எனப் பிரிக்க. தோகை உவமை ஆகுபெயர்.

(வி - ரை.) தலைவி இறைவரை நோக்கி, “நீங்கள் ஒரு மாதவர்” (ஒரு பெரிய தவசி) என்றனள். ஆனால் இறைவர் தம்மை ஒரு மாது அவரை (ஒரு மாதாகிய பார்வதியை, மட்டும் உடையோம் என்று கூறியதாகக் கொண்டு “தாம் மும்மாதவர்” என்று கூறினார். அதாவது, தரம் மூன்று மாதர்களை உடையவர் என்பது. இறைவர்க்கு மூன்று மாதர்கள் (மணவிமார்கள்) பார்வதி, கங்கை, திருமால் ஆகிய மூவர். இவ்வாறு சுவாமி கூறியதைக் கேட்ட தலைவி, “உங்கட்டுச் சுகம் (இன்பம்) வரும்” என்றனள்.

இறைவர் சுகம் என்பதற்கு இன்பம் என்று கொள்ளாமல், விளி (சுகம் - விளி) என்று கொண்டு, பெண்ணே! “நீ பேசுகிற பேச்சு, விளி பேசுவதுபோல் இனிமையாக இருத்த விள் உன்னிடம் தான் சுகம் வந்து சேரும்” என்று கூறினார்.

ஐராம் ஒற்றி யீர்ஆகை உடையேன் என்றேன் எமக்கலது கோ வழக்குத் தொடுக்கின்றுய் நீணக்கே தென்று நீரங்களுக்குச் சேரா வணம்க தென்றேன்முன் சேர்த்தீ தெழுப்பித் தந்தவந்தாம் யாரா் மடவாய் என்கின்றுர் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி! ‘திருஒற்றியூரை யுடையவரே! ஆகையுடையேன்’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘ஆகை எமக்கே அன்றி உனக்கேது? ஓவ்வாத வழக்கிடு கிருயி’ என்று சொன்னார். அதற்கு நான், ‘நீர் இவ்வாறு கூறுவது என்னைச் சேராதவகையே போலும்’ என்றேன்.

அதற்கு இவர், ‘பெண்ணே ! முன்னே இதைச் சேர்த்து எழுதிக்கொடுத்தவர் எவர் ? எவர் ?’ என்று சொல்லுகின்றார். இதன் கருத்து என்னடி ?’’ (எ - து.)

(அ - சொ.) ஆவணம் - அடிமைச் சீட்டு. நேரா - ஒவ்வாத. சேராவணம் - சேராதவஞக். மடவாய் - இனைய பெண்ணே.

(இ - கு.) ஊர் + ஆம், எமக்கு + அலது, நினக்கு + ஏது, சேர் + ஆவணம், ஈது + என்றேன், ஈது + எழுதி, யார் + ஆர், எனப்பிரிக்க. யார் ஆர், அடுக்குத் தொடர். ஆர், மருஉ வழக்கு.

(வி - ரை.) தலைவி, இறைவரிடம் தான் ஆஸை உடையேன் என்று கூறினார். இறைவர் ஆஸை என்பதற்கு விருப்பம் என்று பொருள் கொள்ளாமல், நிசை என்று பொருள் கொண்டு, “நாம் ஆஸை (திசை) உடையோமே ஒழிய நீ எப்படி ஆவாய் ?” என்று வினவினார். இறைவர்க்குத், திசைகளே ஆடை என்று கூறப்படுவதால் அவர் திகம்பரர் எனப்படுகிறார். ஆகவே “தாமே ஆஸை (திசை) உடைவர்” என்று கூறினார். தமக்கு இருக்கிற ஆஸையை (திசையை) அவள் தனக்கு இருப்பதாகக் கூறினார். ஆதலின் “நேரா வழக்குத் தொடுக்கின்றுய்”, என்றனர். இவ்வாறு இறைவர் கூறக்கேட்ட தலைவி “ஈது சேராவணம்” என்றனள். அதாவது நீங்கள் பேசும் பேச்சு என்னை உம்மோடு சேராத வணக யான பேச்சு என்பது. ஆனால் ஒற்றியீசர் சேராவணம் என்பதை சேர் ஆவணம் என்று கொண்டு, “உனக்கு இந்த ஆவணத்தை (பத்திரத்தை) யார் எழுதிக் கொடுத்தனர் ?”, என்று கேட்டனர். அதாவது நீ எம்மீது வழக்குத் தொடுப் பசுற்கு உனக்கு முறிச் சீட்டை எழுதித் தந்தவர் யார் ? என்பது.

வருத்தம் தவிர் ஒற்றீடுவிர் மனத்தில் அகாதம் உண்டென்றேள் நிருத்தம் தொழும்நம் அடியவரை நினோக்கிள் குருவுக் கண்ணினது உருத்தன் பெயர்முன் எழுத்திலக்கம் உற்சேம் மற்ற எல்லைஅகன் நிருத்தல் அறியாய் என்கின்றுர் இதுதான் சேடு என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘திருந்தியூரிலுள்ளவரே! நீர், துப்பத்தை நீக்காதிருக்கின்றீர். ஆகவே, உமது மனத்தில் வஞ்சனை உண்டு’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘எமது நடனத்தை வணங்குகின்ற எமது அடியாவரை நினைப்ப வரைக் கண்டால், அந்த வஞ்சனை என்னும் பொருள்தகும் அந்த அகாதமானது, தன் பெயரின் முன்னுள்ள அ என்னும் எழுத்து எட்டு என்னும் பொருள்தகும் நிலையில், எட்டுக்காதம் எல்லையை நீங்கி இருத்தலே அறியமாட்டாய்’ என்று சொல்லுகிறோ. இதன் பொருள் என்னாடி?’” (எ - து.)

(அ - சொ.) அகாதம் - வஞ்சனை, எட்டுக்காத தூரம். நிருத்தம் - நடனம். இலக்கம் - கணக்கு. உரு - வடிவம்.

(இ - கு.) உண்டு+என்றேன், எழுத்து+இலக்கம், உரு+தன், எனப் பிரிக்க.

(வி - ரை.) நிருத்தம் என்பதற்கு நடனம் என்பது பொருளே ஆயினும், ஈண்டு நடராசப் பெருமான் புரியும், ஆக்கல், அளித்தல், அழித்தல் மறைத்தல், அருளல் பற்றிப் புரியும் நடனத்தையே குறிக்கும். அகாதம் என்னும் சொல் ஒரு சொல்லாக இருக்கும்போது வஞ்சனை என்றும், அ காதம் என்று இரு சொல்லாக இருக்கும்போது, எட்டுக்காத தூரம் என்றும் குறிக்கும். ஒரு காதம் என்பது பத்துக் கல் தூரம். தலைவி இறைவரிடம் அவருக்கு அகாதம் உண்டு கூறன்று. ஆனால் இறைவர், தம் மனத்தில் அந்த அகாதம் (வஞ்சனை) உண்டு என்று தலைவி கூறியதாகக் கொண்டு, “பெண் னோ!

தெட்டாசப் பெருமான் திருநடனத்தைக் கண்டு களிக்கின்ற அடியவரை யார் நினைக்கின்றனரோ, அவர்களைக் கண்டால் அந்த அகாதமானது, அ காதம் (எட்டுக்காத தூரம்) அகன்று நிற்கும்” என்றனர். அ என்பது தமிழில் எட்டு என்னும் எண்ணைக் குறிப்பதாகும். இதனையே, “தன் பெயர் முன் எழுத்து இலக்கம் உற்றே” என்றனர். தம் இடத்தில் அகாதம் இல்லை என்பதையும் கூறினார் என்க. (89)

மையல் அகற்றி ஒற்றிஉள்ள வாஸன் மூரைப்பீ ரேவன்றேள் செய்ய அந்தேயே சிகர்வைத்துச் செவ்வன் உளத்தால் இருவாளன் யூப்பு உரைப்பேம் என்குஞ்சும் உவரைன் உயரைன் ரேன்துக்கே எய்யுன் உரையை என்கின்றுக் கீழ்த்தான் சேடி என்னே.

(இ - பொ.) “தேழீ! ‘நிருத்தியூரிலுள்ளவரே! எமது மயக்கத்தை ஒழிக்கமாட்டார். அத்தகைய நீர் ‘வா’ என்று சொல்லுவில்லோ?’ என்றேன். அதற்கு இவர், “அழுவிய அந்த வா என்பதற்கு மேலே சிகரத்தை வைத்து நன்றாகச் சொன்னால், தீ இருவை என்று உய்யும்படி சொல்வோம்” என்றார். அதற்கு நான், ‘நுமது சொல் யாது? சொல்லும்’ என்றேன். அதற்கு இவர், ‘இவ்விடத்தில் உன்சொல்லை நீயே ஆராய்ந்து அறிவாய்!’ என்கிறார். இதன் கருத்து என்னாடி?” (ஏ - து.)

(அ - சொ.) மையல் - மயக்கம். சிகரம் - சி என்னும் எழுத்து. உய்ய - பிழைக்க. எய் - அறிக. ஆராய்க, அறிக. செய்ய - செம்மையான். சிகரம் சி என்னும் எழுத்து செவ்வன் - முறையாக.

(இ - கு.) என்று + உரைப்பீரோ, என்று + உய்ய, எய் + உண், எணப் பிரிக்க. சிகரம் என்பதில் உள்ள கரம் எழுத்துச் சாரியை.

(வி - ரை.) தலைவி தன்னை இறைவர் வர என்று உரைத்து அணைக்கும்படி வேண்டினார். அப்போது இறைவர்

“வா என்பதன் முன் சிகரத்தையும் (சி என்னும் எழுத்தையும்) சேர்த்து சிவா என்று முறையாக உச்சரித்தால், உன்னை ஒரு முறை வா என்று கூறமாட்டோன். ‘வா வா’ என்று இருமுறை வா என்பேம்” என்றார். இதனை இருவா (இரண்டு வா) என்னும் தொடரில் அமைத்துப் பேசினார். இரு வா என்பதற்கு இரண்டு வா என்பது பொருள். என்றாலும், அதில் மற்கிரு பொருளும் தொனிக்கும்படி இறைவர் கூறினார். அதாவது நீ சிவா சிவச என்று கூறினால், நீ என்னிடம் வா, என்றும், என்னிடம் சுகமாக இரு என்றும் கூறுவோம்” என்றால் கூறினார் என்பதாம். இதனால் இறைவர் நிருமந்திர மாகிய சிவா என்பதை முறையாக உச்சரித்து வந்தால் இறைவரால் அன்புடன் அழைக்கப்பட்டு அவர் அருமில் சுகமாக இருக்கலாம் என்பது தெரிகின்றது அன்றே? (70)

தான் நகூலம் ஒற்றீட்டீர் தமியேன் மோகதுதம்அற வாவேன் நகூன்வீர் என்றேன் அவ் வாவின் பிள்ளை வழுங்களுக்கு மேவென் நநலில் சேர்த்திங்கே பேவின் அன்றே வாவன்பேன் இவென் நடுகண் என்கின்றார் இதுதன் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘பிச்சை தாவென்று கேட்டு, இட்டவர்கட்டு அருள் செய்கின்ற திருச்சுற்றியுள்ள உன்ன வரே! தன்னந் தனியளாகிய நான், என் காதல் வெகுப்பை ஒழிக்க என்று அருள் செய்வீர்’ என்று கேட்டோன். அதற்கு இவர், ‘அம்பைவென்ற கண்ணீண்டுடையவளே! அந்த வா என்னும் எழுத்தின் பின்னே வகுகிற வி எழுத்தை மே என்னும் எழுத்துடன் சேர்த்து இவ்விடத்தில் பொருந்தின் அன்றே, வா என்றழைப்பேம்,’ என்கிறார். இதன் கருத்து என்னாடி?” (எ - து.)

(அ - சௌ.) தமியேன்-தனியாய் இருப்பவன், தாகம்-விருப்பம், ஏ - அம்பு, மேவு - பொருத்து.

(இ - கு.) தா + என்று + அருளும், மோகம் + தாகம், வா + என்று + அருள்வீர், மேவு + என்று + அதனைச் சேர்ந்தது + இங்கே, ஏ + வென்றிடு, எனப் பிரிக்க. மேவு, முற்றிய லுகரம் ஏ வென்றுகண் என்பது, தலைவியைக் குறித்தனவின் இஃது அன்மொழித் தொகை.

(வி - ரெ.) தலைவி தன் காதல் வேட்டை தீர்த் தன்னை வா என்று அழைக்குமாறு இறைவன் வேண்டினால் அதைக் கேட்ட இறைவர், “வா என்னும் எழுத்துக்குப் பின் ஜுளவி என்னும் எழுத்தைச் சேர்ந்தால்தானே வாவி (நடைகிணறு) என்று ஆகும். அஃது இங்கு இருந்தால் தானே உண்ணென்று வா என்று அழைத்து உன் விரகதாகத்தைத் தீர்க்க முடியும்” என்றனர். நடைகிணறு என்பது படிகள் அழைந்த கிணறு. வா என்னும் எழுத்துக்குப் பின்னர் வரும் எழுத்தாகிய ஏ என்பதைச் சேர்த்து “நீ, ஷெவு (பொருந்துக) என்று சொல்லிக்கொண்டு அருகில் வந்தால் தானே உண்ணென்று வா என்று அழைப்போம்” என்று கூறினார் என்றும் பொருள் காண்க. வா என்பதன் பின் வரும் எழுத்து வி என்பது. இந்த இரண்டும் சேர்ந்தால் வாவி என்றாகும். இஃது அவாவி என்பதன் திரித்த சொல். அவாவி என்னும் சொல்லின்பொருள் விரும்பி என்பது. ஆகவே “நீ அவாவி என் அருகே வந்தால் தானே நான் உண்ணென்று அருகில் வா என்பேன்” என்று கூறினார் எனவும் கொள்க.

(71)

என்மேல் அருள்கூட்டு தொற்றில் வீர் என்னை அலைவான் நினைவிலே போன்மேல் வேள்ளி யாம்பன்றேன் பொன்மேல் பச்சை ஆங்கந்திமேல் அன்மேல் குழுமாட் சேப்புதன்மேல் அவவள் அதன்மேல் குயிறால் நின்மேல் ஒன்றின் டெங்கின்று இதுநான் சேடி எனவே.

(இ - பெ.ர.) “தோழி! ‘நான், திருசூற்றிழூரில் உள்ளவரே! என்மீது அருள் பிருந்து எண்ணைத் தழுவ இ—8

நினைப்பீராயின், பொன்னும் மேலாகிய வெள்ளியும் உமக் குண்டாகும்” என்றேன், அதற்கு இவர், ‘இருள்போல் உள்ள காரிய கூந்தலையுடைய பெண்ணே! ‘பொன்னுக்கு மேலே பச்சையும், அதற்கு மேலே சேயும், அதற்கு மேலே அலவனும், அதற்கு மேலே ஞாயிறும் உண்டு. அதற்கு மேலே ஒன்றும் இல்லை,’ என்கிறு. இதன் பொருள் என்னடி? ” (எ - து.)

(அ - சொ.) அல் - இருள். உழல் - கூந்தல். சேய் - கிள்ளை. அலவன் - நண்டு. ஞாயிறு - ஞாயின்.

(இ - கு.) துணைவரன், வாணி சுற்று விழை எச்சம். இன்று, குறிப்பு விழை முற்று. ஆங்கு + அதன்மேல், அல் + மேல். ஞாயிறு + அஃதின்மேல், ஒன்று + இன்று எனப் பிரிக்க.

(வி - கூர.) தலைவி இறைவரை நோக்கி “சுவாமி! என்னை நீங்கள் அனைத்து இன்பம் தகுவிரேல், நாம் இருவகும் பொன்னும் வெள்ளியும் பெற்று இன்பமாக வாழலாம்” என்றும், “பொன்னுகிய வியாழனும் (குரு, என்னும் கிரகம்) வெள்ளியாகிய சுக்கிரனும் (இதுவும் ஒரு கிரகம்) போல தெருங்கி ‘வாழலாம்’ என்றனள். தலைவி பொன்மேல் என்பதற்குப் பொன்னுக்கு (வியாழனுக்கு)ப் பின் வெள்ளி, (சுக்கிரன்) என்று கூறினார். ஆனால் இறைவர் மேல் எனப் பற்கு முன் என்று பொருள் கொண்டு பொன்னுக்கு போல், அதாவது வியாழனுக்கு முன் புதன், (பச்சை) அலவனுக்கு மேல் (முன்) அக்காரகன் (சேய்) அலவனுக்கு மேல் (முன்) சந்திரன் (அலவன்) அதற்கு மேல் (முன்) ஞாயின், (ஞாயிறு) என்றுக்கு வாரங்களின் பெயனை ஞாயிறு, தங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என்று முறைப்படுத்திக் காட்டி எர். சுவி சுபக் கிரகம் அன்று அக்காரணாத்தால் சனீயை நீக்கிக் கூறினார் போலும். புதன் திருமால் அம்சம். திருமாலின்

திறம் பச்சை. ஆகவே புதைப் பச்சை என்றால், செவ் வாய், செவ்வேளாகிய முருகப் பெருமான் அம்சம். ஆகவே, அங்காரக்கீலச் சேய் (செந்திறமானவன்) என்றும், சந்திரன் இரவில் (அல்-இருள்) தேரன்றுகிள்ளுன் ஆதலின், அவ்வள் என்றும் குறித்தனர். (அல்+அவன்) திருஞானசம்பந்தர் தம் கோளாறுபதிகத்தில் “ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி” என்று முறைப்படுத்திக் கூறி இருப் பதை ஈண்டு நினைவு கொள்க ”. ஞாயிறுக்கு முன் வேறு கிரகம் இன்மையின் “அஃதின்மேல் ஒன்று இன்று” என்று.

வயலர் ஓற்றி மேவுபிடி வாதர் நாம் மியாதென்றேன் மயலா யிடும் இப் பெயர்ப்பின்னர் வந்த இளைய நாயர்கள் பூர் செயலர் காலம் அறிந்தென்னைச் சேர்விர் என்றோ சிரிந்துவாச்சிச் சீயலர் அயலர் என்கின்றார் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘வயல்கள் குழந்த திருத்தரி யூரில் எழுந்தருளிய பிடிவாதக்காரராகிய உமது பெயர் என்ன?’ என்று கேட்டேன். அதற்கு இவர், ‘மயல் உடைய வளே! நி கூறிய இந்தப் பிடிவாதக்காரர் என்னும் பெயரின் பின்னே வந்த இளைய பெயர், என் பெயர்?’ என்று சொன்னார். அதன்பின் நான், ‘உலக நடைக்குப் பொருந்திய காலத்தை அறிந்து என்னைக் கூடுவீர்’ என்று சொன்னேன். அதற்கு இவர், நடைக்குத் ‘உனக்கு இவ்வுலகத்தில் உறவினர் யார்?’ ‘விரோதிகள் யார்?’ என்று கேட்கிறோ. இதன் கருத்து என்னடி?’” (எ - து.)

(அ - சொ.) நாமம் - பெயர். மயல் - மயக்கம். இயல் - உறவினர். அயல் - பகைவர். செயல் - உலகநடை.

(ஆ - கு.) வயல் + ஆர், நாமம் + யாது + என்றேன், செயல் + ஆர், சிரித்து + உனக்கு + இங்கு + இயல் + ஆர், எனப் பிரிக்க.

(வி - ரை.) தலைவி இறைவரைப் பிடிவாதர் என்றனன்-
இதன் பொருள், தாம் கொண்டதையே தாபித்துப் பேசும்
கொள்கையர் என்பது. ஆனால் தலைவி, வாதநோய் பிடித்
தவர். அதனால்தான் கை கால்கள் முறிக்கிக்கொண்டிருக்
கின்றன என்னும் குறிப்புத் தோண்றப் பேசினால் என்பதும்
பொருள் ஆயிற்று பிடிவாதக்காரர் என்பதற்குச் சிவபெருமான்
ஏற்றுக்கொண்ட பொருள், பிடிவாதத்துடன் காளியுடன்
நடனம் செய்த சபாபதி என்பது. தலைவி, பிடிவாதக்காரர்
என்று குறிப்பிட்டுக் கூறப் பின், உம் பெயர் யாது என்று
கேட்டனள். அதற்கு இறைவர் “நீ குறிப்பிட்ட பிடிவாதக்
காரர் (சபாபதி) என்னும் பெயர்க்குப் பின்வரும் இனோய்
நாமம்” என்றனர். இனோய் நாமம் என்பது இங்குக் கல்யாண
சுந்தரர் என்பது. இறைவர், தம் பெயர் கல்யாண சுந்தரர்
என்றதும், தலைவி ‘நீர் மணமகனுர் ஆதலால், என்னைக்
காலம் அறிந்து சேர்ந்து இன்புறலாமே?’’ என்றனள். இவர்
வாறு தலைவி கூறியதைக் கேட்ட சுவரம் “நாம் கண்யாண
சுந்தரராக இருந்து உன்னை மணக்க, உன் உறவினர்
நன்பர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாவா? ஆகவே உன்
அயலார் (பகைவர்) இயலார் (உறவினர்) யார்?’’ என்று
வினாவினார்.

சிவபெருமானுக்கு அறுபத்தெட்டு மூர்த்தங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று காளியோடு நடனம் ஆடின திருமூர்த்தம். இதனைச் சண்ட தாண்டவ மூர்த்தம் என்றும் கூறுவர். காளி இறைவியின் திருத்தீவளிலிருந்து தோண்றயவள் இறைவி. அவளுக்குச் சண்டி என்று பெயர் குட்டி, இறைவரோடு
நடனம் புரியும் ஆற்றலையும் அளித்தனள். அந்தச் செருக்
கினால் சண்டி இறைவருடன் நிருத்தப்போர் செய்தனள். அந்த நிலையில் இறைவர் ஒரு காலைக் காதளவுக்குத் தூக்கி
நடனம் செய்யவே, அவ்வாறு காளி செய்ய இயலாமல்
தோல்வியற்றனள். காலை மேலே தூக்கி ஆடினமைக்குக்

காரணம் தம் காது குண்டலம்கீழே விழி, அதனைத் தம் காஸ் விரலால் எடுத்துத் தம் காதில் அணிதற்காக எண்க. அந்த மூர்த்தத்தைத் திருவாலங்காடு என்னும் தலத்தில் காரணலாம். அந்த மூர்த்தத்தின் பின்னர் உள்ள மூர்த்தம் கல்யாண சுந்தரர் மூர்த்தமாகும். இதனையே இறைவர் “பின்னர் வந்த இளைய நாமம்” என்றார். (73)

நாலா ரணம்கூழி ஒற்றிடவீர் நாகம் வாங்கல் என்னன்றேள் காலாங் கிரண்டில் கட்டென்றார் கலைநோல் வஸ்வர் நீர்ண்ணரேன் வேலார் விழியாப் புவித்தோலும் வேறுந் தோலும் வல்லோங்கள் ரோலா அழுதம் உருக்கின்றார் இதுதான் சேடி என்னேடு.

(இ - பொ.) தேரீ! ‘நான்கு வேதங்களின் பாராயண ஒசை திறைந்த திருத்தியூரில் உள்ளவரே! மலையை வளைத்தது எதுக்கு?’ என்று கேட்டேன். அதற்கு இவர், ‘இரண்டு கால்களாலேயே அவ்விடத்தில் கட்டுதற்கு’ என்று சொன்னார். அதற்கு நான், ‘நீச் கலைநோல் உடுத்தலில் வல்லவர்’ என்று சொன்னேன். அதற்கு இவர், என்னை நோக்கி ‘வேல்போலும் கண்களையடையவனே! பெரிய புசித்தோகையும், யானைத் தோகையும் உடுத்தலில் வல்லோம்’ என்று கிடைக்கப் பெறுத் சொல்லாகிய அழுதத்தைச் சிந்து கின்றார். இதன் பொருள் என்னடி? ’ (எ - து.)

(அ - சொ.) ஆரணாம் - வேதம். நால் - நான்கு. கலைமான். மா - பெரிய. வேழம் - யானை. ஏலா - கிடைக்கப் பெறுத. நாகம் - பாம்பு. கலை - ஆடை. வாங்கல் - வளைத்தல். கால் - நுனி, கால். ஏலா அழுதம் - பொருந் தாத அழுதம்.

(இ - கு.) நான்கு + ஆரணாம், கால் + ஆங்கு + இரண்டில், வேல் + ஆர், என்று + ஏலா, எனப்பிரிக்க. மா, உரிச் சொல். வேலார் விழி, அன்மொழித் தொகை.

(வி - ஸர.) தலைவி இறைவனை “நீங்கள் நாகத்தை (மலையை) வலைத்தது ஏன் ?” என்றனள். இறைவர் நாகம் எனபதற்கு மலை என்று பொருள் கொள்ளாமல், ஆடை என்று பொருள் கொண்டு, கட்டுதற்கு என்று விடை கூறினார். தலைவி உடனே “நீங்கள் கலைத்தோல் (மாண் தோல்) உடுத்து வதில் வல்லவர் அல்லோர் ?” என்றனள். அதற்கு அவர், “புலித் தோலையும், யானைத் தோலையும் உடுத்த வல்லோம்” என்று கூறினார். இப்படித் தலைவர் கூறிய மொழிகள் அழுதம் போன்றிருந்தன என்று கூறிய தலைவி, அவர் பேசும் அழுத மொழிகள் ஏற்றுக் கொள்ளக் கூட்டனாக இல்லை என்றும் அறிவித்தாள்.

நாகத்தை (மலையை) வாங்கியது (வலைத்தது) ஏன் என்று கேட்ட வினாவிற்கு, இரண்டு முகினகளிலும், கால்களிலும் நான் கயிற்றைக் கட்ட என்றும், நாகம் என்பதற்குத் துணி எனக் கொண்டு, இரண்டு கால்களில் இடுப்பின்மீது கட்ட எனவும் விடை கூறினார் எனக் கால்கள். நாகம், வாசுகி என்னும் பாம்பு என்றும் கொள்க. அப் பாம்பைத் திரிபுரத்தை எரிக்க மலையை வில்லாக்க கொண்டபோது, வில்லில் கட்டும் கயிருக இறைவர் கொண்டார். ஆகவே, அதனை திருமுனையில் இருக்கலீல் கட்ட என விடை கூறினார் எனவும் அற்க.

கலைத் தோல் எனபதற்கு, மாண் தோல் என்னும் பொருஞ்சன், நூல்களில் (இலக்கியங்களில்) வரும் தோல் என்னும், வனப்பு என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே நீங்கள் கலைத்தோலும், (நூல் வனப்பு) வல்லவர் என்று கூறினார்எனக் கொள்க. நூலுக்கு உரிய எட்டு வகை வனப்பு, அழுமை, அழுகு, தொங்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பன. இவற்றுள் தோல் இன்னது என்பதைத் தொல்காப்பியர்,

“இழும்ளன் மொழியால் விழுமியது நுவல்னும்
பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும்
தோல்ளா மொழிப தொல்லமொழிப் புலவர்”

என்று கூறியுள்ளனர். இதன் பொருள், “மெல் என்ற சொற் களால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் சிறந்த பொருள் கள் விணங்கப் பாடப் படுவதும், ஆசிரியப்பாவால் ஒரு கதை யைப் பற்றிப் பாடுவதும் ஆகும்” என்பது. இப்படி எல்லாம் பாடவல்லவர் நீர் என்ற கருத்தில் தலைவி, கலைத்தோல் வல்லீர் என்றனர்.

இறைவர் தட்சணைமூர்த்தி வடிவில் மான் தோலில் அர்வத்து உபதேசித்தமையினாலும், தாருக வளத்து இருடிகள் ஏவிய புலியைக் கொன்று, அதன் தோலைப் பேர்த்துக் கொண்டமையினாலும், காசீயில் கயாகுருளைக் (யானை முகமுடைய அரக்களை) கொன்று அவன் தோலைப் பேர்த்துக் கொண்டமையினாலும், கலைத்தோல், புதித்தோல் வேழத்தோல் (யானைத்தோல்) சிசாள்வதில் வல்லவர் ஆயினார். முப்புரங்களை அழிக்கச் சென்றபோது, மேரு மலையை வில்லாக வளைத்தனர். (74)

முடியா வளம்குழ் ஒற்றிஉளீர் முடிமேல் இருந்த தேள்ளன்றேள் கடியா உள்ளம் கையில்முதலைக் கடிந்த கெள்ளுர் கமலயினா வடியார் கூத்தில் என்ன்றேன் வகரந்த அதனாக உகள்றுதென்றே இடியா நயக்தின் நகைக்கிள்ளுர் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி! ‘சொல்லி முடியாத பல வளங்களும் நிறைந்த திருத்தறியூரில் உள்ளவரே! உமது திருமுடிமீதிருத்தது யாது?’ என்று கேட்டேன். அதற்கு இவர், ‘நீக்கப்படாத உள்ளங்கையில் முதலை நீக்கிவிட்டது எதுவோ, அது’ என்று சொன்னார். அதற்குமேல் நான், ‘தாமரை மலர் போல அழகு பொருத்திய உமது அழகிய கையிலிருப்பது யாது?’ என்று கேட்டேன். அதற்கு இவர்

‘நீ சொன்ன அதன் இறுதி நீங்கினது எதுவோ அது என்று இடித்துச் சொல்லி, விருப்பத்தோடு சிரிக்கின்றோ. இதன் கருத்து என்னடி? ’’ (எ - து.)

(அ - செர.) கடியா - நீக்கப்படாத. கமலம் - நீர், தாமரை. வடி - அழகு. ஆர் - பொருந்திய. வரைந்த - சொன்ன. சறு - கடைசி எழுத்து. இடியா - இடித்து. நயம் - அண்பு, விருப்பம்.

(இ - கு.) வடி + ஆர், சறு + அகள்றது + என்றேன், எனப் பிரிக்க. இடியா, செய்யா என்னும் வாய்பாட்டு விளை எச்சம்.

(வி - ரை.) தலைவி இறைவரை “முடிமிது இருப்பது என்ன?” என்றனள். அதற்கு அவர், “உள்ளங்கை எனும் பொருளைக் குறிக்கும் சொல்லீல் இருந்து முதல் எழுத்தை நீக்கி விட்டால் எது வருமோ, அது” என்றனர். உள்ளங்கை என்னும் பொருளைத் தருதற்குரிய சொல் அகங்கை என்பது. இதன் முதல் எழுத்தாகிய ஏ என்னும் எழுத்தை நீக்கி விட்டால் கூங்கை என்று நிற்கும். ஆகவே, இறைவர் கங்கை யைத் தலையில் அணிந்திருப்பதாகக் கூறினார். அடுத்துத் தலைவி, “கையில் இருப்பது யாது?” என்றனள். அந்த வினாவிற்கு இறைவர், “கங்கை என்னும் சொல்லீல் உள்ள கை என்னும் கடைசி எழுத்தை நீக்கிவிட்டால் எது நிற்குமோ அது” என்றனர். அப்படிக் கங்கை என்பதில் கை என்பதை நீக்கினால் கால் என்றாரும். ஆகவே, கம்மை (பிரம்ம கபாலத்தை)த் தலையில் கையில் வைத்திருப்பதாகக் கூறினார். இப்படி எல்லாம் இடித்து இடித்து இறைவர் சிரிப்புடன் விடை கூறியதனால்தான், “இடையா நயத்தில் நகைக் கிண்றோ?” எனத் தலைவி கூறினார்.

கமலம் என்பதில் உள்ள ஈற்றை நீக்கினாலும் கம் என்றாரும். தலைவி இறைவர் கரத்தைக் கமலம் என்றனள்.

இதனை “நீ வரைந்து” என்னும் தொடரால் உணரவாம். வரைந்த என்பது சொன்ன என்றும் பொருள் தரும். கமலம் என்னும் சொல்லினை, கம் + அலம் எனப்பிரித்து ஈற்றில்லான்கள் அலம் என்பதை நீக்கினால், கம் என நிற்றலைக் காண்க. “அக்கம்மை (கபாலத்தை)க் கையில் கொண்டுள்ளோம்” என்று இறைவர் கூறினார் என்று கூறினும் அமையும். (75)

ஒன்றும் பெருஞ்சீர் ஒற்றிநகர் உடையிர் யார்க்கும் உணர்வரியிர் என்றும் பெரியிர் நீர்வருதற் கென்ன நியித்தம் என்றேன்யான் துன்றும் விசும்பே காண்ணரூர் குதாம் உமது சொல்லன்றேன் இன்றுன் முலைதான் என்கின்றூர் இதுதான் சேஷி என்னே.

(இ - பொ) “தோழி! ‘பெருஞ்சு சிறப்புப் பொருந்திய திருத்தற்றியூர் இருப்பிடமாக உடையவரே! யாவராலும் அறிதற்கரியவரே! எக்காலத்தும் அழியாத பெருமை யுடைய வரே! நீர் வருகைக்குக் காரணம் யாது?’ என்றேன். அப்போது இவர், ‘தெறுங்கின மேகமே அதற்குக் காரணம்’ என்று சொன்னார். அதற்கு நான், ‘உமது சொல்லானது சூதாயிருக்கிறது’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘இப்போது அப்யடி இருப்பது உன் முலையேயாம்’ என்று சொல்லுகின்றார். இதன் பொருள் என்னாடி? ” (எ - து.)

(அ - சொ.) ஒன்றும் - பொருந்திய. நியித்தம் - காரணம் விசும்பு - மேகம். நீர் - நீங்கள், தண்ணீர். சூது - வஞ்சகம், சூதாடு கருவி. துன்றும் - தெறுங்கின.

(இ - கு.) உணர்வு + அறியீர், வருதற்கு + என்ன, இன்று+உண், எனப் பிரிக்க.

(வி - ரை.) தலைவி சுவாமியை “நீர் (நீங்கள்) இங்கு வரக் காரணம் யாது?” என்று வினவினார். இறைவர் நீர் என்பதற்கு நீங்கள் என்னும் பொருளை ஏற்காமல் ‘நீர் (மழை)

வருதற்குத் தான் காரணம் கேட்பதாகக் கொண்டு “விசப்பு (பேகம்)தான் காரணம்” என்றனர். இறைவர் மேகம் என்று கூறியது பயோதரத்தை எண்ணார் என்க. பயோதரம் என்பது மேகத்தைக் குறிக்கும் சொல்லாயினும், முலையைக் குறிக்கும் சொல்லும் ஆகும். பாலைக் கொடுப்பது என்பது பயோதரம் என்பதன் பொருள். ஆகவே, “உனது பயோதரத்தை விரும்பியே நாம் வந்தோம்” என்றார். நீர் மேகத்திலிருந்துதானே வருகிறது. இப்படி இறைவர் சொன்னதைக் கேட்ட தலைவி, “சவாமி நீங்கள் சொல்லுவது குது ஆக (வருஞ்சகமாக) இருக்கிறது” என்று கூறினார். இறைவர், குது என்பதற்கு வஞ்சகம் என்று பொருள் கொள்ளாமல், முலை என்று பொருள் கொண்டு உள் முலைதான் குது என்று விடை கூறினார். சொக்கட்டான்காயின் வடிவைப் போன்று முலையின் வடிவம் இருத்தலின், முலைக்குச் சூது (சொக்கட்டான்காய்) உவமை ஆயிற்று. (76)

வானுர் வணங்கும் ஒற்றிச்சிர் யத்வாற் சடையீர் மரபிடதீர் தானுர் என்றேன் நனிப்பன்ஸித் தலைவர் எனவே சாற்றின்கால் ஆனால் ஒற்றி இரும்பன்றேன் ஆண்டே இருந்து வந்தனர்சேம்பானு தவள்ளீ என்கின்றார் இதுதான் சேதி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘தேவர் கள் வணங்குகின்ற திருஒற்றியூரில் உள்ளவரே! பிறை வாழ்கின்ற சடையை யடையவரே! உலகில் உள்ள மரபுகளில் நீர் எந்த மர பின்றோ?’ என்றேன். அதற்கு இவர், ‘நான் நனி பள்ளித் தலைவர்’ என்று சொன்னார். அதற்குமேல் நான், ‘ஆனால், ஒற்றியிருப்பீர்’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘நாம் ஒற்றி இருந்தே வந்ததோம். நீ பின்னை பெறுதவள்’ என்கிறார். இதன் பொருள் என்னாடி?” (எ - து.)

(அ - சொ.) வானுர் - தேவர்கள். மதி - சந்திரன் - மரபு - இனம். நனிப்பன்ஸி என்பது ஒரு தலத்தின் பெயர்.

சார்ந்தனர் - சென்னூர் சேய் - பிள்ளை. சுனுதவள் - பெருத் வள் (வந்தி) வந்தனம் - வந்தோம்.

(இ - கு.) மரபு + இடை. தான் + ஆர் எனப் பிரிக்க. காண், முன்னிலை அசைச்சொல்.

(வி - ரை.) தலைவி இறைவரை “நீங்கள் எந்த மரபைச் சார்ந்தவர்?” என்று வினாவினால். அதற்குச் சுவாமி தாம் திருநனிப்பன்றி என்னும் ஜரைச் சார்ந்தவர் என்று நேர் விடையாகக் கூறுமல்ல, “நாம் மிக்க பள்ளிச்சாதிகளுக்குத் தலைவர்”என்று பொருள்படும்படியும் கூறினார். அதைக்கேட்ட தலைவி, “அப்படியானால் ஒற்றி (தள்ளி) இருப்பீர்” என்றனள். இறைவர் ஒற்றி என்பதற்குத் தள்ளி என்று பொருள் கொள்ளாமல், திருஒற்றியூரில் இருப்பீர் என்று தலைவி கூறியதாகக் கொண்டு “அங்கிருந்துதான் நாம் வருகின்றோம் ஆதவின், எம்மை வந்தி” (வணங்குவாய்) என்னுர். இறைவர் கருணை உள்ளம் படைத்தவர் ஆதவின், தலைவியை நோக்கி, “நீ வந்தி” என்று கூறினார். வந்தி என்பதன் பொருள் ‘வணங்குவாயாக’ என்பது. இந்த வந்தி என்னும் சொல் இச் செய்யுளில் எப்படிப் பொருந்தியுள்ளது எனில் சேய் சுனுதவள் நீ என்னும் தொடரில் அமைந்துள்ளது. பிள்ளை பெருதவர்களை வந்தி என்று கூறுவது ஒரு மரபு. அப்பெயர்ச் சொல்லை இறைவர் வியங்கோள் விளைமுற்றுப் பொருளில் வந்தி என்று கூறினார்.

திருநனிப் பள்ளி என்பது சோழநாட்டுப் பாடல்பெற்ற தலங்களில் ஒன்று. இத்தலத்திற்கு திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய பதிகங்கள் உண்டு. இதனை இக்காலத்தில் புஞ்சை, என்பர். திருஞான சம்பந்தரின் தாயார் பிறந்தருளிய பதியும் இதுவே. இத்தலம் ஒரு காலத்தில் பரஸீ நிலமாக இருந்தது. இதனைத் திருஞான சம்பந்தர் நெய்தல் நிலமாகப் (கடற்கரைப் பட்டினமாக)

பதிகம்பாடி மாற்றினார். இறைவர் நற்றுணையப்பர் என்றும் இறைவியார் பர்வத ராசன் புத்திரி என்றும் கூறப் பெறுவர். செம்பனூர் கோயில் ரயில் அடியிலிருந்து சிறிது தூரம் சென்று திருச்செம்பொன்பள்ளி என்னும் தலத்தை வணங்கிக் கொண்டு, அங்கிருந்து மண்சாலை வழியாக ஒரு கல் தொலைவு சென்றுல் இத்தலத்தை வணங்கலாம். (77)

பற்று முடித்தோர் புகழ்வூற்றிப் பதியிர் நூமது பசுவின்திடைக் கற்று முடித்த தென்னிருகைக் கன்று முழுதும் காள்ளன்றேன் மற்று முடித்த மாலையொடுன் மருங்குல்கலையும் கற்றுமுடிந்திர்று முடித்த தென்னின்றூ இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி ! ‘ஆசைகளை விட்ட மெய்ஞ்சுானிகள் புகழ்கின்ற திருச்சூற்றித் தலத்தை உடையவரே! உமது மாட்டின் இடையே என்னிரு கைக் கன்றுகள் எல்லாம் கற்று முடிவுசெய்தது கான்’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘மேலும் முடித்த மாலையோடு உண்ணிடைக் கலையுங் கற்று முடிந்து, இத்தன்மைத்தாக முடிவு செய்யப் பட்டது’ என்று சொல்லுகின்றார். இதன் பொருள் என்னாடி ?” (எ - து.)

(அ - சொ.) பற்று - ஆசை. மருங்குல் - இடை. கலை - ஆட்டை. இற்று - இத்தன்மையாக. பசுவின் இடைக் கன்று - மண்மதன். கன்று - வளையல். மற்று - மேலும். முடிந்தது - இறந்தது.

(இ - கு.) கற்று என்பது கன்று என்பதன் வரேத்தல் விகாரம். முடித்தது+என், மாலையொடு+உன், முடிந்து+இற்று, முடிந்தது+என்கின்றார், எனப் பிரிக்க.

(வி - ரெ.) பசு என்பது ஈண்டுத் திருமாலாகிய மாடு. இஃது இறைவனுக்கு வாகனம் ஆகையால் ‘நூமது பசு’ என்று

தலைவி கூறினார். திருமாலாகிய பசுவின் இடைக்கண்று, மன்மதன், திருமாலுக்கு மூன்று பிள்ளைகள். முதல் பிள்ளை பிரமன், இடைப்பிள்ளை (நடுப்பிள்ளை) மன்மதன், கடைசிப் பிள்ளை பிரத்தியும்னன். (இந்த மூன்றுவது பிள்ளை திருமாலின் விருட்டினாவதாரத்தில் பிறந்தவன். திருமாலைப் பசு என்று கருதியற்கு ஏற்ப, அத் திருமாலாம் பசுவின் பிள்ளையாம் மன்மதன், கண்று என்று குறிக்கப்பட்டான்.

தலைவி, இறைவனிடம் “உங்கள் பசுவின் கண்று (மன்மதன்) எனக்குக் காம வேட்கையை உண்டுபெண்ணார் உடலை மெலியச் செய்து, என் கைக் கண்றை (வளையல்களை) விழுச் செய்தது” என்றனர். ஒரு கண்று மற்றிருக்கு கண்றை முடித்ததே. “இது வியப்பு அன்றே?” என்று (கண்று என்பது பசுக் கண்றையும், வளையலையும் குறிக்கும்) தலைவி கூறக் கேட்ட தலைவர், “மன்மதன் (கண்று) உருவிலியாக இருந்தும், உன் கை வளையல்களை மட்டும் விழுச்செய்ய வில்லை. உன் மாலையையுப், ஆடையையும் கூட முடித்தது” என்று கூறினார். காம வேட்கையில், மாதாகளின் உடல் மெலிந்து மாலையும், ஆடையும் நெகிழிந்துவிடும். தலைவி பசுக்கண்று, கண்றை முடித்தது என்றார். சுவாமி, “கண்றை மட்டும் முடிக்கவில்லை. பிள்ளை(பெண்மாளையும்) கலை(ஆண்மாளையும்) கூட முடித்தது பார். இது வியப்பு இல்லையோ?” என்றனர். பிள்ளையை முடித்தது என்பதற்கு மாலையை விழுச் செய்தது என்பது பொருளாயினும், வேடிக்கையாகப் பிள்ளையைப் (பெண் மாளையும்) முடித்தது என்றும் கூறியவராகும். அவ்வாறே கண்று, கலை (ஆடையை) முடித்தது என்பது பொருளாயினும், கலையை (ஆண் மாளையும்) முடித்தது என்றும் சொல்லியபடியாம்.

இறைவர் பிரமனுடைய பிள்ளைகளாகிய சனாகாதி முனி வர்களுக்குக் கல்லால் விருட்சத்தின்கீழ்த் தட்சினுமூச்ததி

யாக இருந்துகொண்டு, பதி பசு பாசு உண்மைகளைப் போதித்து யோகத்தில் இருந்தார். “இவ்வாறு இவர் யோகத் தில் இருந்தால் உயிர்கள் போகமுடு திருக்குமே. ஆகவே மோகம் ஊட்ட வேண்டும். இறைவரிடமிருந்து முருகப் பெருமானைப் பெற்றுச் சூரன் முதலிய அஸர்களைக் கொல்ல வும் வேண்டும்,” என்று கருதி அவரது யோகத்தைக் கலீக்கத் தேவசிகள் மன்மதனை ஏவினார். அவன் தன் மலர் அம்புகளை இறைவர் மீது எய்ய, இறைவர் கண்திறந்து பார்த்த உடன், மன்மதன் இந்து சாம்பர் ஆயினான். இதுவே மன்மதன் இறப்புக்குக் காரணம். பிறகு இரதி வேண்ட இறைவர் மன்மதனை எழுப்பித் தந்து “உன் கண் ஜூக்கு மட்டும் அவன் உருவுடன் திகழ்வன். மற்றவர்களின் கண்ணுக்கு உருஇனியாக இருப்பான்” என்று கூறினார். (78)

வானம் கொடுப்பீர் தீருஒற்றி வாழ்வீர் என்று வந்தெனது யானம் கெடுத்தீர் என்றுவரத்தேன் மாநின் நிலைதூன் மான்அங்கே ஊனம் கலிக்கும் தவர்விட்டார் எல்லாம் அறியும் கேட்டிருப்பே ஈனம் தவிர்ப்பாய் என்கின்குர் இதுதான் கேடி என்னோ.

(இ - பொ.) “தோழி ! நான், ‘அன்பர்க்கட்கு மேட்ச உலகைக் கொடுப்பவரே ! திருஒற்றியூரில் வாழ்பவரே ! அந்தாளில் வந்து என் மானம் கெடுத்தீர்; இதில் எடுத்தீர்’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘மிகவும் நன்றாக இருக்கின்றது உன் மொழி ! இல்லை உன் மான் அன்று, அம்மானைக் குற்றங்கள் மிகுந்தியாகக் கொண்ட தாருகாவனத்து தபசிகள் விட்டார்கள். இந்தச் செய்தியை உலகமுழுதும் அறியும் நீ கேட்டுணர்ந்து உன் இழிவை நீக்குவாயாக’ என்று சொல்லுகிறார். இதன் பொருள் என்னாடி ?” (எ - நு)

(அ - சொ.) வரணாம் - மேல் உலகம். முத்தி உலகம், மா - மிகவும். ஊனம் - குற்றம். கலிக்கும் - கடந்த. தவர் - தசருகா வனத்து இருடிகள். ஈனம் - குற்றம்.

(இ - ரு.) வத்து + எனது, மரன் + அங்கு + எடுத்தீர், என்று + உரைத்தேன், மா + ஒன்று + இஃது, மான் + அன்றே, கேட்டு + அறிந்தே, எனப் பிரிக்க. உராகம், இட ஆகுபெயர்,

(வி - ரை.) இறைவர் நிர்வாணமகத் தலைவி முன் நின்று பிச்சை சேட்டதனால், “நீர் என் மரனத்தைக் கெடுத்தீர்” என்றனன். இதனைத் தலைவி “எனது மான் + அங்கு + எடுத்தீர்” என்று பிரித்துப் பொருள் உணரும்படி கூறினார். அவன் கருத்து மான் என்பது மரனம் (வருமை) என்பது ஆனால், இறைவர் மான் என்பதற்கு மான் எனப் பொருள் கொண்டு, “பெண்ணே! நீ கூறுவது மா நன்று! (மிக நன்றாய் இருக்கிறது) அந்த மரன் உனது மான் அன்றே! தாருகா வனத்து இருடியர் என்மீது ஏவியாகினை அன்றே நான் எடுத்தேன்” என்று கூறினார். தாருகாவனத்து இருடியர்களை ஊனம் (குற்றம்) மிகுதியாகக் கொண்டவர்கள் என்று கூறுவதன் கருத்து, அவர்கள் இறைவன் மீது மாகின் ஏவி அழிக்கச் செய்த மையினால் என்க. மேலும் அவர்கள் காமம், (ஆதச) வெகுளி, (கோபம்) மயக்கம் ஆகிய மூன்று குற்றங்களை உடையவர்கள் ஆதலின், “ஆனம் களிக்கும் தவச்” என்று கூறப்பட்டனர் எனினும் ஆம். இறைவர் தாருகாவனத்து இருடியர்களின் மணவியர்களின் கற்பயக் கெடுத்தமையின் அவர்கள் அவரை அழிக்க அசிசார யாகம் செய்து மாகின உண்டாக்கி அவர்மீது ஏவினார்.

வானம் என்பது இங்குப் பரமாகாயமாகிய மோட்சத் தைக் குறித்து நிற்கிறது. (78)

குனம் படைத்த யோகியர்வாழ் நகரம் ஒற்றி நலத்தீர்யால் ஏனம் புகடத்தீர் அணைவன்பிர்ப்பளை உவாயிப் போருதேங்குள் ஊனம் தவித்த மலர்வாயில் உள்ளே நகசெய் நிலைநாட்டுக்கேம் கனம் புகள்ஞூய் என்கின்றுர் இதுதான் ரேடி என்வோ.

(இ - பொ.) “தேழி! நான், ‘ஞானத்தைப் பெற்ற யோகியர் வாழ்கின்ற நகராகிய திருச்சுற்றிழூரில் எழுந்தருளிய நல்ல குணமுடையவரே! திருமாலாகிய வராகத்தை அடக்கியவரே! என்னை விரும்பி இப்பொழுதே நீ அணைவீர்!’ என்று சொன்னேன். அதற்கு இவர், குற்றம் அற்ற தாமரை மலர் போலும் தம் வாய்க்குள்ளே நகைத்து, ‘இந்தகைய வார்த்தையை நாம் சொல்ல மாட்டோம். நீ அந்த இழை வரன் சொல்லீச் சொன்னாய்’ என்று சொல்லுகின்றார். இதன் பொருள் என்னாடி?’” (எ - து.)

(அ - சொ.) மாஸ் - திருமாஸ், ஏனம் - பன்றி, புடைத் தீர் - அடக்கீனீர். உவந்து - விரும்பி. ஊனம் - குற்றம். சுனம் - இழைவான மொழி. புகன்றுய் - சொன்னாய்.

(இ - கு.) உவந்து + இப்பொழுது + என்றே, செய்து + இஃது + உரைத்தே, எனப் பிரிக்க.

(வி - ரெ.) இரண்யாட்சன் என்பவன் உலகைக் கடலில் மறைத்து வைத்தனன். திருமால் பன்றி வடி வெடுத்துச் சென்று அவளைக் கொண்று உலகைக் கொண்டு வந்தனர். அதன்பின் திருமாலாம் பன்றி, உத்திரிம் மிகக் கொண்டு தேவர்களையும் வருத்தத் தொடங்கியது. அப் போது சிவபெருமான், அப்பன்றியின் கொம்பை ஒடித்து மாலையாக அணிந்து கொண்டார். இந்த வரலாறே “மால் ஏனம் புடைத்தீர்” என்னும் தொடரில் பொருந்தியுள்ளது.

தலைவி இறைவரை நோக்கித் தன்னை நெருங்கி வந்து அணைக்கச் சொன்னான். இறைவர் தம்மையே அவ்வாறு சொல்லித் தழுவ அழைக்கின்றார்கள் என்று கொண்டு, ‘நாம் அப்படி உள்ளை, எம்மை அணைக்க வா என்று சொல்ல மாட்டோம். ‘உலகில் பெண்கள் தாம் ஆண்களைத் தம்மை அணைக்க வேண்டுவர். நீ சொல்வது ஈனமொழி’ என்றனர்.

இத்துடன் இன்றி இறைவர் தலைவியை நோக்கி, “எம் மணையராளர்கிய உஸாதேவியைத்தான் இவ்வாறு கூறி அழைப்போமே ஒழியப் பிறமாதரை இப்படி அழையோம். அப்படி அழைப்பது சன மொழியரகும். அடாத செரல்லா கும்,” என்று கூறினார் எனவும் பொருள் காண்க.

மாலேனம் புடைத்தீர் என்பதனை மால் + ஏன் + அம்பு + உடைத்தீர் என்று பிரித்துக் கொண்டு “இறைவரே! இன்னும் உங்களுக்கு மயக்கம் ஏன்? நீர்தாம் மன்மதனு கடை அம்பை உடைத்து விட்டார்களே. இப்பொழுது என்னை அணையலாமே,” என்று தலைவி கூறியதாகவும் கொள்ளலாம். மால் - மயக்கம். அம்பு - மன்மதன் விட்ட மலர் அம்புகள்.

தலைவி இறைவரை நோக்கிச் “சுவாமி நீர் என்னை இப்பொழுது ‘நீ அணை’ என்று கூறுவீராக என்று கூறுமாறு வேண்டினார்கள். இப்படி வேண்டுவதன் கருத்துத் தலை வன் செய்த லீலைகளை எல்லாம் தான் செய்ய வேண்டும் என்னும் கருத்துக் கொண்டு என்க. இவ்வாறு தலைவன் புரிந்த காம லீலைகளை எல்லாம் தலைவியும் புரிய விரும்பும் விருப்பத்தை வடநூலார் உபரி சுரிதம் அல்லது உபரி லீலை என்பத்.

(80)

கழுமை அளவும் பொழிவுற்றிக் கணத்தீர் மூலிகை கலக்கம்தார் பெருமை நடத்தி ஓர்கள்றேன் பின்னை நடத்தி ஞானங்களுர் தருமை அலடிவ் விடையின்றேன் நூழ விடையும் உண்டெப்பால் இடுமை வீழியாய் என்கின்றார் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி! நான், ‘கரிய மேகந்தை அளா விய சோலை குழந்த திருதூற்றுரில் எழுந்தருளிய குத கணாத்தை யுடையவரே! ‘முனிவர்களின் மனக்கலக்கம் ஒழி யும்படி பெருமையாளிய நடனத்தைச் செய்தவரே’ என்று

சொன்னேன். அதற்கு இவர், ‘நான் நடத்தவில்லை. பின்னோ நடத்தினன்’ என்று சொன்னார். அதற்கு மேல் ‘இந்த விடை தருமம் அன்று’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘இரண்டு கருங்கண்ணகளை யுடையவளே ! எம்மிடத்தில், தனும் விடையும் உண்டு’ என்று சொல்லுகின்றார். இதன் பொருள் என்னடி ?’’ (ஏ - து.)

(அ - சொ.) மை - மேகம். ஆட்டுக்கடா - கருமை. பொழில் - சோலை. கணம் - மூதக்கூட்டம். நடத்தினீர் - நடனத்தைச் செய்தவரே. பின்னோ - முருகன். விடை - பதில், இரடபம்.

(இ - கு.) கருமை + மை, பெருமை+மை, உண்டு + என்பால், இரண்டு + மை எனப் பிரிக்க. உண்டு, குறிப்பு விளைமுற்று. என்பால், பால் ஏழன் உருபு.

(வி - ரை) தலைவி, இறைவரை நோக்கி “நீங்கள் பதஞ்சலி வியாக்கரபாதர் ஆகிய இசு முனிவர்களும் மகிழும் படி, பெருமை மிக்க நடனத்தைச் செய்தவரே” என்றார். இறைவர் பெரு மை என்பதற்குப் பெருமை என்று கொள்ளாமல், பெரு மை (மை - ஆடு) என்று, கொண்டு பெருமையான ஆட்டுக்கடாவை நடத்தினவர் யாம் அல்லோம். எம்பின்னோ யாகிய முருகன் ஏறி நடத்தினான்” என்றார். அப்போது மூனிவர் என்பது நாரதரைக் குறிக்கும்.

நாரதர் ஒரு யாகம் செய்தனர். அவ் யாகத்தில் ஒர் ஆடு தோன்றியது. அந்த ஆடு எல்லோரையும் துன்புறுத் தியது. நாரதர் உள்ளிட்ட எல்லோரும் முருகப் பெருமானைச் சரண் அடைய, குமாரப் பெருமான் வீரவாசுவை அந்த ஆட்டுக்கடாவைப் பிடித்து வருமாறு ஏவினார். அவ்வாறே வீரவாகு சென்று ஆட்டின் கொம்பைக் பிடித்துக் கொணர்ந்து முருகன் திருமூன் விட்டனர். கந்தப் பெருமான்

அவ்வரட்டை வரகணமாகக் கொண்டு நடத்தினார். இந்த வரலாற்றையே இறைவர் “பெருமையைப் (பெருமை யிக்க ஆட்டை) பிள்ளை நடத்தினான்” என்றார். இந்தவாறு பெருமை நடத்தினீர் என்பதற்குத் தலைவி கருதிய பொருள் இன்றி, வேறு பொருளை இறைவர் கூறினாலையின், அவர் விடை (பதில்) தரும விடை அன்று என்று தலைவி கூற, இறைவர் “தரும விடையும் (இரடபம்) எமக்கு உண்டு” என்று கூறினார். அன்பர்க்கு அருள் செய்யும்போது தரும விடையின் மீதும், அசரர்களை அழிக்கச் செல்லும்போது மால் விடையின் மீதும் இறைவர் செல்வர். பெருமை நடத்தினீர் என்பதற்குப் பெருந் தன்மையைக் காட்டினிர்கள் என்றும் பொருள் காணலாம்.

சௌந்தர பாண்டியனும் சோமசுந்தரப் பெருமானுக்கும், தடாதகை பிராட்டியாராம் மீனுட்சி அம்மையாருக்கும் மதுரையில் திருமணம் நடத்தபோது, வியக்ரபாத மூணி வரும், பதஞ்சலி முனிவரும் சென்றிருந்தனர். மணவிருந்து கொன்னும் ஈமயத்தில் முனிவர்கள் “நாங்கள் சிதம்பர நடன தரிசனம் காணுது உண்ண மாட்டோம்” என்று கூற, இறைவர் மதுரை வெள்ளியம்பலத்தில் நடனம் புரிந்து, அவர்கட்டு நடன தரிசனம் காட்டி அவர்களின் கலக்கத்தை நீக்கினார். இந்த வரலாற்றுக் குதிப்பே “முனிவர் கலக்கம் அறப்பெருமை நடத்தினீர்” என்றும் தொடரில் அமைந்துள்ளது. (81)

ஒரிய இடுகும் இடையாகு ஓற்றி இருந்தே யயக்குகின்ற வசியர் மிகந்த் என்றேன்றம் மகன்காண் என்றார் வளர்காமப் பரிய தோடைஷற் றேன்னறேப்பட்டம் அவிழ்க்குக் காட்டுதியேல் இசைக் காண்பேம் என்கின்றும் இநுதன் சேடி என்னேல்

(து - பொ.) “தோழி! நான், ‘ஓடியும்படி அவ்வளவு சிறுத்த இடையை யுடையவராகிய மாதரைத் திருவெளவற்றி மூரிசிருந்து கொண்டே மயங்கப் பண்ணுகிற தேவீர், மிகுதி

யாக வசியன் செய்தலை யுடையீர்,’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘நாமல்லோம். எம் மகன்தான் வசியன்!’ என்றார். அதற்குமேல் நான், ‘வளர்கின்ற காமமாகிய பசிய மாலையை யுடையேன்’ என்றேன். அதற்கு இவர், பட்டத்தை அவிழ்த்துக் காட்டுவையாயின் பொருந்தப் பார்ப்போம்’ என்கிறார். இதன் பொருள் என்னடி?’ (எ - து.)

(அ - சொ.) ஒசிய - ஒடிய. இடுகு - சிறிய. மகன் - முருகன். வசியன் - வசப்படுத்துவன், வைசிய இனத்தான் தொடை - மாலை. பட்டம் - ஆடை. இசைய - பொருந்த.

(இ - கு.) காண், முன்னிலை அதைச்சொல். வளர்காமம், விளைத்தொகை.

(வி - ரை.) தலைவி, இறைவரை வசியர் (யாவரையும் வசப்படுத்த வல்லவர்) என்று கூறினான். இறைவர் வைசியர், என்பதற்குத் தலைவிகொண்ட பொருளை ஏற்காமல், வைசியன் (செட்டி) என்று பொருள் கொண்டு ‘நாம், வைசியன் அல்லோம். எம் மகன் முருகனே வைசியன்’ (செட்டி) என்றனர். முருகப்பெருமான் வள்ளியம்மையாரின் திருக்காரங்களில் வளையல் இடச் சென்றமையின் வளையல் காரச் செட்டியாயினான். அடுத்துத் தலைவி, ‘காமப் பசியத் தொடை உற்றோன்’ என்றனன். அதாவது காமமாகிய தொடையை (மாலை) உற்றேன் என்பது. மாலை என்பது காம மயக்கம் ஆகும். இறைவர், தொடை என்பதற்குத் தலைவி கருதிய பொருளை ஏற்காமல், காலுடன் சேர்ந்த தொடை என்றும், பசிய என்பதற்குக் காமத் தேமல் என்றும் தலைவி கூறியதாகக் கொண்டு ‘உன் தொடையில் இருக்கும் காமத் தேமலை நீ உன் ஆடையை அவிழ்த்துக் காட்டினால் நாம் பார்ப்போம்’ என்று கூறினார்.

ஒற்றி இருந்தே மயக்கின்ற என்பதற்குத் தன்னி இருந்தே மயக்குகின்ற என்றும் பொருள் கூறலாம். (82)

கலையாள் உடையீர் ஒற்றின்றிர் காமம் அள்க்கிர் களிந்தனோன்று மலையாள் உமது மனைவின்றேன் மகுவின் மலையாள் அல்லவின்றேர் அலையாள் மற்றை யவள்ளின்றேன் அறியின் அலையாள் அல்லவின்றை இலையாம் அணைவ தென்கின்றூர் இதுதான் சேடு என்னேடு.

(இ - பொ.) “தோழி ! ‘மலைகள் முழுதும் ஆழநூதலை புடையீர் ! திருத்திரியூரில் நிலைத்திருப்பவரே ! எனக்குக் காமத்தைக் கொடுத்தீர். ஆகவே நீர் மகிழ்ந்தனைவீராக. ‘உமது மனைவி மலையாள் ?’ என்று சொன்னேன். அதற்கு இவர் ‘பொருந்தினால் மலையாள் அல்லள்’ என்று சொன்னார்.’ பிறகு நான், மற்றிருக்குத்து அலையாள் என்று சொன்னேன். அதற்கு இவர், “அறிந்தால் அலையாள் அல்லள் ஆதலால் உண்ணோ யாம் சேர்வதில்லை! என்று சொல்லுகிறோ. இதன் பொருள் என்னாடு ?” (எ - து.)

(ஆ - சொ.) கலை - மலை. ஆள் - ஆழநூதல். மகுவின் - சேர்ந்தால். அலையாள் - கங்காதேவி. மலையாள் - பார்வதி தேவி.

(இ - கு.) களிந்து + அணைவீர். அணைவது + என்கின்றூர் எனப் பிரிக்க.

(வி - ரை.) தலைவி, “சுவாமி உங்கள் மனைவி மலையாள் தானே. அதாவது மலைபோலக் கடினமானவள் தானே. (மலையரசன் பெண் என்பதும் பொருள்). ஆனால் நான் மிக மெல்லியள். எனக்கோ காமத்தை ஊட்டி விட்டீர். எனவே, என்னோ அணைவீர்” என்றனள். அவ்வாறு தலைவி கூறக்கேட்ட இறைவர், “நீ நினைக்கிறபடி மலையாள் அல்லள் அவள் என்னைக் கூடும்போது மிகவும் இனிமையானவளாக இருப்பன்” என்றார். அதன்பிறகு தலைவி, உங்கள் இரண்டாவது மனையாள் அலையாள் (அலைகளையுடைய கங்கதேவி) தானே? என்றனள். இத்தொடர்க்கு மற்றும் ஒரு பொருளையும்

கொள்ளலாம். அதாவது அலையாள் என்பதற்குத் திருப்பாற கடலில் படுத்திருக்கும் திருமலை என்பது. திருமலை மூலம் இறைவர்களுக்கு ஒரு மனைவி ஆதலின், இப்பொருள் கொள்ளுத் தற்கு இடன் உண்டு. தலைவி கண்கையை அலையாள் என்றதன் பொருள் நீர் மகள் என்பது. ஆனால் இறைவர் “அறியின் அலையாள் அல்லன்” என்றனர். அதாவது ஆராய்ந்து பார்த்தால் அவள் நீர் மகள் அல்லள். நல்ல தீச்சமை(தன்மை) உடையவளே என்றனர் என்பதாம். இப்படி இருவர் குணங்களை இறைவர் கூறியதன் கருத்து, இருவரிகளும் உண்ணோக் காணின் சண்டை இடாமலும், அலைக்கமாட்டாமலும் இரர் ஆதலினா, உண்ணோயாம் அணைந்து இன்புறுவது இல்லை என்பதாம். ஆகவே நாம் நம் நம் இலை (விட்டை) சேர்வோம் என்பதாம். ஆதாவது நாம் திருஒற்றியூரை அடைவோம். நீ உன் விட்டை அடைக என்பது. (88)

சௌம் படைத்தீர் திருச்சற்றித் தீயாக ரேதீர் திண்ணயெயில்ஓர் குலம் படைத்தீர் என்னள்கேள் நோன்றும் உலகுப்புத் திடென்றூ ஆலம் கொத்தீர் என்கேள்நீ ஆலம் வயிற்குப் போகுவேல் சூலம் குழலாய் என்கின்றும் இதுதான் சேடு என்னோ.

(இ - பொ.) “தேவீ! நான், ‘நல்லெழுக்கத்தைப் படைத் தவரே! திருஒற்றியூரில் எழுந்தருளிய தியசகாரயனா! தேவீர், பலமுள்ள, ஒரு குலத்தை ஏந்தியுள்ளீர். அதற்குக் காரணம் யாது?’ என்று கேட்டேன். அதற்கு இவர், ‘அதனை நாம் கொண்டிருப்பதற்குக் காரணம், உண்டாய் இருக்கிற உலகம் பிழைக்கும் பொருட்டே யாகுங்’ என்றார். அதற்கு இமல் நான், ‘விடத்தை ஏன் கண்டத்திலுடையீர்?’ என்றேன். அதற்கு இவர், எண்ணை நோக்கி, ‘நல்ல மயிரி சாந்தணிந்த சுந்தணியுடையானே! நீ ஆலத்தை வயிற்றில் உடையை அல்லனோ?’ என்று சொல்லுகிறார். இதன் பொருள் என்னடி?'

(ஆ - சொ.) சீலம் - ஒழுக்கம். திண்மை - வண்மை உய்ந்திட - பிழைக்க. ஆலம் - விடம், ஆலஇலை. களம் - கருத்து. ஏலம் - மயிரில் பூசப்பெறும். வாசனை எண் ஜெய (மயிரிச் சாந்து). குழல் - கூந்தல்.

(இ - கு.) உலகு, இட ஆகுபெயர். உலகு + உய்ந்திட எனப் பிரிக்க.

(வி - ரை.) பிரம்மாதி விட்டுனு மூர்த்திகள் தாம் தாம் பிரம்மம் என்று செருக்குற்றிருந்தனர். அச்செருக்குடையவர்களை அச்சூலத்தால் அடக்கி உலகக் குழப்பத்தை அடக்கினார். ஆதவின், தாம் கையில் குலத்தை வைத்திருப்பதாகக் கூறினார். தலைவி “திண்மையில் ஓர் குலம் படைத்தீர்; ஏன்?” என்று கேட்டனார். அதற்கு மேலே கூறிய விடை பொருந்தும். மேலும், தலைவி கேட்ட வினாவிற்கு வேறு ஒரு பொருளும் உண்டு. அதாவது திண்மையில் ஓர் குல, அம்பு அடைத்தீர் ஏன்? என்பதாகும். அவ்வாறு பிரித்து வினாவின், வண்மையான மேகத்தில் ஏன் குல் கொண்ட (கருக்கொண்ட) நீரை அடைத்து வைத்தீர் என்பது பொருள் ஆகும். அப்போது மையில் என்பதற்கு மேகத்தில் என்றும், அம்பு என்பதற்கு நீர் என்றும், குல என்பதற்குக் கரு என்றும் பொருள் கொள்க. அதற்கும் விடையாக இறைவர் “உலகமக்கள் உய்ய மேகத்தில் நீரை அடைத்தேராம்” என்று கூறினார் எனவும் கொள்ளலாம். தலைவி, இறைவரை “ஆலத்தைக் கண்டத்தில் உடையீர்” என்றனார். அவள் ஆலம் என்பதற்கு விடம் என்னும் கருத்தில் அவ்வாறு கூறினார். ஆனால், இறைவர் ஆலம் என்பதற்கு ஆலஇலை எனக் கொண்டு ‘நீ ஆலத்தை (ஆல இலையை) வயிற்றில் உடைய வளாய் இருக்கின்றாய்’ என்றனர். மாதர்களின் வயிற்றிற்கு, ஆல இலையை உவமை கூறுவது புலவர் மரபு.

தின்மையிலோர் சூலம் என்பதற்கும் இரண்டு பொருள் கூறலாம். ஒன்று வன்மையோடு கூடிய ஒப்பற்ற சூலம் என்பது. மற்கிறுன்று தின்மை இல்லாத ஒரு சூலம் என்பது. முன் பொருளைக் கொண்டால் தின்மையில் + ஓர் என்றும், பின் பொருளைக் கொண்டால், தின்மை + இல் + ஓர் என்றும் பிரிக்க வேண்டும்.

(84)

ஞாலம் நிகழும் புகழ்வூற்றி நடத்தீர் நீதாம் நாட்டம் உறும் பாலர் அல்லோ என்றேன்றும் பாலர் பாலைப் பகுவத்தில் சால யயுக்கொன் டிடவரும் ஓர் தனிமைப் பாலர் யாம்ஸ்டே ஏல முறுவல் புரிகின்றார் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி ! நான், ‘உலக முழுதும் பரவிய புகழுடைய திருச்சற்றஷ்டரில் நடனம் செய்பவரே ! தேவரீர், தாம் நாட்டம் உறும் பாலர் அவ்வளரோ?’ என்று வினாவினேன். அகற்கு இவர், ‘ஜம்பாலுடைய இளமைப் பகுவத்தில் மிருதியாக மையல் கொள்ளும்படி வருகிற ஒரு தனிமையான பாலர் நாம்’ என்று சொல்லி அதற்கிணங்க நகைக்கின்றார். இதன் கருத்து என்னடி?’” (எ - து.)

(அ - சொ.) ஞாலம் - உலகம். நடத்தீர் - நடனம் செய்பவரே. நாட்டம் - கண். பாலர் - நெற்றியையுடையவர். சால - மிகவும். ஏல - பொருந்த, முறுவல் - புண்சிரிப்பு.

(இ - கு.) சால, உரிச்சொல், பாலர் + யாம் எனப் பிரிக்க.

(வி - ஸர.) தலைவி இறைவரை “தீங்கள் நெற்றியில் கண்சின உடையவர்” என்னும் கருத்தில், “நாட்டம் உறும் பாலர்” என்றனர். பாலர் என்பதன் பொருள் நெற்றியை உடையவர் என்பது, நாட்டம் என்பது கண். ஆனால் இறைவர் பாலர் என்பதற்குத் தலைவி கொண்ட பொருளை

ஏற்காமல் தாம் பெண்களை மயல் கொள்ளவரும் தனிமையான பால்யர் என்று கூறினார். தம்மை ஒரு பாலர் என்றதனால் பெண்களை ஜம்பாலர் என்றனர். ஜம்பால் என்பது பெண்களின் கூந்தல். பெண்கள் தம் சடையை ஜந்து வகையாக முடித்தலின் அவர்களின் கூந்தல் ஜம்பால் எனப்பட்டது. உச்சியில் முடிப்பது பூடி, பக்கத்தில் முடிப்பது கோள்கட, பின்னிச் செருகல் கூஞ். சுருட்டி முடித்தல் குழல். பின்னி விடுதல் பலிச்சை. இவ்வாறு ஜந்து வகையில் முடிப்பர். இந்து வகையில் கூந்தலை ஜந்து வகையாக முடித்தலின் பெண்களை ஈண்டு ஜம்பாலர் என்றனர்.

“நீர்தாம் நாட்ட முறுப்பாலர்” என்பதற்கு நீங்கள் ஆட்டம் (விளையாட்டு) மேற்கொள்ளும் பிள்ளை என்றும், நடனத்தை மேற்கொள்ளும் பாலர் என்றும் பொருள் கொள்ள வாய்ம். (65)

வண்மை தருவிர் ஒற்றீங்கர் வாழ்விர் என்னை மருவிர்கள் உண்மை அறியிர் என்றேன்யாம் உள்ளந்தே அகல நின்றதென்றார் கண்மை இல்லோ நீர்என்றேன் களமை உடையேய் கண்மை_நல் எண்மை நீயே என்கின்றார் இதுதான் கேடி என்னடி.

(இ - பொ.) “தேஷீ ! ‘எல்லாச் செல்வங்களையும் தருபவரே ! திருத்தியூரில் வாழ்பவரே ! என்னை அரைணவீர். என் உண்மையை அறிவீர்’ என்று நான் சொன்னேன். அதற்கு இவர், ‘உன் உள்ளத்தின் மையலை நாம் அறிந்தே ஆற்றி நின்றது’ என்று சொன்னார். அதற்குமேல் நான், “நீர் தாட்சண்யம் இல்லாதவரோ?” என்றேன். அதற்கு இவர், ‘யாம் களமை யுடையோம். ஏழையாகிய நீயே கண்மையை உடையைய’ என்கின்றார். இதன் கருத்து என்னடி ? ”. (எ - து.)

(அ - சொ.) வண்மை - செல்வவளம். மருநீர் - அனையுங்கள். அகல - தள்ளி. கண்மை - தாட்சண்யம், கண்ணில் மை. களமை - கழுத்தில் விஷம். எண்மை - எளிமை. உண்மை - சத்தியம். உள்ளத்தின் மயக்கம், அஞ்ஞானம்.

(இ - கு.) களம் + மை, கண் + மை, எனப் பிரிக்க.

(வி - ரை.) தலைவி “என் உண்மையை அறிந்தி வீரோ” என்றனள். இறைவர் உண்மை என்பதற்குத் தலைவி கொண்ட பொருளைக் கொள்ளாமல், உன் மை எனப் பிரித் துக்கொண்டு “உன் உள்ளத்தில் காம மயக்கம் அல்லது அஞ்ஞானம் இருப்பதை அறிந்துதான் தள்ளி (ஒற்றி) நின்றது” என்று கூறினார். ஒற்றி நின்றது என்பது தள்ளி நின்றது என்னும் பொருளுடன் திருச்சற்றியுரில் நின்றது என்னும் பொருளையும் தருவதாகும் இவ்வாறு இறைவர் கூறக் கேட்ட தலைவி, இறைவரை “நீங்கள் கண்மை (தாட்சண்யம்) இல்லாதவரோ” என்று கேட்டனள். இறைவர் கண்மை என்பதற்கும் தலைவி கூறிய பொருளைக் கொள்ளாமல், கண்மை எனப் பிரித்துக்கொண்டு, “நீதான் கண்ணில் மையைக் கொண்டு எளிய ஏழையாக இருப்பவள். யாம் களத்தில் (கழுத்தில்) மை (விடத்தை) உடையேம்” என்றனர். பெண்களை ஏழை என்று கூறும் தமிழ் மரபு பற்றி, நீ ஏழை என்றனர். ஏழை என்றது பொருள் இன்மை கருதியன்று. எளிமை கருதி என்க.

(86)

தவந்தங் கீயசீர் ஒற்றீங்கார் தலைப்போல் நினைத்தேன் மனைவிடத்தீர் உடங்கெள் யீதில் தேவர் திரு உள்ளம் திருப்பிற் கேளன்றேன் சிவந்தங் கிடத்தின் உள்ளர்கள்மேல் திரும்பிற் நதனைத் தேந்தன்றே இவந்தியில் கணைந்தாம் என்கின்றுர் இதுதான் சேடு என்னோ.

(இ - பொ.) “தேழி! நான் ‘தவமானது தங்கப் பெற்ற சீரப்பினையுடைய திருச்சற்றியுர் போல என்னை நினைத்து, என் வீட்டை அடைந்தீர். என்மேல் மகிழ்ச்சி கொண்டு தேவரீருடைய திருவுள்ளாம் திரும்பியதோ?’ என்றேன். அதற்கு இவர், ‘உனக்கு நன்மையுண்டாகும்படி யும் மங்களாம் உண்டாகும்படியும் உன் மனமானது எம்மீது திரும்பியது. அதை அறித்தனாலே விரும்பி இங்கே வந்தோம்’ என்று சொல்லுகின்றார். இதன் கருத்து என்னடி?’’. (எ-து.)

(அ - சொ.) மரை - வீடு. உவந்து - மகிழ்ந்து. சிவம்-தன்மை, மோட்சம், மங்களாம், சுபம். இவர்ந்து - விதும்பி.

(இ - கு.) நினைத்து + என், உவந்து + என், திரும்பிற்று + அதனை. தேர்ந்து + அன்றே, இவர்ந்து + இங்கே அணைந்தார் எனப் பிரிக்க.

(வி - ரெ.) தலைவி, இறைவர் தம்மீது இரக்கம் கொண்டு வந்ததாகக் கூறினார். ஆனால் இறைவர், சிவம் (மங்களாம், நன்மை) உண்டாக வந்ததாகக் கூறினார். மங்களாம் உண்டாக வந்தோம் என்று கூறியதன் பொருள், உண்ணை மணத்து உனக்கு மங்களாம் உண்டாக வந்தோம் என்பதாம்.

எண்டுச் சிவம் என்ற சொல்லை நம் ஜயா பயன்படுத்தியதில் சீறந்த பொருள் செறிவு உண்டு. அதாவது சீவன் தன் உள்ளத்தைச் சிவத்தின்மீது திருப்பியபோது சிவம் தானுகூ வரும் என்பதாம். சிவம் தங்கிட என்பதற்கு மங்களாம் உண்டாக, நன்மை உண்டாக, என்னும் பொருளுடன் மோட்சம் உனக்குச் சீந்திக்க என்றும் பொருள் கூறலாம்.

ஒன்னார் புருள் கூடிசெய்தீர் ஓற்றி உடையீர் உம்முகடைய போன்னார் சுடையேல் வெள்ளஞ்சூக்கம் பூவை மிலிந்தீர் என்னள்றேன் ஒன்னார் அளகத் தணைக்கேந் கூட்டி மிலிந்தாய் இதில்அதுகீர் என்னார் உடன் என்கின்றூர் இதுதன் கேடி என்னே.

(இ - பொ.) “தோழி! நான், ‘பகைவர்களுடைய முப் புரங்களையும் எரித்தவரே! திருஒற்றியூருடைய நீர், உமது பொன்போலும் சுடையின் மீது வெள் எருக்கம் பூமாலையைச் சூடினீர். இஃது ஏன்? என்று கேட்டேன். அதற்கு இவர், ‘பெண்ணே! உனது நிறைந்த கூந்தலில் நீ நெட்டிப் பூவைத் தரித்தாய். இந்த நெட்டிப் பூவினும் அந்த எருக்கம் பூவானது சீழானது என்று உலகத்தார் சொல்ல மாட்டார்’ என்று சொல்லுவினார். இதன் பொருள் என்னடி?’. (எ-து.)

(அ - சொ.) ஒன்னார் - பகைவர். புரம் - கோட்டை. எரி செய்தீர் - எரித்து விட்டீர். மிலிந்தீர் - சூடினீர். ஆர் - நிறைந்த; அடர்ந்த. அளகம் - கூந்தல். அணைக்கே - பெண்ணே. நெட்டி - தக்கை. மீற் - தாழ்ந்து. இதில் - இதைவிட..

(இ - கு.) என், வினாச்சொல். அளகத்து+அணைக்கே எனப் பிரிக்க.

(வி - ரை.) வித்துஞ்சாலி, கமலாட்சன், தாரகாட்சன் என்பவர் மூன்று கோட்டைகளுக்குத் தலைவர்களாய் இருந்து தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வத்த தால் அவர்களை இறைவர் அழித்தார். தலைவர் இறைவர் எருக்கம் பூவைத் தலையில் சூடி இருப்பது குறித்து இழி வாய்ப் பேசினான். தலைவி தன் கூந்தலில் தக்கை என்னும் சுடையினுல் ஆன பூவைச் சூடி இருந்ததனால், “பெண்ணே! நீ சூடியுள்ள சுடைப் பூவைவிட எருக்கம்பூ தாழ்ந்ததோ? தாழ்ந்தது என்று உலகர் கூறார்” என்றார். இறைவர்,

பொன்னுச்சடை என்பதைச் சடைக்குச் சிறப்பு மௌழியாகக் கொள்ளாமல், பொன் + ஆர் எனப் பிரித்துப் பொன்னையும் (கொன்றைமாலையையும்) ஆரையும் (ஆத்தி மாலையையும்) அணிந்த சடை என்றும் பொருள் கொள்ளலாம்.

இறைவர் எருக்கம் பூ சூடுதல் இயல்பு. ஆனால், தலைவி எருக்கம் பூவைச் சூடியதில் ஒரு குறிப்பு இருப்பதாகக் கொண்டு இவ்வாரூக்கக் கேட்டான் என்பதும் தெரிவிறது.

ஓர் இனோன்று ஒருத்தியைக் காதல் கொள்வானாலேல் அவனை மணம் முடித்து வைப்பதற்கு, அவனுடைய பெற் ரேர்கள் இசையாரானால், அவனினோன்று உடல் மூழுதும் திருத்தறைப் பூசிக்கொண்டு ஏருக்கம் பூவைச் சூடிக்கொண்டு, எந்தப் பெண்ணை அவன் காதலித்தானே, அந்தப் பெண்ணைன் உருவத்தை ஒரு கிழியில், (துணியில்) எழுதிக்கொண்டு, பனங் கருக்கினால் செய்யப்பட்ட 'குதிரையின்மீது ஏற்க கொண்டு வருவான். இப்படி வருவதைத் தமிழ் அகப் பொருள் இலக்கணம், மடல் ஊர்தள் என்று கூறும். இவ்வாறு மடல் ஊர்ந்து வரும்போது அவனது உடலில் செந்திர் வராமல் இந்திரியம் வருமானால், இவன் உண்மையில் அந்தப் பெண்ணைக் காதலிக்கின்றுள் என்று ஊராரும், பெற்றேர் கஞ்சம் உணர்ந்து, அவன் காதலித்த பெண்ணை அவனுக்கே திருமணம் செய்து வைப்பார்.

இந்த மறைக்கு இணங்கத்தான் போலும் “நான் உங்கட்டுக் கிடைக்கப் பெறுமையினால் எருக்கம் பூவைச் சூடினீரோ?” என்று தலைவி வினாவினாள் எனக் கொள்க.

தலைவி நெட்டியைப் புனைந்தமைக்குக் காரணம், இறைவர் தமிழைக் கூடாமையினால் தன் அலங்கரத்தை விடுத்து, நெட்டியைப் புனைந்து கொண்டாள் என்பதாம். (88)

கனியான் இதழி முலைச்சுவடு கவித்திர் ஒற்றிக் காதலாங்கி
தனியான் ஏந்தி யாம்பள்ளேன் தடம்கண் மடந்தாய் நின்றுக்கும்
பனியான் ஏந்தி யாம்பள்ளுர் பரூயான் மருவி வீரன்றேன்
இனயான் மருவி என்கின்றுர் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! நான், ‘கோவைக் கனிபோன்ற
இதழை யுடையவளாகிய உமாதேவியின் முலைச் சுவட்டை
மகிழ்ந்தவரே! திருஒற்றியூரில் விருப்பம் உள்ளவரே! தேவரீர்
ஒப்பற்ற மாணித் தாங்குவோராம்’ என்று சொன்னேன்.
அதற்கு இவர், என்னை நோக்கி, ‘பெருங் கண்களையுடைய
பெண்ணே! உன் முகமும் துள்ளுதலையுடைய மாணித்
தாங்குதலையுடையதாம்’ என்றார். அதற்குமேல் நான்,
‘பரூயாகிய மாணிப் பொருந்தினீர்’ என்று சொன்னேன்.
அதற்கு இவர், ‘நீயும் மாணிப் பொருந்தினவள்’ என்கின்றார்.
இதன் கருத்து என்னடி?”, (எ - து. -)

(அ - சொ.) கனி - கொவ்வைப் பழம். மாண் -
போன்ற. இதழி - இதழைப் பெற்ற. சுவடு - அடையாளம்.
தனி - ஒப்பற்ற. தடம் - பெரிய. மடந்தாய் - பெண்ணே.
பரூயான் - பராபரையாகிய உமாதேவி. மால் - மயக்
கத்தை. மருவி - பொருந்தினவள். மருவினீர் - கலந்
துள்ளீர். பனி - துள்ளும்.

(இ - கு.) மாண், உவம உருடு. தடம், உரிச்சொல்.
மாண் + மருவி, எனப் பிரிக்க.

(வி - ரை.) உமாதேவி இறைவருடைய கண்களைத்
தன் கையால் மூடினார். அதனால் உலகம் இருண்டது.
இந் திகழ்ச்சியால் உலகுயிர்கள் துன்புற்றன. இதனால்
இறைவர் தம்மைப் பூசித்து இந்த அபவாதத்தைப் போக்கெப்
பணித்தார். இறைவி காஞ்சியம்பதி வந்துற்றுக் கம்பாத தியில்

வணலால் சிவலிங்கம் அமைத்துப் பூசிந்தார். இறைவர் இறைவியின் அன்பைச் சோதிக்கக் கங்காதேவியை வெள்ள மாகப் புரண்டுவரக் கட்டணை இட்டார். அவ்வாறே வெள்ளம் வந்து சிவலிங்கத்தை அடித்துக்கொண்டு போக முற்பட்டபோது, இறைவி அப்படியே நன் இரு கைகளாலும் தன் மரப்போடு அணைத்துப் பிடித்தார். அத்த நிலையில் இறைவர் நாம் வன்கமயாக இருந்ததைத் தவிர்த்து, மென்கைமத் தன்மை உற்றுக் குழைய இறைவியின் இருமுனை களின் தழும்பு இறைவர் திருமேனியில் பதிந்தது. இதனைக் காஞ்சிப்புராணத்தில் தழுவத் துழுமத் தடவத்தில் கணலாம். இந்த வரலாற்றுக் குறிப்பை இன்றும் பங்குணி உத்திரவிழாவில் காஞ்சியம்பதியில் கண்டு களிக்கலாம். இந்த நிகழ்ச்சியே என்டு ‘பனிமான் இதழி முளைச் சுவடு களித்தீர்’ எனும் தொடரில் அமைத்துள்ளது.

தலைவி இறைவர் கையில் ஒருமான் இருந்ததனின், “நீ தனிமான் ஏந்தி” என்றனர். இதற்கு இறைவர், “நாம் மட்டும் அல்லோம். நீயும் உன் முகத்தில் பனிமான் ஏந்தி” என்றனர். இதன் குறிப்பு உன்முகத்தில் மாண்போலும் இரு கண்கள் உள்ளன என்பது. அடுத்துத் தலைவி “பராபநாயகி யபார்வதியின் மயிலைப் பெற்றி” என்றுள், “நீயும் இப்பொரு காம மயக்கைக் கொண்டாய்” என்றனர்.

பனிமான் என்பது சந்திரனையும் குறிக்கும் ஆதலின் “நீயும் உன் முகத்தில் பனிமானை ஏந்தி” என்றனர். அதாலது உன்முகம் பனிமானைப் (சந்திரனைப்) போல இருக்கிறது என்பது. சந்திரனிடம் களங்கம் உள்ளது. அக் களங்கத்தைப் புலவர்கள் பலவாறுக்க நற்பனை செய்வார். அப்படிச் செய்யும் நற்பனையில் சந்திரனிடத்தில் மான் இருக்கிறது என்பதும் ஒன்று. ஆகவே சந்திரன் பனிமான் ஆயினுன். (89)

வீற்யேன் தவமோ எனப்பெற்று செய்த தவமோ ஈண்டடைந்தீர் அறியேன் ஒற்றி அடிகேள்ளிங் கடைந்தவாறேன் நினைந்தென்றேன் போற்றேர் உனது போன்களையைப் பூவார் கலையாக் குறித்தைக்கே ஏற்வேல் விழியாய் என்கின்றார் இதுதான் சேடி என்னேடு.

(இ - பொ.) “தோழி ! நான், ‘சிறியேனது தவப்பயங்குலோ? என்னைப் பெற்றவர்கள் செய்த தவப்பயங்குலோ? நீரை இவ்விடத்திற் கெழுந்தகுளினிர்! உண்மை அறிந்திலேன். திருவொற்றியூர்க் கடவுளே! இவ்விடத்திற் கெழுந்தகுளின வருகை என்ன நினைந்தோ?’ என்றேன். அதற்கு இவர், என்னை நோக்கி, ‘ஏற்யப்படுகிற வேல்படை போன்ற கண்களையுடையவுளே! திருமகளை நிகர்த்த உண்ணுடைய பொன் ஆடையை, பூவாராடை ஆக்கும் பொருட்டே யாம் இங்கு வந்தோம்’ என்று சொல்லுகின்றார். இதன் கருத்து என்னடு?’” (எ - து.)

(அ - சொ.) ஈண்டு - இங்கு. அடிகேள் - பெரியவரே, கடவுளே. அடைந்த ஆறு. அடைந்த விதம். பொறி - இலக்குமி, புள்ளி. நேர் - ஒத்த, நேர்மையாக. கலை - ஆடை. பூவார் - இலக்குமி, சரசவதி, பூமியில் வீற்றத்.

(இ - கு.) அடிகேள், விளி வேற்றுமை. ஈண்டு + அடைந்தீர். இங்கு + அடைந்த + ஆறு + என், நினைத்து + என்று, எனப் பிரிக்க.

(வி.யர.) தலைவி திறைவரை “நீர் ஏன் இங்கு வந்தீர்?” என்றனன். அதற்கு இறைவர், “உண்ணுடைய புள்ளிகள் நிறைந்த கலையை (ஆடையை) பூவார் கலை (பூமியில் பொருந்தும் ஆடையாக) ஆக்க வந்தோம்” என்றார். இதன்கருத்து: உனக்குக் காம்வேட்கையை உண்டுபண்ணி, அதனால் உன் டடல் மெலிந்து உன் ஆடை தானுக விழும்படி செய்ய

என்பதாம். இத் தொடர்க்கும் பல பொருள் உரைப்பினும் பொருந்தும். பூவார் கலை ஆக்க என்பதற்கு முன்பு கண்ட பொருள் (ழுதீர்) பூமியில் படியும் கலையாகச் செய்யும் என்று கண்டோம். அடுத்த பொருள் நாமரைப் பூவில் பொருந்தி இருக்கும் இலக்குமி, சரசவதியாகிய இருவர்க்கும் உன் கலையை (ஆடடயை) தருதற்காக வந்தோம் என்பது. அதாவது உன் இடையில் இருந்து அவிழ்ந்த கலையை அவர்களுக்குத் தர என்பதாம். ஆடடயில் பலவிதப் பூ வேலைப்பாடுகள் செய்யப்படுதல் உண்டு. ஆதலின், பொறி என்பதற்குப் புள்ளிகள் என்று பொருள் கூறப்பட்டது. புள்ளி ஈண்டு ‘மலரின் வடிவங்கள். மேலும் பூ வார்க்கலை ஆக்கல் என்பதற்கு உன் அவிழ்ந்த ஆடடகளை பூவார் (உலக்க்கு) ஆக்க (தர) வந்தோம் என்பதும் ஆம். பூவார் கலை ஆக்கத்து என்பதைச் சூதீர்+கலை+ ஆக்கல் என்று பிரித்து, மன்மதனுடைய மலர் அம்புகள் படித்த ஆடடயாக ஆக்கி அதனை புவிபுகச் செய்ய வந்தோம் என்பதும் ஆகும்.

(90)

அவிக்கும் குணத்தீர் திருஒற்றி அழக ரேந்று அணிவேணி வெளிக்கொள் ரூடுபேல் அணிந்ததுநான் விவியா இவர்பத்

[நிரம்பன்றேஸ் விளிக்கும் இளம்பத் தீரமும்முடி யேலே கிளிந்தாம் இலங்கியூதி ஏவிக்கொண் டுரையேல் என்கின்றூர் இதுதான் சேஷ என்னேதி.

(இ - பொ.) “தோழி ! ‘காக்கும் குணமுன்னவரே ! திருஒற்றியூரில் எழுந்தருளிய அழகரே ! கங்கை அணிந்த சடாபாரத்தோடு கூடிய ஒளியைக் கொண்ட சிரசின் மேல் நீர் தரித்திருப்பது, அழியாத கொக்கின் இறகே ஆம்’ என்றேன். அதற்கு இவர், என்ஜெ நோக்கி ‘ஒளிவிடும் ஆபரணம் அணிந்த பெண்ணே ! அழிகின்ற இளம் பத்திரத்தையும்

இ—10

எமது முடிமேலே குடினேம். நீ எனிதாய் என்னிப் பேசாதோ? என்கிறோ. இதன் கருத்து என்னடி?" (எ - து.)

(அ - சொ.) வேணி - சடை. விளியா - அழியா, அழைக்காத. இளம்பத்திரம் - கொக்கின் இறகு. இளமையான இலிலகள். விளியா - அழியாத. இழை - நகை. எளிக்கொண்டு - இழிவாக.

(இ - கு.) விளங்கு + இழை, வெளிக்கொண்டு + உரையேல் எனப் பிரிக்க.

(வி - ரெ.) தலைவி, இறைவனுடைய திருமுடியில் அழியா இளைய பத்திரங்கள் (வில்வ இலிலகள்) உள்ளன என்று கூறினார். இதனைக்கேட்ட இறைவர், பத்திரம் என் பதற்குத் தலைவி கூறிய பொருளினை ஏற்காமல், இளைய கொக்கின் இறகு என்று கொண்டு, 'நாம் கொக்கின் இறகை யும் முடிமேல் கொண்டுள்ளோம்' என்று கூறினார்.

குரண்டாசுரன் என்பவன் கொக்கு வடிவுகொண்ட ஓர் அரக்கன். அவன் உலகங்களைக் கொறித்து உழிழ்ந்து கொண்டிருந்தான். இவனது செயலால் உலகில் இருந்தவர் கள் இறைவனை அடைந்து முறையிட, சிவபெருமான் இவனை அழித்து, அழித்ததன் அடையாளமாக அவனது கொக்கு உருவின் இறகை முடிமேல் அணிந்து கொண்டனர். குரண்டம் என்பது கொக்கு. இவன் கொக்கு வடிவினாலும் இருந்த மையின் குரண்டா குரன் எனப்பட்டான். இந்த வரலாறு இலிங்க புராணத்தில் உள்ளது. (91)

வாசம் கமலும் மலர்ப்பூங்கா வனம்குற் குற்ற மாநகரி
நேசம் குறிப்ப தென்னாறேன் நீயோ நீயோ உரைவன்ரு
தேசம் புகற்வீர் யான்னாறேன் தீகழ்தைத் தீரித்த நீயோம
மேசம் குறிப்ப தென்கின்ரு இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘வாசனை வீசுவின்ற மலர்களை யுடைய பூஞ்சோலைகள் குழந்த நிருத்திரூப் என்கிற பெரு நகரத்தை யுடையவரே! அன்பை விளைவிக்கும் சுகத்தை நாடுவது ஏன்?’ என்றேன். அதற்கு இவர், ‘சுகத்தை நாடுவது நியோ? யாமோ? சொல்’ என்றார். அதற்குமேல் நான், உலகத்தாரால் புகழ்ப்படுகின்றவரே! ‘நான்தான் அன்பால் நாட்டுவது’ என்று சொன்னேன். அதற்கு இவர், விளங்குகின்ற நைத்திரி தித்திரியே, ‘யாமே சுகத்தை நாடுவது’ என்று சொல்லுகின்றார். இதன் பொருள் என்னடி?” (எ - து.)

(அ - சொ.) கா - சோலை. மா - சிறந்த. குறிப்பது - நாடுவது. சம் - சகம். நைத்திரி - நைத்திரியாகிய யசை வேதம். தித்திரி - தித்திரி என்னும் பறவை.

(இ - கு.) குறிப்பது + னன், யாமே+சம், எண்பிரிக்கு மா, உரிச் சொல் தேசம்; இட ஆகுபெயர். (உலகத்தில் உள்ள மக்கள்.)

(வி - ரை.) தலைவி, இறைவரை நோக்கி, “தேசத்தை நடுவது ஏன்?” என்று வினாவினால். அதற்கு இறைவர், தலைவி கொண்ட பொருளை ஏற்காமல், நேசம் என்பதை, நே சம் என்ப பிரித்துக்கொண்டு, “அன்பையும், சுகத்தையும் (நே - அன்பு, சம் - சகம்) நாடுவது நியா, யாமா? நாம்தாம் சுகத்தை நாடுகிறோம். இதைத் தெரியாமல் உள்ளுகிறோயே” என்று தலைவியை நோக்கிக் கூறினார். உள்ளுகிறுய் என்ப நைத்தான் நைத்திரி தித்திரி என்று கூறினார். இக்காலத் தில் ஒழுங்காகப் பேசாதவர்களை ஏன் தத்திகபித்தக என்று உள்ளுகிறுய் என்று சொல்லதையும் இங்கு நிழலு கொள்ள.

“நைத்திரித்திரியே யாமேசம் காண்பது என்பதற்கு” மற்றும் ஒரு பொருளும் உண்டு. முன் ஒரு சமயம் வைசாம் பாய முனிவர் தம் சீடராகிய காத்தியாயன முனிவரை

கோபித்து, “நீ ஒதி அறிந்த எசர் வேதத்தை இந்பொழுது உமிழ்ந்துவிடு” என்றனர். அவ்வாறே அவர் உமிழ்ந்து விட்டார். அவ்வாறு உமிழப்பட்ட வேதம் தீச்சுடராய் ஒளி விட்டது. அதைக் கண்ட வியாச முனிவர், அவ் வெம்மை கையத் தணித்து, அங்கிருந்த முனிவர் கணித தித்திரிப் பறவை (மின்குத்திப் பறவை) வடிவெடுத்து உண்ணும்படி கட்டினா இட்டனர். அப் பறவைகளால், மீண்டும் அவ் வேதம் முனிவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டனமயின் அவ் வேதம் கைத்திரியம் எனப்பட்டது. அதுவே, எசர் வேதம்.

(92)

பேசும் கயலைப் பெண்டுகழும் பெண்மை யுடைய பெள்கள்ஸ்வார் கூகும் படிதிப் படிதூற்றிக் கோவே வந்த தெள்ளன்றேன் மாசந் தரிசே இப்படிக்கு மயங்கும் படிக்கும் மாதாஷ்ணை ஏகும் படிக்கும் என்கின்றார் இதுதான் சேடி என்னேடு.

(இ - பொ.) “தேவீ ! ‘திருக்குறியூருக்குத் தலைவரே! சொல்லப்படுகிற தாமரையில் வாழ்கின்ற பெண்ணுகிய இலக்குமியும் புகழ்தற்குரிய பெண்மைக் குணங்களை யுடைய மாதாஷ்ணாகும் நானும்படி ஆடை இன்றி நிர்வாணமாக வந்தது ஏன்? ’ என்றேன். அதற்கு இவர், என்னை நோக்கி, ‘பேரழகுடையவனே! நீ இவ்வாறு மயங்கும் பொருட்டுமேயாம்’ என்று சொல்லுகிறார். இதன் பொருள் என்னாடி? ” (எ - து.)

(அ - சொ.) கமலைப் பெண்-தாமரை மலரில் இருக்கும் இலக்குமி. பெண்மை - பெண் இயல்பு. கோவே - தலைவரே கோ - தலைவர். மா - சிறந்த. சந்தரி - அழகி.

(இ-கு.) வந்தது+என், எனப் பிரிக்க. மா, உரிச்சொல்,

(வி - ரை.) தலைவி, இறைவரை இப்படி நிர்வாணமாகப் பெண்கள் முன் வரலாமா? என்று கேட்டதற்கு நீயும் என்னைப் போல இப்படி ஆகி (நிர்வாணம் ஆகி) மயங்கவே வந்தனன் என்பார், ‘நீ இப்படிக்கு மயங்கும்படிக்கு’ என்றனர். இப்படித் தலைவி நிர்வாணமானாலும் யிர பெண்கள் ஏசுவார்கள் அல்லரோ? ஆகவே ஏசும்படிக்கும் வந்தீதாம் என்றனர். (93)

கோடியால் யீல்குற் ஒற்றிடம் கேண்டுர் அடிகள் குருதுவாம் படியால் அடியில் இருந்தமறைப் பண்பை உடைப்பிரச்சன்றேன்தின் யடியால் அடியில் இருந்தமறை யான்பை வகுத்தாய் எனில்அதுமாம் இடியா துரைப்பேம் என்கின்றுர் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தேநி! ‘கொடிகள் அசைகின்ற மதில் குற்றத் திருதூற்றியூரை இடமாகக் கொண்டவரே! தேவீர், குருவடிவில் கல்லால் மரத்தின் கீழிருந்த இரகசியத்தின் தன்மையைச் சொல்லுவீர்’ என்றேன். அதற்கு இவர், என்னை நோக்கி, ‘உனது மடிப்பை யுடைய ஆளிலையின்கீழ் இருந்த மறைப் பொருளின் பெருமையை விளக்கிச் சொல்லுவை யானாலும், நீ கேட்ட அந்த மறைப் பொருளின் தன்மையை யாம் இடியாமற் சொல்லுவேயும்’ என்று சொல்லுகின்றார். இதன் பொருள் என்னடி?” (எ - து.)

(அ - சௌ.) எயில் - மதில்கள், குரு உரு - தட்சனு மூர்த்தி வடிவம். அடிகள் - பெரியீர், ஆல் - அசையும் ஆல் அடி - கல்லால் விருட்சம், ஆல் இலை. மறை - இரகசியம். மாண்பை - சிறப்பை. வகுத்தால் - விளக்கிச் சொன்னாலும். இடியாது - இடிக்காமல்.

(இ - கு.) உரு + ஆம்படி + ஆல், இடியாது + உரைப் பேம், எனப் பிரிக்க.

(வி - ரை.) தலைவி இறைவரை “கல்லால் விருட்சத்தின் அடியில் உணர்த்திய மறைப் பொருள் யாது?” என்று விளக்கி

னுள். அதற்கு விடையாகச் சிவபெருமான், “உன் ஆலிஸீஸ் போன்ற வயிற்றின்கீழ் இருக்கின்ற மறைப் பொருளின் மாண்பைக் கூறினால், நாம் ஆலவிருட்சத்தின் கீழ் உரைத்த மறை மாண்பைக் கூறுவேம்,” என்றனர். இறைவர், தலைவியை அவள் வயிற்றின்கீழ் உள்ள பெண் குறியின் மாண்பைக் கூறும்படி கேட்டார் என்க.

மறைப் பண்பு என்று தலைவி குறிப்பிட்டது, வேத இரசியத்தின் மேன்மையை ஆகும். ஆனால், தலைவர் இப்பொருளில் கொள்ளாமல், மறைவாய் உள்ள பொருளின் மாண்பைக் கேட்பதாகக் கொண்டு, அவனுடைய மறை பொருளைக் கூறும்படி கேட்டார்.

இறைவர் கைவீயில் கல்லால் விருட்சத்தின்கீழ்த் தட்சணைமூச்த்தியாக இருந்து, சன்காதி முனிவர்களுக்கு முப்பொருள் (பதி, பசு, பாசம்) உண்மைகளை திருவாயால் சொல்லாமல் குறிப்பால் உணர்த்தினார். ஆதனின், சண்டும் அம் முறை பற்றித் தலைவிக்குக் கூறக் கூடும் என்னும் கருத்தில் இடியாது உரைப்போம் (கூருமல் கூறுவோம்) என்றனர்.

பெண்களின் வயிறு, பல மடிப்புகளை உடைமையின், ‘மடி ஆல்’ என்றனர். ஆல இலை மாதர்களின் வயிற்றுக்கு உவமை கூறல் புலவர் மரபு. (94)

என்னேர் உளத்தில் அயர்ந்திருந்தல் ஏற்று சிடைகிறுந்தி! என்னே அடிகள் பலிஷ்றல் ஏற்கை உடையீர் போலும்சன்றேன் இன்னே கடவின் இடைப்பத் தேற்றை உடையாய் போலும்சன் இன்னே யம்கொண் டுரைக்கின்றார் இதுதான் சேஷ என்னை.

(இ - யெ.) “தோழி! எனது செம்மையாகிய மனத் தில் அமர்ந்திருப்பவரே! மிக்க அழகு வாய்ந்த திருத்தறியூரில் இருந்தவரே! தேவீர் பிச்சை ஏற்பது யாது காரணத் தாலோ? நீர் ஏழுமை யுடையீர் போலும்!” என்று சொல்ல

னேன். அதற்கு இவர், 'இப்பொழுதே கடல் குழந்த இவ் டலகத்தில் நீ எம்மிலும் பத்துப்பங்கு ஏழ்மை யுடையவளா வாய்' என்று இனிதானிய அண்புகொண்டு சொல்லுகின்றார். இதன் பொருள் என்னாடி?" (எ - நு.)

(அ - சொ.) நேர் - நேர்மை, செம்மை. எழில் - அழுதி. அடிகள் - தேவரிச். பலி - பிச்சை. ஏழ்மை - வறுமை, எளிமை, ஏழை. இன்னே - இவ்வாறே. நேயம் - அண்பு.

(இ - கு.) என் + நேர், பத்து + ஏழ்மை, இனிமை + நேயம், கொண்டு + உரைக்கிள்ளுரீச் எனப் பிரிக்க. ஒற்ற யிடை, இடை ஏழன் உருபு. என்னே இரக்கக் குறிப்பைக் காட்டும் இடைச் சொல்.

(வி - ரை.) இறைவர் எல்லாம் உடையவராக இருந்தும் பிச்சை எடுக்கின்றாரே! இவர் ஏழை ஆயினார் போலும்! என்று தலைவி இழிவாகப் பேசினான் அதற்கு இறைவர், 'நீ பத்துப் பங்கு ஏழ்மை (ஏழமை, எளிமை) உடையே' என்றனர். இதன் கருத்து, "நாம் ஏழையே நீ கடவிழட எழு கின்ற பது மை போலும்" என்று கூறினார். அதாவது கடவிழடப் பிறந்த பொம்மை போன்ற இலக்குமி போலும் என்பது. "நீ என்ன! இலக்குமி போன்ற செல்வம் படைத்தவளா?" என்று அவனைத் திருப்பிக் கேட்டவாரும். ஏழ் என்பது ஏழு என்னும் எண்ணுப் பெயரைக் குறித்துப் பின், புணர்ச்சி இலக்கணப்படி ஏழு என்பது, எழு என்று விசைப்பகுதியாக நின்றது அவ்வாறே பத்து என்பதும் இலக்கணப் புணர்ச்சியில் பது என்று நின்று அதனுடன் மை சேர்ந்து பதுமை என்றார்கி, இச் சொல் உவம ஆகுபெயராய் இலக்குமியைக் குறித்தது என்க. அப்போது 'கடவிழட எழு பதுமை' என்று அழையும்.

பத்து ஏழ்மை உடையாய் போலும் என்பதற்கு நீயும் பத்து மடங்கு ஏழ்மை (வறுமை) உற்றும் "எம்மைய் போலப் பிச்சை எடுப்பாய் போலும்!" என்றும் பொருள் கொள்ளலாம்.

நல்லார் பதிக்கும் ஒற்றில்லீர் நண்ணும் உயிர்கள் தொழும்பின்றீர் எல்லாம் அறிவீர் என்னுடைய இச்சை அறியீர் போலும்ஏன்றேன் எல்லாய் அறிவின் மட்டோன்று என்மட்ட டோன்று வாய்மட்டோன் ரெல்லாம் அறிந்தேம் என்கின்றூர் இதுதான் சேதி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘நல்லோரால் மதிக்கப்படுகிற திருத்தறியூரில் உள்ளவரே! உலகத்தில் பொருந்திய எல்லா உயிர்களிடத்தும் கலந்து நின்றவரே! நீர் எல்லாவற்றையும் அறிவீர். எனது விருப்பத்தை மாத்திரம் அறிந்திலீர் போலும்?’ என்று கேட்டேன். அதற்கு இவர், ‘சொல்லில் வல்லவனே! அறிவினிடத்தொன்று, மனத்தினிடத்தொன்று, வாயினிடத்தொன்று ஆகிய எல்லாவற்றையும் அறிந்தோம்’ என்று சொல்லுகிறோர். இதன் கருத்து என்னாடி?” (எ - து.)

(அ - சொ.) நண்ணும் - பொருந்திய. வல்லாய் - பேச்சில் வல்லவனே. அறிவின்மட்டு - அறிவின் அளவில். நல்லார் - ஞானிகள்.

(இ - கு.) தொறும், இடைச்சொல். மட்டு+ஒன்று, ஒன்று+எல்லாம், எனப் பிரிக்க.

(வி - ரை.) நல்லோர் என்பதற்குப் பெண்கள் என்றும் பொருள் கூறலாம். தலையி, இறைவர் உயிர்கள் தொறும் குடி கொண்டிருந்தும் தன்னுள்ளத்தின் இச்சையை அறிந்திலீரே என்று கேட்டபோது இறைவர், நீ ஒரே எண்ணம் உடையவ ளாய் இருந்திருப்பின் நாம் அறிந்து உன் விருப்பத்தை நிறை வேற்றி இருப்போம். ஆனால், உன் அறிவும், மனமும், வாக்கும் வேறு வேறுக இருக்கின்றமையின், யாம் அறியாது போல இருக்கின்றோம்” என்றனர். இதனால் நம் மனம் வாக்கு காயம் முதலிய யாவும் ஒற்றுமை கொண்டு இறைவரை விழும்பினால், இறைவர் அருள் செய்வார் என்பது புலப்படுதல் காண்க. மனம் நினைப்பையும், வாய் பேச்சையும் காயம் (உடல்) தொண்டையும் உணர்த்தி நிற்கின்றன. (96)

மறின்சு கடையிர் சித்தெல்லாம் வல்லீர் ஓற்றி மாநகர் போறிசேர் உயது புகழ்பவில் பொருந்தும் குணமே வேண்டும்சன்றேன் குறியேசு எயது வில்குணாத்தின் குணத்தாய் அநால் வேண்டுற்றுப் பறவேல் விழியாய் என்கின்றுர் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘அலைகள் திரும்பித் திரும்பி வந்துகொண்டிருக்கும் நீரையுடைய கங்கையைத் தரிந்த சுடையை யுடையவரே! சித்துகள் எல்லாவற்றிலும் வல்லவரே! திருத்திற்றியாம் மாநகரத்தை யுடையவரே! பொலிவு சேர்ந்த உமது புகழ் பலவற்றுள்ளும் பொருந்தும் குணமே எனக்கு வேண்டும்’ என்றேன். அதற்கு இவர், என்கீழானாக்கி ‘எறியப்படுகிற வேல் போலும் கண்களை புடையவனே! குறிக்கப்பட்ட எமது வில்லாசிய பொன் மலையின் குணத்தை உடையை. ஆதலால் வேண்டுகின்றுய்’ என்கின்றார். இதன் பொருள் என்னடி?!” (ஏ - து.)

(அ - சொ.) மறி - திரும்பித் திரும்பி மறித்து வருதல். சித்து - எல்லாம் செய்யவல்ல வன்மை. மா - பெரிய, சிறந்த. பொறி - பொலிவு. பலவில் - பலவற்றுன்.

(இ - கு.) சித்து+எல்லாம், எனப் பிரிக்க.

(வி - ரை இறைவர் மதுரையில் எல்லாம் வல்ல சித்தத்ராக வந்து கல்லால் செய்யப்பட்ட யானையை உயிர் உள்ள தாகச் செய்து கரும்பை உண்ணும்படி ஆடல் புரிந்தனமயின் ‘சித்தெலாம் வல்லீர்’ என்றனள். தலைவி “பொருந்தும் குணமே வேண்டும்” என்பதற்கு அமைகின்ற குணமே வேண்டும் என்று கூறினார். இறைவர் அப் பொருளில் அத்தொடரைக் கொள்ளாமல் புணர்ச்சிக் குணமே (இன்பமாகச் சேரும் குணமே) வேண்டும் என்று கேட்டதாகக் கொண்டு, “நீ ஏன் வில்லாசிய பொன்போலும் உருகும் குணத்தை உடையை ஆதலின், இப்படி வேண்டுகின்றுய்” என்று அவளைப் புகழ்ந்து கூறினார்.

ஆருங் இருப்பீர் ஒற்றிவைத்தீர் அந்தன் வேறுன் டோன்றேன் ஒருங் வழக்கில் கரியைஇறை உள்ளி வினவும் ஊர்சுன்றே பேருங் திணையுர் பெரும்புவியூர் மிடலூர் கடலூர் முதலாக ஏருங் அண்டும் எனக்கின்றார் இதுதான் கேட்க என்னே.

(இ - பொ.) “தோழி! ஊர் ஊராய்த் தங்கி இருப்ப வரே! ஊர்தான் ஒற்றியாக வைத்துவிட்டாரே. வேறேர் ஊர் உள்தோ’ என்றேன். அதற்கு திவரி; ‘ஒர் ஊரைக் குறித்து வழக்கிடவும் சாட்சியாகி எமது விடையைப் பெறக் கருதி தீ வினாவுவிற் ஊர் ஒன்றுதானே? பேருர், திணையூர், பெரும்புவியூர், மிடலூர், கடலூர் முதலாக அழகிய ஒடுங்கள் பல உள். அவற்றிற்கும் மேலாக மேலும் பல இருக்கின்றன’ எனவின்றார். இதன்கருத்து என்னடி? ” (எ - து.)

(அ - சொ.) கரியை - சாட்சியை. இறை - பதில் உண்ணி - நினைத்து. வினவும் - கேட்கும். ஓர் - அழகிய, அண்டும் - பல.

(இ - கு.) ஊர், ஊர், அடுக்குத் தொடர். தான், அசைச் சொல், வேறு+உண்டோ எனப் பிரிக்க.

(வி - கூர.) தலைவி, இறைவரை “ஐயன்மீர்! ஊர் ஊராய்ப் பல ஊரில் இருப்பவர் நீங்கள். ஒற்றி ஊரையும் தன்னி வைத்து விட்டார். (ஒற்றிவைத்தீர்) அப்படி இருக்க, வேறு ஊர் ஏதேனும் உண்டோ?” என்று கேட்டனான். அதற்கு இறைவர், தம் விடையாக “எயக்குப் பேருர், திணையூர், பெரும்புவியூர், மிடலூர், கடலூர்” முதலாகப் பல ஊர்கள் இருப்பனவாகப் பதில் கூறினார்.

பேருர்: இது கொயம்பத்தூர் இடயில்வே நிலங்குதிற்கு மேற்கே மூங்கு கல் தூரத்தில் உள்ளது. இதற்கு மேலைச் சிதைப்பரம். தட்சன் கைலாசம், சிப்பிலாரண்யம் என்னும் பெயர்களும் உண்டு. இது வைப்புத்தலம். அப்பர் இதனை

கோத்திரக் கோவைத் தாண்டகத்தில் குறித்துள்ளனர். சிவபெருமானும், உமாதேவியாரும் பறையன், பறைச்சியரகவேடம் முண்டு வயலில் நாற்று நட்டுப் பணி புரிந்த தலம். இச் செயலைச் சுந்தரர் பொருட்டுச் செய்ததாகக் கூறுவர். இங்குள்ள சிவபெருமானை விட்டனா, கோ முனியாகவும், பிரம்மன், பட்டி முனியரகவும் இருந்து பூசித்துள்ளனர். இங்கு நடராசர் திருமரலுக்கு நடன தரிசனம் தந்துள்ளனர். இங்குள்ள அதிமுரச்கம்மனும் இறைவனரப் பூசித்துள்ளனர், இங்குள்ள இறைவர் சுயம்புமூர்த்தி. இவர் பட்டீசு. கோஷவரர் என்றும், தேவியார் பச்சை நாயகி, மரகதவன்னி என்றும் பெயர் பெறுவர். இங்குள்ள தீர்த்தம் பிரம்மதீர்த்தம். காஞ்சி நதி என்பன. காஞ்சி நதியை நொய்யலாறு என்றும் கூறுவர். இத்தலத்துக்கு மூவர் பாடிய பதிகம் இல்லை என்றாலும், சுந்தரர் தாம் பாடியுள்ள சிதம்பரப் பதிகத்தில் (கோயில்) ஈற்றுப் பாடவில் இத்தலத்தில் தமக்கு இறைவர் நடனக்காட்சி அருளினமையினை ‘மீகோங்கில் அணி காஞ்சிவாய்ப் பேரூரப் பெருமானைப் புலிழூரச்சிற்றம் பலத்தே பெற்றும் அன்றே’ என்று பாடியுள்ளனர். இதில் இத்தலத்துக் காஞ்சி நதியின் குறிப்பு இருத்தலைக் காணக, மீகோங்கில் என்பது மேற்குத் திசையில் உள்ள கொங்கு நாடாம். இந்தக் கொங்கு நாட்டில்தான் பேரூர் இருக்கிறது. பேருரில் சுந்தரர் கண்ட நடராசரின் நடனகோவத்தை தினைந்துதான், சிதம்பர நடராசர்முன் தாம் பதிகம் பாடும் போது குறிப்பிட்டுப் பாடினார். இத் தரிசனம் அவருக்கு அத்தலத்து அரசமரத்தடியில் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இத்தலத்தில் நந்தி மூலத்தானத்திற்கு நேராக இல்லாமல் ஒருபுறமாக ஒதுங்கி இருக்கும். இத்தலத்தில் பிறவாப்புளி, இறவாப்பணை உள்ளன. பிறவாப் புளியை இக் கோவிலின் பெரிய கேபுரத்தின் அருகே காணலாம். இறவாப் பணை இங்குள்ள விணற்றுக்கு அருகே இருக்கிறது.

இங்குள்ள நடராசப் பெருமான் மண்டபச் சிற்பங்கள் கண்டு களிக்கத் தக்கவை. இரண்டாம் பிரகாரத்தில் சிங்கவாலி எனும் தீர்த்தம் உண்டு. இங்கு ஒரு காளி கோவிலும் இருக்கிறது. இக் கோவிலிலிருந்து பார்த்தால் நடராசப் பெருமானின் குழுசிதபாதத்தைக் (தூக்கிய திருவடியினை) காணலாம். இவ்வாறு காண்பதைத் தில்யதரிசனம் என்பர்.

பேரூர் சிவபெருமான் கோவிலுள் ஒரு விண்ணு ஆலயமும் உண்டு. இதற்குப் பூசை செய்பவர்கள் சமார்த்தர்கள். கைவக் குருக்களும் அல்லர். பட்டராசாரியர்களும் அல்லர்.

பேரூர் சபாநாயகர் மண்டபத்தின் ஒரு துணில் ஒரு சிப்பாய் தன் துப்பாக்கிக்கு மஞ்சு போடும் முறையில் அமைக்கப்பட்டிருக்கும் காட்சி காணத் தக்கதாரும்.

இங்குப் பங்குணி மாதம் பெருவிழா (பிரம்மோற்சவம்) நடக்கும். பத்தாம் நாள் நடராசர் வீதிவலம் வகுவர். அப்போது அவரை எழுத்தருளச் செய்யும்போது தண்டுகள் முறியுமாம். இறைவர் நாற்று நடும் விழா ஆணி மாதம் நடைபெறும். இங்குள்ள மணைலை திருநீறு.

நடராச சபைக்குக் கிழக்குப்புறம் கருங்கல்லூக்குப் பதிலாக மரத்தால் ஆகிய சிற்பம் உள்ளது. கருங்கல்லீல் தேரை திருத்தாகச் சிற்பியினால் கண்டு பிடிக்கப்பட்ட காரணத்தால், இக் கல் சிற்பத்தை நீக்கி மரச் சிற்பத்தை அமைத்தனராம்.

மூல ஸிங்கத்தின் வடிவில் காமதேனுவின் கண்று இடத்து முட்டியதால், அதன் குளம்பின் துவாரமும் காளின் வடிவும் காணப்படுவின்றன.

ஒரே கல்லில் வெட்டப்பட்ட சங்கிலியையும் உருஞும் தாமரை மலர்களையும் காணலாம். பேரூர் பாடல்பெற்ற தலம் அன்று. வைப்புத் தலம். பாடல் பெற்ற தலமாயின்

அதைப் பற்றிய குறிப்புகளை அறியப் பலருக்கு நாட்டம் செல்லும். பேரூர் பாடல் பெற்ற தலம் அன்று என்னும், அதனைப் பற்றிப் பலருக்கு நாட்டம் செல்லவேண்டும் என்ற காரணத்தால் நம் ஜோ குறிப்பிட்டிருக்கின்றார். எனவே தான், விரிவாக இத்தலத்தைப் பற்றி இங்கு எழுதப்பட்டது.

நினையூர்: இதுவே திருத்தினை நகர். இது சுந்தரரால் பாடப்பெற்ற தலம். இதற்குத் தீர்த்தநாளி என்னும் பெயரும் உண்டு. இத்தலம், சிதம்பரத்தில் திருந்து கடலூருக்குப் போகும் இருப்புப் பாதையில் இருக்கும் புதுச் சுத்திரம் இரயிக் திலையத்திற்கு வடமேற்கே மூன்றுகல் தொலைவில் இருக்கிறது. பெரியான் என்பவன் பன்ன வகுப்பினான். ஆனாலும், நல்ல சிவபக்தன். இவன் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தான். அவனிடம் இறைவர் உணவு கேட்டார். அவன் தன் வீட்டிற்கு உணவு கொண்டுவரச் சென்றான். அவன் திரும்பி வருதற்குள் வயலில் தினைகள் நன்கு வளர்ந் திருக்கும்படி இறைவர் திருவருள் புரிந்தார். இதனால் இத்தலம் திருத்தினை நகர் எனப்பட்டது. இறைவர் சிவக்கொழுந்தீசர் இறைவியார் இளம்கொம்பன்னார். கொன்றை இத்தலத்து விருட்சம்.

பேருங்புலியூர்: புலியூர் என்னும் பெயரில் பாடல்பெற்ற தலங்கள் ஐந்துள். அவை ஏருக்கத்தம் புலியூர், ஓமாம் புலியூர், பாதிரிப் புலியூர், பெரும் புலியூர் என்பன. இவற்றுள் ஒன்றே பெரும் புலியூர். இது திருவையாற்றுக்கு வடமேற்கு இரண்டு கல் தூரத்தில் உள்ளது. இத் தலத்தைத் திருஞான சம்பந்தர் மட்டும் பாடியுள்ளனர். வியாக்கரபாத முனிவர் (புளிக்கால்) முனிவர், பூசித்த தலம். இறைவர் வியாக்கர புலீசுவரர் என்றும் இறைவியார் சௌந்தரநாயகி என்றும் பெய்த் பெறுவர்.

பிடலூர்: இது வைப்புத்தலம் (அதாவது மூவர்களால் பாடப் பெறுத தலம்) ஆனால், திருநாவுக்கரசர் திருத்தாண்

டகத்தில் கோத்திரக் கோவை என்றும் தலைப்பில் பல தலங்களைக் கூறும்போது “பெருந்துறை, காம்பிள், பிடலூர்” என்று குறிப்பிட்டுள்ளனர். மிடலூர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி தாலுக்காவில் உள்ளது. இவ்வூர் திருச்சிராப்பள்ளி யிலிருந்து பிரம்பலூர்க்குப் போகும் வழியில் செருகலூருக்கு அருகில் உள்ளது. இதனை இப்போது திருப்பட்டுச் சொல்ல இந்தந் தலத்தின் பெயர் சம்கந்தூர்களில் ஒன்றுகிய புற நானூற்றில் காணப்படுகிறது. இதில் மாசாத்தனூர் கோயில் ஒன்று உள்ளது. சேரமான் பெருமான் நாயனுர் பாடிய திருக்கைலாய் ஞான உலோ கயிலையில் அரங்கேற்றப்பட்டது. அதனை உடனிருந்து கேட்ட மாசாத்தனூர் இத்தலத்தில் வந்து வெளியிட்டார். இங்குள்ள மாசாத்தனூர் இடக்கையில் ஆதி உலா நூல் இருக்கிறதைக் காணலாம்.

கடலூர்: இறைவருடைய எட்டுனிரட்டாணத் தலங்களுர் இதுவும் ஒன்று. ஆகவே இதனைக் கிருக்கடலூர் விரட்டம் என்பார். மார்க்கண்டேயருக்காக இயமனை உதைத்த தலும் இதுவே. இந்த உகுவத்தை இங்குக் காணலார். இம் மூர்த்தியைக் கால சம்மார் மூர்த்தி என்பார். இத்தலத்திற்கு வில் வாரங்களையும் என்றும், கடலூர், கடலூர் என்னும் பெயர் கூடும் உண்டு. விள்ளு முதலிய தேவர்கள் உண்ணக் கொண்டந்த அழுத கடத்தை (குடத்தை) இங்கு வைத்தபோது அந்த அழுதம் விள்கம் ஆயிற்று. ஆகவே, இறைவர் அமிர்த கடேச என்று அழறக்கப் பெறுவார். இறைவியின் திருப்பெயர் அபிராமி என்பது. இவ்விறையின் மீது அபிராமி பட்டா பாடிய நூலே அபிராமி அந்தாதி எனப்படும். இவர், இவ்விறையின் திருவகுளால் அமாவாஸையின் போதும் பூரணசந்திரனைக் காட்டியவர். குங்கிளியக் கலை நாயனுர் பிறந்த தலமும் அவர் குங்கிலியத் திருப்பணி புரிந்து முத்திபெற்ற தலமும் இருவே என்க.

இத்தலத்தில் அமிர்த புஷ்கரணி, முதலான தீர்த்தச் சுள் உண்டு தல விருட்சம், வில்வம். இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர். சுந்தரர் பாடிய பதிகங்கள் இருக்கின்றன. இத்தலம் திருக்கடையூர் இரயில் அடியிரிஞ்சுது அரை கல் தொலைவில் உள்ளது.

இத்தலத்துக்குக் கிழக்கே ஒரு கல் தொலைவில் திருக்கடையூர் மயானம் என்னும் பாடல் பெற்ற தலம் உள்ளது. இத்தலத்துக்கும் அப்பர், சுந்தரர், சம்பந்தர் பாடிய பதிகங்கள் உண்டு. மயானம் என்பது சுடலை. இங்குப் பிரம்மதேவணைத் தகனம் செய்தமைப்பற்றி இத்தலத்துத்துக்கு இப்பெயர் உண்டாயிற்று. இறைவர் மீண்டும் அவணை உயிர்ப்பித்தனர். அவன் இறைவனைப் பூசீத்துப் பழையபடி படைக்கும் தொழிலைப் புரிந்து வந்தான். இறைவர், பிரம்ம புரேசர் என்றும், இறைவியார் அமலக்குயமின் அம்மை என்றும் பெயர் பெறுவர். தீர்த்தம், காசி தீர்த்தம். இத் தீர்த்தம், இத்தலத்துக்கு அரை கல் தொலைவில் உள்ளது. இவ்வளவு சிறப்புகளையுடைய அழகிய ஊர்கள் பல உள்ளன என்று இறைவர் தலைவிக்குக் கூறினார். (98)

விழிடன் நூதலீர் ஒற்றிடலீர் வேதம் பிறவி இலர்கள்றே மொழியும் துங்கநாள் வேய்கள்று முந்தர் என்கிடும் கேள்வன்றேன் பழியன் ரணங்கே அல்வேய்க்குப் படுழுத் தோழுவித் தங்களும் இழியும் பிறப்போ என்கின்று இதுதான் சேடு என்னோ.

(இ - பொ.) “தோழி ! ‘கண் சேஞ்சுடு கூடிய அழகிய நெற்றியையுடையவரே ! திருஒத்திருந்தியூரில் உள்ளவரே ! பிறங் பில்லாதவர் என்று வேதங்கள் சொல்லு சின்ற உர்கை, இல்லுலகில் “வேய் சன்ற முத்தர்” என்று சொல்லுதற்குக் காரணம் யாது?’ என்று கேட்டேன். அதற்கு இயா, ‘பெண்ணே ! அப்படிச் சொல்லுவது பழிப்பன்று. அத்த வேயில் உண்டாகும் முந்து ஒரு விதை அன்று ஆதலான,

அஃது ஓர் இழி பிறப்போ? அன்று! என்கினார். இதன் பொருள் என்னாடி?" (எ - து.)

(அ - சொ.) ஒண்மை-ஒளி, நுதல்-நெற்றி. மொழியும்-சொல்லும். வேய் - மூங்கில். ஈந்ற - பெற்ற முத்தன் - முத்துப் போன்றவன். அணங்கே - பெண்ணே. படு - உண்டாகும். இழியும் - இழிவாகும். நுழை - உங்களீ.

(இ - கு.) வீழி+ஒண்மை. இங்கு+என்றேன். பழி+அன்று + அணங்கே. முத்து + ஒசை வித்து + அன்று + அதனால் எனப் பிரிக்க. அன்று + குறிப்பு விளைமுற்று.

(வி - ரை.) சிவபெருமான் ஒருவரே பிறவாதவர்; இறவாதவர். மற்றைத் தெய்வங்கள் எல்லாம் பிறக்கும், இறக்கும். இது குறித்தே சங்க நூல்கள் இவரைப் பிறவாயாக்கைப் பெரியோன் என்று போற்றுகின்றன. பின் வந்த நூல்களும் “ஈங்கள் சிவம் பிறந்த கதையைக் கேட்டிலோம். இறந்த கதையைக் கேட்டிலோம்” என்று கூறுகின்றன. இப்படி எல்லாம் கூறுதற்கு மூல காரணம் வேதத்தில் இவ்வாறு சிவபெருமானைப் பற்றிக் கூறி இருப்பது தான். ஆகவேதான் தலைவி இறைவரை “வேதம் பிறவி இலர் என்றே மொழியும்” என்று கூறினார். அப்படி இருந்தும் “உங்களை மூங்கில் பெற்றெடுத்தது என்று உலகம் கூறுகிறதோ அஃது ஏன்?” என்று வினாவினார்.

ஒரு மரத்திலிருந்து விதை தோன்றினால் அவ்விதை அம் மரம் மீண்டும் முளைப்பதற்கும் விதையாகும். ஆனால், மூங்கிலிருந்து முத்துத் தோன்றினாலும், அம்முத்து அம் மூங்கிலைத் தோற்றுவிக்கும் விதையாகாது. ஆகவே, மூங்கிலில் உதித்த முத்துப் பழிக்கப் படுவது ஆகாது. எனவே இறைவர் தாம் மூங்கிலிலிருந்து தோன்றினாலும் இறித்த பிறப்பினர் ஆல்லர் என்பதை எடுத்து மொழிந்தனர். இத்துடன் சௌயவர்களுக்கு அமையும் பிறப்புகள் பாவ, புண்ணியம் காரணமாக அமைகின்றன.

அவ்வாறு இறைவராம் தமக்குப் பாவ புண்ணியத்தால் ஏற்பட்ட பிறப்பு அன்று என்பதையும் கூறியவரரும். இறைவர் இவ்வாறு முத்தில் தோன்றிமைக்குக் காரணம் ஆன்மாக்களை ஆட்கொள்வதற்கே ஆம்.

வேதம் பிரம்மாதி விஷ்ணுக்கள் பிரளய காலத்தில் அழிவதைக் கண்டு, தானும் அவ்வாறு அழிய நேருமே என்று அஞ்சிச் சிவபெருமானீச் சரண் அடைந்தது. அப்போது சிவபெருமான் அதனைத் திருதெல்வேலியில் மூங்கில் வனமாக இருக்கப் பணித்து, அதன் அடியில் தோன்றினார். அந்தக் குறப்பே “வேய் ஈந்ற முத்தப்” என்பதில் அடங்கியிருக்கிறது. இவ்வாறு தாம் மூங்கில் தோன்றியது இழிவன்று என்றும், தாம் பிறவாதவர் என்றும் தலைவிக்கு எடுத்துக் காட்டினார் (89)

வின்னூர் பொழில்குழி ஒற்றிடவிர் விளங்கும் நாயம் மிகுவாச்சு தன்னூர் மன்னே தனியெழிக்கத் தகுதி வேண்டும் எனக்கேள்ளேன் பண்னூர் மொழியாய் உபகாரம் பண்ணூப் பகவவ பேஞ்சிதை என்னூர் என்னூர் என்கின்றூர் இதுதான் சேடி என்னே

(இ - பொ.) “தோழி! ‘ஆகாயத்தைத் தொடுகின்ற சோலீ சூழ்ந்த நிகுத்தநியூரிலுள்ளவரே! விளங்குகின்ற மாலையாகத் தொடுத்த மிக்க மணமுள்ள குளிர்ச்சி பொருந்திய, கொன்றை மாலையை என் காம வேதனை ஒழியும் படி எனக்குத் தரல் வேண்டும் என்றேன். அதற்கு இவர், ‘பண்பேலூம் சொல்லை யுடையவனே! உபகாரம் செய்யாத பகவவர் ஆயினும் இந்தக் காரியத்தை நினையார், நினையார்’ என்கிறூர். இதன் பொருள் என்னடி?’” (எ - து.)

(ஆ - சொ.) வின்ன் - ஆகாயம். ஆர் - பொருந்தும். பொழில் - சோலீ, தாமம் - கொன்றை மாலை. வாசம் - வாசனை. தண் - குளிர்ச்சி. ஆர் - நிறைந்த. பண் - இரச.

(இ - கு.) வின் + ஆர், தன்மை + ஆர் எனக்கு + என்றேன், பண் + ஆர் எனப் பிரிக்க என்னுர் எண்ணுர், அடுக்குத் தொடர், பகைவரேனும், இதில் உள்ள உம் இழிவு, சிறப்பு உம்மை.

(வி - ரை.) தலைவி கரமவேதனை கூட்ட மன்மதன் எய்யும் மலர் பாணத்தின் துயரைத் தடுக்க இறைவரின் கொண்ணற மாலையைக் கேட்டனள். ஆனால் இறைவர் வேதனை என்பதற்குத் துன்பம் எக்க கொள்ளாமல், வேதனை (பிரமனை,) ஒழிக்க மலர் மாலையைக் கேட்பதாகக் கொண்டு “பெண்ணே! யிறை அழிக்க வேண்டும் என்கிழுப்; பகைவர் கனும் கூட இப்படி நினைக்க மாட்டார்களே! நீ இப்படிக் கேட்கின்றுயே! பிரமன் உலகைப் படைக்கிறவன் அல்லனே? அவனை அழிக்க நாம் என்றும் எண்ணேனும் எண்ணேயும்” என்றனர். தலைவி, தான் பிரம்மனுல் படைக்கப்பட்டுப் பலவிதத் துன்பங்களுக்கு ஆளாக இருப்பதால், அதனில் நீங்கி மோட்சம் பெறவேண்டும் என்றும் கருத்தில், மர்மீ (அதாவது பரத்தமம்) ஆகிய மோட்சம் கேட்டாள். அப்படிக் கேட்டபோதும், வேதனை (பிரமனை) ஒழித்துப் பரத்தாயம் கேட்பதாகக் கொண்டு, உலகம் படைக்கும் பிரமனை அழிக்க நாம் எண்ணேயும் என்று கூறியதாகவும் கொள்க.

(100)

சும்பால் மூழியார் முன்னர்ஜெர் கோவீர் என்கோ திருநூற்றி அம்பார் கடையிர் உபதாடனர்யேன் அகுளல் வேண்டுஸ்ஸன்றேன் மீபார் மூழியாய் காட்டுவின்றும் என்றும் போன்றும் அம்பங்கோ மீபால் வானின் நடைக்கின்று இதுதான் சேஷ என்னோ

(இ - பொ.) “தோழி! ‘நான் திருஞற்றிழுரில் உள்ள கங்கை நங்கிய சுடையை உடையவரே! செவ்விய பால் போனும் இன்சொல்லீ உடையவராகிய மாதாகனுக்கு எதிரே

ஏன் வின் அணைவீரன்று சொல்லுவேனோ? உம்முடைய தடிப்பை யந்திலேன். அருள் செய்தல் வேண்டும் என்றேன். அதற்கு இவர், 'கச்சணித்த மூலிகை உடைய வளே! எமது ஆடலைக் காட்டுகின்றோம். நிலைபெற்ற அரிதா நிய பொன்னம் பலத்தில் எம்மிடம் வருவாயாக' என்கின்றார். இதன் கருத்து என்னடி?" (எ- து.)

(அ - சொ.) என்கோ - என்று சொல்வேனோ. அம்பு - கங்கைநீர், ஆடல் - நடிப்பு, வம்பு - கச்ச. ஆர் - அணமந்தமன்னும் - நிலைபெற்ற. எம்பால் - எம்மிடம். அப்பலம் - பொற்சபை.

(இ - கு.) அம்பு+ஆர், செப்மை+பால், உமது+ ஆடல், வம்பு+ஆர், என்று+உரைக்கின்றார் என்கு+ஓ எனப் பிரிக்க என்கோ, ஒ வினு எழுத்து. எப்பால், பால் ஏழன் உருபு. காட்டுகின்றோம், தன்மைப் பங்கமை வினை முற்று. என்கு, தன்மை ஒருக்கம் வினைதூற்று.

(வி - ரை.) தலைவி ஆடல் அறியேன் என்றதன் குறிப்பு, மூல திருவிளையாடலை அறியேன் என்பது. இறைவர் ஆடல் என்பதற்குத் திருத்தனம் எனக் கொண்டு, அந்தத்தைப் புரியும் அம்பலத்தில் (சிதம்பரப் பொற்சபையில்) வருக என்று அழைத்தனர். மேலும் ஒரு குறிப்பு இதில் உளது. அதாவது நீ எம் ஆடலை (உன்னேடு கூடி இன்புற்று ஆடும் ஆடலை) விரும்பி இங்கு திருந்து கேட்கின்றாரேய. அம்பலம் (வெளியே) வா நாம் கூடிக் குலாவலாம் என்பது. சிதம்பர அப்பலீத் தினை வெளி என்று கூறுவதனால் இவ்வாறு கூறினார். மேலும் அப்பலம் (சிதம்பர ரகசியத்தலம்) ஆதலின், இரகசிய நால் அங்கு வந்துவிடு என்பதும் ஆம். (10)

மைக்கள் மிடற்றர் ஆங்கூறி வைத்தீர் உண்டோ பனையன்றேன் கைக்கண் நிறைந்த தனத்திலும்தம் கண்ணில் நிறைந்த கணவனையே துய்க்கும் மடவார் விழைவார்எனச் சொல்லும் வழக்கி தறிந்திலையோ யெக்கும் இடையாய் என்றின்றுர் இதுதன் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘கருநிறத்தைக் கொண்ட விடம் பொருந்திய கண்டத்தை யுடையவரே! ஊரை ஒற்றிவைத்தீர். உமக்கு மனையுண்டோ?’ என்றேன். அதற்கு இவர், என்னை நோக்கி, ‘மெனிந்த இடையை யுடையவளோ! போக கூத்தை அநுபவிக்கிற இளம் பெண்கள், கையில் நிறைந்திருக்கிற பொருளைப் பார்க்கிறும் தமது கண்களுக்கு நிறைந்த கணவரையே விரும்புவார்கள் என்று சொல்லுகிற வழக்காகிய இதனை அறிந்திலையோ?’ என்று சொல்லுகின்றார். இதன் பொருள் என்னாடி?” (எ - து.)

(அ - சொ.) மை - கருமை. (ஈண்டு விடம்) மிடறு - கழுத்து. மனை - வீடு, மனைவி. ஒற்றிவைத்தீர் - அடகு வைத்தீர். கைக்கண் - கையில். தனம் - பணம். துய்க்கும் - அநுபவிக்கும். மடவார் - இளம் பெண்கள். விழைவர் - விரும்புவர். எய்க்கும் - மெனிந்த, துவள்கின்ற.

(இ - கு.) மை, பண்பு ஆகுபெயர். மனை, இடவாகு பெயர். கைக்கண், கண் ஏழன் உடுபு. வழக்கு+ஈது+அறிந்திலையோ எனப் பிரிக்க.

(வி - கூ.) தலைவரி, இறைவரை நோக்கி “நீங்கள்தாம் உம் ஊரை ஒற்றிவைத்தீரே. (அடகு வைத்தீரே) இப்படி இருக்க என்னை விரும்பி வந்தீரே. உங்கட்டு வீடு உண்டா?” என்று வினாவினான். இதனைக் கேட்ட இறைவர், ‘பெண்ணே! சுகம் வேண்டும் என்று விரும்புகின்ற பெண்கள் கையில் இருக்கிற பணத்தைக் கட்டிலும் கண்ணுக்கு இரிய கணவரைத்தான் வரும்புவர். ஆகவே நாம் உன் கண்ணுக்கு

இனிய கணவர் அல்லமோ? ஆகவே, எமக்கு வீடு இருக்கிறதா என்று கேட்கிறோயே' என்று கூறினார். மற்றிருந்தும் விதமாகவும் இறைவர் விடை கூறினார் என்றும் கூறலாம். அதாவது எனக்கு மனைவி உண்டா என்று வினாவுகின்று யே (மனை என்பது வீடு, மனைவி என்று இரு பொருளையும் தரும்) நாம் ஊரை ஒற்றி வைத்தவர் ஆயினும் எம் அழகு காரணமாக விரும்பாத மாதர்களும் இருக்கின்றனரோ. ஆகவே, பல மாதர்களும் விரும்புகின்றனர் ஆதலின், மனைவிமார் பலர் உண்டு என்பதை உணர்த்தினார் என்பதும் ஆம். உமாதேவி, கங்காதேவி, திருமாலாம் மோகினி ஆகிய மூன்று மனைவியர் இருத்தலின் இவ்வாறு கூறினார். “ஆகவே நீ எம் சுகத்தை விரும்பினால், எம் வறுமையைக் கருதாது எம்மோடு சேர்ந்து இன்புறுக்” என்று கூறினார் என்க.

(102)

ஆறு முகத்தார் தமைச்சுறு ஐந்து முகத்தார் இவர்தமைநான் மாறு முகந்தார் போல்ஒற்றி வைத்தீர் பதியை என்னச்சேன் நாறு மலர்ப்புங் குழஞ்சோடியோ நாமோ வைத்த துள்மொழியன் கோ யோழிஅன் ரென்கின்றார் இதுதான் சேடு என்னே.

(இ - பொ.) “தோழி! ‘ஆறுமுகங்களை யுடையவராகிய முருகக் கடவுளைப் பெற்ற ஐந்து முகங்களை யுடையவராகிய இவரை யான்,’ ‘பகைவரைப் போல ஊரை ஒற்றிவைத்தீர், ஏன்?’ என்று கேட்டேன். அதற்கு இவர், என்னை நோக்கி, மணக்கின்ற மலர்களை அணிந்த அழகிய கூந்தலையுடைய பெண்ணே! ‘நீயோ நமோ பதியை ஒற்றிவைத்தது. உன் சொல்லானது சபைக்கேறும் சொல் அன்று’ என்று சொல்லுகின்றார். இதன் கருத்து என்னாடி?’” (எ.து.)

(ஆ - சொ.) சன்ற - பெற்ற; ஐந்து முகத்தார் - சிவபெருமான். மாறுமுகத்தார் - பகைவர். பதி - ஊர். நாறு - மணக்கும். குழல் - கூந்தல். மன்று - நியாயசபை.

(இ-கு.) மலர்ப் பூங்குறல், அன்மொழி தொகை, அண்மை விளி. வைத்தது+உண்மொழி, மன்று+சறுமி, மொழி+அன்று+என்கின்றுர்.

(வி - ரெ.) இறைவர்க்கு ஜந்து முகங்கள் உண்டு. அவையே ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்பன. ஆகவே சிவனுர் ஜந்து முகத்தார் எனப்பட்டார். ஆனால் இறைவர்க்கு ஆறுமுகங்களும் உண்டு. ஆறுவது முகம் அதோமுகம் என்பது. இந்த ஆறுமுகங்களை யும் ஞானிகள் சிந்திப்பர் என்க. இதைக் கற்றபுராணம், “அறிஞர் ஆயோர் சிந்திக்கும் தனது தொல்லைத் திருமுகம் ஆறும் கொண்டார்” என்று கூறுகிறது. இந்த ஆறு திருமுகங்களிலிருந்து தோன்றிய பொறியே ஆறுமுகன் தோன்றுத்தகுக்காரணம். எனவே, “ஆறுமுகத்தார் தமை ஈன்ற ஜந்து முகத்தார்” என்று கூறப்பட்டது. தலைவி இறைவரைப் பதியை ஒற்றிவைத்தீர் என்றான். அதாவது உமது ஊரை அடகுவைத்தீர் என்ற பொருளில் கூறினான். ஆனால், இறைவர் ஒற்றி என்பதற்கு தள்ளி என்றும், பதி என்பதற்குக் கணவன் என்றும் கொண்டு “கணவனுகிய எப்பைத் தள்ளி வைப்பது நயே யாமோ?” என்று கூறி “தீபேசும் இந்தப் பேசு தியாயசபை ஏற்காது” என்று கூறினார். (108)

வள்ளல் மத்யோர் புகழ்சூற்றி வள்ளல் உழுங் சணிச்சடையின் வள்ள மகள்யேல் பிள்ளையதி விளங்கல் அழகி தெள்ளேந்தின் உள்ள முகத்தும் பிள்ளையதி ஓளிகொள் முகத்தும் பிள்ளையதி எள்ளல் உடையாய் என்கின்றுர் இதுதான் சேடு என்னே.

(இ - பெ.) “தோழி! ‘கொடைக்குண்முடைய பேரறி வுடையோர்கள் புகழாறின்ற திருவொற்றீஸ்தூர் தியாகரே! உமது பவழமனி போன்ற சடையிலுள்ள கண்கையின்மேல் பிள்ளையதி பிரகாசிப்பதாகிய இஃது அழகாய் இருக்கிறது’

என் தீர்ண். அதற்கு இவர், என்னை நோக்கி, ‘இவ்வாறு கங்கையை இழிவாகப் பேச்கின்றவனே! உன் மனத்திலும் பின்னொ மதியே, ஒளியைக்கொண்ட உன் முகத்திலும் பின்னொ மதியே’ என்று சொல்லுகின்றார். இதன் கருத்து என்னடி?’” (எ - து.)

(அ - சொ.) மதியோர் - அற்வுடையோர், முதல் வள்ளல் கொடைக்குண முடையோரையும் (பெருமை உடையோ ரையும் குறிக்கும்) இரண்டாவது வள்ளல் தியாகராய முர்த்தியையும் குறிக்கும். இறைவர் மோட்சத்தைக் கொடுத்தலின் வள்ளல் எனப்பட்டார். மணி - அழகு, பவழமணி, வெள்ள மகன் - வெள்ளமாகப் புரண்டு வருகின்ற கங்கை. பின்னொ மதி - பிறைச்சந்திரன். என்னல் - இகழ்ச்சி.

(இ - கு.) இரண்டாவது வள்ளல் விளி வேற்றுமையில் அமைந்துள்ளது. அழகு + சது + என்றேன் எனப் பிரிக்க முகம், ஏழன் உருபு.

(வி - ரை.) தலைவி, கங்கை தங்கிய சடையில் பிறைச் சந்திரன் இருப்பது அழகாக இருக்கிறது என்றனன். பின்னொ மதி எனபதற்குத் தலைவி பிறைச்சந்திரன் என்று பொருள் கொண்டு பேசினான். ஆனால் இறைவர், அப் பொருளில் ஏற்காமல், தாம் கங்கையைத் தலையில் வைத்திருப்பது சிற்றநிவுக்கு (பின்னொ மதி) காரணம் என்று கூறியதாகக் கொண்டு “நாம் பின்னொ மதி (அற்ப அறிவு) ஒன்றே உடையோம். நீயோ உன் உள்ளத்திலும் பின்னொ மதி (அற்புத்தி) உடையை முகத்திலும் சிறுமதி உடையை” என்று இகழ்த்து பேசினார். அதாவது நீ தென்றுசில அற்ப புத்தியுடையை என்றும், முகத்தில் பிறைச் சந்திரனைப் போன்று வளைந்த நெற்றியுடையை என்றும் கூறியவாரும். தம்மை ஒரு முறை பின்னொ மதி என்றதனால், அவளை இருபூறை பின்னொ மதி உடையை என்று இழித்துப் பேசினார். தலைவியின் காம வேட் காரணம்

மாக உடல் மெலிந்து அவன் ஆடை கீழே விழுந்து விட்டது. அதனால் இறைவர், பிறர் இகழுத்தக்க ஆடையை உடைய வளே என்று கூறியதாகவும், என்னால் உடையாய் என்ப தற்குப் பொருள் கூறலாம்.

(104)

உள்ளத் தனியே போல் அன்பர் உவக்கும் திருவாய் ஒற்றிஉள்ள கள்ளத் தவர்போல் இவண்ணிற்கும் கரும்பள்ளீர் இன்றென்றேன் மென்னக் கரவு செய்வோநாம் வேடம் எடுத்தோம் நின்சால்லின் என்னப் புரிந்த தென்கின்றார் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி! நான், ‘அன்பர்கள் தம் மனத்தில் தாயைப் போலவே எண்ணி விரும்புகிற செல்வப் பெருக்கு நிறைந்த ஒற்றியூரிலுள்ளவரே! உள்ளே வராமல் திருடைப் போல நீர் வெளியே நிற்கும் காரியம் என்ன? என்றேன். அதற்கு இவர், ‘யாம் மெல்ல களவு செய்வதற்காகவா இவ் வேடம் எடுத்தோம்? உண் சொல்லே உன்னை இகழுச் செய்தது’ என்கின்றார். இதன் கருத்து என்னடி?’” (எ - து.)

(அ - சொ.) அனையே - தாயே. உவக்கும் - மகிழும். இவண் - இங்கு. கரவு - வஞ்சகம். என்ன - இகழு. கருமம் - காரியம்.

(இ - கு.) உள்ளத்துது + அனையே, இன்று + என்றேன், புரிந்தது + என்கின்றார், எனப் பிரிக்க. கரவு, முற்றியலுகரம். மென்ன, குறிப்புப் பெயர் எச்சம்.

(வி - ரை.) உள்ளத்தனியே போல் என்பதற்கு அன்பர்கள் எவ்வளவு கருதுகின்றார்களோ அந்த அளவுக்கு அனுபவிக்கும் திரு (செல்வம்) நிறைந்த திருஒற்றியூர் என்றும் பொருள் கூறலாம். இறைவர் தலைவி வீட்டின்முன் வாய் திறவாது நின்றதால், “ஏன் கள்ளத்தனமாக இவ்வாறு “நிற கின்றீர்கள்?” என்று வினவினால். தலைவி தம்மைக் கள்ளர்

என்று கருதியதனால், அவர் வார்த்தையைக் கொண்டே உண்ணோக் களவாடிப் போகவே வந்தோம் என்று பதில் உரைத்தார். கள்ளத்தவர் என்பதற்குத் தவவேடத்தில் கள்ளத்தன்மை கொண்டார் என்பது பொருள். கள்ளக் கணவர் என்றும் பொருள் கொள்ளலாம், இப்படித் தலைவி கூறியதனால்தான் உண்ணோக் களவாட வந்தனம் என்றனர். அச்சை அடுக்கும் நிருஷ்ரி அவர்க்கோர் பிச்சைக் கொடுப்பான்றேர் விச்சை அடுக்கும் படிநம்பால் மேலி ஞோக்கில் அகிளநடைப் பிச்சை எடுப்போம் அதைப்போல் பிச்சைக் கொடுப்பேர் அவன்றே இச்சை எடுப்பாய் உரைக்கின்றார் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி ! ‘ உயிர்களை அடுத்திருக்கிற திருதூற்றிழூர யுடையவர்க்கு ஒரு பிச்சை கொடும்’ என்று சொன்னேன். அதற்கு இவர், என்னை நோக்கி ‘ ஞானமுண் டாகும்படி எம்மிடத்தை அடைந்தவர்க்கு இந்த உலக நடையாகிய மையீல் எடுப்போமே அன்றி, உண்ணப் போலப் பிச்சைக் கொடுப்போம் அல்லோம்’ என்று தமது இச்சையை எடுப்பாகச் சொல்லுகின்றார். இதன் கருத்து என்னடி ? ”
(எ - து.)

(அ - சொ.) அச்சு - உயிர். விச்சை - ஞானம். நம்பால் - நம்மிடம். அகில நடை - உலக நடை, உலகப் போக்கு. பிச்சை - பிட்சை, மையல். அலம் - அல்லோம். இச்சை - விருப்பம்.

(இ - கு) விச்சை, இடைப்போலி, வித்தை என்பது சொல். நம்பால், பால் ஏழன் உருபு. அலம், தன்மைப் பன்மை விளைமுற்று.

(வி - ரை.) தலைவி, இறைவர் பிட்சாடர் கோலத்தில் வந்தார் ஆதலின், அவர்க்குப் பிட்சை இடும்படி தன் நோழி

யங்ககுக் கட்டணை இட்டனள். தானே இடாது பிறரைக் கொண்டு இஞ்சுமாறு செய்ததனால் அதைப் பெற விரும்பாதவ ராய், “பெண் ணே! நாம் நம்மைச் சரண்புகுந்த மெய்யன்புர் களின் பிச்சை (மையல்) எல்லாம் எடுக்க வல்லவர்களாக இருக்கின்றோம். உண்ணோப் போலப் பிச்சைக் கொடுப்பவர் அல்லர்” என்று கூறினார். இறைவர் உயிர்க்கும் உயிராகி இருப்பவர் ஆதனின், ‘அச்சை அடுக்கும் திருஒற்றியவர்’ எனப் பட்டார். இறைவர் உயிர்க்கு உயிராய் இருக்கும் உண்மை யினைத் திருவருள் பயன்,

“அகர உயிர்கள்போல் எங்கும் அற்வாகி

நிகரில் இறை நிற்கும் நிறைந்து”

என்று கூறுதல் காண்க.

(106)

அள்ளல் பழனத் தீருஒற்றி அழகார் இவர்தம் முகம்நோக்கி வெள்ளச் சடையீர் உள்ளத்தே விருப்பே துரைந்தால் தகுவல்ளன்றேன் கோள்ளக் கிடையா அள்குருதம் கொண்ட அருதம் கோண்டுள்ளும் என்னத் தணைதா என்கின்றார் இதுதான் சேல என்னோ.

(இ - பொ.) “தோழி! சேற்றையுடைய வயல்கள் குழந்த திருஒற்றியூர் அழகராகிய இவரது முகத்தைப் பார்த்தது, ‘கங்கையைத் தரித்த சடையை யுடையவரே! தேவரீர் திருவுள்ளத்திலே உள்ள விருப்பம் யாது? என்று சொன்னால் தகுவேன்’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘அடைதற்கு அருமையான அடுப்பில் சமைத்த அண்ணத்தைக் கொண்டு வந்து இன்னும் என் அளவு கொடு’ என்கின்றார். இதன் பொருள் என்னாடி?” (எ - து.)

(அ - சொ.) அள்ளல் - சேறு. பழனம் - வயல். வெள்ளம் - கங்கை வெள்ளம். குழுதம் - அடுப்பு. அழுதம் - அண்ணப்.

(இ-ரு.) விருப்பு+எது+உரைத்தால், கொண்டது+இன்னும், என்+அத்தனை எனப் பிரிக்க. தம், சாரியை, தருவல், தன்மை ஒருமை விணைமுற்று.

(வி - ரெ.) இறைவர் குழுதம் கொண்ட அமுதம் என்பதைனே இருபொருள்படக் கூறினார். முதற்பொருள் ஒரு தத்தில் (அடுப்பில்) சமைத்த அமுதம் (சோறு) என்பது. மற்றொரு பொருள் உன் குழுதம் போன்ற செவ்வாயின் முத்தம் ஆகிய அமுதம் என்பது. ஆகவே, அவர் தலைவி யின் இதழ்ச் சுவையை விரும்பினார் என்க. இத்துடன் இன்றி உன் குழுதம் போன்ற வாயினின்று வரும் இனிய அமுதம் போன்ற பேச்சுகளைத் தருக என்பதும் ஆம். இன்னும் என் அத்தனை தா என்று இறைவர் கேட்ட குறிப்பினால் தலைவி முன்பும் இறைவர்க்கு அன்னத்தையும், இதழ் அமுதத்தையும், இனிய பேச்சையும் தந்தவள் என்பது தெரிகிறது. (107)

விஞ்சம் நேறியிர் ஓற்றிடவீர் வியந்தீர் வியப்பேன் இவண்ணன் ரேஷ் கஞ்சம் இரண்டு நமைஅங்கே கண்டு குவிந்த விந்திங்கே வஞ்ச இருதா மரைமுகையை மறைக்கின் றனநின் பால்வியந்தாஸ் ஏஞ்சல் அறநாம் என்கின்று இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி! ‘மேலான ஒழுக்க நெறியை யுடையவரே! திருதூந்தூரில் இருப்பவரே! நீர் ஏதோ இங்கே வியப்படைத்தீர் என்பது தெரிகிறது. இவ்விடத்தில் வியப்புக்கு உரியது யாது?’ என்றேன். அதற்கு இவர், ‘இரண்டு தாமரை கள் அங்கே எம்மைப் பார்த்துக் குவிந்தன. இங்கே தாமரை கள் மலர்ந்து கொடுமையுள்ள இரண்டு தாமரை அரும்பு களை மறைக்கின்றன. இது நிகழ்வது எங்கே எனின், உண்ணிடத்தே யாம். இவற்றைக் கண்டே யாம் குறைவற வியந்தோம்’ என்கிறூர். இதன் கருத்து என்னடி?’” (எ - து).

(அ - சொ.) விஞ்சம் - மேலான. தெறியீர் - ஒழுக்க நெறி உடையவரே! இவண் - இங்கு. கஞ்சம் - தாமரை. வஞ்சம் - கொடுமை. முகை - அரும்பு. நின்பால் - உன் ஸிடம். வியந்தாம் - வியப்பு அடைந்தோம். எஞ்சல் - குறைவு. அறு - நீங்க.

(இ - கு.) வியப்பு, தொழிற்பொயர். நின்பால், பால் ஏழுன் உருபு. வியப்பு+என், விரிந்து+இங்கே, எனப்.பிரிக்க. வியந்தாம், தன்மைப் பன்மை விணொமுற்று.

(வி - ரெ.) தலைவர் ஒன்றைக் கண்டு ஆச்சரியப் பட்டவர்போல் நின்குரு. இதைக் கண்ட தலைவி, “ஜூயன்மீர் இங்கு நீர் வியக்கும்படி என்ன இருக்கிறது?” என்று வினவி னாள். அதற்கு அவர், ‘பெண்ணே! நாம் தூரத்தில் வந்த போது இரண்டு தாமரை மலர்போன்ற கைகள் குவிந்து எமக்கு வணக்கம் செய்தன. அதே தாமரைக் கைகள் நாம் நெருங்கி வந்தபோது உன் இரண்டு தாமரை சிமாக்கு களைப் போன்ற முமிலகளை மறைக்கின்றன. இதைக் கண்டு நாம் வியந்தோம்’ என்றார்.

தலைவி, வருகின்றவர் பெரிய துறவி என்ற காரணத்தால் தன் தாமரை போன்ற கைகளால் வணங்கினார். அவர் அருகே வந்து நின்றபோது, தன் இரு தாமரை மலர்போன்ற தனங்கள் மீது மறைக்கப்பட்ட ஆடைகள் விலகினமையால், மீண்டும் ஆடையை அவற்றின்மீது மறைத்தான். அப்படி மறைப்பதற்குத் துணை செய்தவைகள் முன் குவித்த இரு கைகளே. மற்றொரு காரணத்தாலும் தலைவி தன் முலை களைத் தன் இரு தாமரைக் கைகளால் மறைத்தான். அதாவது முலைகள் பகுத்துத் திரண்டு, உருண்டு இருந்தமையின் அவற்றின் பாரும் தான் தடந்தால் தன் இடையினை முறியச் செய்யக்கூடும் என்று தன் கைகளால் தாங்கி மறைத்தான் என்பது.

இவ்வாறெல்லாம் தலைவி செய்ததனால்தான் இறைவர் வியந்தார்.

மற்றிருக்க காரணத்தாலும் இறைவர் வியந்தார். அதாவது தலைவி இறைவர் நெருங்கி வரவரத் தனக்கு ஏற்பட்ட காம வேட்டையால், கூந்தல் அவிழ்த்தலையும் முடித்தலையும், முலைமுகம் திறத்தலையும், மூடலையும், ஆடை நெகிழ்தலையும் உடுத்தலையும் கண்டு அதிசயித்தார் என்பதாம், இறைவர் ஒழுக்க நெறியினர் என்பதைச் சுந்தரர், “சீலம்தான் பெரிதும் உடையாரே” என்று கூறிப் போற்றுதல் காண்க, (108)

அளியார் ஒற்றி உடையாருக் கன்னம் நியப் பீடும்என்றேன் அளியார் குழலாய் பிடிஅன்னம் அளிந்தால் போன்ற ஆங்கதுநின் ஒளியார் சிலம்பு குழ்க்கமலத் துளதால் கடகம் குழ்க்கமலத் தேளியார்க் கீடுந் என்கின்றுர் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி ! அருள் நிறைந்த திருத்தறியூரை யுடையவருக்கு, அன்னத்தை மிகுதியாக இடுங்கள் என்று பிறதோழியரை நோக்கிச் சொன்னேன். அதற்கு இவர், ‘வண்டுகள் நிறைந்த கூந்தலை உடையவளே ! பிடி அன்னம் கொடுத்தால் போதும். அஃது உனது ஒளி பொருந்திய சிலம்பு குழ்ந்த கமலம் போன்ற திருவடியில் உள்ளது. கடகஞ் குழ்ந்த கமலம் போன்ற கையினால் எளியவர்க்குச் சோற்றை இடுவாயாக’ என்கின்றுர். இதன் பொருள் என்னடி ?”, (எ - து.)

(அ - சொ.) அளி - அருள். ஆர் - நிறைந்த. அளி - வண்டு. குழலாய் - கூந்தலையுடையவளே. சிலம்பு - மலை. கடகம் - கை அளி. எளியார் - ஏழைகள். கமலம் - தாழை போன்ற திருவடி, தாமரை போன்ற கை.

(இ - கு.) உடையார்க்குது+அன்னம், அங்குது+அது, கமலத்துது+உள்து, கமலத்துது+எளியார்க்குது+இடுக, எனப்

மிரிக்க. (நிரம்ப என்பதே நல்ல சொல். இதனையே தவறாக ரொம்ப என்கிறோர்கள்.) கமலம், உவமை ஆகுபெயர். இடுக் வியங்கேள் வினைபூற்று.

(வி - ரை.) தலைவி, இறைவர்க்குத் தன் தோழியரை அண்ணம் (சேரு) இடும்படி கட்டளை இட்டாள். இறைவர் அண்ணம் (சேரு) வேண்டா என்று கூறி, பிடி அண்ணம் வேண்டும் என்றார். அதாவது பிடியைப் போலவும் (பெண் யானை நடப்பது போலவும்) அன்னப் பறவை நடப்பது போலவும், நடந்துவந்து எம்மைச் சேர்ந்தால் போதும் என்பதாம்.

தாம் கேட்பது பிடி அண்ணம் தான் (யானையையும், அன்னப் பறவையையும்) என்பதைத் தலைவி உணர, அவை சிலம்பிள் ஷ்விளதும், (யலையில்) கமலத்தில் (தாமரையில்) உள்ளதும் என்று “சிலம்புகுழு கமலத்து உள்ளது” என்றனர். கடகம்குழு கமலத்துள்ளு என்பது கடகம் அணிந்த தாமரை மலர்போன்ற கையில் உள்ளதாகிய சேரு என்பதாம். தலைவி தன் தோழியர்க்கு நிரம்ப அண்ணம் இடுமின் என்றார். ஆனால் இறைவர் தமக்கு நிரம்ப அண்ணம் வேண்டா. பிடி அண்ணம் (இருபிடி சேரு) கொடுத்தால் போதும் என்று பொருள் படுவதோடு, யானை நடையையும், அன்ன நடையையும் நடந்து காட்டித் தம் அகுகு வரவும் கூறினார் என்க. காலில் நடை உள்ள எளிபதைச் சிலம்பு (காற்சிலம்பு) குழு கமலத்து உள்ள என்று கூறினார். (109)

விச்சைப் பெருமாள் ஏறுங்கிற விடங்கள் பெருமான் நிறுங்கள் விச்சைப் பெருமாள் இன்றுமொப் பிள்ளைப் பெருமா ஒர்மான்றேன் அங்கைப் பெறுத் அம்மைப்பேன் ஆகி இடையில் ஜயங்கேள் விச்சைப் பெறும்பேன் என்கின்றார் இதுதான் சேஷ என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘ஞானத்தை அருள் செய்கிற பெருமான் என்று சொல்லப்படுகிற திருத்தியூரில் எழுந்தருளிய சுயம்பு மூர்த்தியே! தேவரீர் முன்னே பிச்சைப் பெருமானும் இருந்தீர்! இப்பொழுது என்னால் விரும்பப்படும் மணப்பின்னோயாகிய பெருமானாராய் இருக்கிறீர்’ என்றேன். ஆதற்கு இவர், ‘எமக்கு நிகரான அழகாகிய உடம்பைப் பெற்ற நீ, அம்மணப் பெண்ணாவி இடையிலே ஐயத்தைக் கொண்ட விருப்பத்தைக் கொண்ட பெண்ணாகின்றாய்’ என்கின்றார். இதன் பொருள் என்னடி?”. (எ-து.)

(அ - சொ.) விச்சை - ஞானம். விடங்கப் பெருமானாடுளியினால் செதுக்கிச் செய்யப்படாத சுயம்பு மூர்த்தி. டங்கம் - உளி அச்சு - ஒத்த உருவம், உடம்பு. அம்மணப் பெண் - அழகிய மணப் பெண், ஆடை அற்ற பெண். ஐயம் - சந்தேகம், பிச்சை. இச்சை - விருப்பம்.

(இ - கு.) விச்சை, மொழி இடைப் போலி. வித்தை என்பது இதன் மூலவடிவம். முன் + அம் எனப் பிரிக்க. அம், சாரியை

(வி - ரை.) பிற்காலத்தில் உண்டான கோவில்களில் உள்ள உருவங்கள் பெரும்பாலும் உளியினால் செதுக்கப் பட்டுப் பின் தல்ல உருவத்தைப் பெற்று விளங்கும். ஆனால், திருத்தியூரிப் பெருமான் உளியினால் செதுக்கப்படாமல், தாம் தோன்றியாகச் சுயமாகத் தோன்றினாமை பற்றி, விடங்கப் பெருமான் எனப்பட்டார். டங்கம் என்பது உளி-வி என்பது இன்மைப் பொருள்து. ஆகவே உளியின் துணை இன்ற உண்டானது என்பது விடங்கம் என்பதன் பொருள். இக் காரணம் பற்றியே திருவாசூரித் தியாகர்க்கும் வீதிவிடங்கப் பெருமான் என்னும் பெயர் அழைந்துள்ளது.

விடங்கள் என்பதற்கு அழகர் என்னும் பொருளும் இருத்தலின் அப்பொருளை சண்டு உரைப்பினும் பொருந்தும்.

தலைவி இறைவரை “முன்னம் பிச்சைப் பெருமானும் இருந்தீர்! இப்போது மணப் பெருமானுயினீர்” என்றுள்ள அவள் பேச்சைக் கொண்டே இறைவரும் ‘நியும் முன்னர் என்னைப் போலக் கலியாண சந்தரியாக இருந்தாய். இப்போது யாவரும் ஜூயம் (சந்தேகம்) கொள்ளும் கோலத்தேரடு இருக்கிறுயே’ என்றுர். ஜூயம் கொள்ளும் கோலமாவது ஆடை இன்றி இவள் என்ன காம விகாரம் கொண்டாளோ என்று கருதும் கோலம்.

தலைவர் நிர்வாணராக வந்தார். தலைவியும் விரகதாபத் தால் ஆடையை இழந்து அம்மணமாக நின்றமையின் அழகிய மணக்கோலம் பூஷ்டாய் என்னும் பொருளுடன் நிர்வாணமாய் நின்றும் என்று கூறும் முறையிலும் “அம்மணப் பெண்ணுகி” என்றனர். இச்சைப்பெறும் பெண்ணுவது காம விருப்பம் கொண்ட பெண் என்பது. இடையில் ஜூயம் என்பதற்கு இடுப்பு உண்டோ, இல்லையோ என்று சந்தேகம் கொள்ளுதல். பிச்சைப் பெருமான் என்பதற்குப் பிச்சை எடுக்கும், பெருமையில் சிறந்தோன் என்றும், மயக்கம் கொள்ளும் பெருமான் என்றும் பொருள் கொள்ளலாம். (110)

படையம் புயத்தோன் புகழ்வூற்றிப் பதியிர் அவப் பணிகமந்தீர்
புடையம் புயத்தில் என்றேவுசேங் போன்னே கொடையம்

[புயத்திலும்நூல்
நடையம் புயத்தும் கூந்தனை நானு அரவப் பணிமற்றும்
இடையம் புயத்தும் என்னின்றுர் இதுதான் சேடு என்னே.

(இ - பொ.) தோழி! உலகத்தைப் படைக்கின்ற தாமரை மலரிலிருக்கிற பிரமன் புகழ்வின்ற திருத்தறியூரை புடையவரே பகுத்த அழகிய தோளில் பாம்பாகிய நகையை

சுமந்தீர்' என்று சொன்னேன். அதற்கு இவர், என்னை நோக்கி, 'செய்யையான இலக்ஷ்மையைப் போன்றவளே! கொடையை புயத்திலூம் நல்ல நடையை புயத்திலூம் நீ நானுவிதமான அரவப் பணிகளைச் சுமந்தாய். அதுவேயும் அன்றி மேலும் இடையைப்பகுத்தும் சுமந்தாய்' என்கின்றார். இதன் பொருள் என்னாடி?'' (எ - து.)

(அ - சொ.) பொன் - இலக்குமி. கொடை - கொடுத்தல். படை - படைக்கும். அம்புயத்தோன் - பிரமன். மற்றும் - மேலும். அரவப்பணி - பாம்பாகிய நகை. அரவம் - பாம்பு. பணி - நகை. புடை - பருத்த. அம் - அழகிய. கொடை அம்புயம் - கொடுக்கும் தாமரை. (சுண்டுக்கை) நானு - பல. நடை அம்புயம் - நடத்தலைச் செய்யும் தாமரை போலும் கால்.

(இ - கு.) படை அம்புயன், விளைத்தொகை, பொன், உவமை ஆகு பெயர். கொடை, நடை, தொழிற் பெயர்கள்.

(வி - ரை.) தலைவி, இறைவரை "தீர், தோளில் அரவப் பணி (பாம்பு ஆபரணத்தை) சுமந்தீர்" என்றனர். இறைவர் அரவப்பணி என்பதற்குத் தலைவி கொண்ட பொருளை ஏற்காமல், ஒசை செய்கின்ற நகையைச் சுமந்தீர் என்று கூறினார்களுக்கொண்டு, "பெண்ணே! நான் புயமாகிய ஒர் இடத்தில் மட்டும் அரவப்பணியை (ஒலி செய்கின்ற நகையை) சுமந்திருக்கின்றேன். நீ கொடுக்கின்ற அம்புயத்திலூம் (தாமரை மலர் போன்ற கையிலும்) நடை அம்புயத்திலூம் (தாமரை போன்ற காலிலும்) இடை அம்புயத்திலூம் (தாமரை மலர்போன்ற இடையாகிய உன் குறியிலும்) அரவப் பணி சுமந்தலை" என்றனர். அதாவது கையில் வளையலும், காலிலும் சிலம்பும், பெண் குறியின்மீது மேகலாபரணத்தையும் தலைவி அணிந்திருப்பதனால் "நீ நானுவித அரவப்பணி சுமந்தாய்" என்றனர். தலைவி அம்புயம் என்பதற்கு அழகிய தோள்

என்று பொருள் கொண்டாள். இறைவர் அம்புயம் என்ப தற்குத் தாமரை என்று பொருள் கொண்டார். பெண் குறிக்கும் தாமரை மலரை உவமை காட்டுவது புலவர் மரபு.

இந்த உண்மையினை இராட்சக் கலியாகிய கச்சியப்ப முனிவர்,

“திருமுகம் கமலம், இளைவிழி கமலம்
செய்யவாய் கமலம் நித் திலம்தாழ்
வருமுலை கமலம் இளைக்கரம் கமலம்
வலம்புரி உந்திபொன் கமலம்
பெருகிய அள்ளுல் யனிந்தடம் கமலம்
மிட்தடைத் தாள்களும் கமலம்
உருஅவட் சிலவா ஞாதலின் அங்கே
உயர்ந்தது பூவிலுள் கமலம்”

என்று தம் தணிகைப் புராணத்தில் கூறியுள்ளதால் நன்கு தெளியலாம். இதனால் தலைவியின் பன்னிரண்டு உறுப்புகளுக்கும் தாமரை உவமை ஆகும் என்பது பெறப்படுதல் காண்க.

ஸ்ரீரத்யில் இருக்கும் ‘இடை அம்புயத்து’ என்பது, ‘இடை அம்பகம்’ என்றும், சில பிரதிகளில் உள்ளது. அது போது அம்பகம் என்பது அழகிய பெண்குறி இருக்கும் இடம் எனப் பொருள்படும். பகம் - நிதமீபப் பிரதேசம். (111)

கம்பா ஒற்றி ஊர்உடையீர் கொடும்பாம் பணிந்தீர் என்கள்கேள் ஒம்பா துஷாக்கில் பார்ந்திடுவீர் உள்ளில் விடம்ஏற் றுள்ளுக்கடக்கியீர் பாம்பா வந்துவே கொடும்பாம்பேம் பணிப்பாம் பந்துபோல் பாம்பன்கள் கோம்பா நீற்ப இகைக்கின்குர் இதுகான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘அழியாத திருத்தறியூரை வுடையவரே! கொடுமையாகிய பாம்பை அணிந்திருக்கிறீர். இதற்குக் காரணம் யாது?’ என்று கேட்டேன். அதற்கு

இவர், என்னை நோக்கிப் ‘பெண்ணே! விரும்பாமல் சொன்னு
ஆம், பார்த்தாலும் விடமேறப் பண்ணுகிற உனது அகறயின்
கீழேயுள்ள பாம்பாவதே கொடிய பாம்பாகும். எமது
ஆபரணமாகிய பாம்பு, உன் இடைக் கீழுள்ள அந்தப் பாம்பு
போலக் கொடும் பாம்பங்கு’ என்று என் மனம் வந்ததும்படி
சொல்லுவின்றுர். இதன் பொருள் என்னடி ?” (எ - து.)

(அ - சொ.) கூம்பா - அழியாத. ஒம்பாது - விதை
பாமல். உன்னில் - நினைத்தால். பணி - ஆபரண மாகிய-
ஏம்பாநிறப் - வருந்தும்படி.

(இ - கு.) பாம்புத் துணிந்தீர். ஒம்பாதுத் தடைக்கில்,
ஏற்றுத் தங், பாம்புத் துவதுகேவ, பாம்புத் தம், பாம்புத்
அது, பாம்புத் துவ, என்றுத் தம்பா, எணப்பிரிக்க. அல,
பலவின்பால் பன்மைக் குறிப்பு விணைமுற்று, ஏம்பா நிறப்
செய்யா என்னும் வாய்பாட்டு, விணை எச்சம். ஆவது
சொல்லுகிறுப்.

(வி - ரை.) தலைவி, இக்கவர் அணிந்திருக்கின்ற பாம்
பைக் கொடும் பாம்பு என்று கூறியிட்டாள். இக்கவர் “எம்
பாம்பாகிலும் பார்ப்பதற்குக் கொடுக்கும்யானதான் இருக்கும்.
பார்ப்பதனுலேயே விடம் ஏறச் செய்யாது. உன் இடுப்பின்
கீழ் இருக்கும் அல்குலாகிய பாம்பைப் பற்றிச் சொன்னாலும்,
பார்த்தாலும், நினைத்தாலும் கொடிய விடம் ஏறுமே” என்று
கூறினார். பெண் குறிக்குப் பாம்பின் படத்தை உவமை
கூறுவது புலவர் மரபு. ஆகவே, தலைவியின் நிதம்பத்தைப்
பாம்பாகக் கூறினார். ஈண்டு (அல்குலால்) கடிதடத்தால்
விடம் ஏறப்பெறுவது என்பது இச்சை ஏறப் பெறுவது
என்பதாம். ஆகவே, ‘உன் அல்குலாகிய பாம்பு கொடியது.
ஆனால் நாம் அணிந்துள்ள பாம்பு அவ்வளவு
கொடியது அன்று’ என்றார். இவ்வாறு இக்கவர்

தலைவியின் பெண் குறியின் இயல்கை எடுத்துக் கூறியதனால் அவளுக்கு ஏக்கம் உண்டாயிற்று.

திருஒற்றியூர் பிரளை வெள்ளத்திலும் அழியாது இருந்த மையின் கூம்பா ஒற்றியூர் எனப்பட்டது. (112)

புயல்கூறு ஒரு உடையீர்கள் புடைன் குறித்தோ போந்துதென்றேன் கயல்கூறு விழியாப் தனத்வகைக் கானை இருப்போர் ஏதற்கென்றார் யயல்கூறு தனம்கூடும் விளைவுகளேன் மறையா நெதிர்வைத் திலைன்றால் இயல்கூறு அறம்அன் ரூன்கின்றார் இதுதான் சேடி என்னேடு.

(இ - பொ.) “நோழி ! ‘மேகஞ் குழ்த்த திருவொற்றந் தூரை யுடையவரே! யாது நினைத்தோ என்னிடம் வந்தது? : என்று கேட்டேன். அதற்கு இவர் என்னை நோக்கி, ‘சேல் மீன் போலும் விழியை யுடையவளே! யாசிப்பவர் தனத்தா ரைக் காலுநுதல் எதன் பொருட்டு? நீயே யோசித்துப்பார்’ என்றார். அதற்கு நான், ‘யாவருக்கும் விருப்பத்தைச் செய்கிற தனமானது இங்கே இல்லை’ என்று சொன்னேன். அதற்குமேல் இவர், ‘தனத்தை மறைக்காமல் எதிரேவைத் துக்கொண்டு, இல்லை என்று சொல்லுதல் நல் ஒழுக்கத்தைக் கூறுவின்ற தகுமநாவின் துணிபு அன்று’ என்கின்றார். இதன் கருத்து என்னடி? ” (எ - து.)

(அ - சொ.) புயல் - மேகம். புடை - பக்கம், இடம். போந்தது - வந்தது. கயல் - கயல்மீன். தனத்தவர் - பணம் படைத்தவர், முலையை யுடையவர். இருப்போர் - யாசிப்பவர், மயல்-மயக்கம். இயல்-நல்லெலாழுக்கம். அறம்-தகுமநூல்.

(இ - கு.) புடை, ஏழன் உருபு. எதற்கு + என்றார், இங்கு+இலை, மறையாது+எதிர், வைத்து+இலை, அன்று+என்கின்றார் எனப்பிரிக்க. இலை, இல்லை என்பதன் இடையை குறை. குறிப்பு விளைமுற்று.

(வி - ஸர.) தலைவி, இறைவரை நோக்கி, “நீர் எதை ஏன்னிடில் இங்கு வந்தீர்?” என்று வினவினான். அதற்கு விடையாக இறைவர், “இப்படியும் ஒரு வினவா? தனம் படைத்த வர்களை நாடி இரப்பது எதற்கு என்பது, உனக்குப் புரிய விளையோ?” என்றனர். இறைவர் தனம் என்னும் சொல்லில் முளை என்றும், பணம் என்றும் இரு பொருள்தரும் திலையில் கூறினார். தலைவி கொங்கை என்னும் பொருளை விடுத்துப் பணம் என்னும் பொருளை மட்டும் கொண்டு, “நீர் விரும்பும் பணம் இங்கு இல்லையே” என்று எதிர்மொழி தந்தனன். அதற்கு விடையாக, இறைவர் “பெண்ணே! உன் மார்பில் என் எதிரில் அத் தனத்தைத் திரட்சியாக வைத்திருக்கிறேயே! அப்படி எதிரில் நாம் காணும்படி உண்ணிடம் தனம் இருந்தும் இங்குத் தனம் இல்லை என்கிறேயே. தனத்தை வைத்துக் கொண்டு, இல்லை என்பது தருமதுல் முறைப்படி ஒழுக்கம் அன்று” என்றனர்.

தனம், செல்வம் ஆயினும் கொங்கை ஆயினும் அஃது எவ்வரையும் மயங்கச் செய்யும் தன்மையது ஆதவின், அதனை “மயல் சூழ்தனம்” என்றனர். (113)

நடவாழ் ஓற்ற உடையீர்நீர் நாகம் அணிந்த தழுகென்றேன் மடவாய் அதுநீர் நாகம்என மதியேல் அபங்கால் யெப்புடுங்க விடவாய் உமிழும் படநாகம் வேண்டில் காண்டி என்றேன்என் இடவாய் அஞ்சே வருகின்றோ இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘நடன வாழ்க்கையுள்ள திரு ஒற்றிழூர் உடையவரே! நீங்கள் பாம்பை அணிந்தது அழகாய் இருக்கிறது’ என்றேன். அதற்கு இவர், ‘பெண்ணே! அது நீர் நாகம் என்று நினையாதே. பிரமனும், திருமாலும் மனம் நடுங்கும்படி வாயினால் விடத்தை உழிழ்கின்ற படதாகமாகும். வேண்டுவையாயின் காண்பாயாக’ என்று

கூறிக்கொண்டு என் இடப்பக்கத்தின் அருகே வருகிறார். இதன் கருத்து என்னடி?" (எ - து.)

(அ - சொ.) நடவாழ்வு - நடனம் செய்யும் வாழ்க்கை-மடவாய் - இனோயமாதே. மதியேல் - என்னாதே. அயன்-பிரமன். மால் - திருமால். இடவாய் - இடப்பக்கம்.

(இ - கு.) நட, ஈற்றுக்குறை. நடனம் என்பது சொல்லின் வடிவம். காண்டி, முன்னிலை ஒருமை விளைமுற்று. காண்தித் திருக்காண் பகுதி, நீ எழுத்துப்பேறு, இ முன்னிலை ஒருமை விகுதி. வாய் ஏழன் உருபு. மனன் ஈற்றுப் போசி. அணித்தது + அழுகு + என்றேன் எனப் பிரிக்க.

(வி - ரை.) தலைவி, "நீர் நாகம் அணிந்தீர். (நீங்கள் பாம்பை அணிந்துள்ளீர்) இஃது அழுகாக இருக்கிறது. என்றனள். ஆனால் இறைவர், நீர் என்பதற்குத் தன்னீர் என்று தலைவி கூறியதாகக் கொண்டு, "பெண்ணே! நான் அணிந்திருப்பது தன்னீர்ப் பாம்பு அன்று. விடம் உள்ள பாம்புதான்" என்று விடை கூறினார். மேலும், அவளை அச்சுறுத்த, இதோபார்! என்று காட்ட அவள் அருகிலும் சென்றார்.

கேடா ஒர்ரி உடையீர்நூம் குலம்தான் யானோ கூறும்சுன்றேன் விடார் பிரய குலம்நேவர் வேந்தார் குலம்நல் விளைவசியப் பாடார் குலம்தீர் சக்கரத்தான் பள்ளிக் குலம்ஸல் ஓம்உடையேப் படார் குழலாய் ஸ்கிள்ஸ்ரூர் இதுதான் சேஷ என்னே.

(இ - பொ.) "தேவி! 'அழியாத திருத்தறியூரை புடையவரே! உங்கு குலம்தான் எதுவோ? சொல்லீர்' என்றேன். அதற்கு இவர், 'பூவை அணிந்த கூத்தலை புடையானே! விடடைதற்குரிய பிரமதுலம், தேவர், அரசர் குலம், நந்செய்ஸிக் கொண்ட வைசியரது பெருமை பொருத்திய குலம், ஒப்பற்ற சக்கரப் பள்ளிக் குலம் ஆகிய

இந்தக் குலங்களைல்லாம் உடையேம்' என்கின்றார். இதன் கருத்து என்னடி?" (ஏ - து.)

(அ - சொ.) கோடா - அழியாத, (மாறுபடாத என்றும் கூறவாம்) ஏடு - இதற் நிறைந்த மலர். ஆர் - பொருந்திய. மூஷ் - கூந்தல். வீடு - மோட்சம். பிரம குலம் - பிராம்ம ணர்களால் அமைக்கப்பட்ட ஆலயம். விளை - தொழில். தேவர் - பிராம்மணர்: பாடு - பெருமை. சக்கரத்தான் - சக்கரத்தைச் சுழற்றிப் பாளை முதலியன செய்யும் குயவன்.

(இ - கு.) தான், அசைச் சொல். வீடு, முதல் நிலை திரித்த தொழிற்பெயர். உடையேம், தன்மைப் பன்மை விளை முற்று. வீடு+ஆர், பாடு+ஆர் ஏடு+ஆர் எனப் பிரிக்க. ஏடு இதழைக் குறிக்காமல் ஈண்டு மலரைக் குறித்தவின் சினை ஆகுபெயர்.

(வி - ரை.) தலைவி, தீர் எந்தக் குலத்தைச் சார்ந்தவர் என்னும் விறவிற்குத் தாம் குறிப்பிட்ட ஒரு குலத்தவர் அல்லர் ஆதலின், பிராமண குலம், அரசர் குலம், வணிகர் குலம், குயவர் குலம், வண்ணியர் குலம், என்று கூறினார்: குலம் என்பது ஆலயம் என்று பொருள்படுதலின் பிரமகுலம் என் பதற்கு எமக்கு வீடாக அமைந்தவை வைதீக பிராம்மணர்களால் பூசிக்கப்படுகின்ற ஆலயங்கள்தாம் எம். குலம்" என்றார் என்னும் ஆம்.

பிராம்மணர்கள் தமிழைப் பூதேவர் என்று கூறிக் கொள்வர் ஆதலின், தேவர் ஈண்டுப் பிராம்மணர்களைக் குறித் தது. வைசியர்கள் நீதி முறைப்படி பண்டங்களை விற்று வாழ வேண்டியவர் ஆதலின், அவர்களை "தல்விளை வைசியப்பாடு ஆர் குலம்" என்றனர். வைசியரில் கோவைசியர், பூவைசியர் தனவைசியர் என மூவகை உண்டு. கோவைசியர் இடையர், பூவைசியர் வேளாளர். தனவைசயர் செட்டிமார். ஆகவே தான் வைசியர் எனப் பொதுப்படக் கூற வேளாள குலத்தை யும் இடையர் குலத்தையும் அச்சொல்வில் அடக்கினார்.

பிரமகுலம் என்பதன் மற்றொரு பொருள், “பிரமன் முதலான தேவர்களின் உள்ளமாகிய கோயிலில் இருப்போம் யாம்” என்பதும் ஆழம். தேவர் என்பது பிராம்மணர்களைக் குறியாமல் தேவர்களையும் குறிக்கும். ஆகவே யாம் தேவர்கள் குலம் என்று கூறினார் எனவும் ஆழம். தேவர் என்பவர் இராமநாதபுரம் முதலான ஊர்களில் வாழுகின்ற மரபினர். அக் குலத்தினர் என்று கூறிக்கொண்டனர் எனினும் பொருந்தும். சக்கரத்தாண்பள்ளி என்பதற்கும் இருப்பொருள்கள் உண்டு. ஒன்று, சக்கரத்தை கையில் கொண்ட திருமால் பள்ளி கொண்டிருக்கும் தலங்களினும் இருப்போம் என்பதும், மற்றொன்று தம் திருத்தலங்களில் ஒன்றுகிய திருச்சக்கரப் பள்ளி என்னும் தலத்தில் இருப்போம் என்பதும் ஆகும்.

சிவபெருமான் திருமால் கோவில்களையும் இருப்பிடமாகக் கொண்டவர் என்பதை மகாபலிபுரத்தில் காணலாம். கடலோரத்தில் ஒரு கோவில் உள்ளது. அக் கோவிலின் முன்புறம் சிவபெருமான் கோவிலும், பின்புறம், திருமால் கோவிலும் உள்ளது. இந்தப் பெருமான் கோவில்தான், பூதத் தாழ்வாராலும், திருமங்கை ஆழ்வாராலும் பாடப்பெற்றது என்பர். ஊரில் இருக்கும் கோயில் பின்னால் கட்டப்பட்டது.

திருக்கரம்பனூர் என்பது திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற ஒரு வைணவத் தலம். இங்குள்ள மூலத்தானப் பெருமானின் மேற்குப் பக்கத்தே ஒரு சிவன் கோவில் பிராகாரத்தில் உள்ளது. இவர் பிட்சாடர் என்னும் திருப்பெயருடன் இனியக்கட்டில் நிகழ்வின்றார். இத்தலம் திருச்சிராப்பள்ளிக் கோட்டை இரயில் நிலையத்துக்கு வடக்கே ஜந்து கல் தொலைவில் உள்ளது.

திருக்குறுங்குடி என்பது பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார் திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் ஆகிய இந்தால் வர்களால் மாங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத்தலம். இத்தலத்தினாத் திருநெல்வேலி தெண்காசி இரயில்வே ஸிலனில்

இடையேயுள்ள சேரமாதேவி நிலையத்தில் இறங்கிப் பதி ணட்டுக் கல் சென்றால் அடையலாம், இத்தலத்தில் நின்ற தம்பி கிடந்த நம்பி சந்திதிக்கு நடுவில் சிவன் கோவில் உள்ளது.

திருவல்லவாழ் என்பது திருமங்கை ஆழ்வாராலும், தம்மாழ்வாராலும் பாடல்பெற்ற தலம். இது மலைநாட்டுத் திருப்பதி. கோட்டையம் சென்று, அங்கிருந்து மூன்றரைகள் தடந்து திருவண்வண்டுச் சென்னும் தலத்தை அடைந்து அங்கிருந்து வடக்குப் புறமாக நான்கு கல் தூரம் சென்றால் இத் தலத்தை அடையலாம். இத் தலத்தில் திருந்து கொடுக்கப்படுகிறது. இவற்றை டால்லாம் நாம் பார்க்கிறபோது திருச்சக்கரத்தான் பள்ளியின் கோவிலையும் சிவபெருமான் தம் இருப்பிடமாகக் கொண்டுள்ளார் என்பது அறியவருகிறது.

திருச்சக்கரப் பள்ளி என்னும் சிவத்தலம் ஜயம்பேட்டை இரயில் நிலையத்துக்கு மேற்கே முக்கால் கல் தொலைவில் இருக்கிறது. சக்கரவாகம் பூசித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது. திருமால் பூசித்துச் சக்கரம் பெற்றதனால் இப்பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்திரன் மகன் சமந்தன் பூசித்த தலம். ஸ்ரீ சிவரக்ஷியம், இலிங்க புராணம் முதலான நூல்களில் புதூப்பட்ட ஏழு தலங்களில் இதுவும் ஒன்று. அவ்வேழு தலங்கள் திருச்சக்கரப்பள்ளி, ஆரிமங்கை, ஞாலமங்கை, நந்திமங்கை, பசுபதிமங்கை, தாழைமங்கை, புள்ளமங்கை என்பன. இவற்றைப் பிராமி, மரகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, சாமுண்டி எனும் ஏழு மங்கையர் முறையே பூசித்துள்ளனர். ஆகவே, இவற்றைச் சுப்த மங்கள கேஷத்திரம் என்பர். இத்தலத்து இறைவர் சக்கரவாகேஸ்வரர். (115)

நவீமம் ஒற்றி உடையீர்ந்தல் அழகர் ஆனாலும் குலமே துமக்கு மாலைஇடக் கூடா தென்றேன் நின்குவல்யோல் உல்கோ துறும்நாம் குலம்ஓன்றே ஒர் ஆயிரத்தெட்டு யீர்க்குள்ளிங் கிலகா நின்ற தென்கின்றார் இதுதான் சேடி என்னேடு.

(இ - பொ.) “தோழி! பல ‘நன்மைகள் வளர்கின்ற திருத்தறியூர யிடையவரே! தேவரீர் சிறந்த அழகுள்ளவரே ஆயினும், உமக்கு இன்ன இனம் என்பது ஏது? ஆகவே உமக்கு மாலை இடத் தகாதே’ என்றேன். அதற்கு இவர், என்னை நோக்கி, ‘உன்குலம் ஒன்றே. ஆனால், உலகமானது துதிக்கப்பெற்ற எமது குலம் ஒன்றுதானே? அன்று; ஓராயிரத் தெட்டாகிய உயர்ந்த குலங்கள் இவ்வுலகில் விளக்குகின்றன’ என்கின்றார். இதன்பொருள் என்னடி?’” (எ - து.)

(அ - சொ.) உலகு - உலக மக்கள், உயர்ந்தோர், ஒதுறும் - கூறும். குலம் - சாதி, இனம், கோவில். இலகங்களின்றது - விளக்குகின்றது.

(இ - கு.) ஆகும் என்பது ஆம் என இடையில் குறைந்தது. நல்ல, குறிப்புப் பெயர் எச்சம். குலம் + ஏது + உமக்கு கூடாது + என்று, உலகு + ஒதுறும், எங்கு + உயர்குலம், இங்கு + இலகங்களின்றது + என்கின்றார், எனப் பிரிக்க. உலகு, இட ஆகுபெயர். இலகாநின்றது, செய்யா என்னும் வாய் பாட்டு விளை எச்சம்.

(வி - ரை.) தலைவி, இறைவரை “நீர் இன்ன இனம் என்பது தெரியாத நிலையில் உங்கட்கு எப்படி மணமாலை சூட்டி மணந்து கொள்வது?” என்று வினவினார். ஆனால், இறைவர் குலம் என்பதற்குச் சாதி என்று பொருள் கொள்ளாமல், கோவில் என்று பொருள் கொண்டு, “பெண்ணே! உனக்கு ஒரு குலம். எமக்கு ஆயிரத்து எட்டுக் குலங்கள் (கோவில் கள்) உண்டு” என்று கூறினார். சிவாலயங்கள் ஆயிரத்தெட்டு என்று உலகச் சூறுகின்றமையின், இவ்வாறு கூறினார். பிறரால் உண்டாக்கப் படாமல், தாமே தோன்றிய இவியுகங்களும், விநாயகர், முருகர், திருமால், முதலான தேவர்கள், முனிவர்கள், மக்கள் தாயித்த இவியுகங்களும் இருத்தலீன் சிவாலயம் ஆயிரத்தெட்டு ஆயின். (116)

பதில்கூர் ரயினீர் நும்மோயான் மணியின் குலங்கும்பும் உங்களுக்கு புதல்வர்க்காணைப் பேரும்குவர்கூர் புதல்வர்க்காணைசும் புதிருவையார் ஏதிர்அற் றாருள்வீர் நும்குவங்கில் தெழுவோ என்றேன் மணியினாருள் இதுயர் குருத்திக் கென்கிள்குர் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோறி! ‘மதில் குழந்த ஒற்றி நகரை யுடையவரே! உமது மணைவி மணிக்குலம். உமது புதல்வர் கனுக்குள்ளே ஒரு புதல்வனுக்குப் பெரிய மாணைக் குலம். ஒரு புதல்வனுக்குக் கீர்த்தியை யுடைய அழகிய புனிக் குலம். நிகர் இன்றி எல்லோருக்கும் அருள் செய்பவரே? இக் குலங்களில் உமது குலம் எதுவோ?’ என்றேன். அதற்கு இவர், ‘எமது மணையீர்க்குள்ளே மற்றிருக்க மணை விக்கு நீ எது என்று சொல்லினாலோ? அதுதான் என்கிள்குர்’ இதன் பொருள் என்னடி?’” (எ - து.)

(அ - சொ.) மணையாள் - மணைவி. அம்புலி - அழகிய புனி, வேங்கை. இசை - சொல்லப்படுகின்ற, புகழுடைய.

(இ - கு.) புதல்வர்க்கு - ஆணை, புதல்வர்க்குத்திசை, எதிர் + அற்று + அருள்வீர், இங்குத்துவோ, மற்றுத்திடுத் திக்கு + என்கிள்குர் எனப் பிரிக்க.

(வி - ரெ.) உமாதேவியை மணியீன் குலம் என்றது, மலைச் சாதியின் குலம் என்பதைக் குறிப்பதற்கு என்க. இவன் மணையீரசனுக்கு மகளாகப் பிறந்தமையின் இவ்வாறு கூறப் பட்டனள். மூத்த பின்னோடை ஆணைகுலம் என்றது ஆணை கள்தி என்றும் கருத்தில் என்க, அவர் ஆணைபுகம் பெற்றிருத்தலின் அப்பெயரால் குறிக்கப்பட்டனர். முருகப் பெருமரன் வள்ளி அம்மையாரை மணக்கச் சென்றபோது, வேங்கை மரமாகவும் வடிவெடுக்க நேர்ந்தமையின், அவரை அம்புலி குலம் என்றனள். அம்புலி என்பது அழகிய புனி

என்று பொருள்படும். புலியை வேங்கை என்றும் கூறுவர் ஆதனின், வேங்கை என்று கூறி அதன்பின் வேங்கை என்பதற்குரிய புலி என்னும் பொருளை நீக்கி, வேங்கைமரம் என்று பொருள் கொள்ளுமாறு செய்தனள். ஆகவே, முருகன் வேங்கைமரச் சாதியினன் ஆயினுன்.

அம்புலி குலம் என்பதற்கு மற்றெனுரு பொருளும் உண்டு. அம்புலி என்பது சந்திரனைக் குறிக்கும். அப்போது அம்புலி குலம் என்பது சந்திரகுலம் ஆகும். சந்திரகுலம் பாண்டியர் குலம். அப்பாண்டியர் குலத்தில் முருகப் பெருமான், உக்கிரக்குமாரப் பெருவழுதியாகப் பிறந்தமையின், முருகன் அம்புலி குலம் (சந்திரகுலம்) எனப்பட்டப்பட்டான் எனினும் ஆம். தலைவி தான் குறிப்பிட்ட மூன்று குலங்களில் “எது உங்கள் குலம்?” என்று கேட்டாள். இறைவர் எது என்பதை வினாச் சொல்லாகக் கொள்ளாமல் எது என்னும் ஒரு குலத் தின் பெயராகக் கொண்டு, எம் மனைவியருள் ஒருத்திக்கும் அக்குலமே என்றனர். கண்ணன் திருமால் அவதாரம். திருமால் இறைவருக்குரிய மனையருள் ஒருத்தி. கண்ணன் யது குலத்தினன் ஆதனின், இது மற்றெனுருத்திக்கு என்றனர்.

தேமாம் பொயில்குப் பூற்றியீர் தீகழும் நடக் கார்குலத்தைப் பூயா நிலத்தில் விழுந்துற்றீர் புதுமை கிஸுதுப் புக்கள்றேள் ஆயா குலத்தில் அரைக்குலத்துள் அனைந்தே புறம்பற் றாரக்குலம்கொள் டேமாந் தலைந் என்வின்குரு இதுநான் சேடி என்னே.

(இ - பொ.) “தேநாம்! ‘இனிய மாயரச் சோலை குழ்ந்த திருஒற்றியூரில் இருப்பவரே! விளங்குவின்ற தகராலயத்தை அழகிய பெரிய உலகத்தில் விரும்பி அடைந்தீர். இது புது மையாய் இருக்கிறது. இதுவும் உமக்குப் புகழாம் என்றேன். அதற்கு இவர், ‘ஆயா குலத்திலே அரைக் குலத்துள்ளே சேந்து, வெளியில் மற்றை அரைக் குலத்தைக் கொண்டு நீ ஏமாந்தாய்’ என்வின்குருர். இதன் பொருள் என்னாடி?’”(எ-து.)

(அ - சொ.) தே - இனிய. மா - மாமரம். பொழில் - சோலை. தகரக்கால் - தகராலயம், சிதம்பரம். ஆட்டுக்கால் - ஆட்டத்துக்காக்க கால். குலம் - கோவில். டினம் - சாதி - ஷ - பூமி. மா - பெரிய. விழைந்து - விரும்பி. உற்றீர் - அடைந்தீர். புதுமை - ஆச்சரியம். ஆமா - காட்டுப் பசு - ஆம் - ஆகும். ஆகுலம் - துண்பம். மா - சிறந்த, பெரிய, புறம் - வெளி.

(இ - கு.) தகரி+அ, அ சாரியை. விழைந்து+உற்றீர், மற்று+அரைக்குலம், கொண்டு+ஏமாந்தனை எனப் பிரிக்க.

(வி - ரை). துலைவி, தகரக்கால் குலத்தை விழைந்தீர் என்றது; ஆட்டுக்குலத்தை விரும்பினீர் என்றும், கால் எடுத்து ஆட்டம் செய்கின்ற கோயிலை விரும்பினீர் என்றும் பொருள்படும் நிலையில் கூறினார். இறைவர் தம்மை ஆட்டுக்கால் குலத்தவன் என்று தலைவி கூறியதாகக் கொண்டு, தலைவியை நோக்கி “நீ ஆமாக் (காட்டுப்பசு) குலத்தவன்” என்றனர். ஆமா குலம் என்பதை இரண்டு விதமாகப் பொருள் கொள்ள வேண்டும். ஒன்று, “ஆம்+ஆகுலம்” என்பது, மற்றென்று, “ஆ மா குலம்” என்பது. “பெண்ணே நீ ஒரு பாதி ஆகுலத்தை (துண்பத்தை) உன் உள்ளத்தில் வைத்தும், மா குலத்தை (பெரிய குலம் என்று கருதுகிற குலத்தை) வெளியே வைத்துக்கொண்டு எம்மை இழிவாகப்பேசுகிறோயே. ஒருமனப்படாத நீயா உன்னை உயர்குலம் என்று நினைத்துக் கூறிக்கொள்வது?” என்று அவளை இழித்துப் பேசினார் என்க.

நம் உடம்பு பிரம்ம புரமாகும். இருதயத்தின் உள்ளிடம் தகரம் எனப்படும். இதனைப் புண்டரீக வீடு என்றும் கூறுவர். இந்தத் தகராலயத்தில் ஆகாசமான சிவன் விளங்குவன். இஃது அகத்தில் விளங்கும் அமைப்பு. புத்திலும் இந்த அமைப்பு உண்டு. பிரம்மாண்டமே பிரம்மபுரம். இதனுள் விளங்கும் தில்லைவனம் (சிதம்பரம்) புண்டரீக வீடு.

இதில் நடனம் புரியும் சிவமே ஆகாசமாம். இந்தச் சிவமாம் ஆகாசம், பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் எனப்படும் ஐந்து பூதங்களில் ஒன்றுன ஆகாசம் போன்றது அன்று. ஜம் சூதங்களில் ஒன்றுன ஆகாசம் சடாகாசம். ஆனால் தில்லை வனத்தில் நடனமிடும் சிவாகாசம் சித் ஆகாசம் (அம்பரம்) ஆகவே அது சிதம்பரம் எனப்பட்டது. இந்தச் சிதம்பரம் ஆகிய சிவம் எந்தாளும் எக்காலத்தும் நீக்கமின்றி விளங்கக் கூடமாம் தில்லைவனம் சிதம்பரம் எனப்பட்டது; இதுவே தகர விதிக்கை எனப்படும். இந்தக் கருத்துகளையே தலைவி “தகர்க்கால் குலத்தைப் பூர நிலத்தில் விழைத்துற்றார்” என்றனர்.

(118)

அனஞ்சுழி ஒற்றிப் பதிடிடையிர் அசிலம் அறிய மன்றகந்தே யனஞ்சுழி தகரக் கால்கொண்டார் வனப்பாம் என்றேன் உலகறியந் தளஞ்சுழி அகந்தே அணங்கேந் தானும் காந்தலைகளான்டாம் இனஞ்சுழி அழகம் என்கின்றார் இதுதான் சேடு என்னோ.

(இ-பெர.) “தோழி! அன்னங்கள் சஞ்சிசிக்கிற வயல்கள் குழந்த திருவொற்றித் தலத்தை யுடையவரே! உலகறியும்படி சிதம்பரப் பொற் சபையினிடத்தே மனம் விரும்புவிற ஆட்டுக் காலைக் கொண்டார். இப்புது அழகாம்” என்று சொன்னேன். அதற்கு இவர் என்னை தோக்கி, ‘பெண் ஓண! உலகறியும்படி செல்வம் பொருந்திய விட்டையுடைய நீயும் ஆட்டுத் தலை வையக் கொண்டாய். இதுவும் மிக்க அழகாம் இருக்கிறது’ என்கின்றார். இதன் பொருள் என்னாடி?’’ (எ - து.)

(அ - சொ) அனம் - அன்னம். ஆசிலம் - உலகப் பெருஷக்கள். மன்றகத்தே - பொற் சபையில் தகர்க்கால் - ஆட்டுக்கால். தகர் - ஆடு. வனப்பு - அழகு. அகம் - விடு. அணங்கே - அழிய பெண்ணே.

(இ - கு.) அஜம், அஸ்னம் என்பதன் இடநக்குணர். அவிலம், இடஞ்சுதுபெயர், மக்ரு அகம், அகர் ஏழன் உள்ள, தாள், அசை. தகர்+அ, அ, சாரியை, அழுது+கூர், மன்று+அகத்தே. உலகு+அறிய எனப் பிரிக்க.

(வி - ரை.) இனம் குழ் அழுது என்பதன் பொறுள், கூட்டமான மிக்க அழுது என்பதாம். தகர்க்கால் என்பது தோரமாயிய இடம். இதன் விளக்கந்தை இதஞ்சுமுன் உள்ள பாட்டில் காண்க. தலை வி இறைவரை “நீ ஆடுதலைச் செய்யும் கால் கொண்டார்” என்று கூறினால். இறைவர் தமிழை ஆட்டுத் தலை கொண்டார் என்று கூறிபதாகக் கொண்டு “நீயும் தகரத் தலை கொண்டாய்” என்றார். அதாவது நீட்ட ஆட்டுத்தலை யைத் தலையில் கொண்டுள்ளாய் என்ற எதிர் விழடை கூறினார் என்பதாம். ஆனால் இறைவர் “பெண்ணே நீயும் தலையில் தகரை (மயிரிச் சாந்தை)க் கொண்டாய்” என்று கூறினார் என்க. மயிரிச்சாந்தாவது கூத்தலூக்குப் பூசும் வாசனை என்னையி. இறைவர் தலையைத் “தனம்குழ் அகத்தே அணங்கே” என்று கூறியதிலூம் இரு பொருள்கள் உண்டு. ஒன்று வீட்டில் செல்வத்தை உடைய பெண்ணே என்பது. மற்றொன்று மார்பில் முளையைக்கொண்ட பெண்ணே என்பது. அப்போது அகம் வீடு, மார்பு என்றும் தனம், முங்கீ செல்வம் என்றும் பொருள்படும். (119)

பங்கே தூகப்பும் பண்ணுற்றிப் பதியிங் நடுஅம் பாம்சன்னும் அங்கே ஆட்டுக் கால்கடுத்தீர் அழுகென் ஹேங்கல் அங்குமேல் இங்கே ஆட்டுத் தோல்கடுத்தைய் ஆங்கீ நின்கு நின்கும் ஏங்கே ஜின்கோல் என்கின்றுர் இதுதான் கேடு என்னேடு.

(இ - பேர்.) “தோழி ! ‘தசமாரை மஹர்கள் மஹர்களிற் து அழுகிய வயங்கள் குழந்த திருவொற்றிப் பதினெட்டுக்கடையைப்போர்த்து ஆதாயம் என்று சொல்லப்படுகிற அட்தச் சிதம்பரத்தில் ஆட்டுக்காலை எடுத்தீர். இஃது அழகாய் இநக்கின்றது”

என்றேன். அதற்கு இவர், அந்த அம்பரத்தின் மேலாகிய இவ்விடத்தே ஆட்டுத் தோலை எடுத்தனேன். யாம் எடுத்தது கால் ஒன்று. நீ எடுத்தது இரண்டு தோல் என்றால், உண் வார்த்தை எங்கே நிற்கும்?'' என்று சொல்லுகின்றார். இதன் பொருள் என்னாடி?'' (எ - து.)

(அ - சொ.) பங்கேருகம் - தாமரை. பூம் - அழகிய பளை - வயல். அம்பரம் - ஆங்காயம். ஆட்டு - ஆடுதல்.

(இ - கு.) அழகு + என்றேன், ஒன்று + இரண்டு எனப் பிரிக்க. பண்ணை என்பது பளை என நின்றது இடைக்குறை.

(வி - ரை.) விராட் புருடனது இருதய தாமரை அம்பரம் (சிதாகாசமாம் சிதம்பரம்) ஆதலென், நடு அம்பரம் எனப்பட்டது. விராட் புருடன் என்பவன் உலக வடிவமான பரப்பிரம்மாம் சிவம். தலைவி இறைவனை ஆட்டுக்கால் எடுத்தீர் என்றனள். அதாவது ஆட்டுக்காலைத் தூக்கினீர்கள் என்பது. இறைவர் தம்மைத் தலைவி ஆட்டுக் காட்டுக்கால் எனக் கூறினார் என்று கொண்டு, அவனை “நீ இரண்டு ஆட்டுத்தோலை எடுத்தாய்” என்றனள். ஆட்டுத் தோல் என் பதற்கு வெளிப்படையான பொருள் ஆட்டின் தோல் என்பது. ஆனால் இறைவர் அந்தப் பொருளில் கூருமல்ல, அவர் ஆட்டு (அசைகின்ற) தோல் (யானை) என்னும் பொருளில் கூறினார். ஈண்டுத் தோல் என்பது முதல் ஆகுபெய்யராய் யானையின் கொம்பை உணர்த்திற்று, மீண்டும் கொம்பு என்பது கொம்பு போல நீண்டு கூரிய, வன்மையான முலைகளை உணர்த்திற்று. ஆகவே இறைவர் “பெண்ணே நீ இரண்டு ஆட்டுத் தோலை (அசைகின்ற தனங்களை) உடையை” என்று கூறினார் என்க.

நாம் அம்பரமாம் (சிதாகாசமாம்) (சிதம்பரத்தில் ஓர் ஆட்டுக்கால் எடுத்தோம். நீ உன் அம்பரமேல் (இடுப்பின் மேல்) இரண்டு ஆட்டுத் தோல் எடுத்தாய்என்றனர். (120)

மாணப் புகழ்சேர் ஒற்றிஉள்ளீர் மன்னார் தகர் வித்தைத்தனைக் கானார் கிளிநான் செயல்ளன் கருதி உரைந்தல் வேண்டுள்ளனரேன் வேண்டுக்கூறும்பொல் வியலேயோம் விளம்பும் மொழி அவ் வித்தைத்தனைக் கேணப் புகலும் என்கின்றார் இதுதான் சேடி என்னேலே.

(இ - பொ.) “தேரீ! ‘மிகுதியாகப் புகழ் சேர்ந்துள்ள திருச்சுற்றிழூரில் உள்ளவரே! பொன் அம்பலத்தில் பொருந்திய தகரவித்தையைக் காண்பதற்கு இனிமேல் நான் செய்வது யாதோ? ஆலோசித்து சொல்லவேண்டும்’ என்றேன். அதற்கு இவர், ‘மன்மதனும் விரும்புகிற மென்மையான பெண்ணே! யாம் சொல்லிய சொல்லே அந்த வித்தையை உணக்கு உறுதி உண்டாகச் சொல்லும்’ என்கின்றார். இதன் கருத்து என்னடி?” (எ - து.)

(அ - சொ.) மாணா - மிகுதியாக. மன்று - தில்கீபி பொற்சபை. தகரவித்தை இன்னது என்பதை முன்னர் விளக்கப்பட்டது. ஆனாடுக்காண்க. வேள் - மனமதன், நச்சுறும் - விரும்பும். ஏண் - உறுதியுடன். சொல்லும் - புகலும். ஏண் - உறுதி.

(இ - கு) மன்று + ஆர், காண்று + இனி, வேன் + நச்சுறும், உணக்கு + ஏண் எனப் பிரிக்க. தன், அசைச் சொல்.

(வி - ரை.) மாணா - மாட்சிமைப்பட, என்றும் பொருள் கொள்ளலாம். மாண் - மாட்சிமை, தலைவி தகர வித்தை வையப் பற்றித் தான் அறியக் கூறுமாறு வேண்டினாள். அதற்கு யாம் கூறியுள்ள மொழிகள் சொல்லும்’ என்றனர். இதற்கால மூற்றியுள்ள மொழிகள் வேத ஆகமங்கள், ஞான சாத்திரங்கள். இவை இறைவனுல் சொல்லப்பட்டவை ஆதலின், ‘யாம் விளம்பும் மொழி’ என்றனர்.

சாந்தோக்ய உபநிடதம், கைவஸ்யோபநிடதம் முதலான ஆடமொழி நூல்களில் உள்ள தகரவித்தையைப்பற்றிய விளக்கனையும் படித்தறிவது கடினம். ஆகவே, எளிதில் இத் தகர வித்தையினைத் திருமத்திரத்தில் உணரலாம்.(121)

நல்லார் ஒற்றி உடையீர்யான் நடக்கோ வேறும்பூ அணைஅணைய
அல்லால் அவனும் உடன்வருகோ அணையா தவலத் துயர்துய்க்கோ
செல்ல என்சொல் நடவாதோ திருக்கூத் தெதுவோ ஏனவிடைகள்
எல்லாம் நடவா நென்கின்றும் இதுதான் சேடி என்னோ.

(இ - பார.) “தோழி! ‘நல்லோர் போற்றும் திருக்கூத் துயர
உடையவரே! நீங்கள் வந்து வீற்றிருக்கப் பெறுததால்,
பூம் படுக்கையை நான் தனித்துப் பொருந்துதற்கு
நடக்கவா? அல்லது நீர் இருக்கும் அவ்விடத்திற்கு
உம்முடன் வரலாமா? அல்லது உம்மை அணையப் பெறுமல்
வீணே துன்பத்தை அனுபவிக்கவா? பயன்படாத என்
சொல் செல்லாதோ? தேவீர் திருக்கூத்து யாதோ?’ என்று
நான், கேட்க, அவ்வினாக்களுக்கு ‘விடைகள் யாவும் நடவாது’
என்கிறோ. இதன் பொருள் என்னடி?’” (எ - து.)

(அ - சொ.) நடக்கோ - போகலாமா. பூ அணை -
பூம் படுக்கை. அவனும் - அவ்விடத்தும். வருகோ -
வரலாமா. அவலம் - துன்பம், வீண். துய்க்க - அனுப
விக்க. விடைகள் - பதில்கள், இரிடபங்கள்.

(இ - கு.) அவலத்துயர், ஒருபொருள் பன்மொழி,
அணையாது + அவலத்துயர், திருக்கூத்து + எதுவோ,
நடவாது+என்கின்றும் எனப் பிரிக்க. நடத்துக்கு எனப்
பிரித்து, குராத்தைத் தன்மை ஒருமை விணமுற்று விகுதி
யாகக் கொள்க. ஒ, வினா.

(வி - ரை.) தலைவி, நடக்கோ, வருகோ, துய்க்கோ,
என்று கேட்ட சொற்களில் உள்ள பகுதிகளையிப் படி வா து
என்பதை யே விடையாக இறைவர் கூறிய நயத்தைக் காண்க.
இறைவர் நட, வா, து (நடத்து வந்து அனுபவி) என்று
பொருள்தருப் பிடைக்குறி இருப்பதையும் காண்க. “என்ஜிசில்
நடவாதோ” என்று வினாவியதற்கு “நடவாது” என்று விடை
கூறிய நயத்தையும், “திருக்கூத்து எதுவோ?” என்று தலைவி

கேட்டதற்கு ‘நட வாது, அதாவது காளியுடன் வாதத் திற்காக நடனம் செய்தது எதுவோ? அதுவே, அக்கூத்து’ என்பதையும், உன் வினாக்களுக்கு விடைகளை இங்குக் கூறிக்கொண்டிருப்பது நடவாது என்பதையும் கூற, அவன் வரவை அடக்கியதையும், இறைவர் நடவாது என்னும் சொல்லில் பொருத்திக் கூறிய அழகையும் காண்க. (122)

ஆட்டுத் தலைவர் நீர்ஒற்றி அழகீர் அதனால் சிறுவிதிக்கோர் ஆட்டுத் தலைதாந் தீர்ஸன்றேன் அன்றூல் அறவோர் அறம்புகல் ஆட்டுத் தலைமுன் கொண்டதனால் அஃதே பின்னர் அளிந்தாம்ன் நிட்டுத் தரம்சந் தருள்ளின்றுர் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி! ‘நீங்கள் ஆட்டுதலைச் செய்யும் தேவரீர். திருத்தறியூர் அழகீர்! நீ ஆட்டுத் தலைவர் என்னும் காரணத்தால்தான் தக்கனுக்கு ஆட்டுத் தலையைக் கொடுத்தீர்’ என்றேன். அதற்கு அவர், ‘அக்காலத்தில் தத்சி முனிவர் தருமத்தைப்பற்றி உபதேசிக்கக் கேட்டு ஆடின தலையை முன்னே அவன் கொண்டதனால், அந்த ஆட்டுத் தலையையே பின்னும் தட்சனுக்குக் கொடுத்தோம்’ என்று எதிரான மறுமொழி சொல்லியிருந்திருஷ். இதன் கருத்து என்னாடி?’ (எ - து.)

(அ - சொ.) ஆட்டுத் தலைவர் - ஆடல்வல்ல தலைவர். சிறுவிதி - தட்சன். அறவோர் - தத்சி முனிவர் முதலாயி ஞேர். அறம் - தகுமவழி. புகல் - உபதேசிக்க. உத்தரம் - பதில். ஈடு - எதிர்.

(இ - கு.) அன்று+ஆல், சிறுவிதிக்கு + ஓர், என்று+ ஈட்டு+உத்தரம் என்பிரிக்க. ஆடு என்பது முதல். அதாவது புகுதி. ஆட்டு என்பது, முதல்நிலைத் தொழிற்பெயர். ஆட்டம் என்பது சொல்லின் முழுவடிவம். ஆட்டு+அம் என்ப பிரிக்க. ஆட்டு, பகுதி (முதல்நிலை) அம், தொழிற்பெயர் விகுதி.

ஆட்டுத்தலை என்பது ஆரூம் வேற்றுமைத் தொகை நிலைத் தொடர். நோக்கி என்க. ஆட்டினுடைய தலை என்பது பொருள். மூன்றாவது ஆட்டுத்தலை விணைத்தொகை. ஆட்டியதலை என்னும் பொருளில் வந்துள்ளது. இத் தொடரில் வல்லினம் மிகுந்தமைக்குக் காரணம் எதுகை அன்று, ஆல் என்பதில் உள்ள ஆல், அசைச் சொல் ஈடு, என்பது ஈட்டு என ஒற்று இரட்டியது.

(வி - கர.) இறைவர் ஆலம் தொழிலினர் ஆதலின், தலைவி ஆட்டுத் தலைவர் என்றனர். பிரமன் மகனுள் தட்சன் யாகம் செய்தான். அவன் மகனே தாட்சாயனி. அவன் யாகத்திற்கு எல்லாத் தேவர்களையும் அழைத்தும், சிவபெருமானையும் தாட்சாயனியாம். உமாதேவியையும் மட்டும் அழைத்தில்லை. ஆனால், தாட்சாயனி தன்னிடத் தன் தந்தை அழையாவிட்டாலும், தான் போவது கடமை என்று யாகச்சாலைக்கு வந்தனர். தட்சன் தாட்சானியைக் கண்டதும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் இழித்துப் பேசி ஞன். இதனை அறிந்த சிவபெருமான் தம் நெற்றிக்கண்ணனி விருந்து அபோர் வீரபத்திரரைத் தோற்றுவித்தார். தேவியார் தம் கோபக் கண்ணிலிருந்து காளியைப் படைத்தனர். வீரபத்திரரும் காளியும் நக்கன் யாக சாஸ்யில் புகுந்து யாதைத்திற்கு வந்த தேவர்களையும், தேவியார்களையும் சாடினார்கள். வீரபத்திரர் தக்கன் தலையைக் கொய்தனர். அத் தலையை யாகத்தீவிழுங்கி விட்டது. பிறகு உமாதேவியார் இறைவனை வீரபத்திரரால் தண்டிக்கப் பட்டவர்களை எழுப்புமாறு கேட்டுக் கொள்ள அவரும் அவ்வாறே திருவருள் புரிந்தனர். தட்சன் உடல் வேறு, தலைவேறாக இருந்தமையின், அவன் மட்டும் எழுத்தில்லை. அப்போது பிரமன் இறைவரைத் தக்களையும் உயிரிப்பத்துத் தர வேண்ட, இறைவர் வீரபத்திரருக்குக் கட்டளை இட, வீரபத்திரர் பானுகம்பனுல் முண்டமாக இருந்த தக்கன் உடலைக் கொணரச் செய்து, யாகத்துக்காக அறுக்கப்

ஆட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த ஆட்டுத் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்தனர். இதனால் சிறுவிதிக்கு (தட்சனுக்கு) ஆட்டுத்தலை வந்துற்று. விதி என்னும் சொல் பிரமணைக் குறிக்கும். தட்சன் அவ்விதியின் மகன். ஆதலின், தட்சன் சிறு விதி எனப்பட்டார்.

தக்கன் சிவபெருமானை இகழ்ந்து பேசினான். அப்போது தத்சிமுனிவர் சிவபெருமானுடைய முழுமுதல் தன்மைகளையும், அறங்களையும் பற்றிக் கூறும்போது, அவற்றை அன்புட னும் பயபக்தியுடனும் கேட்காமல், அசட்டையாகத் தலையை அடைத்துக்கொண்டிருந்தான். ஆகவே அவள் தலையை ஆட்டுத்தலை (ஆட்டியதலை) என்று கூறினார். ஆட்டு தலையை அவன் முன்னர் கொண்டதனால் அவனுக்குப் பின் ஆட்டுத் தலையே கொடுக்கப்பட்டது என்று கூறினார். இந்த வரலாற் றைக்கந்தபுராண யாக சங்காரப் படவத்தில் காணக. (128)

ஒற்றிப் பெருமான் உமயவிழுந்தார் அரில் வியப்போன் ருஸ்டுவில் கொற்றக் கூலம் விரிந்தொருக்குக் குளத்தே குதுபம் குவிந்ததென்றேன் பொற்றைத் தளத்தீர் துமயவிழுந்தார் புத்தே யதியம் நேர்வின்ற தெற்றைத் தினத்தும் என்கின்றார் இதுதான் சேடு என்னோ.

(இ - பொ.) “தோழி ! ‘திருஒற்றியூரிலிருக்கும் பெருமானே! உம்மை விரும்பினவரது அரில் ஒரு வியப்பு உண்டு. அங்கு எது எனில், இராக்காலத்தில் குவியவேண்டிய வெற்றியுடைய தாமரை மலர் மலர்ந்து, ஒரு கீழ்க் குளத்திலிலுள்ள பகல் காலத்தில் குவியவேண்டிய குழுத மலர் குவிந்தது’ என்று சொன்னேன். அதற்கு இவர், என்னை நேரக்கி, ‘மலை போலும் முளையை யுடையவர்களே! உங்களை விரும்பினவரது புரந்தில் எந்தாளிலும் மதியம் தேய்கின்றது’ என்று சொல்லுகின்றார். இதன் பொருள் என்னாடு?’” (எ - து.)

(ஆ - சொ.) உமை - உங்களை. விழுந்தார் - விரும்பி அவர். வியப்பு - ஆச்சரியம். கொற்றம் - வெற்றி. பொற்றை -

மலை. நுழை - உங்களே. புத்தே - ஊரில். மதியம் - சந்திரன். எற்றைத் தினத்தும் - எந்த நாளிலும். இரவு - இராக்காலம், பிச்சை.

(இ - கு.) வியப்பு + ஒன்று + உண்டு, விரிந்து + ஒரு குவிந்தது + என்றேன், தேய்கிணறது + எற்றைத்தினத்தும், கொற்றம் + கமலம் எனப்பிரிக்க. மதியம், அம்சாரியை.

(வி - ரெ.) தலைவி, இறைவரிடம் “இறைவரே! உமது ஊரில் பிச்சை எடுக்கும்போது தாமரை மலராம் கை விரிகிறது. குழுதமலர் வாய் குவிகிறது. இது வியப்பு அன்றே?” என்று கேட்டனள். இதில் அமைந்த வியப்பு இராக்காலத்தில் குவியவேண்டிய தாமரை விரிந்தது என்மதும், இரவில் மலரவேண்டிகுழுதம் குவிந்தது என்பதும் ஆம். பகலில் குரியஜைக் கண்டால் தாமரை மலரும். இரவில் சந்திரனைக் கண்டு குழுதம் அலரும். இவ்வுண்மையை அமைத்துத் தலைவி கூறினார்.

தலைவி, “பிச்சை கேட்கும்போது இவ்வாறு ஏன் ஆசின்றன? என்று இறைவரை வினாவியபோது, இறைவர், “பெண்ணே! உங்கள் புத்தே (ஊரில்) இருப்பவர்கள் தனத்தை (பணத்தை, முலையை) மிகுதியும் படைத்திருக்கின்றார்கள். உங்கள் மதியம் (அறிவு) குறைதலால் கொடும் பிர்களோ, கொடுக்கமாட்டர்களோ என்ற கருத்தில்தான் தாமரையை (கையை) விரித்து வாய்விட்டுக் கேட்க அஞ்சி, குழுத்தை (வாயை) குவித்து நின்றனர்” என்றனர்.

தலைவி “உழை விழைந்தார் ஊரில் கமலம் விரிந்து ஒரு கீழ்க்குளத்தே குழுதம் குவிந்தது” என்று கூறியதற்கு மற்றும் ஒரு பொருளையும் கூறலாம். அதாவது “இறைவரே! உங்களை விரும்பிய சுந்தரர் பொருட்டுத் திருவாரூரில் இரவின்போது உம் தாமரை மலர்போலும் திருவடி விரிந்து நடந்து குளத்தின்கீழ் (நெற்றியின்கீழ்) இருக்கும் குழுதவாய் திற்கு

பரவை நாச்சியாளிடம் பேசியது ஒரு வியப்பு அன்றே” என்பது. அதாவது இத்தொடரில் நிருவாகுாத் தியகர் பரவையாளின் ஊடலைத் தீர்க்கச் சுந்தரர் பொருட்டுத் தூதுசென்ற குறிப்பு அடங்கியுள்ளது. (124)

இடஞ்சேர் ஒற்ற உடையீர்டீர் என்ன சாதி பின்னால்ரேன் தடஞ்சேர் முலையாய் நாம்திறல் ஆண் சாதி பீபென் சாதிஸன்றுள் விடஞ்சேர் களத்தீர் நுஸ்யோழிநான் வியப்பாம் என்றேன் நயப்பால்தீர் இடஞ்சேர் மொழிதான் என்கின்றுள் இதுதான் சேஷ் என்னேல்

(இ - பொ.) தேவீ! ‘இடம் அக்கற திருத்தியூரை உடையவரே! தேவீர் என்ன சாதியார்?’ என்று கேட்டேன். அதற்கு இவர், ‘மலைபோன்ற தனத்தையுடையவனே! யாம் வெற்றியுள்ள ஆண்சாதி, நீ பெண்சாதி’ என்று சொன்னார். அதற்குமேல் நான், ‘விடம் பொருந்திய கழுத்தை யுடைய வரே! நுமது சொல் ஆச்சரியமாக இருக்கிறது’ என்றேன். அதற்கு இவர், ‘என்னிடத்து நீ கொண்டுள்ள விருப்பத்தால் உண்ணிடத்திலுண்டாகிற சொல் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது’ என்கின்றார். இதன் பொருள் என்னடி?'' (எ-து.)

(அ - சொ.) தடம் - மலை, பாந்த. திறல் : வன்மை, பெண்சாதி - பெண் இனம், மளைவி. களத்தீர் - கழுத்தை யுடையவரே. நயப்பு - ஆச்சரியம். இடம் - உண்ணிடம்.

(இ - கு.) மொழிதான், தான் அசை.

(வி - ரை.) தலைவி, இறைவரை “நீர் எந்தச் சாதி” என்று வினாவினால். உடனே இறைவர் தம்மை ஆண்சாதி என்றும், தலைவியைப் பெண்சாதி என்றும் கூறி, அதன்வழி நீ என் மனைவி என்றும் பொருள்படும்படி பதில் அளித்தார். தலைவி இறைவரை “விடம்சேர் களத்தீர்” என்று விளித்து, “நூம் மொழி தான் வியப்பு” என்று கூறியதன் கருத்து,

‘நீர் நெஞ்சில் விடத்தையும், பேச்சில் நயத்தையும் உடையிரி’ என்று குறிப்பிடவே ஆகும். மேலும், களத்தீர் என் பதற்குக் கள்ளத்தீர் (வஞ்சகம் உடையவர்) என்று பொருள் பொருந்தவும் கூறினால் என்பதும் ஆகும். “நீ இப்படி எல்லாம் கூறினாலும், அச் சொற்கள் எமக்கு நயப்பால் (வியக்கத்தக்க பாங்காய்) இருக்கின்றன” என்று இறைவர் கூறினார் என்க

உடையார் என்பார் உழைசூற்றி உடையீர் பணம்தான் உடையீரோ நடையாய் ஏற்கின் நீர்வங்கேன் நங்காய் நின்போல் ஒருபாளத்தைக் கடையார் எனக்கீழ் வைத்தாலும் காட்டேம் பணிகள் பணம் கோடி இடையா துடையேம் என்கின்று இதுதான் சேடி என்னோ.

(இ-பொ.) “தோழி! ‘திருஒற்றியூர் யுடையவரே! தேவரியைப் பொருள் மிகுதியும் உடையவர் என்று உலகத் தார் செல்லுவார்கள். அப்படிப் பணத்தை மிகுதியும் உடையீரே? அப்படிப் பணக்காரரானால் கால் நடையாய் நடந்து பிச்சை எடுத்துத் திரிகின்றே! ஏன் இப்படி? என்று கேட்டேன். அதற்கு இவர், ‘பெண்ணோ! உன்னைப்போலக் கீழ் மக்கள் போலப் பணத்தைக் கீழே குத்தத்து வைத்துக் கொண்டு அருமை காட்ட மாட்டோம். பணிகள்குதற் குரிய கோடிப் பணத்தைக் குறையாமல் உடையோம்’ என்கிறார். இதன் கருத்து என்னாடி?’” (எ-து.)

(அ-சொ.) உழை - உங்களை. உடையீர் - பணம் படைத்தவர். ஏற்கின்றீர் - பிச்சை எடுக்கின்றீர். பணத்தை - செல்வத்தை, பார்பின் படம் போன்ற அல்குலை (பெண் குறியை) கடையார் - கீழ் மக்கள். பணி - வேலை, பார்பு. இடையாது - குறையாமல்.

(இ-கு.) தான், அசை, வைத்து + அருமை, இடையாது + உடையேம் எனப் பிரிக்க.

(வி - ரை) தலைவி, இறைவரை, “உங்களைப் பணம் உடையவர் என்று உலகர் சொல்லுவார்களே! ஏன் பிச்சை எடுக்கின்றார்களே?” என்றனர். அதற்கு விடையாக இறைவர், பணம் என்பதற்குத் தலைவி கருதிய செல்வம் என்னும் பொருளைக் கொள்ளாமல், பணம் என்பதற்குப் பாம்பின் படம் என்று கொண்டு, “பெண்ணோ! நீ அறபர்களைப் போல உள்ளிடம் உள்ள பணத்தைக் கீழே வைத்து மறைத்துக்கொண்ட அருப்பது போல நாம் இருக்கமாட்டோம். நாம் பணத்தை வெளிப்படையரக்க கோடிக் கோடியாகப் பெற்றுள்ளோம்” என்றனர்.

தலைவி தன் பணத்தைக் கீழேவைத்து அருமை காட்டி என்பது, தன் பாம்பின் படம் போன்ற அல்குளைப் (பெண் குறியை) புடவையின் கீழ் மூடி மறைத்து வைத்திருப்பதைக் காறியவாரும். பெண் குறிக்குப் பாம்பின் படத்தை உவமை கூறுவது புலவர் மரபு. கீழ்மக்கள் தம் பணத்தைப் பூமியின் கீழ்ப் புதைத்து வைப்பர் என்னும் குறிப்பும் இதில் அமைந்திருத்தலைக் காணவும். இறைவர் தம்மிடர், பணம் கோடி இனமயாது (குறையாது) உடையேம், என்றால் பொருள், கோடி பணம் (செல்வம்) குறையாமல் உடையோம் என்பதும் (பாம்புகளைத் தாம் நகையாகக் கொண்டிருப்பதனால்) பணம் (படத்தையுடைய பாம்பு) கோடி உடையேம் என்பதும் ஆகும். பணம் என்பதற்குப் பாம்பின் படம் என்பது பொருள். இந்தப் பாம்பின் படத்தைக் குறிப்பதற்கு மற்றிருக்க சொல்லபை என்பது. ஆகவே “பணிகொள் பணம் (பை) கோடி உடையோம்” என்று கூறியிருப்பதையாக என்றும் “பணம் எனவும் கொள்வாம்.” என்றும் இறைவனுர் கூறினார் எனவும் கொள்க.

மேலும் இறைவர் தம் முடைய பணத்தைப் பெற விரும்பி ஆல் பணிகொள் (தொண்டுசெய், நகைகளைக்கொள்) என்றும், பணம் கோடி (பணத்தைக் கொள்வாயாக) என்றும் கூறினார் எனவும் பொருள் காணவாம். (126)

என்னும் உயிர்க்குப் பெருந்துகண்யாம் எங்கள் பெருமான் நீர்க்கும் நன்கு டோற்றி அன்றேதான் நவில வேண்டும் என்றுமைத்தேன் முன்னுள் ஒற்றி எனினும்அது மயாறிதல் அழகோ காற்றல்லயர் இந்நாளிலத்துண் டென்கின்றுர் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘என் அரிய உயிருக்குப் பெருந்துகண்யாகிய எம்பெருமானே! தேவரீர் இருக்கிற நல்ல ஊர் ஒற்றி அன்றே? அதனைச் சொல்லவேண்டும்’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘அது முற்காலத்தில் ஒற்றி ஆயினும், அதைச் சொல்லுதல் உனக்கு அழகாமோ? தாழ்த் தும், உயர்தலும் இந்த உலகத்தில் யாவர்க்கும் இயல்பாகவே உண்டு’ என்கின்றார். இதன் கருத்து என்னடி?’” (எ - து.)

(அ - சொ.) ஆர் - அருமையான. நவில - கூறு நால் நிலம் - நான்கு நிலம்.

(இ - கு.) அருமை + உயிர், தன்மை + நாடு + ஒற்றி, என்று + உரைத்தேன், முன் + நான், இந்த + நான்கு + நிலத்து + உண்டு + என்கின்றார் எனப் பிரிக்க. பெருமான், அன்மை விளி. தான், அசைச்சொல்.

(வி - ரெ.) தலைவி, இறைவரை ஏனை முறையில் உங்கள் ஊர் ஒற்றி தானே! (அடைமானம் வைக்கப்பட்ட; தள்ளி வைக்கப்பட்ட ஊர் தானே) என்று கூறினான். அதற்கு இறைவர், ‘பெண்ணே! அதனை இப்போது எடுத்து இயம்புவது உனக்கு அழகா? உலகில் யாவர்க்கும் ஏற்றமும், தாழ்வும் உண்டு அல்லவோ?’ என்று கூறினார். “எமக்கு எல்லா ஊர்களும் ஊராய் இருக்க, அதை விடுத்துத் தறியுரை மட்டும் கேட்கின்றனன்யே இஃது உனக்கு அழகோ?” என்று கூறியவரறும் ஆழம், “உன்னை அடுத்த இந்த ஊரும் எம் ஊர் தானே! அதைக் கேட்கவில்லையே!” என்றும் உணர்த்திய வாரும். உலகை நம் முன்னேர் நான்காகப் பிரித்துள்ளனர்.

அவையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பன
குரிஞ்சி மலைநாடு, முல்லை காட்டகம், மருதம் வயல் ஊர்,
நெய்தல் கடல் ஊர். பாலையும் ஒரு நிலம் அங்கே எனில்,
அஃது ஒரு தனி நிலம் அன்று. வளத்தில் குறிஞ்சியும்
முல்லையும் குறைவற்றபோது அந்த நிலம் பாலை எனப்படும்.
ஆகவே பாலையும் ஒரு நிலம் எனக் கருதப்பட்டது.

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் நிரிந்து
நல்தியல் பழிந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”

என்பது சிலப்பதிகாரம். (127)

பெருந்தா ரணியோர் புக்குற்றப் பெருமான் இவர்தம் முகம்போக்கி
அருந்தா அழுதம் அணையிருங்கு கடுத்த பரிசே நறையுள்ளேன்
வருந்தா திங்கே அருந்தமுதம் அணையாள் ஆக வாழ்விடேஷும்
இருந்தாய் அடைந்தேம் என்கின்று இதுதன் சேடு என்னே.

(இ - பொ.) “தோழி! இந்தப் பெரிய உலகத்தார்
புக்கின்ற திருத்தறிப் பெருமானுராகிய இவரது முகத்தைப்
பார்த்து, ‘உண்ணக் கிடைக்காத அழுதம் போல்பவரே? இங்கே
வந்த காரியம் யாது? சொல்லும்’ என்றேன் அதற்கு
இவர், ‘இங்கு யாதொரு வருத்தமும் இன்றி, அருந்துதற்குரிய
அழுதம் போல்பவளாக நீ செல்வப் பெருக்கோடிகுந்தாய்
சுதலால், வந்தோம்’ என்கின்றார். இதன் பொருள்
என்னாடி?”. (எ - து.)

(அ - சொ.) தாரணியோர் - உலகில் உள்ளவர்கள்.
தாரணி - உலகு. பரிசு - காரியம். அறையும் - சொல்லும்.
அகவாழ்வு - வீட்டில் வாழ்கின்ற இல்லற வாழ்க்கை.

(இ - கு.) தம், சாரியை. இங்கு+அடுத்த பரிசு+அறு+
அறையும், வருந்தாது+இங்கே, அருந்து+அழுதம் எனப்

பிரிக்க. அழுதம் + அணையீர் என்றும், அழுதம் + மணையீர் எனவும் பிரிக்க.

(வி - ரை.) இறைவரைத் தலைவி, “நீர் எது கருதி இங்கு அடைந்தீர்?” என்று கேட்டதற்கு இறைவர், “இங்கு வருந்தாமல் பெறக்கூடிய அழுதம் போன்ற மணைவி இருத்த வின் அடைந்தோம்” என்றனர். இக் கருத்தை வளியுறுத்தும் முறையில் இறைவர், “இங்கு அருந்தும் அழுதம் மணையாளர்க் காற்றினேடும் இருந்ததால் அடைந்தோம்” என்று கூறியிருப்பதையும் காண்க. தலைவி, “அருந்தா அழுதம் அணையீர்” என்றனள். இறைவர் தலைவி மாட்டுக் கொண்ட அன்பால் “அருந்தும் அழுதம் அணையாய்” என்றனர். அதே நேரத்தில் அருந்தும் மணையாய் (மணைவியே) என்றும் கூறினார். அதாவது “அனுபவிக்கும் மணைவியாய்” என்றும் கூறினார் என்பதாம். தலைவி தம்மை “அருந்தாத விப்பட யுடையீர்” என்று கூறியதற்கு இணங்க, யாம் அழுதம், (உணவு,) அருந்தும் வீடு உடையாய் ந் இங்கு இருத்தவின், அவ்வுணவுவைப் பெறவந்தோம்” என்றும் கூறினார். (128)

செம்மை வளம்கூற் சுற்றிடவிர் நீக்குராக் கந்தோல் உடுத்திரே உம்மை விழுந்த மடவார்கள் உடுக்கக் கலைஞர் டோள்ளேன் எம்மை அறியாய் ஒருக்கலையோ இருள்டோ அனந்தம் கலையெய்யில் இம்மை உடையேம் என்கின்றுர் இதுநான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி ! செம்மையாகிய வளங்கள் யாவும் நிறைந்த நிருதூற்றியூரில் உள்ளவரே ! விளங்காத யானைத் தோழி யுடுத்திரே ! உம்மை விரும்பின மாதார்கள் உடுத்திக் கொள்ள ஆடை யுள்தோ?” என்று கேட்டேன். அதற்கு இவர், ‘எம் தலைவரையை ந் அறிய மாட்டாய். எம்மிடம் ஒரு கலையோ, இரண்டு கலைகளோ உள் !

யாக இம்மையில் மெப்யாகவே பலவாகிய கலைகளை யுடையோம் என்கின்றார். இதன் கருத்து என்னடி?". (எ - து.)

(அ - சொ.) திகழா - விளக்காத. கரி - யானை. விளைந்த - விரும்பிய. கலை - ஆடை. அன்றம் - பல. மெய்யில் - உண்மையாக, உடம்பில். இம்மை - இப்பிதிப்பில். ஓ - மூலமை.

(இ - கு.) திகழா, சறு கெட்ட எதிர்மறைப் பெயர் எச்சம். எம் + ஜு எனப் பிரிக்க.

(வி - ரெ.) கிரித்தோல் உடையீர் என்று நல்லி கூறியதன் குறிப்பு, "உமக்குக்கரித்துணி(கருதிறமான துணி) கூடாவா தில்லாமல் போயிற்று. அதனால் நான் போலும் கரித்தோல் (கருமையான தோல் யானைத்தோல்) உடுத்தீர்" என்று ஏனான்மாகக் கூறினான் என்பதாம். இறைவி "நீங்கள் உடுக்க உடை தில்லாத காரணத்தால்தானே அதற்குக் கரியாக (சாட்சியாக) தோலை உடுத்தியிருக்கிறீர்கள். அப்படி இருக்க உங்களை விரும்பும் பெண்களுக்கு உங்களால் எப்படி ஆடை கொடுக்க முடியும்?" என்று வினாவான் போன்று "உடுக்கக் கலை உண்டோ" என்றனர். இறைவர் கலை எனப் பதற்கு ஆடை எனக் கொள்ளாது "தமக்கு ஒரு கலை (சாத்திர ஆணம்) மட்டும் அன்று. அன்றம் கலை உண்டு" என்று கூறினார் எனக். கலை என்பதற்கு ஒளி என்னும் பொருளும் உண்டு. ஆதலின், தமக்கு அன்றம் (பல) கலை (ஒளி) இருக்கின்றன என்றும் கூறினார் எனலாம். ஆயிரம் கலைகளையும் உண்மையில் பெற்றுள்ளோம். சரீரத்தில் பெற்றுள்ளோம் என்று இரு பொருள் பட "மெய்யில் இம்மை உடையே" என்றனர்.

கற்றைச் சடையீர் திருச்செல்லூரிக் காவல் உடையீர் சங்கடைந்தீர் இற்றைப் பகலே நன்றைன்றேன் இற்றை இவே நன்றைக்குப் பொற்றைத் தனத்தாய் கைஅழுதும் போழியா நன்வாய்ப் புத்தழுதும் இற்றைக் களித்தாய் என்கின்றுர் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி! கற்றையாகிய சடையை உடைய வரே! திருச்செல்லூரிக் காவலையுடையவரே! இவ்விடத்திற்கு நீங்கள் வந்தீர். இந்நாளே எனக்கு நன்மையான தினம் ஆகும்” என்றேன். அதற்கு இவர், ‘என்னை நோக்கி மலை பேரவும் முலையையுடையவளே! இன்றைய இரவே எமக்கு நல்ல நானும் ஆகும். ஏவெனில், இன்றைக்குக் கை அழுத்ததைச் சொரியாமல், செவ்வல்லி மலர்போன்ற வாயில் புதிய அழுத்ததைத் தந்தாய் ஆதலால்’ என்கின்றார். இதன் பொருள் என்னாடி? (ஏ - து.)

(அ - சொ.) இற்றைப் பகல் - இன்றைய நாள். பொற்றை - மலை. இற்றைக்கு - இன்றை நானுக்கு. தனம் - பொருள், கொங்கை.

(இ - கு.) ஈங்கு, நீட்டல் விகாரம். இன்று என்பது ஐங்காரச் சாரியைப் பெற்று வலித்தல் விகாரம் உற்றது. ஈங்கு+அடைந்தீர், நன்று+என்றேன், நன்று+எமக்கு, பொழியாது+அலர், புது+அழுதம், இற்றைக்கு+அளித் தால் எனப் பிரிக்க.

(வி - வர.) தலைவி, இறைவர் தன்னை நோக்கி வந்தமை குறித்து மலிழ்ந்து இன்று தனக்கு நல்ல வாய்ப் புடைய நாள் என்றனள். இறைவர் தமக்கு இரவே நல்லநாள் என்றனள். அப்படிக் கூறினமைக்குக் காரணம் தலைவி இரவில் அதரபானமாகிய முத்தத்தைத் தந்ததால் என்க. பகலில் அவள் கையில் கொணர்ந்த அழுத்ததைத் (சோற்றை) தந்தாள். அதனினும் அவள் வாயின் அழுத்ததைத் (முத்தத்தை) தந்தது அவருக்குப் பெருமகிழ்வை வைட்டியது.

அத அழுதம் என்பதற்குச் சிறுசோறு என்பதும் பொருள். கை - சிறுமை. இரவு என்பதற்கு இரக்காலம் என்று கொள் ளாமல் பிச்சை என்றே பொருள்கொண்டு “பெண்ணே நீ உன் வாயால் பேசிய பேச்சே எனக்குப் புதிய அழுதமாக இருந்தமையின் அவ்விரவு எமக்கு இனிதாயிற்று” என்றும் கூறினார் என்க. (130)

கற்றிர் ஒற்றிர் முன்பொருவான் காட்டில் கவர்ந்தோர் டாட்டில்வளை விற்றிர் என்றன் வளைகொண்டார் விற்கத் துணிந்தி ரோன்றேன் மற்றிர்க் குழலாய் நீ எம்ரூர் மனையிள் வளையைக் கவர்ந்துகளத் திற்றி தணிந்தாய் என்கின்றார் இதுநான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி ! ‘எல்லாக் கலைகளையும் கற்ற வரே! நிருஞ்சிற்குரரே! முற்காலத்தில் ஒரு பெரிய தாருகா வனமாம் காட்டில் வளையலைத் திருடிவந்து, பாண்டிய நாட்டைச் சார்ந்த மதுரைப் பதியில் விற்றுவிட்டீர். இப்பொழுது என் வளையலையும் கவர்ந்து கொண்டார். இதனையும் விற்கத் துணிந்தீரோ?’ என்று கேட்டேன். அதற்கு இவர், என்னை நோக்கி ‘குளிர்ச்சியான கூந்தலை யுடையுவளே! நீ எமது மனைவியின் வளையைத் திருடிக்கொண்டு உன் கழுத்தில் அணிந்து கொண்டாய். இது தீமையாம்.’ என்று சொல்லுகிறீர். இதன் பொருள் என்னாடி ?’” (ஏ - து.)

(அ - சௌ.) வான் - பெரிய. ஒரு - ஒப்பற்ற. காடு - தாருகாவனம். ஒர் நாடு - ஒப்பற்ற மதுரையம்பதி. வளை - வளையல், சார் - குளிர்ந்த. குழலாய் - கூந்தலையுடைய பெண்ணே! ஒர் - ஒப்பற்ற. மனை - மனைவி. (கண்டுத் திருமால். இவரும் இறைவருக்கு ஒரு மனைவி). வளை - சங்கு, ஊத்து - கழுத்தில்.

(இ - கு.) வாணி, உரிச்சொல். மற்று, அசைச்சொல், மனை, இட ஆகுபெயர். முன்பு + ஒரு, கவர்ந்து + ஒர், இன்று + என், மற்று + ஈர், தீது - அணிந்தாய் எனப் பிரிக்க.

(வி - ரை.) தலைவர், தாருகவனத்து இருஷ பத்தினிகள் கற்பின் செருக்கை அடக்கச் சென்று அவர்களுக்குக் காம இச்சையை உண்டாக்கி அவர்களிடமிருந்த வளையல்களைப் பெற்று அவற்றை மதுரையில் விற்றனர். இந்த வரலாற்றைக் திருவிளையாடல் புராணத்தில் வளையல் விற்ற படலத்தில் காணலாம். இங்குத் தலைவி இறைவர்பால் மோகம்கொண்டு உடல் நளர்ந்து கை வளையல் சோர நின்றுள். அதனைத் தலைவி “இறைவரே ! முன்பு நீர் ஒரு காட்டில் வளையலைத் திருஷ விற்றீர். இப்போது என் வளையலையும் திருடுகின்றே. எங்கே விற்கப் போகின்றீர்?” என்று கேட்டான். தலைவி தம்மைத் திருடன் என்று கூறியதனால், இறைவர், தலைவியை யும் திருஷ என்று காட்ட விரும்பி அவனை நோக்கி, “நீயும் என் மனைவியாம் திருமால் கையில் உள்ள வளையை (ஶங்கை) திருஷ்க் கழுத்தில் வைத்துக்கொண்டாய்” என்றனர். தலைவியின் கழுத்துச் சங்கு போன்றது. ஆதனின் இறைவர் அவனை “சங்கைத் திருஷ்க் கழுத்தில் வைத்துக் கொண்டாய்” என்றனர். பெண்களின் கழுத்துக்குச் சங்கை உவணை கூறுதல் புலவர் மரபு. ஆகவே இறைவர் தலைவியின் செயலையும் நீது என்றார். மால் கையில் இலைக்கும் சங்கு பாஞ்சசன்னியம் என்பது. களத்தில் அணிந்தாய் என்பது, கழுத்தில் அணிந்தாய் என்னும் பொருளுடன், திருட்டுத் தனமாக அணிந்தாய் என்பதும் ஆகும். அணிய வேண்டிய வளையை (வளையலை) கழுத்தில் அணிந்தனேயே உண் அறியாமைதான் என்னோ!” என்று இதழ்ந்தவரும் ஆம்..

உடுக்கும் புழை ஒற்றீடனார் உடைதா என்று திசைட்டும்
உடுக்கும் பெரியீர் ஏதுகண்டோ உடைத்தீர் என்றேன் திசைருபுதும்
உடுக்கும் பெரிய வரைச்சீர்ய ஒருமுன் குளை யால்முடி
எடுக்கும் திறம்கண் டென்கின்றுர் இதுநான் சேடி என்னோம்.

(இ - பொ.) “தோழி! ‘தம்மைச் சூழ்ந்திருக்கும் புகழை
உடையவரும், திருஒற்றியூரில் எழுந்தகுளையிருப்பவரும் வந்து,
என்னை ‘ஓர் உடை தகுக’ என்றார். அதற்கு நான், அவனை
நோக்கி, ‘எட்டுத் திக்குகளையும் உடுக்கின்ற பெரியவரே!’
என்னிடம் என்ன பெருமை கண்டு இவ்வாறு சொன்னீர்?’
என்றேன். அதற்கு இவர், என்னை நோக்கி ‘திக்குகள் எல்லா
வந்றையும் உடுக்கின்ற பெரியவரைச் சிறியதாகிய ஒரு
முன்றுள்ளையைக் கொண்டு மறைத்து எடுக்கும் திறத்தை
நோக்கியே’ என்கிறார். இதன் பொருள் என்னடி ?” (எ - ஸு.)

(அ - சொ.) உடுக்கும் - குழுத்திருக்கும், பெரியவரை -
பெரிய மனிதரை, பெரிய மலையை, வரை - மலை.

(இ - கு.) கண்டுத்தன்கின்றார் எனப் பிரிக்க. முன்
தானை இலக்கணப் போலி.

(வி - ரை.) இறைவர் தலைவினை ஓர் ஆடை தஞ்சுப்படி
கேட்டார். இது தலைவிக்கு வியப்பை உண்டாக்கியது.
‘புகழையே ஆடையாக உடையவரும், திசைகளையே ஆடை
யாக உடையவருமாகிய நீங்கள் என்னிடம் என்ன தருதிக
கருதி ஆடை கேட்கின்றீர்’ என்றனர். அதற்கு விடையாக
இறைவர், “பெண்ணே! நீ இரண்டு மலைபோன்ற முளிகளை
ஒரு சிறு முன்தாண்மை மறைக்கும் ஆற்றல் பெற்றவர்,
ஆகவே நீ ஆடை வீசுதலில் (கொடுத்தலில்) மிக்கவுக்கொடுத்து
கருதிடிய உன்னை ஆடை கேட்டனம்” என்றனர். இதை
நயப்பட நீ பெரிய வரையும் (பெரியவர் களையும்) உடு
முன்தாண்மைச்சினால் மயக்கி மறைத்து எடுப்பதில் (மீட்பதில்)

வல்லவன்” என்றும் கூறினார், இறைவர் திசைகளையே அப்பாமாக (ஆடையாக) உடுத்தி இருப்பவர் ஆதலின், இவரைத் திகம்பரர் என்று நூல்கள் கூறும். “வரையை (மலையை, முலையை) எடுக்கும் (தாங்கும்) திறம்கண்டே உண்ணோ ஓர் ஆடை கேட்டோம்” என்றும் இறைவர் கூறினார் என்னவாம். (132)

காவாய் ஒற்றப் பதியுடையிர் கல்லா ணைக்குக் கருப்பன்று தேவாய் யதுரை இடத்தவித்த சித்தர் அலரோ நீஸன்றேன் பாவாய் இருகல் ஆணைக்குப் பரிசில் கரும்பிங் கிரண்டொடுட் காவாய் இதுசித் தென்ஸின்குர் இதுதான் சேடி என்னே.

(இ. - பெ.) “தேழி ! ‘சோலிகள் வாய்க்கப்பெற்ற திருஒற்றித் தலத்தையுடையவரே ! தெய்வத்தன்மை யடைந்த தென்மதுரையில் அக்காலத்தில் கல்லாணைக்குக் கரும்பைத் தந்த சித்தர் நீர் அலரோ? ’ என்றேன். அதற்கு இவர் ‘ பெண்ணே ! ஒப்பற்ற ந இவ்விடத்தில் அன்போடு இரண்டு கல்லாணைகளுக்கு திரண்டு கரும்புகளைக் கொடுக்கிறோய். இது யதுரையில் தடத்திய சித்தினும் சிரந்த சித்து’ என்கிறார். இதன் கருத்து என்னடி ? ”. (எ. - து.)

(அ. - செ.) கா - சேஷை, வாய் - வாய்க்கப்பெற்ற. தேவாய் - தெய்வத் தன்மை வாய்க்கப்பெற்ற. பாவாய் - பதுமைபோன்ற பெண்ணே, பரிசு - அங்பு. காவாய் - தருவாய்.

(இ. - கு.) காவாய், முன்னிலை ஒருமை விளைமுற்று. கரும்பு + அங்ரு, கிடத்து + அளிந்தே. சித்து + என்கிள்குர் எனப் பிரிக்க. ஆனா மஞ்ச வழக்கு.

(வி. - கர.) இறைவர் எல்லாம் வல்ல சித்தராய் மதுரை ஆலையத்தில் எழுந்தருளினார். அதை கறிந்த அப்போக பாண்டியன் அங்கு வந்து, “பெரியிர் நீங்கள்

உண்மையில் நிதரானால், இங்குக் கல்லால் செப்துள்ள யானையைக் கரும்பு உண்ணுமாறு செய்க” என்றனன். அது போது சித்தர் அவ்வாறே அக் கல் ஆணைக்கு உயிர் தந்து கரும்புகளை உண்ணுமாறு செய்தார். இந்த வரலாறே இங்குக் குறிக்கப்பட்டுள்ளது. இதனைத் திருவினாயாடற் புராணத்துள் கல்லரணைக்குக் கரும்பு அருத்திய படலத்தில் காண்க.

தலைவி மேலே நடத்த நிகழ்ச்சியை இறைவருக்கு நினைப் பூட்டினன். இறைவர் அவளை நோக்கி “நீயும் இரண்டு கல் போன்ற (மஸீப் போன்ற) யானைக்கு இங்கு இரண்டு கரும்புகளை அளிக்கின்றோய்” என்றனர்.

பெண்களின் தனங்களுக்கு மலையையும் யானையை (யானையின் மத்தகத்தை)யும் உவமை கூறல் மரபு. ஆகவே இறைவர் கல்லரணை இரண்டு என்றது தலைவியின் இரு தனங்களையே ஆகும். அந்த யானைக்கு இரு கரும்பு ஈதல் ஆவது, முலைகளைக் கரும்பு போன்று நீண்ட கைகளால் அவை மறைக்கப்படுதல் என்பதாம். தனங்களின் நேரே இரு கைகளைக் குவித்துத் தம்மை வணங்கியதனால், “இரு கல்லரணைகளுக்கு இரு கரும்பை அளித்தாய்” என்று கூறினார்களினும் ஆம். (133)

ஆட்டும் திருவாழ் ஒற்றீஸ் உயிரைடலாம் செப்பிடடவாய் தாட்டும் தீர்த்தீர் நீசன்றேன் அனங்கே இருசெப் பிடடழுட்டும் தீட்டும் புகற்அன் ரியும்ஹங்கச் சிறநோர் செப்பில் ஆட்டுகின்றும் ஈட்டும் தீர்த்தாய் என்கின்று இதுதான் சேஷ் என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘எல்லா இன்பங்களையும் அறு பலவிக்கப் பண்ணுகிற திருமகள் வாழ்கின்ற திருத்தறியூரில் இருப்பவரே! நீங்கள் உயிரிப் பொருளை உடம்பாகிய சிமிறி மகவத்து ஆட்டுகிற வல்லமை யுடையீர்’ என்று சொன்னேன்,

அதற்கு இவர், “பெண்ணே! நீ உலகத்தை இரண்டு செப்பில் வைத்தாட்டுகிற எழுதி வைத்தற்குரிய புகு அல்லாமல் சிறிதாகிய ஒரு செப்பில் வைத்தும் ஆட்டுகின்றுய். ஆகூலங்கள் நீயே பெற்ற வல்லமையையும் உடையவளா யிருக்கின்றுய்” என்கிறார். இதன் பொருள் என்னா? ” (எ - து.)

(அ - சொ.) ஊட்டும்-அஞ்சுபவிக்கும். திரு-இலக்குமி. செப்பு - சிமிழ். திறம் - வன்மை. அணங்கே - தெய்வப் பெண்ணே. செப்பு - செப்புக் குடம் போன்ற முகை, சொல் தீட்டும் - எழுதிவைத்த. ஈட்டும் - பெற்ற.

(இ - கு.) அணங்கு, உவமை ஆகுபெயர். செப்பு இடை, இடை ஏழன் உருடு. சிறிது + ஓர் எனப் பிரிக்க உலகு, இட ஆகுபெயர்.

(வி - ரை.) இறைவரைத் தலைவி “ஷயிர்களை ஒரு செப்பில் வைத்து ஆட்டுபவர்” என்றார். அவன் செப்பு என்பதற்குச் சிமிழ் என்று பொருள் கொண்டு பேசினார். இறைவர் செப்பு என்பதற்குச் செப்புக் குடம் எனப் பொருள்கொண்டு, அதனை முலைகளுக்கு உவமை ஆக்கி, “பெண்ணே! நீ இரண்டு செப்புகளை (தனங்களைக்) கொண்டு உலகைச் சிக்க வைக்கிறோயே!” என்று கூறினார். பெண்களின் கொங்கைகளில் சிக்காதவர் எவர் உள்ளா? ஆகவே, உலகே (உலக மக்கள் யாவருமே) உள் செப்பில் சிக்குண்டது” என்றார். இடையிட்டு என்பதற்கு இடைக்கு மேலே அமைத்து என்பது பொருள். ஓர் செப்பிடை ஆட்டுகின்றுய் என்பது ஒரு சொல்லில் (செப்பு + சொல்) யாவறையும் ஆட்டிப் படைக் கிள்ளுய் என்பதும் ஆம். செப்பு என்பது தனத்தைக் குறிக்கும் போது உவமை ஆகுபெயராகவும், சொல்லிக் குறிக்கும்போது தொழில் ஆகுபெயராகவும் அமைத்துள்ளது. (184)

நீத வளம்குற் றற்றிடவீர் கண்முன் றடையீர் வியப்பென்றேக் கந்த சமைத்தான் பிரோதும் மற்றை பவரைக் கான்போதும் சந்தம் விழுங்கன் இருந்தும் தகுந்தான் கொங்கும் தான்சுடைத்தாப் பீந்த வியப்பென் என்கின்குர் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி ! ‘மணம் பொருந்திய பஞ் சோலைகளால் குழப்பட்ட திருசூந்திரியூரில் இருப்பவரே! முன்று கண்களையுடையவரே! இது வியப்பாம்’ என்றேன். அதற்கு இவர், ‘இங்கு வந்த நம்மைப் பிரிகிற காலத்திலும், மற்றவர் களைக் கானும் காலத்திலும், அழகு மிகுந்த ஆறு கண்களையும் தக்க ஜூந்து கண்களையும் நீ அடைத்துள்ளாய். இத்த வியப்பு யாது?’ என்கின்குர். இதன் கருத்து என்னடி ? ”. (எ - து.)

(அ - சொ.) கந்தம் - வாசனை, சந்தம் - அழகு-

(இ - கு.) முன்று + உடையீர், வியப்பு + என்றேன். நான்கு + ஒன்று. வியப்பு + என் எனப்பிரிக்க. தான் . அசை.

(வி - ரை.) இறைவர் தலைவிக்குக் கண்கள் ஆறு கண்களாகவும், ஜூந்து கண்களாகவும் அமைந்துள்ளன என்று கூறினார். அதாவது தலைவிக்குத் தலைவன் பிரியும்போது கண்ணரில் ஆறுபோல் துக்க நீர் ஒழுகலின், ஆறு கண்கள் என்றனர். அக்கண்களே பிற்றைக் கானும்போது அச்சத் தாலும் அருவருப்பாலும் அஞ்சு+கண்கள் (ஜூந்து கண்கள்) அஞ்சுகின்ற கண்கள்) ஆகின்றன. இவற்றையே எண்கீணா உணர்த்தும் சொல்லில் நீ இவ்வாறு ஆறு, ஜூந்து கண்களைப் பெற்றிருப்பது வியப்பா? நான் ஒரே நிலையில் மாருது முன்று கண்களைப் பெற்றிருப்பது வியப்பா?” என்று தலைவியைக் கேட்டனர். கந்தவனம் என்பதற்குச் சந்தனச் சோலை என்றும்

பொருள் கொள்ளலாம். “பிரிபோதும்” என்பதனேடு “இரு முன்று” என்பதையும் “மற்றையரைக் காண்போதும்” என்பதனேடு “நான்கு ஒன்றும்” என்பதையும் இணைத்துப் பொருள் காண்பகு முறை நிரல்நிறை அணி எனப்படும். (135)

ஆழி விடையீர் திருச்சுற்றி அமர்ந்தி இருவர்க் ககம்மகிழ்வான் வீழி அதனில் படிக்காக வேண்டு அவித்தி ராம்ஸன்றேன் வீழி அதனில் படிக்காக வேண்டா தவித்தாய் அளவொன்றை ஏழில் அகற்றி எனகின்றார் இதுதான் கேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘சக்கரத்தைத் தாங்கிய திருமாலாம் இடபத்தை ஏடையல்வரே! திருஒற்றியூரில் அமர்ந்திருப்பவரே! அப்பகுக்கும் சம்பந்தருக்கும் அவர்கள் மன மகிழும் பொருட்டுத் திருவீழி மிழலையில் பஷ்க்காசை விரும்பித் தந்தருளினீராம்’ என்றேன். அதற்கு இவர், ‘வீழியினால் படிக்காசை விரும்பாமல் ஏழிலே அளவு ஒன்றை திக்கிக் கொடுத்தாய்’ எனகின்றார். இதன் கருத்து என்னடி?’” (எ - து.)

(அ - சௌ.) ஆழி - சக்கரம், கடல், விடை-இரிடபாம், இருவர் - திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர். அகம் - மணம். வீழி - திருவீழிமிழலை என்னும் தலம். ஏழில் - எழுவாயில்.

(இ - கு.) திருவர்க்குத் தூகம், வேண்டாதுத் தூகம், அளவுத் தூகம், அளவுத் தூக்கே, எனப் பிரிக்க, மகிழ்வான், வான் சுற்று விரைவெய்ச்சம். அளவு, முற்றியலுகரம்.

(வி - கூ.) இறைவர் திரிபுரங்களை எரிக்கச் சென்ற போது, திருமால் இறைவர்க்கு இரிடப வாகனமாக இருந்த மையில், ஆழி விடையார் எனப்பட்டார். ஆழி என்பதற்குச் சக்கரத்தை உடைய திருமால் என்றேனும், திருப்பாற்கடவில் உறங்கும் திருமால் என்றேனும் பொருள் காணலாம்.

திருநாவுக்கரசுரம், திருஞான சம்பந்தகும் திருவீழிமிழலையில் இறைவரை வணங்கச் சென்ற காலம் பஞ்ச காலமாக இருந்தமையின், அப் பஞ்சம் நீங்கும் வரையில் இவ்விருவகுக்கும் இத்தலத்துப் பெருமான் தினங்கும் ஒவ்வொரு பொன் காசிளைக் கொடுத்து ஆதரித்தார். கோயில் படியில் வைக்கப்பட்ட காச என்ற காரணத்தால், இது படிக்காச எனப்பட்டது. படியில் வைத்தாரேனும், தினப்படி உணவு முதலான செலவுகளுக்கு இக்காச பயன்பட்டமையின் படிக்காச ஆயிற்று என்றாலும் ஆம்.

திருவீழிமிழலை பூந்தோட்டம் இரயில் அடியிலிருந்து ஆறுகல் தொலைவில் உள்ளது. இத்தலத்தின் விருட்சம் வீழி என்பது. ஆகவே, இத்தலம் இப் பெயர் பெற்றது. திருமால் இத்தலத்தில் இறைவரை ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சித்துச் சக்கரம் பெற்றனர். திருமால் விண்ணி னின்றும் ஒரு விமானம் கொண்டது அதில் சிவபெருமானை எழுந்தருளப்பண்ணி வழிபட்டார். ஆகவே, அவ்விமானம் விண்ணியிரு விமானம் எனப்பட்டுகிறது. திருமால் ஆயிர மலர்களால் இறைவரை வழிபட்டபோது, ஒரு மலர்க்குறைய அதற்கு சடாகத் தம் தாமரை போன்ற கண்ணின்த தோண்டி இறைவர் திருவடியில் அர்ச்சித்தார். இந்தக் குறிப்பை அங்குள்ள உற்சவமூர்த்தியின் திருவடியில் கண் இருப்பது கொண்டு இன்றும் கண்டு களிக்கலாம். கருவரையில் (மூலட்டானத் தின் பின்) இறைவர் அம்மை அப்பாய்க் காட்சி அளிப்பதையும் கண்டு மகிழலாம். இத் தலத்தின் கிழக்குப் பீடத்திலும் மேற்குப் பீடத்திலுந்தான் முறையே சம்பந்தரும், அப்புகும் காச பெற்றனர். மேற்குப் பிராகாரத்தில் இவ்விரு நாயக்மார்களும், படிக்காகப் பிள்ளையாரும் எழுந்தருளிக் காட்சி தருகின்றனர். இங்கு இறைவர், திருஞானசம்பந்தருக்குச் சீர்காழியில் திருத்தோணையில் உழையோடு விற்கிறுக்கும் கோலத்தைக் காட்டியருளினார். இத் தலத்தின் இறைவ

வீழி அழகர். இறைவியர் சுந்தர குஜாம்பிகை. தீர்த்தம் விட்டனு தீர்த்தம். இத் தலத்துக்குச் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய திருப்பதிகங்கள் உண்டு. இத் தலத்துக்கு உரிய மொத்தத் திருப்பதிகம் இருபத்து நான்கு. இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்தின் வணைவுகளும், சிற்பங்களும் கண்டு களிக்கத் தக்கன. இத் தலத்து வடக்கு வீதியில் கீழ்க் கோடியில் சம்பந்தர் ஆலயமும், மேல் கோடியில் அப்பர் ஆலயமும் இருக்கின்றன.

தலைவி இறைவரை நேரக்கி “வீழியில் இருவருக்கும் படிக்காச அளித்தீர்!” என்றனள். இறைவர், “பெண்ணே நீ உன் விழியினால் படிக்கு (உலகில் உள்ள யாவருக்கும்) ஆச (துண்பத்தை) கொடுத்தாய்” என்றனர். வீழி என்பதன் முதல் எழுத்து வி என்பது. இதன் இரண்டு மாத்திரயில் (ஒன்றி அளவில்) ஒரு மாத்திரை குறைத்தால் வி என்றாலும். அப்பேரது அதனுடன் பிரேரணையில் சேர்த்தால் வீழி என்றாலும். ஆகவே, நீ விழியில் படிக்கு ஆச அளித்தாய் என்றனர். இந்தக் குறிப்பினை, “வீழி அதனில் படிக்காச வேண்டாது அளித்தாய்”, “அளவு ஒன்றை (ஒரு மாத்திரையை) ஏழில் (முதலில்) உள்ள சொல்லாகிய ஏழில் என்பதில் அகற்றி” என்னும் வரிகளில் உணர்த்தினார். “அப்பகும், சம்பந்தரும் வேண்டாதபோதும் காச அளித்தீர்” என்று தலைவி கூறியது போல இறைவரும், “உலகம் வேண்டாத போதும் உலகுக்கு நீ ஆச அளித்தாய்” என்று கூறினார் எனக் கொள்க. ஏழில் என்பதில் முதல் எழுத்தாம் ஏவின் ஒரு மாத்திரை நீங்கினால் எழில் என்றாலும். எழில் என்பது அழகு. வீழி என்பது வீழிக் கணி. இது மாதர் உதட்டுக்கு உவமை. (136)

உற்ற விடத்தே பெரும்துணியாம் ஒற்றிப் பெருான் நூட்டகழைக் கற்ற விடத்தே முக்களியும் கடும்பும் அழுதும் கயவாவோ மற்ற விடச்சிர் என்னன்றேன் மற்றை உபய இடமும்புதல் ஏற்ற விடமே என்கின்றுர் இதுதான் சேடி என்னேடு.

(இ - பொ.) “தோழி ! ‘உயிர்களுக்கு ஒரு துண்பம் நேரிட்ட காலத்தில் பெரிய துணியாய் இருக்கும் நிகுஞ்சிற யூரிப் பெருமானே ! உமது புகழைக் கற்ற அளவிலே முக்களி களும் கரும்பும், அமிர்தமும், கசக்க மாட்டாவோ ? மற்றைய ரிடத்துப் புகழ் என்ன சிறப்புடைத்து?’ என்றேன். அதற்கு இவர், ‘மற்றைய மேல் கீழ் என்னும் இரண்டிடங்களிலும் உள்ள புகழ்கள் முதல் எழுத்தைப் போக்கிய அவ்விடமே யாம்’ என்கிறுர். இதன் பொருள் என்னடி ?’. (எ - து)

(அ - சௌ.) உற்ற - துண்பம் வந்த. முக்களி - மூன்று பழங்கள், (வாழை, மர, பலா.) கயவாவோ - கசக்க மாட்டாவோ ? உபய - இரண்டு. எற்ற - ஒழிக்க.

(இ - கு.) மூன்று + கனி, உற்ற + இடத்தே, கற்ற + இடத்தே, மற்ற+இடம் + சிர் ஏற்ற + விடமே எனப் பிரிக்க.

(வி - ரை.) உபய இடம் என்பது கீழ் மேல் ஆசிய பதினுள்கு உலகங்கள் ஆகும். உபய விடம் என்பதில் உள்ள முதல் எழுத்தாகிய உ என்னும் எழுத்தை நீக்கினுல் பய இடம் என்றாலும். ஆகவே அப்போது பயம் படத்தக்க விடமே என்று பொருள்படும். இதன் மூலம் இறைவி புகழைப் பேசுகின்ற பயனுடைய இடமாகவும், ஏனைய இடங்கள் பய இடமும் (பயத்தைக் கொடுக்கும் இடமாகவும்) ஆகும் என்பதை இறைவர் அறிவித்தார் எனக. (137)

யான்செய் தவத்தின் பெரும்பயனே என்றுர் அழுதே என்குளியே வான்செய் அரசே திருத்திரி வள்ளல் வந்த தென்னேன்றேன் மான்செய் விழிப்பென் னோந்துவிள் வடிவா எதுகேட் உள்ளம்பியங் தேங்கண் டிடவே என்கின்றுர் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘நான் முன் பிறவியில் செய் தவத்தின் பெரும்பேறே! எனது அரிய அமிர்தமே! என் உயிர்த் துணியே! மேலாகிய அரசரே! திருத்திரியூர் வள்ளலே! நீர் வந்ததற்குக் காரணம் யாது?’ என்று கேட்டேன். அதற்கு இவர், ‘மானின் கண்போலுங் கண்களை யுடைய பெண்ணே! நீ ஆண் உருவானதைக் கேட்டு மனமகிழ்ந்து உன்னைக் காணும் பொருட்டே இங்கு யாம் வந்தோம்’ என்கிறூர். இதன் கருத்து என்னடி?’. (எ - து.)

(அ - சொ.) வான் - மேலாகிய சிதாகாசம், செய் - போலும்.

(இ - கு.) அருமை + அழுதே, என்று + உளியே வந்தது + என, கேட்டு + உள்ளம், எனப் பிரிக்க. வள்ளல், அண்மை விளி, மான் செய், செய் உவம உருபு, விசந்தேன் முந்தெச்சம், வியந்தேனுய என்பது பொருள்.

(வி - ரெ.) வான் என்பதற்கு ஆகாயம் என்பதும் பொருள். ஈண்டு அவ்வாகாயம் சிதாகாசமாகிய சிதம் பரத்தைக் குறிக்கின்றது. எனவே, இறைவரை அந்த வானுக்கு (சிதாகாசத்திற்கு) அரசே என்றனர். வள்ளல் ஈண்டுத் திருத்திரியூர்த் தீயாகரைக் குறித்து நிற்கிறது. தலைவிக்கு இறைவர் நம்பி என்னும் பெயரை அளித்து அதற்கு நம்புதலுடையவள் என்று பொருள் கூறி “நீ நம்புதலுடையவளாய் இருத்தலின் நாம் இங்கு வந்தோம்” என்றனர். நம்பி என்பதற்கு இறைவர் உளம் கொண்டு விளக்கிய பொருள், நம்புதல் உடையவள் என்பது. ஆனால் நம்பி என்பது

இலக்கணப்படி விருதி பெருத ஆண்பால் சீறப்புப் பெயர். ஆகவே அச்சொல் ஆணைக் குறிக்கும். அப்படி ஆணைக் குறிக்கும் சொல்லாகிய “நம்பி” என்பதைத் தலைவி பெற்றிருக்கின்றனர். ஆதனின் அவனும் ஆண் ஆயினுள். இப்படி ஒரு பெண் ஆண் ஆயினுளே என்று வியந்து தாம் வந்ததாக இறைவர் கூறுகின்றார். “நீ நம்மை நம்பி இருக்கிறோய் என்று கேள்விப் பட்டு வந்தோம்” என்றும் உரை காண்க. அழுது, வாய்க்கு மட்டும் சுவைத்துறும்-இறைவராகிய அழுது மெய், வாய், கண், மூக்கு, செவி என்றும் ஆந்து புலன்களுக்கும் சுவை தருதலின், “என் ஆர் அழுதே” என்றனர். (138)

கருணைக் கடலே என்றிரண்டு கண்ணே முக்கண் கரும்பேசென் வகுணப் பொருப்பே வளர்ச்சிரி வள்ளல் மனியே மகிழ்ந்தலையாந் தநுணப் பருவம் இல்லென்றேன் தவிரஅள் ரேஞ்காட் துயதுந்தன் இருணச் சாகம் என்கின்றார் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘அருட்கடலே’ என் இரு கண்ணே! முக்கண்களை யுடைய கரும்பே! எல்லா வளர்களும் வளர்கின்ற செந்திறமுள்ள மலையே! திருத்திற்கூரில் உள்ள வளர்வளர்வை யுடைய மரணைக்கத் தியாகரே! என்னை மகிழ்ந்து தழுவுதற்கு இதுவே தக்க சமயமாகிய பருவம்’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘உன்னைத் தழுவுதற்கு இது சமயம் அன்று. அதற்குக் காரணம் உன் கூந்தல். இப்போது தன் கரிய இருள்போன்ற நிறத்தை ஒழித்து வெண்ணிறம் உற்றிருக்கிறது. ஆகவே நீ கிழவி என்பதைக் காட்டுவிற்கு. எனவே ‘நீ வெண்ணிறத்தை ஒழி’ என்றனர். இதன் பொருள் என்னடி?’” (எ - து.)

(அ - சொ.) வகுணம் - நிறம். பொருப்பு - மலை. நச்சு - விரும்பும். அளகம் - கூந்தல். தவிர - நிக்கு. முக்கண் - சோம, சூரிய, அக்ஷினியாகிய மூன்று கண்கள்.

(இ - ரு.) மகிழ்ந்து + அணைய, இஃது + என்றேன், அன்று + என, காட்டியது + உன்தன், இருள் + நச்சு + அளகம் எனப் பிரிக்க.

(வி - ரெ.) தலைவி, இறைவரை நோக்கி என்னைத் தழுவுவதற்கு இதுதான் பருவம் என்றனள். இவ்வாறு அவள் கூறக்கேட்ட இறைவர், “பெண்ணே! நீ இப்போது இளையள் அல்லள். முதியவள். நீ முதியவள் என்பது உன் கூந்தலே காட்டுகின்றது. ஆண்களுக்கு எப்படிப் பால்யம், யவ்வணம், செளமரம், வார்த்திகம் என்னும் நான்கு பருவங்கள் உண்டோ, அதுபோலப் பெண்களுக்கும் நான்கு பருவங்கள் உண்டு. அவை பதினாறு வயதுடைய பாலைப் பருவம், மூப்பது வயதுடைய தருணிப் பருவம், ஐம்பத்தைந்து வயது டைய பிரவிடைப் பருவம் அதற்குமேல் விருத்தைப் பருவம் ஆகும். அதாவது இருஞம் உன் கருநிறக் கூந்தலைக் கண்டு விரும்பும் அளவுக்கு நீ இளைய பருவத்தில் கருங்கூந்தலைக் கொண்டிருந்தாய், இப்பொழுது அக் கருங்கூந்தலை வெனுத்து விட்டது ஆகவே அக் கூந்தலே உன்னைத் தழுவி இன்புறுதற்கு இது தக்க பருவம் அன்று என்கிறது” என்று கூறினார்.

இறைவர் தம்மைப் பிரம்ம விட்டுளுக்கள் தேடுமாறு நின்றபோது, அக்கிளி வடிவாய் நின்றமையின் “வருணப் பொருப்பே” எனப்பட்டார். வருணப் பொருப்பு அருளுஞலம். இறைவர் இனிமையாகவும் மூன்று கண்களையும் (சோம, சூரிய, அக்கிளி எனும் கண்கள்) கொண்டிருத்தலின் “முக்கள் கரும்பே” என்றார். தலைவி இறைவரை மணிதே என்று குறிப்பிட்டதன் கருத்து, மணி (சித்தாமணிக் கல்) வேண்டுவர் வெண்டியதைக் கொடுக்கவல்லது. ஆகவே நீங்களும் என்னை அனையவேண்டும் என்று கேட்கின்றான் என்பதாம்; ஆதலின், “தன் விருப்பை அளிக்க” என்று கூறினாள் என்பதாம்.

காவி - களம்பொன் கவியேன் கண்ணும் மனியே அவனியோன்
ஆவி - துணையே நடுஞ்சீர் அரசே அடைந்த நென்னங்கேள்
பூவில் போவியும் குழலாய்ட் போன்னின் உயர்ந்தாப் பளக்கேட்டுள்
சுறவுக் கருவி என்கின்றுர் இதுதான் சேடி என்னோடு.

(இ - பொ.) “தோழி ! ‘கருங்குவளை மலர் போலும்
நீலநிறக் கழுத்தைக் கொண்ட கனியே ! என் கண்ணினிலூள்
இருக்கிற மனியே ! எனக்கு ஆபரணமே ! என் உயிர்த்
துணையே ! திருஒற்றியூர்க்கரசரே ! நீர் வந்தது எதைக் கருதி ?’
என்று கேட்டேன். அதற்கு இவர், ‘மலர்களால் அழகு
அடைந்திருக்கிற கூந்தலை யுடையவனே ! நீ இலக்குமியைப்
போல் உயர்ந்திருக்கிறோம், என்று கேள்விப்பட்டு உள் சுகை
யைக் கருதி வந்தேன்’ என்கின்றார். இதன் கருத்து என்னாடு ?”
(எ - நு.)

(அ - சொ.) காவி - கருங்குவளைமலர், களம் - கழுத்து-
அவனி - ஆபரணம், அழகு. ஆவி - உயிர். பொவியும் -
விளங்கும். குழலாய் - கூந்தலை யுடையவனே! பொன்னின் -
இலக்குமியைப் போல். ஈவு - சுகை, கொடுக்கும் குணம்.

(இ - கு.) அடைந்தது+என், கேட்டு+உள் எனப்
பிரிக்க. பொன்னின் என்பதில் உள்ள இன் ஜந்தாம் வேற்
ருமை ஒப்புப் பொருள். மூலில் பொவியும் என்பதன், இல்
எனும் ஏழாம் வேற்றுமை உருபு, ஆல் என்னும் முன்றும்
வேற்றுமைப் பொருளில் உளது. ஆகவே அது வேற்றுமை
மயக்கம். ஈவு, தொழிற்பெயர்.

(வி - ரை.) தலைவி, காவிகளங்கொள்கனி என்னும்
தொடரில் திருமால் நிறத்தைப்போன்ற கருங்குவளையின் நிறம்
கொண்ட கழுத்து என்று பொருள்படும்படி கூறியதனால்,
இறைவர் அத் திருமாலுக்கு ஏற்ற மனைவியாகிய இலக்குமியைப்
போன்று உயர்ந்துள்ளாய் என்னும் குறிப்பில்,
“பொன்னின் உயர்ந்தாய்” என்றனர். கண்டு சுகையைக்

கருதுவதாவது புணர்ச்சி இன்பத்தைக் கருதுவதாம். அப்புணர்ச்சி இன்பத்தை (ஸஹவ)க்கருதி வந்ததாக இறைவர் இவ்வாறு கூறினார்.

“சகை என்பது பொன்னென்றும் பொருள்படும். “தலைவி! நீ பொன்னின் உயர்ந்தாய் ஆதவின், உன்னிடம் பொன்னைப் பெறக் கருதி வந்தோம்” என்னும் பொருள்படி கூறினார் என்றும் கொள்ளலாம். தலைவி ஒற்றி அரசே என்றதன் குறிப்பு, “ஒற்றி (அடமானம்) வைக்கப்பட்ட ஊரின் அரசே” என்று கூறினார் என்பதாம். ஆகவே இறைவர் அவ்வுரை மீட்க உன்னிடம் பொன் உள்ளது என்பதை அறிந்து அப் பொன்னைப் (சகையை) பெறவந்தோம்” என்றார் என்றும் பொருள் கூறலாம். பொன்னின் உயர்ந்தாய் என்பதற்கும் பொன் வைத்திருப்பவர்களில் நீ உயர்ந்திருக்கிறோய் என்பதும் பொருளாகும்.

(140)

கண்ணும் யனமும் களிக்குழசில் கள்ளுன் ருடையிர் கலைடையிர்
நன்னும் திருவாய் ஒற்றிஹளிர் நடம்செய் வள்ளிர் நிர்வங்கேள்
வன்னைம் உடையாய் தின்தணப்போல் யல்வாய் நடம்செய்

[வல்லோமோ]
என்ன வியப்பாய் என்கின்று இதுதான் சேடு என்னேடு.

(இ - பொ.) “தோழி! தேவரீர் கண்களும், மனமும் மகிழ்தற்குக் காரணம் ஆகிய அழகையுடைய மூன்று கண்களை யுடையீர்! சந்திரனைச் சிரசில் உடையீர்! பொருந்திய திருமகள் வாழ்கின்ற திருத்தற்குழரிலுள்ளீர்! நடனஞ்சு செய்வதில் வல்லீர்!” என்று சொன்னேன். அதற்கு இவர், ‘அழகை யுடையவளே! உன்னைப் போல மலர்போழும் வரயால் நடஞ்செய்ய யாம் வல்லோமோ? உன் மலர்ஷய் கடத்தை எண்ணுமிடத்து வியப்புண்டாகின்றது’ என்கிறோ. இதன் பொருள் என்னடி?“ (எ - து.)

(அ - சொ.) எழில் - அழகிய, கலை - ஆடை, சாத்திர அறிவு. நன்னூம் - பொருந்திய. நடம் - திருக்கூத்து. வண்ணம் - அழகு.

(இ - கு.) நின்தன், தன் சாரியை. மூன்றுத் தடையீர், எனப் பிரிக்க. வல்லோமோ, ஒகாரம் எதிர்மறைப் பொருள்.

(வி ரெ.) தலைவி, வாயால் பலபடி பேசினால் ஆதலின், “பெண்ணே! நாம் காலால் நடனம் புரிகின்றோம். நீயே வாயாலேயே நடனம் பண்ணுகின்றாய் ஆதலின், என் கால் நடனத்திலும், உன் வாய் நடனம் (வாய்ப் பேசு) மிகவும் வியப்பைத் தருவது” என்றனர்.

கீடுடையீர் என்பதற்கு மான்தோலீஸ் உடையவரே, அவிழ்ந்த (கலையை) ஆடையை உடையவரே, சாஸ்திர ஞானம் பெற்றவரே என்றும் பொருள் காணலாம். மலர்வாய் நடம் என்பதற்குத் தாமரை-மலரில் நடனம் செய்யும் என்றும் பொருள் காணலாம், இலக்குமி தாமரை மலரில் திருக்கின்றன. அவனைப்போல இவனும் மலர்வாய் கொண்டு இருத் தலின் இவ்வாறு கூறினார் என்க. (141)

தாங்கும் விடையேல் அழகின் தன்னைக் கலந்தும்திருத்தி ஒங்கும் தலியில் ஒளித்தீர்ஸ் ஒளிப்பில் வல்லா ராம்ஸ்ரேன் வாங்கும் நுதலாய் நீடும்னை மருவிக் கலந்து மலர்த்தலியில் ஈக்கிள் குருவித்தாய் என்கின்றார் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘சுமக்கின்ற இரிடபத்தின்மேல் வருகிற அழகரே! என்னைச் சேந்திருந்தும், திருத்தறியூரில் உயர்ந்த கோயிலில் ஒளித்தீர் ஆதலால், தேவரீர் ஒளிப்பதில் வல்லீராவீர்’ என்றேன் அதற்கு இவர் ‘வனைந்த நெற்றியை யுடையவரே! நீடும் என்னைப் பொருந்திக் கூடியும் தாமரை மலரீகிய கோயிலில் இங்கே நின்று ஒளித்தனை’ என்றார். இதன் பொருள் என்னாடி?” (எ - து.)

(அ - சொ.) விடை - இரிடபம். தளியீர் - கோவிலில் உள்ளவடே. தளி - கோவில். வாங்கும் - வளைந்த. நுதலாய் - நெற்றியடையவளே. மருவி - சேந்து. மலர் - தாமரைப் பூ.

(இ - கு.) தன், சாரியை, ஈங்குத் தின்றுத் தீர்த்தாய் எனப் பிரிக்க.

(வி - ரை.) தலைவி, இறைவரை “தன்கீக் கலத்து இனபுற்ற பிறகும் திருச்சுற்றியூர்க் கோவிலில் ஒளிந்துகொண்டுகளே! நீங்கள் ஒளிந்து விளையாடும் ஆட்டத்தில் வல்லீரோ?” என்று வினாவினால். அதாவது “ஒற்றியள்ள (தூரத்தில் தளியியள்ள) ஊரில் ஒளிந்து கொண்டுரோ!” என்று கேட்டனால். அதற்கு இறைவர், “பெண்ணே! நீ என் மனமாகிய மலர் ததளியில் ஒளித்தாய் அன்றே?” என்று எதிர்மொழி கூறினார். “நீர் ஒளிப்பில் வல்லீர் என்பதற்குக் கடலாகிய நீரில் ஒளிப்பதில் வல்லவர் என்று தம்மைத் திருமாலாகத் தலைவி கூறினார் என இறைவர் பொருள்கொண்டு ‘நீ இலக்குமி போன்றவள், ஆதனின் மலர் ததளியில் ஒளித்தாய்’ என்று கூறினார் எனவும் கூறலாம். (142)

அம்மை அடுத்த திருமேனி அழகர் ஒற்றி அளிந்தீர் உம்மை அடுத்தேர் சிகலாட்டம் உறுதல் அழோ என்றுகூற்றேன் நம்மை அடுத்தாய் நமைஅடுத்தோர் நப்போன் உறவர் அன்றூளில்கூறும்மை அடுத்த தெள்கிள்ளுர் இதுதான் கேடி என்னோ.

(இ பொ..) “தோழி! ‘எமது தாயாகிய உமாதேவி பொருந்தியுள்ள திருமேனியையுடைய அழகரே! திருச்சுற்றியென்கிற அழகிய நகரத்தை யுடையவரே! தேவரீஸ் அடுத்தவர்கள் மிக வாட்டத்தை அடைவது அழகாமேரா?’ என்று கேட்டேன். அதற்கு இவர், ‘எம்மை காதலாம் அடுத்தவளே! எம்மைப் பொருந்தியவர்கள் எம்மைப்போலப் பொருந்துவா. எம்மைச் சேராதவர்கள் எம்மைச் சேர்ந்தது ஏது?’ என்கின்றார். இதன் கருத்த என்னாடி?”. (எ - து.)

(அ - சொ.) அம்மை - உமாதேவி. திரு - அழகிய. மேலி - உடப்பு. அணி - அழகிய. உறுவர் - அடைவர்.

(இ - கு.) வாட்டம், தொழிற் பேயர், என்று + உரைத்தேன், அன்று + எனில் ஏது + எம்மை எனப் பிரிக்க.

(வி - ரெ.) தலைவி, இறைவரை நோக்கி “உர்மை அடுத்தவர்கள் வாட்டம் அடைதல் அழகோ ?” என்று வினாவினால். அதற்கு இறைவர் மிக வாட்டம் என்பதற்குத் தலைவி கொண்ட பொருளைக் கொள்ளாமல் மிக ஆட்டம் எனக் கொண்டு (மிக + ஆட்டம் என்பது புணர்ச்சியில் மிக + வ + ஆட்டம் என்று புனரும்). “பெண்ணே எம்மை அடுத்தவரை எம்மைப்போல ஐந்து தொழில்களைப் பொருந்த வல்லவர்கள் அல்லர். ஆகவே நீ எம்மை அடுத்தார் மிக வாட்டம் உறுதல் அழகோ என்று கேட்டல் அழகிதன்று,” என்று உணர்த்தினார். இறைவரை அடுத்தவர்களுக்கு ஆணந்த மேலிட்டால் ஆட்டம் வருமே ஒழிய, இறைவனைப்போல் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து ஆட்டங்களைப் புரிபவர் அல்லர் என்பதை உணர்த்தி னார். நம்போல் உறுவர் என்பதற்கு நம்மை அன்மினால் அடைந்தவர், சாருப நிலையை அடைவரே ஒழிய வாட்டம் உருச் என்றும் கூறியவாரும். சாருபம் என்பது சர்லோகம், சாமீபம், சாருபம், சாயுச்சியம் என்னும் நான்கு பதவிகளில் ஒன்று.

உண்கள் மகிழ்வால் அளியிழற்றும் ஒற்றி நகரிர் ஒருஞ்சுறு கண்கள் உடையிர் என்காதல் கண்டும் இருப்பி என்ன ஸேன் பண்டைன் மோழியாம் நின்காதல் பண்டைன் கவுசோம் பழுப்போதும் உண்கொண் கிருந்த தெள்கீன்குரு இதுநான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி ! ‘உண்மைப்பட்ட தெனின் மகிழ்ச்சியினால் வண்டுகள் ஆரவாரம் செய்கின்ற திருத்த

நகரை யுடையவரே! முக்கண்களை ஒருசேரக் கொண்டவரே! என் ஆசையைக் கண்டும், இரக்கம் காட்டிலேரே! இதற்குக் காரணம் யாது?' என்றேன். அதற்கு இவர், 'இசையின் இயல்பைக் கொண்ட இன்சொல்லை யுடையவனே! உன் ஆசையானது பலநாளும் இன்சுவையைத் தருகிற பழம் போல மதிப்பைக் கொண்டிருந்தது' என்கிறார். இதன் பொருள் என்னடி?" (எ - து.)

(அ - சொ) கள் - தேன். அளி - வண்டுகள். மீழற்றும். ஒலிக்கும். இரங்கீர் - இரக்கம் காட்டிலீர். பண் - இசை. எண் - மதிப்பு.

(இ - கு.) என் முதல் நிலைத் தொழிற் பெயர். கொண்டு + இருந்தது + என்கின்றார் எனப் பிரிக்க,

(வி - ரை.) தலைவி தன் காதல் கண்டும் ஏன் இரக்கம் கொண்டிலீர், என்று வினாவினால். அதற்கு இறைவர், "பெண்ணே! உன் காதலைப் பலநாள் சுவைப்பதனால் தானேயாம் இப்பேரது வந்தோம்" என்று அறிவித்தனர். உன் மீது கொண்ட காதல் பலநாள் சுவையைச் செய்கின்ற பழம் அன்றே? அப்பழம் மதிப்பை அன்றே கொண்டிருந்தது" என்றார்., மேலும் பல் நாண் சுவைகொள் பழம்போலும் என்பதற்குப் "பல்லைக் கூசம்படி செய்து, வாயில் நீரைச் சுரக்கச் செய்கின்ற புளியம்பழம்" என்றும் பொருள் கூறலாம். இதனால் "உன்னைப் பார்த்த அளவில் சுவைதரத் தக்க பழம் போன்ற உன் காதல் உள்ளது" என்று இறைவர் கூறினார் எனவும் கொள்ளலாம். மேலும் இறைவர் தலைவி வருந்தத் தக்க முறையிலும் தம் காதல் அவளிடத்தில் இருக்கிறது என்பதை "பலநாண் கொளும் பழம்போல்" என்னும் உவமையில் பொருந்திக் கூறினார் என்க. அதாவது, உன் காதல் பல நாள் உண்ட பழம்போல் வெறுக்கக்கூடியது என்றும், புளியம் பழம் பழுத்த பிறகு தனக்கும் ஒட்டிற்குத் தொடர்பு இல்லா

ததுபோல உனக்கும் எமக்கும் இருக்கும் காதல் பற்று அற்றது என்றும் இறைவர் உணர்த்தினார் என்று அறிக. (144)

வணங்கேற் இலங்கும் செஞ்சடையீர் வளம்சேர் ஒற்ற மாங்கிரி குணங்கேற் மிட்டிரேர் பால்இருளைக் கொண்டூர் கொள்கை என்னன்றேன் அணங்கே ஒருநால் அங்கிலின்போல் ஜம்பால் இருள்கொன் டுடச்சற்றும் இணங்கேம் இணங்கேம் என்கின்றூர் இதுநான் சேஷ என்னேஏ.

(இ - பொ.) “தோழி ! ‘அழகும் நிறமும் விளங்குகிற செஞ்சடையை உடையவரே ! எல்லா வளங்களும் சேர்ந்த திருத்தியூர் என்கிற பெரிய நகரத்தை உடையவரே ! தன்னிறம் அழைந்த கண்டத்தின் ஒரு பக்கத்தில் இருட்டைக் கொண்டிருக்கிறீர். நுழை கொள்கை யாது?’ என்றேன். அதற்கு இவர், ‘பெண்ணே ! ஒரு பால் அன்றி, உண்ணேப் போல ஜம்பால்லிரும் இருட்டைக் கொண்டிருக்கச் சிறிதும் இணங்க மாட்டோம்; இணங்க மாட்டோம்’ என்கிறார். இதன் கருத்து என்னடி ? ” (எ - து.)

(அ-சொ.) வணாம்-அழகு. கேழ்-நிறம். இலங்கும்-விளங்கும். மா-பெரிய. குணாம் கேழ் மிட்று - நல்ல நிறம் கொண்ட கழுத்து. ஓர்பால் - ஒருபக்கம். அணங்கு - தெய்வப்பெண். ஜம்பால் - ஜந்து பக்கம், ஜந்து வகையாக முடிக்கப்படும் கூந்தல். சுற்றும் - சிறிதும். இணங்கேம் - இசையோம்.

(இ - கு.) வணாம், இடைக் குறை. மா, உரிச்சொல். அன்றி, குறிப்பு விளை எச்சம். இணங்கேம், இணங்கேம், அடுக்குத் தொடர். மிட்று+ஓர்பால் எனப் பிரிக்க.

(வி - ரை.) இறைவர் தம் கழுத்தில் இருள்போலும் கரிய விடத்தைக் கொண்டுள்ளார். அதனால் தலைவி “சுவாமி! ஒரு பக்கத்தில் நீர் ஏன் இருளைக் கொண்டிருக்கின்றீர்?” என்று கேட்டான். அதற்கு விடையாக, “பெண்ணே நாம்

இரு பக்கத்தே மட்டும் இருள் கொண்டிருக்கின்றோம். நீ ஜம்பாலில் (ஜந்து இடங்களில்) இருள் கொண்டிருக்கிறோயே? அப்படி நாம் செய்யச் சம்மதியோம்” என்றனர். ஜம்பால் என்பது கூந்தல். கூந்தல் கருமையான இருள் போன்றது. ஆகவே இறைவர் ஜம்பால் என்பதனை இரு பொருள்படும்படி “உன் கூந்தல் இருள் உடையது” என்றும், “நீ ஜந்திடத்தில் இருள் கொண்டுள்ளாய்” என்றும் கூறினார் என்க. கூந்தலை ஜந்து வகையாக முடிக்கப் படுதலின் அதற்கு ஜம்பால் என்னும் சொல் அமைந்துள்ளது. ஜந்து வகையான முடிப்பு முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என்பன. (145)

கரும்பில் இவியீர் என்றிரண்டு கண்கள் அணியீர் கறைமிடற்றிர் பெரும்பை அணியீர் திருவோற்றிப் பெரியீர் ஏதுநும் பெயர்என்றேன் அரும்பன் ருலையாய் பிறர்கேட்க அறைந்தால் அளிப்பீர் எனச்சூற்றுவர் அரும்பொன் இல்லையே என்கின்றூர் இதுதான் சேடி என்னோடு

(இ - பொ.) “தோழி! ‘கரும்பினும் இனியரே! என் இரு கண்களைப் போன்றவரே! விடம் பொருந்திய கழுத்தை உடையவரே! பெரிய பாம்பை ஆபரணமாக உடையவரே! திருஒற்றியூரில் உள்ள பெரியவரே! நும் பெயர் யாது?’” என்றேன். ஆதற்கு இவர், ‘தாமரை மொக்கைப் போலும் முலையை உடையவளே! பிறர் கேட்கும்படி சொன்னால் அப்பெயர்க்கேற்பத் தமக்கும் தருவீச் என்று உலகத்தார் என்கொச் சுற்றிக்கொள்வார்கள். அப்படிக் கொடுக்கப் பெரும் பொன் என்னிடத்தில் இல்லையே’ என்கிறூர். இதன் பொருள் என்னாடி ?” (எ - து.)

(அ - சொ.) கரும்பில் - கரும்பைப்போல், கறை - விடம், மிடற்றிர் - கழுத்தை யுடையவரே. பை - படம் எடுக்குப் பாம்பு. அணியீர் - ஆபரணமாகக் கொண்டவரே. அறைந்தால் - சொன்னால். இரும்பொன் - பெரும் செல்வம்.

(இ - கு.) கரும்பில், இல் ஜூந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருள். பை, சினை ஆகுபெயர். இலை, இடைக் குறை. அரும்பு + அண் (அண் சண்டு உவம உருபு) எனப் பிரிக்க.

(வி - ரை). தலைவி, இறைவரை பெயர் யாது?'' என்று கேட்டார். இறைவர் பெயர் தியாகர் என்பது. ''இப்பெயரைப் பிறர் அறியும்படி கூறினால் (தியாகர் என்பதன் பொருள் கொடுப்பவர் என்பது.) எம்மைச் சார்ந்து தமக்குப் பொருள் தரும்படி உலகர் கேட்பரே. அப்படிக் கொடுப்பதற்கு எம் மீடம் பொன் இல்லையே'' என்று கூறினார். இரும்பொன் என்பதற்கு மூல மண்டாரம் என்பதும், ஜஸ்வரியம் என்பதும் பொருள். ''இதனை அனுபவிக்கக் கூடியவர்கள் திருவருள் பக்குவம் உடையவர்கள். அவர்கள் தவிர்த்தும் பிறர் எம்மை அடைந்து கேட்டால் நாம் எப்படிக் கொடுப்போம். ஆகவே எம் பெயரைக் கூறோம்'' என்றனர். இறைவருக்கு மூல பண்டாரம் என்னும் பெயர் உண்டு என்பதை ''மூல பண்டாரம் வழங்குகின்றன் வந்து முந்துமினே'' என்று மாணிக்கவாசகப் பெருமான் மொழியால் உணர்லாம்.(14.6)

நிலையைத் தவரூர் தொழும்தூற்றி நியலப் பெருமான் நிழுன்னம் யிலையைச் சிலையாக் கொண்டநூம் மாவல் வலங்குற் புடங்கள்றேன் வலைபைத் தறியாச் சிறுவர்களும் யிலையைச் சிலையாக் கேள்வர்கள் நிலையற் புதம்தான் என்கின்றுர் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) ''தோழி! 'தம் தம் ஆசரம நிலையினின்றும் தவருதவர்கள் வணங்குகின்ற திருத்தற்யூரிலுள்ள நின் மலனுகிய பெருமானே! தேவீர், முற்காலத்தில் மேரு மகிலைய வில்லாகக் கையில் கொண்டார். நுமது பெரிய வல்லமையானது ஆச்சரியமாய் இருக்கிறதே!'' என்றேன். அதற்கு இவர், 'உலகில் அறியாத சிறுபிள்ளைகளும் மகிலைய வில்லாகக் கொள்வார்கள். இதில் ஓர் ஆச்சரியமும் இல்லை'' என்கிறார். இதன் கருத்து என்னாடி?'' (எ - து.)

(அ - சொ.) நிமலன் - சுத்தமானவன், குற்றம் அற்றவன். சிலை - வில். மலை - மேரு மலை. வல்லபம் - வல்லமை. மா - பெரிய. வலயத்து - உலகில்.

(இ - கு.) நிலையை, என்பதன் இரண்டன் உருபு, ஐந்தன் உருபு பொருளில் அமைந்துளது. (நீங்கள் பொருள்) அம், சாரியை. பெருமான், அண்மைவிளி. மா, உரிச் சொல். சிறுவர்களும், உம் இழிவு சிறப்பு, உம்மை - முன் + அம், ஈது + இலை, வலையம் + அத்து + அறியா எனம் பிரிக்க. வலயம் என்பது வலையம் என ஆயது இடைப்போலி.

(வி - கர.) தலைவி, இறைவர் மேருமலையை வில்லாகக் கொண்டது குறித்து வியந்தாள். அவரது வல்லபத்தைப் புகழ்ந்தாள். இறைவர் “பெண்ணே சிறுவர்களும் மலையைச் சிலையாகக் கொள்வார்களே! ஆகவே, யாம் மலையைச் சிலையாய்க்கொண்டது ஒரு வல்லபமா?”என்றுசூறி நல்கயாடினர். இறைவர் கூறும் பொருள் மலையைச் சிலையாக (கல்லாக) சிறுவர் கருதுவர் என்பது. சிலை என்பதற்குத் தலைவி கருதிய பொருள் வில் என்பது. ஆனால் இறைவர் கல் என்று பொருள் கொண்டார்.

ஆச்சிரியம் என்பது பிரமச்சரியம், இருகத்தம், வானப் பிரதம், சன்னியாசம் என்பன. இந் நிலைக்கு ஏற்ப அவசி அவர்கள் இறைவரை வழிபடுவர். ஆதலின் நிலையைத் தவரூர் தொழும் ஒற்றி நிமலப் பெருமான் :எனப்பட்டார். நிலை என்பதற்கு ஞானநிலை எனக்கொண்டு ஞானநிலை தவரூத மெய்ஞ் ஞானிகள் தொழும் ஒற்றி நிமலப் பெருமான் :எனலும் ஒன்று.

உதயச் சுடரே அளையிர்ந்ல் ஒற்றி உடையிர் என்னுடைய
இதயத் தமர்ந்தீர் என்னேளன் எண்ணம் அறியி ரோளன்றேன்
சுதையில் திகழ்வாப் அறிந்தனரே துறந்து வெளிப்பட்ட

[டெதிர்அடைந்தாம்]

இதையுற் றறிந் என்கின்றார் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி ! ‘உதய காலத்துச் சூரியனைப்
போன்ற தேவரே ! நன்மை நிறைந்த திருகுற்றியூரை யுடைய
வரே ! எனது இருதயத்தில் அமர்ந்திருப்பவரே ! அப்படி
அமர்ந்திருந்தும் என் எண்ணத்தை அறியமாட்டாரோ?’ என்றேன்.
அதற்கு இவர் என்னை நோக்கி, ‘அமுதம் போல
விளங்குகின்றவனாலோ ! உன் எண்ணம் அறிந்தனரே
அம்மனத்தில் இருப்பதை ஷிட்டுப் புறப்பட்டு உனக்கெதிரே
வந்தோம். இந்தச் செய்தியை நீ மனம் பொருந்தி ஆராய்ந்த
தறிவாயாக’ என்கிறார். இதன்பொருள் என்னடி?’ . (எ-து.)

(அ - சொ.) சுதை - தேவாழுதம்.

(இ - கு.) சுதையில், இல் ஜந்தாம் வேற்றுமை
ஒப்புப் பொருள். அடைந்தாம், தன்மைப் பன்மை விளைமுற்று.
அறிந்து + அன்றே, வெளிப்பட்டு + எதிர், உற்று + அநி
எனப் பிரிக்க, உதயம் + இதயம் என்பன, உதையம்
இதையம் என்றுயனு, இடைப்போலி இலக்கணம் பற்றி
என்க.

(வி - ரை.) தலைவி, “நீர் என் இதயத்தில் இருந்தும்,
என் எண்ணத்தை அறிந்தி லீடே’ என்றார். அதற்கு இறைவர்,
“உன் மனத்தில் இருந்து உன் எண்ணத்தை அறிந்ததனால்
தான், உன் எதிரே இதோ நிற்கிறோம்’ என்றார்.

“என் எண்ணம் அறிந்திலீரோ?” என்றார் தலைவி.
“உன் எண்ணம் என்னுடன் கலத்து இன்புற வேண்டும்

என் பதை அறிந்துதான் எம் வைராக்கியத்தைத் துறந்து பிட்சாடர் கோலத்தில் இங்கு வந்தோம். உன் எண்ணாந்தான் இந்தக் கோலத்தை மேற்கொள்ளச் செய்தது” என்று கூறினார் என்க.

சுதை என்பதற்கு மின்னல் என்பதும் பொருள் ஆதலின், மின்னலைப் போலத் திகழ்பவளே என்றும் பொருள் காணலாம். (148)

பூர்க்கும் குணத்தீர் திருஒற்றிப் புளித் ரேந்ப் போர்க்களிற்றை உரக்கும் கலக்கம் பெறவீத்தீர் உள்ளத் திரக்கம் என்னாறேன் காக்கும் இடையாய் நீக்களிற்றின் கன்றைக் கலக்கம் புரிந்தனைனின் இரக்கம் இதுவோ என்கின்றார் இதுதான் சேடி என்னெடி.

(இ - பொ.) “தோழி! ‘எல்லோரையும் காத்தருள் கின்ற குணத்தை யுடையவரே! திருஒற்றியூரில் எழுந்தருளிய பரிசுத்தரே! தேவரீர் போர்த் தொழிலையுடைய யாளினயைப் பெருங்கலக்கம் அடையும்படி உரித்தீர். உமது மனத்தின் இரக்கம் இத்தகையது தானே?’ என்றேன். அதற்கு இவர், என்னை நோக்கி, ‘ஓளிக்கின்ற இடையை யுடையவளே! நீ யாளினக் கன்றைக் கலங்கச் செய்கிறோம். உன் இரக்கம் இது தானே?’ என்கிறார். இதன் பொருள் என்னெடி?’”. (எ - து.)

(அ - சௌ.) புரக்கும் - காக்கும். புனிதரே - சுத்தமானவரே. களிறு - யாளின. உரக்கும் கலக்கம் - பெருங்கலக்கம். கரக்கும் - ஓளிக்கும்.

(இ - கு.) உள்ளத்து + இரக்கம் எனப் பிரிக்க.

(வி - ரை.) இறைவருடைய திருவுருவத் தோற்றம் பிறரைக் காத்தல் பொருட்டே அமைந்தது. ஆகவேதான் புரக்கும் குணத்தீர் என்றான். இந்த உண்மையினைச் சிவப்பிரிகாச சுவாமிகள் திருவெங்கைக் கலம்பகத்தில்,

“ இரைபும் புனல்செஞ் சடைமுடியும்
 கடுசீர் பிடறும் இளமதியம்
 புரையும் கணவி மருப்பொளிரும்
 திருமார் பகழும் புலிஅதன்குழும்
 அரையும் கரியின் தலைமிதித்த
 அழகார் வெங்கை அரன்தானும்
 நிறையும் சுரர்கண் டுருஅணைத்தும்
 அருளோ என்று நிகைவாரே ”

என்று கூறுதல் காண்க

தலைவி இறைவரை “நீர் யானையைக் கொன்று அதன் தோலை உரித்தீரே. இச்செயல் உமக்கு இரக்கம் உண்டா என்னும் ஜயத்தைத் தோற்றுவிக்கிறதே” என்று வினாவினால். அதற்கு இறைவர், “பெண்ணே! யாம் யானையைக் கொண்டிரும்; அதன் தோலை உரித்தோம். அதனேடு அந்த யானைக்குத் துயர் போயிற்று. ஆனால், நீ யானைக் கண்றை உன் நடையால் வென்று அதனை உயிரோடு கலக்கம் உறச் செய்கிறோயே! இச்செயல் உன் உள்ளத்தின் இரக்கத்தைக் கட்டுமா?” என்று கேட்டனர். பெண்களின் நடைக்கு யானையை உவமை கூறல் புலவர்களின் மரபு ஆதலின், இவ்வாறு கூறினார் யானை பெண்களின் நடை அழகிற்குத் தாம் நிகர் ஆகாமையினால், கலக்கம் அடையும் என்பது புலவர்களின் கற்பகை.

இறைவர் காசியில் யாவர்க்கும் தொந்தரவு கொடுத்து வந்த கயமுகர சூரைக் கொன்ற குறிப்பு இப்பாட்டில் உளது. தலைவிக்கு இடை உண்டோ இல்லையோ என்று கருதும் அளவுக்குச் சிறுத்து இருந்தமையின், “கரக்கும் இடையாய்” என்றனர்.

பதங்கூ ரேற்றிப் பதியிர்நீர் பகவில் ஏறும் பரிசுதுதான் விதங்கூ றாத்தின் விதிதானே விலக்கோ விளம்பல் வேண்டும்என்றேன் நீதங்கூ றிடுநல் பகங்கள்றை நீயும் ஏறி யிடுகின்றுய் இதங்கூ றிடுக என்கின்றார் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! சொல்லுருவாயிருக்கிற வேதாக மங்களால் சொல்லப்படுகிற திருஒற்றிப்பதியை யிடைய வரே! தேவரீர் பகவின் மீதேறும் விதம், பலவகையாய்ச் சொல்லப்படுகிற தகும நூல் விதியோ? விலக்கோ? சொல்ல வேண்டுமே என்றேன். அதற்கு இவர், ‘நான் தோறும் விற்கப் படுகிற அழகாகிய பசங்கள்றை நீயும் ஏறுகின்றன. இதி ஹன்ள நன்மையை நீ சொல்லுக’ என்கிறோ. இதன் பொருள் என்னடி?’” (எ - து.)

(அ - சொ.) பதம் - சொல்லுருவாம் வேதம், அழகு - பரிசு - விதம். அறம் - தகுமா. விளம்பல் - கூறுதல். இதம் - நன்மை, அழகு. கூற்றும் - விலை கூறும். கூற்றுக - சொல்க.

(இ - கு.) கூறு + ஒற்றி, பரிசு + அது; கூறு + அறத்தின் எனப் பிரிக்க. பதம், ஆகுபெயர். தான், சாரியை. நீயும், உம் இறந்தது தழுவிய எச்ச உம்மை.

(வி.கர.) பசு என்பது, ஈண்டுப் பசு அன்று, எருதாகும். “பசு ஏறும் பரமைனே” என்பர் திருஞான சம்பந்தர். தலைவி இறைவரை “நீர் பசுவின் மீது ஏறலாமா? இஃது அற நூல் களில் விலக்கப்பட்ட விதியா? கொள்ளப்பட்ட விதியா? என்று வினாவினால். அதற்கு விடையாக இறைவர், “பெண்ணே! நீயும் பசங் கண்றை ஏற்றுகின்றுயே. இது தகும நூல் விதியா? விலக்கா?” என்று கேட்டார். மசங் கண்று என்பது புதிய வளையல்களையும் குறிக்கும். இப் புதிய பசங்கள்றை (வளையல்களை) நீயும் ஏற்றுகின்றுயே (விருப்ப

மாகக் கொள்கின்றுயே) என்று இறைவர் கூறினார். இதன் உள்பொருள் வளையல்களைக் கையில் ஏற்றிக்கொள்ளுதல், ஏறிடல் என்பதை இவரல் என்றும் கூறலாம். அந்த இவரல் என்பதற்கு விருப்பம் என்பது பொருள். ஆகவே, பசுங் கண்ணற விரும்புகின்றனன் என்று கூறினார் என்க. பதம் கூறும் ஒற்றிப்பதி என்பதற்கு அழகுக்குச் சிறந்ததெனப்படுகின்ற திருத்தியூர் என்பதும் பொருளாம். (150)

யோகம் உடையார் புகழ்வற்றி ஊரில் பரம யோகியராம் தாகம் உடையார் இவர்தமக்குந் தண்ணீர் தருளின் தளைஅழைத்தேன் போகம் உடையாய் புறத்தண்ணீர் புரிந்து விரும்பாம் அகத்தண்ணீர் ஈக மகிழ்வீன் என்கின்றுர் இதுதான் சேடி என்னோடு.

(இ - பொ.) “தோழி! ‘சிவயோக மார்க்கத்தை யுடையவர் புகழ்கின்ற திருத்தியூரிலுள்ள பரமயோகியரும் நீர் வேட்கை கொண்டவரும் ஆகிய இவருக்குத் தண்ணீர் கொடுக்க உன்னை அழைத்தேன். அதற்கு இவர் என்னை நோக்கி, ‘போகத்தை யுடையவளே! புறத்தண்ணீரை மிகுதி யாக விரும்ப மாட்டோம். ஆதலால் மனம் மகிழ்ச்சியோடு அகத் தண்ணீரைக் கொடுக்கக் கடவை’ என்கின்றார். இதன் பொருள் என்னடி?’” (எ - து.)

(அ - சொ.) பரம - மேலான. போகம் - இன்பம், பெரும்பாக்கியம். புறம் - வெளி. அகம் - உள். புரிந்து - காதவித்து, ஈக - தருக.

(இ - கு.) புறம் + தண்ணீர், அகம் + தண்ணீர் எனப் பிரிக்க. இவர் தமக்கு இதில் தம் என்பது அசை, ஈக, வியங்கோள் வினைமுற்று.

(வி - ரை.) இறைவர் மனைவி மக்களை நீக்கிக் கல்லால் மரத்தின் கீழ்த் தட்சனை மூர்த்தியாகி இருந்தார். ஆதவின் பரம யோகி எனப்பட்டார். அகத் தண்ணீர் ஈக

என்று கேட்டதன் குறிப்பு, உள்ளத்தில் அன்பு தன்மை கொண்டு இன்பம் தருக என்பதாம். போகம் என்பது இன் பத்தை உணர்த்தி, இந்த இன்பத்திற்குரிய பெண் குறியை உணர்த்தி, அந்தக் குறியை உடையவளே என்று பொருள் கூறினும் அமையும். யோகம் என்பதற்கு யோக சாதனத்தை மட்டும் உணர்த்தாமல் அதிர்ஷ்டத்தையும் உணர்த்தவின், புகழுவேண்டும் என்னும் அதிர்ஷ்டம் உடையவர் புகழ் ஒற்றியூர் என்றும் பொருள் கொள்ளலாம். போகம் என்பதற் குப் பாம்பின் படம் என்பதும் பொருள். அப்பாம்பின் படம் ஈண்டு அதுபோலும் அல்குலீ உணர்த்தி அந்த நிதம்பத்தை உடையவளே என்னும் பொருளில் போகமுடையாய் என்று இறைவர் விளித்தார் என்றும் பொருள் காணலாம். (151)

வளநீர் ஒற்றி வாணரிவர் வந்தார் நீன்குர் யாதேநாம் உளநீர்த் தாகம் யாற்றுறுநீர் உதவ வேண்டும் என்குர்நாம் குளநீர் ஒன்றே உளதென்றேன் கொள்ளோம் இடையேல் கொஞ்சிந்த இளநீர் தகுக என்கின்குர் இதுதான் சேடி என்னேஏ.

(இ - பொ.) “தோழி ! ‘வளமாகிய நீர்குழ்ந்த ஒற்றி வாணராகிய இவர் வந்து நின்று, ‘பெண்ணே ! யாம் உள்ளத்தில் அடைந்துள்ள நீர்த் தாகத்தைத் தணிக்கத் தகுந்த நீரே வேண்டும்’ என்குர். அதற்கு யான், ‘குள நீர் ஒன்றே உண்டு’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘குளநீரை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இடைமேற் கொண்டிருக்கிற இந்த இளநீரைத் தால் வேண்டும்’ என்கின் குர். இதன் பொருள் என்னடி ?’” (எ - து.)

(அ - சொ.) வாணர் - வாழ்பவர். ஆற்றுறு நீர் - வேட்கையைத் தீர்த்தற்குரிய நீர். இளநீர் - முலை.

(இ - கு.) வந்தார். நின்குர் இரண்டும் முற்றெச்சம். வந்து, நின்று என்பது பொருள். இளநீர் - உவமை ஆகு

பெயர். உள்ளம் + நீர், வளம் + நீர், குளம் + நீர், ஊது + என்றேன் எனப் பிரிக்க.

(வி - ரெ.) இறைவர், தலைவி கொடுக்க விரும்பிய குளநீரை விரும்பாமல், இளநீரை வேண்டினார். ஈண்டு இளநீரை வேண்டுதல் என்பது இளநீர் போன்று பகுத்திருந்த முலைச் சுவையை வேண்டினார் என்பது. தாகம் மாற்றுறும் என்பதை தாகம் + ஆற்றுறும் என்றும், தாகம் + மாற்றுறும் என்றும் பிரிக்கலாம். அதுபோது, ஆற்றுறும் என்பதைப் போக்கும் என்றும், மாற்றுறும் என்பதை மாற்றும் என்றும், பொருள் கொள்ளுதல் வேண்டும்.

இறைவர் ஆற்றுறு நீர் உதவ வேண்டும் என்று கேட்டதாகக் கொண்ட தலைவி, “ஆற்று நீர் இல்லை, குடி நீர் உண்டு” என்றனர். குளநீர் என்பதற்கு இறைவர் வெல்லம் கலந்த நீர் என்று, பொருள் கொண்டு (குளம் - வெல்லம்) “வெல்ல நீர் - தண்ணீர் தாகத்தை நீக்காது. ஆதலின் இளநீர் (தென்னமரத்து இளநீர்) வேண்டுமென்றார்” என்றும் பொருள் காண்க.

தலைவி குள நீர் ஊது என்றார். தலைவி குள நீர் என்று கூறியதை இறைவர் நெற்றி நீர் என்று பொருள் கொண்டு, (குளம்-நெற்றி) அதன்பின் அந்நெற்றி இருக்கும், முகம் எனக் கொண்டு, முகம் என்னும் சொல் வடமொழியில் வாய் என்று கூறப்படுதலின் வாய் நீர் இருப்பதாகத் தலைவி கூறினார் என்று கருதி, இவ்வாய் நீர் (பெண்ணின் உதட்டைச் சுவைத்தல் ஆகிய அதரபானம்) மட்டும் இருப்பதாகத் தலைவி கூறினார் எனவும் இறைவர் பொருள் கொண்டு, எமக்கு அதரபானம் மட்டும் போதாது, கொங்கை பானமும் (முலையைச் சுவைத் தலும்) வேண்டும் என்பார். “இளநீர் தருக” என்றனர் என்றும் பொருள் காண்க.

உள நீர்த்தாகம் என்பது உள்ள நீர் வேட்கை என்றும் உள்ள விரகதாகம் (காம வேட்கை) என்றும் பொருள்படும் நிலையில் ஊது. (152)

மெய்ந்தீர்று வாணிலிவர் வெம்மை உள்ள வேண்டும்என்னுர் அந்தீர் இலைநீர் தண்ணீர்தான் அருந்தல் ஆகா தோன்றேன் முந்தீர் தனியை அனையீர்ஷம் முதுநீர் உண்டு தலைக்கேறிற் ருந்தீர் காண்டி என்கின்றூர் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘மெய்ம்மைக் குணத்தைத் யுடைய திருத்தறியுளில் வாழ்பவராகிய இவர், வெப்பமுள்ள நீர் வேண்டும்’ என்று கேட்டார். அதற்கு நான், ‘அந்ததீர் இல்லை. தேவரீ! தண்ணீரைத்தான் குடிக்கலாகாதோ?’ என்றேன். அதற்கு இவர், என்னை நோக்கி! ‘கடல் மகளாகிய திருமகளைப் போன்றவளே! இந்தப் பழைய நீரைக் குடித்ததால்தான் இந்தீர் தலைக்கேறி இருக்கிறது. இந்த நீரைப் பார்’ என்று சொல்லுகிறூர். இதன் கருத்து என்னடி?” (எ-து.)

(அ - சொ.) மெய்ந்தீர் - உண்மைத் தண்மை. தண்ணீர் - குளிர்ந்ததீர். முத்தீர் - கடல். தனியை - பெண். அனையீர் - போன்றவரே. காண்டி - காண்க.

(இ - கு.) மெய்மை + நீர்மை, தண்மை + நீர், முன்று+நீர், முதுமை+நீர், அந்த+நீர், தலைக்கு+ஏற்றறு+இந்த+நீர் எனப் பிரிக்க. முந்தீர் அன்மொழித் தொகை. காண்டி, முன்னிலை ஒருமை விளைசூற்று.

(வி - ரை.) கடல் ஆக்கல், அளித்தல், அழித்தல், ஆகிய மூன்று தண்மைகளைப் பெற்றிருப்பதாலும் ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் ஆகிய மூன்று வகைத் தண்ணீரைக் கொண்டிருப்பதனாலும் கடல் முந்தீர் எனப்பட்டது. இலக்குமி கடலில் தோன்றினால் ஆதலின், அவள் முந்தீர்க்குப் புதல்வி ஆயினாள். முதுநீர் என்றது பழைய தண்ணீர் என்று கொண்டு, அது கங்கை ஆற்றுநீர் எனப் பொருள்படுத்தி அதனை உண்டதனால்தான் அது தலைக்கு ஏற்றறு என்று இறைவர் கூறினார். ஈண்டுக் கங்கை தம் தலையில் இருப்பத னால்தான் தலைக்கு ஏற்றறு என்றனர். தலைக்கு ஏறியது என்பது

தீர் தலையில் சேர்த்துக்கொண்டது என்பதாம். “தீ தரும் இந்தத் தண்ணீர் புதுநீர் ஆதலினால், அது வேண்டா” என்று கூறி, “என்னிடம் புதுநீர் தலைக்கு மேலே (அதாவது யிகுதி யாக) உள்ளு எனக்கு வேண்டா” என்று இறைவர் மறுத்தார் எனவும் பொருள் காண்க.

இறைவர் இலக்குமி போன்றவளே என்பதன் கருத்து, இலக்குமி தனம் (பொருள்) உடையவள். தனம் முலை என்றும் பொருள்படும். நீடிம் தனத்தை (முலையை) பெற நிருத்தலின் காம வெம்மையைத் தீர்க்கவல்ல உன் மூலையே வேண்டும் என்று இறைவர் கூறியதாகவும், கொள்க. முலை அணைப்பு, வெம்மையைப் போக்கும் ஆதலின் “வெம்மை நீர் வேண்டும்” என்றார். வெம்மை என்பதற்கு விருப்பம் என்பதும் பொருள் ஆதலின், விருப்பம் மிக்க நீர் வேண்டும் என்றார் எனினும் ஆம்.

தலைவி அருந்தலாகாதோ (என்னைத் தழுவி முலையைச் சுலைத்து அனுபவிக்கலாகாதோ) என்று கேட்டதாகக் கொண்டு, “தலையில் கங்கை இருந்து பார்த்துக்கொண்டிருக் கிறுள் பார்” என்று காட்டித் தாம் அவனைத் தழுவ இயலாத நிலைக்கு “அந்தீர் காண்டி” என வருந்திக் கூறினார் எனலும் ஆம். (153)

சீலம் சேர்ந்த ஒற்றியுள்ள சிறிதாம் பஞ்ச காலத்தும் கோலம் சார்ந்து பிச்சைகொளக் குறித்து வருவார் என்னவிடேன் காலம் போகும் வார்ந்தை நிற்கும் கண்டாப் பிதுசொல் கடன் ஆமோ ஏலக் குழலாய் என்கின்றார் இதுவன் சேடி என்னோ.

(இ-பொ.) “தோழி! ஓழுக்கம் அமைந்த திருசூற்றியூலில் இருப்பவரே! சிறிய பஞ்ச காலத் திலும் தான் மேளத்துடனுர், நல்ல அழகுடன் பிட்சை எடுக்க நினைத்து வருகின்றீர். இப்பீடி வருவது ஏன்? என்று கேட்டேன். அதற்கு இவர் என்னை நோக்கி, ‘பூசப்படும் மயிர்ச்சாந்தைத் தடவியுள்ள

கூந்தலை யுடையவனே! நீ கூறிய பஞ்ச காலம் நீங்குமானாலும் நீ கூறுகிற வார்த்தை நிற்கும். இதனை அநுபவமாய்க் கண் திருக்கின்றுய். இதனைச் சொல்லுதல் முறை ஆகுமோ? “என்று சொல்லுகிறோர். இதன் பொருள் என்னடி?” (எ - து.)

(அ - சொ.) சௌமி - ஒழுக்கம். கோலம் - வேடம். கடன் - முறை. ஏலம் - மயிர்ச்சாந்து. குழல் - கூந்தல்.

(இ - கு.) சிறிதுத்தும் எனப் பிரிக்க.

(வி - ரெ.) இறைவர் பிட்சாடராக வரும்போதும் அழகுடன் வந்தார். மேலும் மேள தாளத்துடன் வந்தார். அதுபோது தலைவி இறைவரை “இந்தப் பஞ்ச காலத்தினும் இப்படி வரலாமோ?” என்று கேட்டாள். இதற்கு விடையாக இறைவர், “பெண்ணே! நீ சொன்ன பஞ்சகாலம் போய் விடும். ஆனால் எம்மை நோக்கி இவ்வாறு ஆடம்பரமாக வரலாமோ? என்று கேட்கிறோயே. இந்த வார்த்தை என்றும் அழியாமல் அப்படியே நிற்கும்” என்று கூறினார். தலைவி இறைவரை நோக்கி “சுவாமி! இந்தச் சிறுவிலை காலமாகிய பஞ்சகாலத்தில், நாங்களும் வறுமை உற்றிருக்கின்ற காலத்தில் வந்திரே!” என்று குறிப்பால் வினாவினாள். பஞ்ச காலத்தில் தானே பண்புடையோர் பிச்சை என்று வருபவர்க்கு இடம் வேண்டும்! இடத்தை விடுத்தப் பஞ்ச காலத்தும் கோலம் சார்ந்து பிச்சை கொளக் குறித்து விருவீர் என என்று வினாவலாமோ? இச் சொல்லைக் கூறுவது கடனுமோ?” என்று வினாவினார். இங்குப் பஞ்ச காலத்தும் கோலம் சார்ந்து பிச்சை கொளக் குறித்து வருவீர் என்னும் வரி,

“ நச்சரவம் பூண்டதில்கீ நாதரே தேவரீ
பிச்சைசன்டுத் துண்ணப் புறப்பட்டும்—உச்சிதாமாம்
காளம்ஏன் குஞ்சரம்ஏன் கார்க்கடல்போல் தான்முழங்கும்
மேளம்ஏன், ராசாங்கம் ஏன் ”

என்னும் காளமேகப் புலவர் பாடலை நினைவூட்டுகிறது. (154)

ஊற்றுச் சடையிர் ஒற்றிடளிர் ஊற்னூர் இரக்கத் துணிவற்றிர் நீற்றுல் விளங்கும் திருமேனி நேர்ந்தீங் கிளாத்தீர் நீர்கள்ரேள் சோற்றுல் இளைத்தேம் அன்றுள்ளது சொல்லால் இளைத்தேம் இன்றியிராம் ஏற்றுல் இகழ்வே என்கின்றுர் இதுதான் கேடி என்வேல்.

(இ - பொ.) “தோழி! ‘கங்கையைத் தரித்த சுடையை யுடையவரே! திருஒற்றந்தூரில் எழுந்தருளி இருப்பவரே! ஊறுராய்ச் சென்று பிச்சை எடுக்கத் துணிந்தீர். அதனால் திருவெண்ணீற்றுல் விளங்குகின்ற தேவரீர் திருபேணி மெலிந்து இப்படி இளைத்துப் போனீர்’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘சோற்றின் பொருட்டு இளைத்தேம் அல்லேம். ஆனால் இன்று உன் சொல்லினால் இளைத்தோம். அதுவே எமக்கு இகழ்ச்சி’ என்றார். ஆகவே, இனி உன்னிடம் பிச்சை ஏற்றுல் இகழ்ச்சி’ என்கிறார். இதன்கருத்து என்னடி?” (எ-து.)

(அ - சொ.) ஊற்று - நீர் ஊற்றையுடைய கங்கை. இரக்க - பிச்சை கேட்க. நீறு - திருநீறு. திரு - அழகிய. மேனி - உடல். ஏற்றுல் - நீ இடும் பிச்சையை ஏற்றுல். நேர்ந்து - மெலிந்து.

(இ - கு.) ஊறு + ஆர், நீறு + ஆல (ஆல் மூன்றன் உருபு) நேர்ந்து + இங்கு, இளைத்தீர், அன்று + உழது, இன்று + இனி எனப் பிரிக்க. அன்று, குறிப்பு விகைமுற்று.

(வி - ரை.) இரக்கத் துணிந்ததால் உம் திருமேனி இளைத்து விட்டதே என்று இரக்கத்தோடு தலைவி கூறினால் இறைவர், “பெண்ணே! சோறு இன்மையால் இளைத்தோம் இல்லை. நீ எம்மை ‘இரக்கத் துணிந்து இளைத்தீர்’ என்றைப் பார்? அதனால் இளைத்தோம். ஆகவே நாம் இனி நீ இடும் சோற்றை ஏற்றுல் அதுவே எமக்கு இழிவைத் தரும்” என்றனர். ஊற்று + ஆர் எனப் பிரித்துக் கங்கை ஆற்றும்,

ஆத்திமாளையும் விளங்கும் சடை யுடையீர் என்று பொருள் கூறினும் அமையும்.

ஏற்றுல் இகழ்வு எப்பதன் கருத்து “நீ தனத்தை உடையை என்று கருதி வந்து கேட்டோம். இப்போது நீ மிகவும் அகந்தை யுடையவள் எப்பதை அறித்தோம். ஆசலே, உன்னிடம் ஏற்பது இகழ்வு” என்றனர் என்றும் பொருள் காணலார். (15)

நேர விழுங்கும் சடையுடையீர் உவது நுமக்கு நீர்ஊரும் நேர விழுங்கும் பகுள்றேன் கெற்றின் கலைக்குள் ஒன்றாலது கார விழுங்கும் எமதுபகக் கன்றின் நேரை நீர்த்தேரை சுர விழுங்கும் என்கின்றுர் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தேரீ ! ‘கங்கை நீரை அடக்கிக் கொண்ட சடையை யுடையவரே ! உமக்கு நீங்கள் ஊர்ந்து வருகின்ற தேரை விழுங்கும் பகுன்று உண்டு’ என்றேன். அதற்கு இவர் ‘உனது தெருங்கிய ஆடைக்குள்ளே ஒன்றுண்டு. அது நிறத்தால் மேகத்தை வென்ற எமது பசுவினது கன்றின் தேரையும், நீர்த்தேரையையும் பிளவு படும்படி விழுங்கும்’ என்று சொல்லுகின்றார். இதன் பொருள் என்னாடி?”

(அ - சௌ.) நீர் - கங்கை ஆறு. நீர் - நீங்கள். ஊரும் - ஊர்ந்து செல்லும். நீர் ஊரும் தேர் - நீரால் சூழப்பட்ட பூமியாகிய தேர். பசு - மாடு (திருமால்). செறி - அடர்ந்த கலை - புடவை. காரை - மேகத்தை. காரை விழுங்கும் எமது பசு - மேகத்தின் நிறத்தையும் அடக்கி அதனினும் கருமை நிறத்துடன் இருக்கும் எம்முடைய வாகன மாடாகிய திருமால். பசுக்கன்று - திருமாலின் பிள்ளையாகிய மன்மதன். தேர் - தென்றலாகிய தேர். சுர - இரண்டாகும்படி.

(இ - ரு.) ஒன்று + உளது, எனப் பிரிக்க.

(வி - ஸார்) இறைவர் முப்புராதிகளை அழிக்கப் பூமி கையத் தேராகக் கொண்டு, அதன் மீது ஏறிச் சென்றார். இறைவர்க்குத் திருமால் எருது வானகமாய் இருக்கிறார். திருமால் உலகைப் பிரளைய காலத்தில் உண்பவர். ஆகவே, இவற்றை எல்லாம் உள் அடக்கித் தலைவி நயமாக நீரில் ஊருக்கிற தேரை விழுங்கும் பசு உண்டு என்று கூறினார். பசு, தேரை என்னும் நீர் வாழ் உயிரை விழுங்குவது வியப்பத் தானோ! பசு தேரை விழுங்காது. ஆனால் இறைவர் “பெண்ணே! உன்னிடம் உள்ள பாம்பு, மன்மதன் தேரையும், நீரில் உள்ள தேரையையும் இரண்டு பின்வாகச் செய்து விழுங்குவிற்கே. இது வியப்பு இல்லையோ?” என்றனர். பாம்பு காற்றையும், தேரையையும் (தவணை) விழுங்கும். ஈண்டுப் பாம்புதலைவியின் புடவிக்குள் இருக்கும் அல்குலாகிய பாம்பு. (கடிதடத்தைப் பாம்பு என்று புலவர் கூறுவர்) தேர் என்பது ஈண்டுக் காற்று. இதனை அழுபட இறைவர் “உன் பாம்பு என் பசவாகிய திருமாலின் மகனுகிய மன்மதனுடைய தேராம் தென்றல் காற்றையும், நீரில் உள்ள தேரையையும் விழுங்குவது உனக்கு வியப்பு இல்லையா?” என்று கேட்டனர். பசு, திருமால். பசுவின் கண்று, திருமாலின் பிள்ளையாகிய மன்மதன்.

(156)

பொன்னேர் மலிமின் ரூடையீர்ஸ் புந்த தெஹாம் புடைஸ்ரேன் இன்னே உரைத்தற் கஞ்சநுயின் ஓர்ஸ் என்றேன் இயம்புதுமேல் மின்னே நீனது நடைப்பக்கயாம் நிருகம் பறவை நமைக்குறிக்கும் என்னே உரைப்ப தென்கின்றூர் இதுதான் சேடு என்னே.

(இ - பொ.) “தோழி! ‘அழகிய பொன்னால் ஆகிய மான்றையும், மணியால் ஆகிய மன்றையும் உடையவரே! வெதவீர் எம்மிடத்தில் விரும்பினாது யாது?’ என்று கேட-

டென். அதற்கு இவர் ‘இப்பொழுது சொல்வதற்கு அஞ்சகின்றோம்’ என்றார். ‘அது யாது?’ என்று நான் கேட்டேன். அதற்கு இவர், என்னை நோக்கி, ‘மின்னல்கொடி போன்ற வளே! அஃது உனது நடைக்குப் பகையாகிய மிருகத்தை யும், பறவையையும் குறிக்கும். ஆகவே, இதை என்னென்று சொல்வது?’ என்கிறார். இதன்பொருள் என்னாடி?’, (எ-து.)

(அ - சொ.) புடை - பக்கம். ஏர் - அழு. மன்று - பொற்சபை. மணி - இரத்தினம். புரிந்தது - விரும்பியது. இன்னே - இப்பொழுதே. தியம்புதும் - சொல்வோம். மின்னே - மின்னலைப் போல ஒளியுடையவளே! என்னே - என் என்று. குறிப்பது - கூறுவது. குறிக்கும் - சுட்டும்.

(இ - கு) புடை, ஏழன் உருபு. அஞ்சதும், தன்மையும் பன்மை விளைமுற்று. மின் + ஏர், மன்று + உடையீர், புரிந்தது + எது, உரைத்தற்கு + அஞ்சதும், உரைப்பது + என்கின்றார், எனப் பிரிக்க.

(வி - ரெ.) சிதம்பரத்தில் இருப்பது பொற்சபை, திருவாலங்காட்டில் இருப்பது இரத்தின சபை. நடைப் பகையாய் இருப்பவை மிருகமும் (யானை) பறவையும் (அன்னம்) ஆகும். இரண்டும் தலைவியின் நடைபோலத் தாம் நடக்க இயலாமை பற்றி நடைக்குப் பகையாயின. தலைவி, ‘சவாமி நீர் விரும்பியது எது?’ என்று கேட்டதற்கு “மிருகத்தையும் பிழியையும் (யானையையும்) பறவையையும் (அன்னத்தையுர்) விரும்பினேன்” என்றார். இதன் கருத்து “பிழி அன்னம் விரும்பினேன். இதைத் தவிர வேறு என்ன இருக்கிறது யாம் இயம்ப?” என்பதாம். பிழி அன்னம் வேண்டினேன் என்பதற்கு மற்றிருக்க பொருளும் உண்டு. அதாவது உன்னுடைய பெண் யானை நடப்பது போன்ற நடையையும், அன்னம் நடப்பது போன்ற உன் நடையையும் விரும்பினேன் என்பது. இதைக் கேட்பதற்கு அஞ்சக

வின்றேம் என்ற கருத்தில்தான் “உரைத்தற்கு அஞ்சலும்” என்றனர். (157)

அடையார் புருஞ்செற் நம்பலத்தே ஆடும் அழிர் என்பதிற்குக் டைடையாற் உடவின் தலைகொண்டார் காம்புன் றிலின்அற் புதமான்றேன் உடையாத் தலைமேல் தலையாக உன்கை ஈஸ்ராந் நூற்றுக்கணக்கான் தீடையா வளைக்கே என்வின்ரூர் இதுதான் கேடி என்னோ.

(இ - பொ.) “தோழி! ‘பகைவர்களுடைய மூன்று கோட்டைகளையும் அழித்துப் பொற்சபையில் நடனம் செய்கின்ற அழகரே! எண்ணப் படுகின்ற பத்துப்பிரமாக் களுடைய உடல்களுள் சரீரத்தின் தலையை ஒரு கையிற் கொண்டிருக்கிறீர். இஃது ஆங்சரியம்!’ என்றேன். அதற்கு இவர், ‘உடையாமல் அமையும்படி பின் இடையாத வளைகளின் பாதுகாப்பின் பொருட்டுத் தலைமேல் தலையை உன்கைகள் ஒவ்வொன்றும் ஆயிரங் கொண்டது. இதுவே ஆங்சரியம்’ என்று சொல்லுகிறூர். இதன் பொருள் என்னடி?’” (எ - து.)

(அ - சொ.) அடையார் - பகைவர். புரமி - மூன்று கோட்டை. செற்று - அழித்து. அம்பலத்தே - சிதம்பரம் பொற்சபையில். எண் - மதிக்கத்தக்க, பதிற்று - பத்து. கரம் - கை. ஈர் ஐஞ்சுநூறு - ஆயிரம். இடையா - உடையாத. வளை - வளையல்.

(இ - கு.) செற்று + அம்பலத்தே. கொண்டது + இடையா எணப் பிரிக்க. செற்ற - என் பதில், செறு பகுதி.

(வி - ரை.) பதிற்றுக் கடையாம் உடல் என்பது பத்துப் பிரமாக்களின் உடல்களுள் கடைசியாகிய பிரமதேவருடைய உடல். பிரம்மாக்கள் பத்து என்னும் புராண மரபு ஒன்று உண்டு. அப்பதின்மீர் மீசி, அத்திரி, ஆங்கிரிசர், புலத்தியர்,

புல்கர், கிரது, தட்சர், கர்த்தமர். காசிபர், பிரம்மர். இவைகளுள் மதல் ஒன்பது பிரமாக்கள் ஒவ்வொரு மத்திய பிரளையத்தில் அழிவார். பத்தாவதாகிய பிரமன் அழிவு இறுதிப் பிரளையத்தில் ஏற்படும். இவர்களுடைய தலையையே ஒன்றன்னின் ஒன்றுக இறைவர் தம் கையில் கொண்டுள்ளார். ஒரு கையில் பத்துப் பிரம்மாக்களின் தலையைக் கொண்டுள்ளார் என்று தலைவி சூறக்கேட்ட இறைவர், “நீ ஆயிரம், ஆயிரம் வளையல்களை அணிதல் அற்புதம் இல்லையோ” என்று சூறியவாரும். தலைவி வளையல்கள் உடைய உடையை அணிகின்றன ஆகலின், வளையல்கள் ஆயிரம் ஆயிற்று. இறைவர் கையில் தலையைக் கொண்டுள்ளார். இறைவியும் கையில் கம்கணம், (கங்கணம்) கொண்டுள்ளாள் என்னும் கருத்தில் தலைமேல் தலை என்றார். கம்-தலை, தலைமேல் தலை என்பது கங்கணத்தின் மேல் கங்கணம் கட்டியுள்ளாள் என்பதாம்.

தேவர்க் கவிய ஆனந்தத் திருத்தாண் டவஞ்செய் பெருமான்டுமேவக் குகுகு குகுகுஅணி வேணி உடையீர் ஆய்வன்றேன் தாவக் குகுகு குகுகுகுகுத் தாமே ஜந்து விளங்கஅணி ஏவல் குணாத்தாய் என்கின்றூர் இதுதான் சேடி என்னோ.

(இ - ஸ்.) “தோழி! ‘தேவர்களும் கங்பதற்கு அருமையான பேரின்பத்தை உண்டாக்குகிற திருத்தஞ் செய்யும் பெருமானே! தேவரீர், நிலைபெற்ற அறு கு அணிகின்ற உடையை யுடையீராம்’ என்றேன். அதற்கு இவர், என்னை தோக்கித் ‘தாவும்படி கு கு கு கு கு கு குக்கள் தாமே ஜந்து விளங்கும்படி அணிகின்ற பெருங் குணத்தை உடையையாய் இருக்கிறுய்’ என்று சொல்லுவிற்குர். இதன் கருத்து என்னடி?” (எ - து.)

(அ - சொ.) திரு - அழகிய. தாண்டவம் - கூத்து. மேவ - பொருந்தி நிலைபெற. குகுகுகுகு - அறுகு. (இதில்

ஆறு கு என்னும் எழுத்து இருத்தலைக் காண்க.) ஆறு கு, அறுகு என்று ஆயது. வேணி - சடை. தூவ - நீள. ஏவல் - ஏவதற்குரிய.

(இ - கு.) பெருமான், அண்மை விளி. தேவர்க்குத் அரிய எனப் பிரிக்க.

(வி - ரெ.) குகுகுகுகுகுகு இதில் எட்டு, கு என்னும் எழுத்துகள் உள். இவற்றை இரண்டு இரண்டு கு வாக்கை கொண்டால் நாலு குகு ஆகும். குகு என்பது இருள். “கூடி நுமா வாசைபதி நான்கிறுதி கூறுதலில், கூடும் அதற் குப்பெயர் குகு’ என்பது மகா சிவராத்திரி கற்பம். ஈண்டு இருள் கூந்தலை உணர்த்தும். அந்தக் குகு (இருண்ட கூந்தல்) நாலு குகு ஆயினபோது தொங்கும் (நாலு - தொங்கும்) கூந்தல் ஆகும். குகு என்பதற்குச் சந்திர தரிசனம் இல்லாதது என்பது பொருள். அந்தக் காலம் இருந்தால் தானே நீண்ட (தாவ) கு, பின் நாலு (தொங்கும்) கு ஆகும். தலைவி இறைவரை அறுகு (அறுகம் புல்லை) அணிந்தீர் என்பதை ஆறுமுறை கு என நீட்டிக் கூறினார். இறைவர் ஆறுக்குமேல் இரண்டு கு சேர்த்து எட்டு கு அமைத்து அவ்வெட்டை இரண்டு இரண்டு கு வாசச்சேர்த்து நான்கு குகு என நிறுத்திப் பின் தொங்கும் கூந்தல் எனக் கொண்டு, “பெண் ஜே! நாலு குகுவை ஜூந்தாக அணிந்துள்ளாய்” (அதாவது உன் கூந்தலை ஜூந்து வகையாக அணிந்துள்ளாய்) என்று கூறி “இது வியப்பு அன்றே” என்றார். அ என்பதற்கு எட்டு எனும் பொருளும் உண்டு. அப்போது அகு என நிற்கும். அஃது இடையே ஒற்று இரட்டித்தால் அக்கு என்றாரும். அக்கு என்பதற்குச் சங்கு என்பது பொருள். ஆகவே “நாம், அறுகு (அக்கு) சங்கு வகையிலே அணிந்திருக்கிறுய்” என்றார் எனவும் கொள்க. எட்டு என்பது என்

எனப் புணர்ச்சியில் நிற்கும். அப்போது என்கு என்று ஆகும். என்கு என்பதற்குக் கரடி என்பது பொருள். ஈண்டு எண்கின் (கரடியின்) பல்கீல உணர்த்தி நீ கரடிப் பல்லால் ஆகிய வளையலை அணிந்தாய் என்றும் இறைவர் கூறினார் என்க.

கேள்றைச் சடையீர் கொடுஸ்கோனூர் குறித்தீர் வகுதற் கஞ்சவல்யான் ஒன்றப் பெருங்கோள் என்மீதும் உறைப்பார் உண்டென்

[றுணர்ந்துதன்றேன்]

நன்றப் படியேல் கோளிலியாம் நகரும் உடையேம் நங்காய்ஞீ இன்றச் சுறல்ளன் என்கின்றார் இதுதான் சேடி என்னோடு.

(இ - பொ.) “தோழி! ‘கொன்றை மலர் மாலையைத் தரித்த சடையை யுடையவரே! நீர் கொடிய கோனுரை யிடமாகத் திருவுள்ளாம் பற்றினீர். ஆதலால், உம்மோடு வகுவதற்கு நான் அஞ்சக்கிறேன். ஏனென்றால் என் மேலும் பொருத்தமாகப் பெரிய கோள் சொல்லுவோர் உண்டென் றறிந்தேதான் அஞ்சகின்றேன்’ என்று சொன்னேன். அதற்கு இவர் என்னை நோக்கி, ‘பெண்ணே! நல்லது, அப்படியாயின் யாம், கோளில்லையாகிய நகரையும் உடையேம். ஆதலால் நீ இன்று அச்சமடைதல் எதற்கு?’ என்கின்றார். இதன் கருத்து என்னடி?’. (எ - து.).

(அ - சொ.) ஒன்ற - பொருந்த.

(இ - கு.) வகுதற்கு + அஞ்சவல். உண்டு + என்று + உணர்ந்து + என்றேன். நன்று + அப்படி. இன்று + அச்சுறல். எனப் பிரிக்க.

(வி - ரை.) கொடுங்கோனூர் என்பது ஒரு சிவ தலம். ஆனால் நால்வர்களின் பதிகம் பெற்ற தலம் அன்று. என்றாலும், கேஷத்திரக் கோவை ஜூந்தாவது திருத்தாண்டகத்தில் அப்பர் இத்தலத்தைக் குறித்துள்ளார். ஆகவே இதனை வைப்புத்தலம்

என்னலாம். இத்தலம் சேர நாட்டில் உள்ளது. சோரனூர் இரயில் சந்திப்பிலிருந்து கொச்சி இரயிலில், திருஞாலக்கடை இரயிலடியிலிருந்து ஏழு கல் சென்று, அங்கிருந்து பன்னிரண்டு கல்லில் உள்ள கருவப்படந்தையை அடைந்து, படகில் ஏறி, ஐந்து கல் சென்றால் இத்தலத்தை அடையலாம். இங்கு இருந்து மூன்று கல் சென்றால், திருவஞ்சைக்களத்தையும் கண்டு வணங்கலாம். திருவஞ்சைக்களம் சுந்தரரால் பாடப்பெற்ற திருத்தலம்.

கொடுங்கோன்ரே இடங்கழி நாயனூர் முத்திபெற்ற தலமாகும். இத்தலத்து இறைவர் சிதம்பரேசர், தேவியார் சிவகாமி அம்மையார் எனப்படுவர்.

இறைவர், தாம் திருஉளங்கொண்டு எழுந்தருளியுள்ள தலம் திருக்கொடுங்கோனூர் என்றனர். தலைவி “சுவாமி இத்தகைய ஊருக்கு நானும் உட்மோடு வந்தால், உலகமக்கள் என்னைப் பெருங்கோள் சூறுவர். ஆகவே, உட்மோடு வரமாட்டேன்” என்றனர். உடனே இறைவர், “பெண்ணே! எமக்குக் கோளிலி எனும் ஊரும் உண்டு” என்று சூறினார்.

திருக்கோளிலி என்பது சம்பந்தர், அப்பர், சுந்தர், ஆகிய மூவராலும் பாடப்பட்ட தலம். இது திருநெல்லிக்காவல் இரயில் அடியிலிருந்து ஆறு கல் தொலைவில் உள்ளது. இறைவர் கோளிலிநாதேஸ்வரர், (கோவிந்தநாதர் என்றும் கூறுவர்) தேவியார் வண்டார் பூங்குழல் அம்மை என்றும் கூறப் பெறுவர். இத்தலத்தை இக்காலத்தில் திருக்குவனை என்பர். இத்தலத்துக்கு அருகில் குண்டைழூர் என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்த குண்டைழூர்க்கிழார் சுந்தரருக்கு நெல்லை மிகுதியும் கொடுத்தனர். அதை வீட்டில் சேர்க்கச் சுந்தரர் இத்தலத்துப் பெருமானைப் பாடி ஆள்களைக் கொண்டு நெல்லைத் தம் இல்லத்தில் சேர்க்கச் செய்த பெருமை தங்கிய தலமும் இதுவே. இத் தலத்தில்

முசுகுந்தனால் தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பெற்ற ஏழு விடங்கர்களில் (தீயாகர்களில்) ஒரு விடங்கர் இங்குள் ஊர். இவரை நாம் காலை விழைந்தால்தான் கோவில் குருக்கள் அவ்விடங்கரைக் காட்டுவார். இத் தீயாகர் அவனி விடங்கர் எனப்படுவார். இவர் செய்யும் நடனம் பிருங்கதநடனம்.

ஆகவே, இறைவர் தம் ஊர் திருக்கொடுங்கோனுரே அன்றித் திருக்கோளியாகவும் இருத்தலின், பிறர் உன்னைக் கோள் கூறுர். ஆதலின், இனி உனக்கு அச்சம் இல்லை. என்னேடு தாராளமாக வரலாம் என்றனர். (160)

புரியும் சடையீர் அய்ந்திடும்ஊர் புலியூர் எனில்லம் போல்வார்க்குச் சீரியும் புலித்தோல் உடையீர்போல் உறுதற் கியலு மோன்றேன் திரியும் புலியூர் அன்றுநின்போல் தேரிவை யாருக்கண் டிடில்பயந்தே இரியும் புலியூர் என்கின்றார் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி ! ‘முறுக்கு ஏற்ய சடையை புடையவரே ! நீர் விரும்பி உறையும் ஊர் புலியூர் என்றால், உரித்த புலித்தோலுடையீராகிய உம்மைப் போல, எம்போலி யாக்கும் அந்தப் புலியூரை அடைதற்கியலுமோ’ என்று கேட்டேன். அதற்கு இவர், ‘அது திரிசிற புலியூர் அன்று- உன்னைப் போன்ற மாதரைக் கண்டால் அஞ்சி ஒடுக்கிற ஒற்றைப் புலி வாழும் புலியூர்’ என்கின்றார். இதன் பொருள் என்னாடி ?” (எ - து.)

(அ - சொ.) புரி - முறுக்கு. உறுதற்கு - வந்து சேர்தற்கு, தெரிவை - பெண். இரியும் - ஒடும்.

(இ - கு.) போல, அசைச் சொல். உறுதற்கு + இயலுமோ எனப் பிரிக்க.

(வி - ரை.) இறைவர், தம் ஊர் புலியூர் என்றனர். உடனே தலைவி, “சவாமி புலிகள் வாழ்கின்ற அந்த ஊருக்கு

எங்கனம் வர இயலும்', என்று கேட்டபோது, இறைவரீ 'பெண்ணே! எம்முர் நீ நினைக்கும் திரிகின்ற புலி இருக்கும் ஊர் அன்று. உன்னைப் பேர்க்கு பெண்களைக் கண்டால் பயந்து ஒடும் புலி இருக்கும் ஊர். புலிக்கால் முனிவரீ (வியாக்கரபாதர்) பூசித்துப் பேறு பெற்றதனால் சிதம்பரம் புலியூர் என்று பேசி பெற்றது. அப்புலி முனிவர், தூய அண்பினர் ஆதலின், பிறர் மனைவியைக் கண்டால் அஞ்சி ஒடுவர். ஆகவே நீ அஞ்சாது புலியூர்க்கு வரலாம்' என்று கூறி இறைவர் தலைவியை அழைத்தனர்.

சிதம்பரமாம் புலியூர் சிதம்பர இரயில் அஷ்க்கு ஒரு கல் தொலைவில் உள்ளது. இதனைக் கோயில் என்று சீறப் பித்துக் கூறுவர். கோவில் என்பது எல்லாத் தலங்களுக்கு தரிய பொதுப் பெயரானாலும் சிறப்பு முறையில் சிதம்பரத் தையே குறிக்கும்.

இத் தலத்திற்குத் தில்லைவனம், பெரும்பற்றப் புலியூர், புண்டீர்க்கப்புரம், வியாக்கரபுரம், தகராகாச ஸோத்திரம், பூலோக கயிலாயம் என்னும் பெயர்களும் உண்டு. இங்குள்ள தில்லை மூவாயிரவரைத் திருஞான சம்பந்தர் சிவ சாருப்பிய ராய் எண்ணிப் பாடியுள்ளனர். மூவாயிரவருள் 'நடராசப் பெருமானும் ஒருவர் அல்லரோ? இத் தலத்தில்தான் மணிவாசகப் பெருமான் ஊமைப் பெண்ணைப் பேசுமாறு செய்து, பெளத்தர்களை வாதில் வென்றனர். இவர் தங்கி இருந்த இடத்தைத் தில்லைக்காளிக் கோயிலுக்கு அருகில் காணலாம். தேவாரப் பதிகங்கள் கண்டெட்டுக்கப்பட்ட தலமும் இதுவே. சேக்கிழார் பெரிய புராணத்தைப் பாடி அரங்கேற்றிய திருப்பதியும் இதுதான். இத் தலம் தரிசிக்க முத்தி தருவது, இங்கு அர்த்த சாம பூசையைக் காண்பது பெரும் பேறு. காரணம், எல்லாத் தலங்களின் மூர்த்திகளின் கலைகள் அப்போது இங்குத்தான் வந்து ஒடுங்குகின்றன

இத் தலம் நால்வரால் பாடப்பட்டது. இத்தலத்திற் குள்ள மூவர் பதிகங்கள் பதினெண்ணு. திருவாசகப் பதிகம் இருபத் கைத்து. திருக்கோவையார் பாடப்பட்ட தலமும் இதுவே. பல ஞால்கள் இத்தலத்தைப் பற்றியனவே. திருமூலர் திருச்சந்தீரங்கள் பலவும் இத்தலத்தைச் சார்ந்தவைகளே. நடராசப் பெருமான் சிறப்பு முறையில் திருநடனம் புரியும் ஜந்து சபை களில் பொற் சபை இங்கு உள்ளது. இந்த தடனம் ஜந்து தொழில்கள் புரியும் ஆணந்த நடனம் ஆகும். இங்குள்ள இறைவர் திருமூலநாதர் (இவர் இவிங்க வடிவினர்) தேவி யார் உமையம்மையார். நடராசப் பெருமான் சபாநாயகர் என்றும், இறைவியார் சிவகாமவல்லியார் என்றும் கூறப் பெறுவர். இத்தலத்து விருட்சம் ஆலமரம். பத்துத் தீச்ததங்கள் இங்கு உண்டு. இவற்றுள் கோவிலுக்குள் இருக்கும் சிவ கங்கை சிறந்தது. இத் தலத்தீர்கு அருகே திருநீலகண்டரை இளைய ஆக்கிய குளத்தையும்; அதற்கு அருகில் உள்ள திருப்புல்சிரத் தலத்தையும் கண்டு தரிசிக்கலாம்.

தெவ்வுர் பொடிக்கும் கிழந்தைகைஇத் தேவர் தலைநான் நீரிருந்தல் ஏவ்வுர் என்றேன் நகைத்தனைக்கே ஏழூர் நாலூர் என்றுபின் அவ்வுர்த் தொகையில் இருந்தல்லா நாய்கள் நேர்மறி நூதில்எவ்வுர் இவ்வுர் எடுத்தாய் என்கின்றார் இதுநான் கேட்ட என்னே.

(இ - பொ.) “தேவீ ! ‘பகைவர் ஊரைப் பொடி செய்த புஞ்சிரிப்பை யுடைய இந்தத் தேவைர யான், ‘தேவரீர் இருப்பது எந்த ஊர்?’ என்று கேட்டேன். அதற்கு இவர் சிரித்து, ‘பெண்ணே! யாம் இருப்பது ஏழூரும் நாலூரும்’ என்று சொன்னார். அதுகேட்ட நான், ‘அப்படியானால் அந்த ஊர்த் தொகையிலிருப்பது அரிதாகும்’ என்றேன். அதற்கு இவர், “அவை நாம் இருப்பதற்கு ஒவ்விய ஊர்களே. இவ்வுர்த் தொகை கொண்டு ஆய்க” என்கிறார். இதன் கருத்து என்னடி?”. (எ - து.)

(அ - சொ.) அவ் - அவை. தெவ் - பகைவர்.
அணங்கே - பெண்ணே.

(இ - கு.) தெவ், பண்பாகு பெயர். தம், சாரியை,
தொகைப்படுத்திக் கூறினார், எ + ஊர், நகைத்து + அணங்கே, அரிது + ஆம்
மற்று + அதில் எனப் பிரிக்க. அவ் என்பது பன்மைச் சுட்டி.
மற்று - அதை.

(வி - ரை.) இறைவர் தம்மூர் ஏழீனார், நாலூர் என்று
தொகைப்படுத்திக் கூறினார். இவ்வாறு கூறக்கேட்ட தலைவி,
“பெருமானே! நால்ஊர், ஏழீனார் என்பன தொகையாக
அல்லவோ இருக்கின்றன? இவ்வூர்களில் எப்படி ஒரே
சமயத்தில் இருப்பது?” என்று கேட்க. அதற்கு இறைவர்,
‘பெண்ணே! அவை தனித்தனி ஊர்களைக் கொண்டவையே.
அவை எமக்கு ஒவ்விய ஊர்களே’ என்றனர்.

இங்கு தம் வள்ளலார் கூறி இருக்கும் தொகைக்குறிப்பு;
அப்பர் பெருமானுர் கேட்டத்திரக்கோவைத் தாண்டகத்தையும்,
அடைவு திருத்தாண்டகத்தையும் உட்கொண்டே ஆகும்.
கேட்டத்திரக்கோவைத் தாண்டகத்தில் அப்பர்பெருமான்
பாடல்பெற்ற தலங்களையும், வைப்புத் தலங்களையும் எடுத்து
மொழிந்துள்ளார். அவை அணைத்தும் தொகையாகச் சொல்
லப்பட்டனவேற்றும், தாண்டகத்தில் உள்ள தலங்கள் தனித்
தனித் தலமே ஆகும். இந்த இடங்களில் எல்லாம் இறைவர்
உள்ள என்பதை அப்பர் உணர்த்தினர் என்க. இவ்வாறே
அடைவு திருத்தாண்டகத்தையும் அப்பர் இறைவருடைய பல்
வேறு தலங்களைக் குறிப்பிட்டு இங்கெல்லாம் சிவபெருமானைக்
காணலாம் என்றனர். இந்த உண்மையினை நீ ஆராய்ந்து
தெளிந்து கொள்க என்பார். ‘எவ்வூர் இவ்வூர் எடுத்து ஆய்’
என்றனர்.

மணங்கொள் இதழிச் சடையீர்நீர் வாழும் பதியா தென்றேன்றின் குணங்கொள் ஸொழிகேட் டோர்அளவு குறைந்த குயிலாம் பதின்னாற் அணங்கின் மறைஞ ராம்பன்றேன் அதைன் றகுஞ்சுத் தூர்இதும் இணங்க உடையேம் என்கின்றார் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி ! ‘வாசகீஸயைக் கொண்ட கொண்ணறை மலர் மாலையைத் தரித்த சடையை யுடையவரே! நீர் வாழும் ஊர் எது?’ என்று கேட்டேன். அதற்கு இவர், ‘உனது குணம் அமைந்த சொல்லைக் கேட்டு ஒர் அளவில் குறைந்த குயிலாம் பதி’ என்று சொன்னார். அதன்மேல் நான், ‘தெய்வத் தன்மையுள்ள மறைஞ்சுராம்’ என்றேன். அதற்கு இவர், ‘அஃது அன்று. அருள் திருத்துராகிய இதனையும் பொருந்த உடையோம்’ என்கின்றார். இதன் பொருள் என்னாடி? ” (எ - து.)

(அ - சொ.) இதழி - கொண்ணறமாகீல் அணங்கு - தெய்வத் தன்மை. மறைஞ்சுர் - மறைவான ஊர், வேதஞர். இணங்க - பொருந்த.

(இ - கு.) மணம் + கொள், யாது + என்றேன் அஃது + அன்று, எனப் பிரிக்க.

(வி - ரை.) தலைவி, இறைவரை அவர்தம் ஊர் எது என்று வினவினாள். அதற்கு அவர், தம் ஊர் களங்கள்டம் என்று கூறினார். இதனை மறைமுகமாக ஒர் அளவு குறைந்த குயிலாம்பதி என்று அறிவித்தார். மன்மதனுக்குக் காளமாக இருப்பது குயில்; காளம் ஒரு வகை வாத்தியம். குயில் காளம் போல ஒலிக்கும் கண்டம் (குரல்) உடைமையின் அதனைக் காள கண்டம் எனக் குறித்தனர். காளம் என்பதன் முதல் எழுத்தின் ஒரு மாத்திரமையக் குறைத்தால் களம் என்றாலும். ஆப்போது களம் என்பதுடன் கண்டத்துத்தச் சேர்த்தால் களகண்டம் ஆகும். அதுவே தம் பதி என்றனர். களகண்டம் என்று கூறினால் விடம் பொருந்திய கழுத்து-

(களம் - விடர், கண்டம் - கழுத்து) என்று பொருள் தந்தால் தலைவிக்கு வெறுப்பு உண்டாகும் என்று கருதி, அளவு குறைந்த குயிலாம்பதி என்றனர். இது தலைவிக்குப் புரிய வில்லை. ஆதலால், “சுவாமி நீர் கூறுவது மறைவாராம். (அதாவது மறைபொருளாக உள்ள ஊர் ஆம்) என்றனள். இறைவர் உடனே மறை என்பதற்கு மறைவு என்று பொருள் கொள்ளாமல், வேதம் என்று பொருள் கொண்டு, “எமக்கு மறை ஆரும் உண்டு” என்று கூறுவாராய். “ஒத்தாரும் உண்டு” என்றனர். (ஒத்து - வேதம்.)

களகண்டம் என்பதை இமய மலையின் சமீபத்தில் கெளசிநதி உற்பத்தித் தானாத்தில் உள்ள நீலகண்ட ஓடைத் திரும் என்பர். இதைப்பற்றி நாம் ஒன்றும் அறிதற்கு இல்லை.

திருஒத்தூர் என்பது திருஞான சம்பந்தால் பாடப்பட்ட சிவதலம். சம்பந்தர் இங்குள்ள ஆண் பனியைப் பெண் பனின் ஆக்கிச் சைவ சமயத்தின் மேன்மையைச் சமங்கர அறியும்படி செய்து பதிகம் பாடினார். இங்கு இறைவர் தேவர்கட்கும், முனிவர்கட்கும் ஒத்தை (வேதத்தை) உப தேசம் செய்தமையின், இத்தலம் இப்பெயர் பெற்றது. இத் தலத்தில் திருஞான சம்பந்தர் ஆண் பனியைப் பெண் பனியாக மாற்றிக் காய் காய்க்கச் செய்தமையின், பனி ஈங்குப் பூசிக்கப் படுகிறது. இத்தலம் காஞ்சிபுரத்திற்கு மேற்கே பதினெட்டடுக் கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள இறைவர் வேதநாதர் என்றும், தேவியர் இளமுலை தாயகி என்றும் கூறப்பெறுவர். இங்குள்ள தீர்த்தம் சேயாறு. தீத் தலத்திலுள் ஆதிகேசவப் பெருமாள் சந்திதியும் இருக்கிறது. (133)

ஆற்றுச் சடையாக் கீவர்ப்பின் றடைந்தார் துழுப் பயதேந்தோன் கோற்றுத் துறைன் ஒர்புமக்ருச் சோற்றுக் கருப்பேன் சோஜுமன்றோன் தேவிற்றுத் திரிவேம் அப்புக்கிள்போல் சொல்லுங் கருப்பேன் துல்லியாம் அற்றுத் திரியேம் எவ்வின்குர் இதுதான் சேஷ என்னோ.

(இ - பொ.) “தோழி! ஆற்றைச் சடையிலே யுடையவு ராகிய இவர், பிச்சை என்று வந்தார். அதுபோது ‘உமது ஊர் எனு?’ என்றேன். அதற்கு இவர், ‘எம்முர் சோற்றுத்துறை’ என்று சொன்னார். அது கேட்ட நான் இவரை நோக்கி, ‘நீர் இருப்பதே சோற்றுத் துறையானால், உமக்குச் சோற்று வறுமை ஏன்? சொல்லும் என்று கேட்டேன். அதற்கு இவர், ‘யாம் உண்பொருளைத் தோற்றுத் திரிகின்றேம் அல்லேய். உண்ணப்போலச் சோற்றுக் கருப்பாம் என்று உலகம் சொல்ல; அச் சொல்லை ஏற்றுத் திரியமாட்டோம்’ என்கிறோர். இதன் பொருள் என்னடி?’” (ஏ - து.)

(அ - சொ.) கருப்பு - பஞ்சம். இயம்பு - கூற.

(இ - கு) ஆறு + சடையி, என்று+அடைத்தார், உமது + ஊர் + யாது + என்றேன். கருப்பு + ஏன், என்று + உலகு + இயம்பு, எனப் பிரிக்க.

(வி - ரை.) இறைவர் தமது ஊர் சோற்றுத் துறை என்று கூறினார். “அப்படி இருக்க, நீர் ஏன் பிச்சைக்கு வந்தீர். உமக்குச் சோற்றுக்குப் பஞ்சமா?” என்று தலைவி கேட்டான். அதற்கு இறைவர் “பெண்ணே, நாம் கேள்விக் குப் பதில் கூற முடியாது. தோற்றுத் திரிவோம் என்று கருதாதே. நீதான் சொல்லுக்குப் பஞ்சமாகச் சரியான பதில் கூருது இருக்கிறோம். இங்குச் சோறு உண்டு, இல்லை என்று கூடக் கூற இயலாதபடி சொல்லுக்கும் பஞ்சமாகப் பேசாது இருக்கிறோம். நாம் சோற்றுக் கருப்பர் அல்லர். நாம் தியாகர் என்று கூறி அவள் வாயை அடக்கினார்.

சொல்லும் கருப்பு என்பதற்குச் சொல் கரும்புபோல இனிமையானது என்றும் பொருள் காண்க. இவ்வாறு கூறுவதன் கருத்து “‘சொல்தான் இனிமையானது. ஆனால் செயல் இனிமை இல்லை’ என்பதாம்.

திருச்சோற்றுத்துறை, தஞ்சாவூர் இரயில் அடியிலிருந்து ஒன்பது கல் தொலைவில் உள்ளது. வழியில் ஏழாவது கல்லில் திருக்கண்டியூரையும் தரிசிக்கலாம். கண்டியூரிலிருந்து தென் கிழக்கே இரண்டு கல்லில் இத்தலம் உள்ளது. இறைவர் ஒத்தனேசுவரர். தேவியார் அன்னபூரணி. இவ்வாருக்குத் தெற்கே சோறுடையான் வாய்க்கால் ஒன்று ஒடுக்கிறது. அருளாளன் என்னும் சிவபக்தனுன் பிராமணன் பசியால் வருந்தியபோது அப் பசியை நீக்க இறைவர் அள்ள அள்ளக் குறையாத சோற்றைத் தந்த தலம் ஆதலீன், இப்பெயரைப் பெற்றது. இறைவர் ஒத்தனம் (சேரு) அளித்தனமையினால் ஒத்தனேசுவரர் எனப்பட்டார். இறைவியார் அள்ள பூரணி எனப்பட்டார். இப்பெயர்களே அன்றி இறைவர் தொலையாச் செல்வர் என்றும், இறைவியார் ஒப்பிலா அப்பை என்றும் கூறப்பெறுவர். பஞ்சகாலத்தில் பத்தர்களை வைத்துக் கொண்டு காத்த தலமும் இதுவே

ஒங்கும் சடையீர் மூல்வாயில் உடையேம் என்றிர் உடையிரேல் தாங்கும் புக்குநும் இடைச்சிறுமை சாந்த தேவன்றீர் சாற்றும்என்றேள் ஒங்கும் படிதும் இடைச்சிறுமை எய்திர் உலதீன் டெ மக்கிஞ்சூல் சங்கும் காண்டுர் என்கிள்ளுர் இதுதான் சேடி என்னே.

(இ - பொ.) “தோழி! ‘நீண்ட சடையையுடையவரே! நெல்வாயிலை யுடையேம் யாம் என்றிரே! உடையீராயின் புகழைத் தாங்கிய உப்மிடத்தில் பிச்சை ஏற்க இந்த வறுமைவந்தது எவ்வாறு? நீர் சொல்லும்’ என்றேன். அதற்கு இவர், ‘கண்டோச் இரங்கும்வண்ணம் நும் இடையில் சிறுமை உண்டாயிற்றே அன்றி, பிச்சை காரணமாக எய்மிடத்தில் மெலிவு இல்லாமையைக் காண்க’ என்கிறூர். இதன் பொருள் என்னடி? ”. (எ - து.)

(அ - சொ.) சிறுமை - பிச்சை ஏற்கும் குறைவு - எய்திற்று - சேர்ந்தது.

(இ - கு.) நும் இடை. இடை ஏழன் உடுபு, சங்கு - நீட்டல்விகாரம், எவன், ஏன் எனும் பொருளில் வந்த வினா விளைக்குறிப்பு. சார்ந்தது + எவன், எய்திற்று + அலது + சன்னடு+எயக்கு+இன்று+ஆல் எனப் பிரிக்க, ஆல், அசை.

(வி - ரை.) இறைவர் தம் ஊர் திருநெல்வாயில் என்று கூறினார். அப்படிக் கூறக்கேட்ட தலைவி, “அப்படியானால் தீர் ஏன் பிச்சை எடுக்கும் சிறுமையை அடைந்தீர்?” என்று வினாவினால்? அதற்கு இறைவர், “உனக்கு ஏன் உன் இடுப்புச் சிறுமை அடைந்தது?” என்று கேட்டார். அதாவது உன் னிடமும் சிறுமை இருக்கிறது என்று குறித்தவாரும். பெண்களின் இடுப்புச் சிறிதாய் இருக்க வேண்டும் என்பது சாழுத்திரிகா இலட்சண விதி. திருநெல்வாயில் என்பது ஒரு சிவ தலம். இதனை மூவர் முதலிகளும் பாடி யுள்ளனர். இதற்குச் சிவபுரி என்னும் பெயரும் உண்டு. இது சிதம்பரம் திரயில் நிலையத்திலிருந்து தென் கிழக்கே மூன்று கல் தொலைவில் உள்ளது. இங்கு இரண்டு ஆலயங்கள் உள்ளன, வடக்கே இருக்கும் ஆலயம் தான் திருத்தல்வாயில். இறைவர் உச்சிநாதேஸவரர் என்றும், தேவியார் கணகாம்பிகை என்றும் கூறப் பெறுவர். தெற்கே உள்ள ஆலயத்தில் திருக்கழிப் பாலைத் தலத்து இவிங்கமாம், பாலவண்ண நாதர் இருக்கின்றார். திருக்கழிப்பாலை கொள்ளிட நதியின் வேள்ளத்தால் மறைந்தது.

திருநெல்வாயில் அரத்துறை என்பது வேறு. அது பெண்ணுடைய இரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே நாலு கல் தொலைவில் உள்ளது. திருக்குனான சம்பந்தருக்கு முத்துப் பல்லக்கு, முத்துச் சின்னாம். முத்துக் குடை முதலியன் தந்த-

திருத்தலம். இறைவர் அரத்துறைநாதர், இறைவியார் ஆநந்த நாயகியார். (185)

மையல் அழகர் ஊர்சுற்றி வைத்தீர் உள்ளோ மனைங்களேன் கூடியிட நிறைந்த தனத்திலும்தான் கண்ணில் நிறைந்த கனவளையோ பேய்யீன் விழைவார் ஒருமுனையோ விளம்பில் டினையும் பிகப்பலாம் எய்யிட இடையாப் பள்ளினருர் இதுதான் சேடி என்னோ.

(இ - பொ.) “தோழி ! ‘மாதர்களை மயக்கத் தகுந்த அழகையுடையரே ! திருஒற்றியூரை அடகு வைத்து விட்டார். உங்களுக்கு வேறு வீட்டோ ? மனைவியோ உண்டா ?’ என்று கேட்டேன். அதற்கு இவர், ‘பெண்ணோ ! ஊரை ஒற்றி வைத்தேம். ஆழகையால் நாம் வறுமையுடையோம் எனும் கருத்தில் ‘மனை உண்டோ’ என்று கேட்கின்றார். நல்ல உத்தமப் பெண் கையில் நிறைந்துள்ள செல்வத்தை விடக் கண்ணுக்கு இனிய கணவளைந்தான் உண்மையில் விரும்புவான். பிறர் அறிய இயலாத இடையையுடைய பெண்ணோ ! எமக்கு உள்ளவை ஒரு வீடா ? கூறப்போனால் வீடுகள் பற்பலவாகும்’ என்று கூறுகின்றார். இதன் பொருள் என்னாடி? ”. (எ - து.)

(அ - சொ.) மையல்-மயக்கம், மனை-வீடு, மனைவி. மெய் - உண்மை, விழைவர்-விரும்புவார். எய்-அறிதல்.

(இ - கு.) மனை - மனைவி என்னும் பொருளில் இட ஆகு பெயர். எய், முதல் நிலைத் தொழிற் பெயர்.

(வி - ரை.) இந்தப் பாடல் பழைய பதிப்புகளில் இல்லை. தலைவி இறைவரை நோக்கி, “கவாமி நீங்கள் உங்கள் ஊரை ஒற்றி (அடமானமாக) வைத்தீர். ஆகவே உக்கட்கு வேறு வீடு உண்டோ?” என்று கேட்டாள். அதற்கு

இறைவர், “நமக்கு இருப்பது ஒரு மனை மட்டும் அன்று. பல மனைகள் உண்டு” என்றனர். பல தலங்கள் அவருக்கு இருப்பதனால் இவ்வாறு கூறினார். மனை என்பதற்கு மனைவி என்று பொருள் கொண்டால், அவர்க்குப் பார்வதி தேவியார் மட்டும் அன்றிக் கண்ணக, திருமால் ஆகிய மனைவியர் இருத்த வின், “மனை பலவாம்” என்றனர் என்க. தமிழில் ஒன்றுக்கு மேற்பட்டவை பல என்று கூறுதல் மரபு. ஆதலின் இவ்வாறு பல என்று கூறினார்.

(166)

திருச்சிற்றம்பஸ்.
